

தமிழ்ப் பெருமக்கள்

வ ர ல ட று

1. மாணிக்கவாசகர்
2. பட்டினத்துப் பிள்ளையார்

எஸ். அனவரத் விநாயகம் பிள்ளை

எழுதியது

சென்னை

எம். ஆதி அண்டு கம்பெனி

1921

**Printed at
The Chandra Press
Madras.**

உள்ளுறை

மாணிக்கவாசகர்:

1. முன்னுரை	1
2. திருவாதவூர் புராணம்	3
3. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்	27
4. திருவிளையாடற் புராணம்	48
5. திருப்பெருந்துறைப் புராணம்	54
6. திருவுத்தரகோச மங்கைப் புராணம்	57
7. ஆராய்ச்சி	59

பட்டினத்துப் பிள்ளையார்:

1. முன்னுரை	100
2. பட்டினத்துப் பிள்ளையார் புராணம்	103
3. திருவெண்காட்டடிகள் சரித்திரம்	124
4. புலவர் புராணம்	165
5. ஆராய்ச்சி	178

குறிப்பு

92-ம் பக்கத்தில் 16-ம் வரியில் ‘வணங்கி’ என் பதை ‘வணங்ங்கி’ எனப் படிக்க.

188-ம் பக்கத்தில் 15-ம் வரியில் ‘உமாபதி சிவா சாரியர் அருளியதாக வழங்கும்’ என்பதை ‘திருக் கடவூர் உய்யவந்த தேவ நாயனார் திருக்களிற்றுப் படியார்’ என மாற்றிப் படிக்க.

196-ம் பக்கத்தில் 14-ம் வரியில் ‘எனக் கோச் செங்கட் சோழர்’ என்பதை ‘என பாவலிச் சக்கர வர்த்தி’ என மாற்றிப் படிக்க.

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
25	6	தெய்விதமாய்	தெய்விகமாய்
84	17	சிலேடையை	சிலேடையை
95	6	சொண்டன	கொண்டன
130	13	ஒர்	ஒரு
157	12	யது!	ன!
167	11	தான்	தாம்
198	17	முழுத்தில்	முழுத்தில்

மாணிக்கவாசகர்

முன் நூறர்

‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத் திற்கும் உருகார்’ என்னும் பழங்குடியால்லுக்கு இலக்காகிய திருவாசகத் திருமுறையைத் திருவாய்மலர்க்கருளிய மாணிக்கவாசகர் சைவ சமயத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்திப் பரமாசாரியர்களுள் ஒருவர். சமய குரவர் நால்வரையும் திருஞான சம்பாதர், திருநாவுக்கரையர், சுந்தரஸுர்த்தி, மாணிக்கவாசகர் என முறைப்படுத்திக்கூறுவது மரபாயினும் மாணிக்கவாசகரே அவருள் தலைமை வகிக்கத் தக்கா என்பது பக்த சிரோமணிகள் சிலரது கொள்கை. இலக்கணக்கோத்துடைய சகான தேசிகர், ‘மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம்’ என்றான்றே! முத்துத் தாண்டவரும், ‘மாணிக்கவாசகர் பேறெனக்குத் தரவல்லாயோ அறியேன்’ என இவர் பெற்ற பேற்றையே பெரிதாக மதித்தனர்.

இத்துணைப் பெரியாரது சரித்திரம் பண்டை நாட் சைவப் பெரியார் வரலாற்றை யுரைக்கும் தீருத் தோண்டர் புராணத்தில் கூறப்படுத்தலே நெறி. ஆயி னும் அஃது அங்குக் கூறப்படவில்லை. மற்று, அது

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூர் புராணத் தில் பூர்த்தியாக உரைக்கப்பட்டது. திருவாலவா யுடையார் திருவிளௌயாடற்புராணத்திலும், பரஞ்சோதி முனிவர் திருவிளௌயாடற் புராணத்திலும், அவர் சரித் திரத்தின் முற்பகுதியாகிய மதுரையிலும் மதுரையை யடுத்த இடங்களிலும் அவர் சம்பந்தமாக நிகழ்த்த நிகழ்ச்சிகள் விரிவாக உரைக்கப்பட்டுள்ளன. இன்னும், அவர் சரித்திரம் திருப்பேருந்துறைப் புராணத் துச் சிறிது விரிவாயும் திருவுத்தர கோசமங்கைப் புராணத்துச் சிறிது சூடமாயும் கூறப்பட்டுள்ளது.

ஓரு பெரியார் சரித்திர முறைத்தற்கு ஒரு நாலே அமையும். வேறு வேறு ஆதாரங்கள் கிடைக்குமிடத்து வேறு வேறு சரித்திரங்கள் தோன்றல் இயல்பு. மாணிக்கவாசகர் வரலாறுரைக்கும் நால்களுள் பேதம் மிகச் சிறிதே. புராணம் என்னும் சொல்லின் பொருளாற்றலுக் கேற்ப நாலுடையார் தத்தம் கற்பனைத்திறத்தை வெளிப்படுத்தித் தமக்குக் கதாநாயகரிடத்திலுள்ள பேரண்பினைக் காட்டிப் போயினர். ஆதலால், இக்காலத்துச் சரித்திர மென்று வழங்கும் மதற்கும் புராண சரித்திரத்திற்கும் ஒப்புமை அதிகமில்லை. ஆராம்பச்சி முறையினின்று வரலாறு எழுதுவோர் புராணங்களிலோ பிறநால்களிலோ கானும் கதைகளை வடித்து உலகிற்குக் காட்டுத்தேலே நெறி. இது தமிழ்ப் பெருமக்கள் அனைவருடைய வரலாற்றுக்கும் ஒக்கும்.

திருவாதலூர் புராணம்

வையை யாறு பெருகும் பாண்டி நாட்டில்,
திருவாதலூர் திருவாதலூரில், பிராமண வருணத்
மக்திரியாதல் நில் ஆமாத்தியர் மரபில் மாணிக்க
வாசகர் அவதரித்தார். திருவாத
லூர் என்பது இவர்க்குப் பிள்ளைத் திருநாமம். பதினூ
ரண்டு கழியு முன்னரே இவர் கல்வியறி வொழுக்
கங்களாற் சிறந்திருந்ததைப் பெரியோர் சொல்லக்
கேட்ட பாண்டிய மன்னன் இவரை வரவழைத்துத்
தனக்கு முதன் மக்திரியாக்கி இவர்க்குப் பல சிறப்
புஞ் செய்தான் ; ‘தென்னவன் பிரமாயன்’ என்னும்
பட்டப் பெயரும் அளித்தான். அக்காலத்து இவர்க்குச்
சிவபெருமானது திருவருளாலீ உலகத்தினிடத்து விருப்பு நீங்க,
மக்திரித்தொழிலை மாத்திரம் கைவிடாது முறைப்படி நடத்திவந்தார். நாள்
எற ஏற, இவர் அதிதீவிர பக்குவியாப் ஞானசாரியன் மீது நாட்டமுற்றிருந்தார். இத்தகைய மன
நிலையினராய் இவர் அரசவையில் வீற்றிருக்கும்
நாளில் ஒரு நாள் ஒற்றர் சிலர் வந்து, ‘சோழதேசத்
தைச் சார்ந்த கடற்கரையில் ஆரிய தேசத்தார் அரிய
குதிரைகளைக் கொண்டுவந் திறங்கி யிருக்கின்றனர்,
நாங்கள் பார்த்தோம்’ என்றனர். இதனைக் கேட்ட
பாண்டியன், மக்திரித் தலைவரை நோக்கி, ‘நீர் சென்று
அக்குதிரைகளைக் கொண்டுவாரும்’ என்றுன். திரு
.வாதலூரும் சமமதித்து அரசனேடு அரண்மனைக்குள்

சென்று குதிரை கொள்ளும்பொருட்டு அபரிமித மான பொன்னைப் பெற்றுக்கொண்டு மதுரையினின் ரும் புறப்பட்டார்.

திருவாதவூர் போகும் வழியில் திருப்பெருந் துறை யென்னும் ஊரில், அவரை யாட்கொள்ளக் கருதிய சிவபெரு மான் ஆசாரிய ரூர்த்தங்கொண்டு தமது அடியார்களும் கணகாதர் களும் மாணிட உருவந் தாங்கித் தட்டுமைச் சூழ்ந் திருக்க ஒரு சோலையின் நடுவே ஒரு குருந்த பரத்தின் கீழ் எழுந்தருளியிருந்தனர். ஆகம கோவூத்தைக் கேட்டு அவர் முன் வந்த திருவாதவூர் அவரை மனத் தால் வணக்கியும் காயத்தால் வணங்காதவர்போல நின்று, ‘ஐயரே, உமது திருக்கரத்திலுள்ள புத்த கத்தின் பெயர் என்ன?’ என, அப் பெரியார் ‘இதன் பெயர் சிவ ஞான போதம்’ என்றார். அதனைக் கேட்ட திருவாதவூர், ‘சிவமாவது யாது? ஞான மாவது யாது? போதமாவது யாது? இவற்றை விளக்குவீராயின் அன்று கல்லாளின் கீழிருந்த பரம குரு நிரோயாவீர், யானும் நுமக்கு அடிமையாவேன்’ என, அவரும், ‘சிவம் என்பது ஒப்பற்ற மெய்ப் பொருள், ஞான மென்பது அதனையறிதல், போத மென்பது அறிந்ததைத் தெளிதல்’ என்றாளிச் செய்தார். இதனைக் கேட்டதும் திருவாதவூர் மனமுருகி, சிவபெருமானே என்னை யாட்கொள்ளும் பொருட்டு இவ் வடிவங்கொண்டு வந்துள்ளார் என்று நினைத்து அவரை நோக்கி, ‘அடியேனை இப்பொழுதே ஆட்கொள்ளவேண்டும்’ என்று இரந்தார். அங்கிருந்து

அடியார்களி லொருவரும், ‘இவர் ஆட்கொள்ளத் தக்கார்’ என்று சொல்லி வணங்கி நின்றூர். கருணையங்கடலாகிய கடல்ரூம், ‘உன்னை ஆட்கொள்ளும் பொருட்டே யாம் இங்கு வந்தோம், நீ அஞ்சல்’ என்று இவரைத் தேற்றி, அடியார் ஒருவரை நோக்கி, ‘வேண்டுவன உடனே சித்தஞ்செய்க’ என்று ஆளுகூதந்தார். அவரும் வேண்டுவனவற்றைச் சித்தஞ்செய்ய, நன்னிரவில் ஆசாரியர் தெற்கு முகமாக ஆதனத்து வீற்றிருந்து, திருவாதவூர் அன்போடு செய்த பூஜைகளைற்றபின் அவர்மேல் அருள்நோக்கமயவுவத்து அவர்க்குப் பஞ்சாக்ஷரோபதேசம் செய்து பின் தமது திருவடிகளை அவர் சிரமீது சூட்டினார். திருவாதவூர் அத்திருவடிகளைத் தமது இரண்டுகண்களிலும் ஒற்றிக் கொண்டு விம்மிதரானார். பின் விடியற்கால மாதாலும் ஆசாரியர் திருவாதவூரைத் தனியே யழைத் திருத்தித் திவ்பாகமங்களின் சாரங்களை யெல்லாம் விளங்க அருளிச்செய்து, ‘இந்த எம் உருவத்தை உன் மனத் தில் இருத்துவாய்’ என்றார். இவ்வுபதேச மெழுகுகளைக் கேட்டு உளமகிழ்றத் திருவாதவூர் ஆசாரி யரைப் பலபடத் துதித்துத் தாம குதிரை வாங்குதற்காகக் கொண்டுவந்த பாண்டியன்பொருளைத்தைபும் அவர் திருமுன் சமர்ப்பித்து வணங்கினார். ஆசாரி யரும மகிழ்வோடு அதனை ஏற்றுத் தம் பழவடியாருள் ஒருவரை நோக்கி, ‘இதனைச் சிவாலபத் திருப்பணிக்கும், தவ்த்தோர்க்கும், வறியார்க்கும் வழங்குக’ என்று ஆங்காயிக்க, அவரும் அவ்வண்ணமே செய்தார். திருவாதவூரோ முத்தராயினார். குடைக்கீழ்ச் சிவிகையில் பரிசனங்கள் சூழ அரசர்போல வந்த அன்பர் முழுநிறழுசிப முனிவராய்க் குடிமி

யலிந்து கிடச்க ஆனால் பேலீட்டால் கண்ணீர் விட்டுக் கொண்டே யிருந்தார் ; தம்மை ஆட்கொண்ட பரபாளாரியிடத்து அங்கு கரை பூரண் டோடக் தொழுதலும் அழுதலுமே திருப்பணியாய் உலகத்தை அறவே மறந்து, பாலர் மித்தர் பேயர் என்றிவர்கள் தன்மையை யெய்தினார். இவர் நிலை இவ்வாருசு, இவராடன் வந்த படைத்தலைவர் முதலியோர் பாண்டிய மன்னன் கோபங் கொள்வானே யென்று அஞ்சி, இவரிடத்துத் தனிந்து நெருங்கி, ‘ஐயரே ! தாம் வந்த காரியத்தை மறந்தீர்’ என விண்ணப்பம் செய்தலும், இவர் அவர்களை இன்னுரென் ருணாதவ ராய்ப், ‘புறம்போமின்’ எனப் புகன்றூர். அவர்கள் இவர் நிலைக்கு இரங்கி, தாமதியாது புறப்பட்டுப் பாண்டிய மன்னீச சார்ந்து, செய்தி இது வெளச் சொல்லி வணங்கினர். மன்னவனும் ‘இம்மந்திரியைப் படைத்த எனக்கு என்ன குறை !’ என்று ரோபாச் சிரிப்புச் சிரிந்து, வன் சொற்கள் நிரம்பிய ஒலை பொன்றெழுதி அவர்கள் கையிற் கொடுத்து, ‘நீங்க சென்று இவ்வோலையை அவர்க்குக் காட்டி அவரைப் பிடித்தபிடியாய்க் கொண்டுவருசு’ என ஆஞ்ஞாபிக்க, அவர்கள் உடனே சென்று அடிகட்டு அதனைக் காட்டினர். பரமசிவனது திருமுகத்தை யன்றி மறு முகத்தைப் பராக்கப் பொறுத வாதவுர் அரசன் திருமுகத்தை அங்கு வந்தாரில் ஒருவன் வாகித்துச் சொல்லக்கேட்டு, ஆசாரியர் முன்போய், அரசன் எழுதியனுப்பிய செய்தியை விண்ணப்பம் செய்தனர். ஆசாரியரும், ‘நீ அஞ்சல் வேண்டா; காமே குதிரைகளைக் கொண்டுவந்து பாண்டியனுக்குக் கொடுப்போம். நீ தூதர்களோடு போஸ்ப் பாண்டியனைக் கண்டு, “தாம் எழுதிய ஒலையைப்

பார்த்து நான் வந்து விட்டேன்: ஆவணி மாசம் மூல நாளில் குதிரைகள் வரும்” என்று சொல்’ எனத் தேற்றி, அவருக்குத் திருச்சு தரித்து, முன்போல மந்திரிக்கோலஞ் செய்வித்து, ஒருயர்ந்த மாணிக்கத் தொயிலித்து, ‘இதனைக் கையுறையாகக் கொடுத்து அரசனைக் காண்பாய்’ என்று சொல்லியனுப்பினார். விடை பெற்றுச் சென்ற திருவாதவூர் மதுரைக்குப் போய் அவ்வாறே பாண்டியனைக் கண்டார். பாண்டிய னும் அக மிகமகிழ்ந்து அவரை இருக்கச்சொல்லி, மாலாரிக்ரத்தை வியந்து நோக்கி, ‘தாம போன திக்கில் நடந்ததென்ன?’ என்று கேட்டான். திருவாதவூர், ‘இங்கிருந்து எடுத்துப்போன திருவியந்தைக் கொண்டு நல்ல குதிரைகள் பல வாங்கி, அவற்றை மதுரைக்குக் கொண்டுவருவதற்கு நல்ல நாள் எது என்று விசாரித்தபோது பிராமணர் ஆவணிமூலமென்று சொல்ல, அந்த நாள் வரட்டுமென்று திருப்பெருந்துறையில் தங்கினேன். சேனுபதி முதலியோர் இங்குவர் விரும்பினராய்த் திருமயிவந்து என்னைக் குறித்துச் சொல்லிய அபவாதங்களைக் கேட்டு நீர் கோபங்கொண்டு ஒரோலை எழுதியனுப்பினீர். அதனைக் கண்டு யான் முன்னே வந்தேன்; குதிரைகள் ஆவணி மூலத்தன்று வரும்’ என்றா. மன்னவனும் மந்திரித் தலைவரை கோக்கி, ‘நமக்குள்ள நட்பைக் கடுக்க எண்ணிய சிலர் சொல்லக் கேட்டுக் கோபங்கொண் டெழுதி னேம்; ‘அதனை மனத்தில் வைக்கவேண்டா’ என்று சமாதான வார்த்தைசொல்லி, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரங்கள் செய்தனுப்பினான் குதிரை வருதற்குக் குறித்த தினத்துக்கு இரண்டு தினங்கள் முன் ஒரு மந்திரி அரசனை அந்தரங்கத்திற்

பார்த்து, ‘திருவாதவூர் இங்கிருந்து கொண்டுபோன பொருளை யெல்லாம் திருப்பெருந்துறையில் ஒரு சிவனடியார் கையில் கொடுத்துவிட்டார், குதிரைகள் வாங்கவில்லை. அவர் சொல்லிய அளிந்தும் பொய் என்றான். அது கேட்ட பாண்டியன் உடனே சில தூதரையனுப்பித் திருப்பெருந்துறையிலும் அதனையடுத்த ஊர்களிலும் குதிரைகளில்லையென்று தெரிந்து, பெருங் கோபமடைந்து, திருவாதவூரை வருத்திப் பொருள் வாங்கும்படி தண்டலாளருக்குக் கட்டளை யிட்டான். அவவாறே தண்டலாளர்கள் அவரைப் பலவகையில் வருத்தியும் அவர் பேசாதிருக்க அவரைச் சிறைச்சாலையில் வைத்தனர். அன்று பொழுதும் பட்டது. அன்றிரா முழுதும் அம் மதுரை யூரார் துக்கத்தால் கண்ணுறுங்கிலர். காலையில் மீண்டும் தண்டலாளர் அவரை வெளிக்கொணர்ந்து பொருளைக் கொடுமென்று வெயிலில் நிறுத்தி வருத்தினர். அப் பொழுது திருவாதவூர் தமது பரமாசாரியரை நினைத்து, ‘இம்பாதிரிக் கஷ்டம் எனக்கு வருதல் உமக்கு ஏர்சன்றோ’ என்றும், ‘நீர் சொன்னசொல் பொய்யோ !’ என்றும் சொல்லி இரங்கினர்.

இவர் இவ்வாறு இங்கு வருந்த, சிவபெருமான் சிவபெருமான் இவர் வருத்தத்தை நீக்க வண்ணி, நரிகள் பரிகளாகும் தேவர்கள் குதிரையிடுதல் அவற்றை நடத்தும் பாகர்களாகவும் திருவளத்தில் சங்கற்பித்தார். அக் கணமே நரிகளும் தேவர்களும் அவ்வாறுக, தாம் ஆரிய தேசத்துக் குதிரை வாணிகர்போல வடிவங்கெண்டு, வேதமே குதிரையாக அதன்மீ தேறி, குதிரைப்

பாகர் தம்மைச் சூழ்ந்து வர, மதுரையை யடுத் தார், இதனைக் கண்டவர்கள் ஒடி அரசனுக்கு அறி வித்தனர். அரசனும் மகிழ்ந்து திருவாதவூரரை வரவழைத்துச் சிறப்புக்கள் செய்து அவரோடு அரண் மளைவிட்டுப் புறம்போந்து, வையாளி வெளியில் அப்போது அமைக்கப்பட்ட சிங்காதனத்திருந்து, சங்கு முதலீய வாத்தியங்கள் சப்திக்கவும், பூமியிலிருந்து மேலெழுகின்ற தூசிப்படலம் ஆகாயத்திற் பரவவும், கடல் பரந்துவருவதுபோல நெருங்கி வருகின்ற குதிரைக் கூட்டங்களின் தோற்றத்தைக் கண்டான். பின் குதிரைக் கூட்டங்களும்முன்வந்து சேர்ந்தன. குதிரைச் சேவகர் நடுவே கிவபெருமானும் வந்தார், பாண்டியன் விருப்பத்தைத் திருவாதவூரால் அறிந்த கிவபெருமான் குதிரையைப்பலவிதமாகநடத்திக்காட்டிப் பிறகு அது நடனமிட்டுவர அரசனென்றீர் வந்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த அரசன் அவர்க்கு விலையுயர்ந்த ஆடையொன்றைப் பரிசாக அளித்தான். அதனைக் குதிரைத் தலைவர் புன்னகையோடு செண்டினால் ஏற்றார். அது கண்டு பாண்டியன் பொருளைக், திருவாதவூர் அஃது அவர் நாட்டு வழக்கென்று தெரிவித்து அவன் கோபத்தையாற்றினார். பின் அசுவைக்கூண மறிந்தார் வந்து நோக்கி, இவை மிக நல்லனவென்று உரைத் தனர். தான் கொடுத்தலுப்பிய பொருள்போல எட்டுமெடநிகு கொடுத்தாலும் இவற்றைப் பெறலாதிரு என்று அரசன் அறிந்தான். அக் குதிரைக் ளைன்த்தை யும் கயிறு மாறிக் கொடுத்துவிட்டுச் சிவபெருமானும் விடைபெற்றுச் சென்றனர். அரசன் திருவாதவூர்க்கு மிக்க மரியாதைகள் செய்து மகிழ்ந்தான். மறுநாள் உதயத்தில் சிவபெருமானது திருவருளால் அக்

குதிரைக் கொல்லாம் நரிகளாகிக் குதிரைப்பங்கியிலிருந்த குதிரைகளைக் கொன்று, ஒரார் ஆஞ்சம் யடி ஊலையிடத் தொடங்கின. இதனைக் குதிரைக் காரர் வந்து சொல்ல அறிந்து பாண்டியன் கடுக் கோபங் கொண்டான். நரிகள் திருவருளால் ஒடி மறைந்தன. உடனே அவன் தண்டலாளரை அனுப்பித் திருவாதவூரரை வரவழைத்து அருகில் நிறுத்திக் கொண்டு, ‘இவர் இவ்வண்ணன்று செய்தது நியாயமா? பிராபனர், தவத்தோர், மாதர், விருத்தர், பாலர் என்றினார் என்ன குற்றஞ் செய்யிலும் அவரை அடசன் தண்டிக்க லாகாதென்று நீதி சாத்திரங் கூறு தலைன், யான் இவரைத் தண்டியேன்’ என்று சொல்லித் தண்டலாளரை நோக்கி, ‘நீங்கள் இவரைக் கொண்டுபோய் என் திரவியம் முழுதும் வாங்குதற்கு வழிபாருங்கள்’ என்று ஆஞ்ஞாபித்தான். அவர்கள் இவரைக் கொண்டுபோய் வெயிலிலே நிறுத்திவைத் தார்கள். அப்பொழுது திருவாதவூர் மூன்போலவே, ‘இந்தத் துன்பம் எனக்கு வரலாமா?’ என்றிருக்கினார்.

திருவாதவூர் வருக்தத்தை பொழிக்க என்கிலெப்பூரமான ஸியசிவபெருமான் சங்கையாற்றை நோக்கி, ‘நீபோய் வாதவூரன் துன்மன் சமத்தல் பத்தைத் தொலைப்பாய்’ என்று சொல்ல, அவ் வாறும் பெருக்கெடுத்து ‘வையையிற் கலந்து மதுரையில் வந்து பரந்தது. இதனைக் கண்ட ஊர் கவலைக்கடலில் ஆழந்தது. அரசனும் நதியின் கோபங் தணித்தற்காகப் பூவும் முத்தும் பொன்னும் பிறவும் பலியாக நீரில் இட்டான். அப்பொழுதும் வெள்ளம் பெருச, ‘இதற்குக் காரணம் யாதாக.

லாம்?’ என அவன் மந்திரிகளை உசாவினான். அவர்கள் ஆலோசித்து, ‘திருவாதலூர் வருத்தம் நீங்கு மாயின் இப் பெருக்கு ஒழியும்’ என்று சொல்லி வரைங்கினர். பாண்டியன் மனமகிழ்ச்சு திருவாதலூரரை வரவழைத்து உபரித்து, ‘சிவன்டியாருக்கு நீர் வழங்கியது என் பொருளேயாயின், அப் புண்ணியம் வேறு யாரைச் சேரும்! இஃதறியாமல் உம்மை வருத்தினேனே’ என்று அனுதாபப்பட்டு, ‘இவ் வையைப் பெருக்கு ஊரை யழியாதபடி தவத்தால் மிக்க நிரோ உபாயஞ்செய்யவேண்டும்’ என்று வேண்டினான். திருவாதலூரும் சிவபெருமானை மநத்தில் சிந்தித்து வரைங்கினார். உடனே வையையீர் வேகங்குறைந்து அடங்கி உள்வாங்கிற்று. திருவாதலூர் கரையில் நின்று, அங்கிருந்த தூதரை கோக்கி, ‘மிக்கன் சென்று, “நகரிலுள்ள ரெல்லாம் வந்து இந்நதியில் அணையிடவேண்டும்” என முரசறைவிழுங்கள்’ என்று நியமிக்க, அவர்களும் முரசறைவித்து ஊரா ரெல்லாரையும் ஆற்றங்கரையிலே சேர்ப்பிற்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்குக் காட்டப்பட்ட இடத்தை மண்வெட்டியிட்டு அடைக்க முந்தினர். அப்பொழுது சிவபெருமானிடத்து அன்புநிறைந்தவரும், பிட்டு விற்றுப் பிழைப்பவரும், பழுத்தகிழவியுமாகிய செம்மனச் செல்வி யென்பாள் தனக்குரிய இடத்தை யடைத்ததற்கிபலாமல்கீற்க, அதிகாரிகள் கடின்சொற்கள் சொல்லி னர். அவரும், ‘நான் கொடுக்கும் பிட்டைக் கூலி யாகப் பெற்று என் பங்கை யடைப்பவர் ஒருவரும் இல்லையே’ என்று துக்கித்துச் சொக்காதர் ஆலயத் துக்குச் சென்று, தன் குறையைச் சொல்லினாள். சொக்காதர் அவள் நிலைக்கிரங்கி, ஒரு கூலியாள்

வடிவங்கொண்டு அவள் முன் வந்து நின்று, ‘என்னைக் கூலிவேலைக்கு வைத்துக் கொள்வாருண்டோ’ என்று புகல, செம்மனசெல்லிமனமகிழ்ந்து அருகிற்போய், ‘மகனே! எனக்குக் கூலியாளாக வா’ என்ன, அவரும், ‘கூலியை முன்னே ரொடுத்தால் வருவேன்’ என்றார். கிழவி, ‘இப்போது வேண்டுமாயின் பசி தீர்தற்குத் தேவாமிதம் போன்ற இந்தப் பிட்டுத் தருவேன், சாயங்காலம் பிட்டு விற்றுக் கூலி தருவேன்’ என்றான். அதற்குரை சொக்கரும் இசைந்து, அவள் கொடுத்த பிட்டை வாங்கி யுண்டு, அவளோடு வையைக் கலைக்கு வந்து நின்று, ‘அம்மையே, உன் பங்கைக் காட்டுவாய், இப்பொழுதே அடைத்துத் தருவேன்’ என்று சொல்ல, கிழவி ‘இதுதான்’ என் ரிடத்தைக் காட்ட, சொக்கரும் அடைக்கத் தொடங்கினார். மண்ணை வெட்டுவார், கூடையிலிடுவார், தலையேலே சுமமாடு கோலிவைப்பார், நதிக்கரையிலே கொட்டுவார், திரும்புவாரா, வேர்ப்பார், உடமரினைத் தவர்போலப் பிட்டினை மென்று நாவினுற் சுவைப்பார், பிட்டு நன்றுபிருக்கிறதென்று தலையை யடைப்பாரா, சிவபெருமானுக்குக் கண்ணப்பர் படைத்த மாமிரத்தி னும் இஃது இனியது என்பார், மண்வெட்டியோடு கவித்த கூடையைக் கொண்டு கூத்தாடுவார், மண்ணை வெட்டிக்குவிப்பார், சிக்கிரமாய்க் காலாலே தாண்டித் திரும்புவார். இவர் இவ்வாறு செய்வதைப் பார்த்த பிட்டு வாணிச்சி பயந்து, அரசன் காரியல்தர் பார்த்தால் என்னகுமோ என்று நடுங்கி, இவரையும் ஒன்றும் சொல்லமாட்டாதவளாய் நின்றான். இவள் மன நிலையை அறிந்த சொக்கர், ‘நீ இங்கிருந்து கவலைப் படாதே, வீடு போய்ச் சேர், இதோ நான் அடைத்து

விடுகிறேன்’ என்று அவனுக்குத் தைரியஞ் சொல்ல, அவனும் வீடு போய்ச் சேர்ந்தாள். சொக்கரோ கூட்டபே தலையணையாகவும், கொன்றை மர நிழ விலே குவிந்துகிடந்த மணலே பஞ்சணையாகவும் கொண்டு, வெகுநேரம் உழைத்து இளைத்தவர்போல நித்திரை செய்தார். அப்பொழுது திருவாதவூர் பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘அவரவர்கள் பங்கையடைத்த முறைமையை அறிந்து வாருங்கள்’ என்று கட்டணையிட, அவர்களும் போய்ப் பார்த்து எல்லா ருக்கம் பங்கும் அடைபட்டு ஒன்றுமாத்திரம் அடைப்படாமலிருப்பதைக் கவனித்து, ‘இது யாருடையது?’ என்று அருகிலிருந்தாரை வினாவினார். அவர்கள், அது பிட்டு வாணிச்சி பங்கென்றும் அதனை யடைத்தற்கு அவளால் ஏற்படுத்தப்பட்ட கூலியான் ஆடிப் பாடிக்கொண் டிருந்துவிட்டுக்கொன்றை மரத்தடியில் உறங்கிக் கிடந்தானென்றும் சொல்ல, தூரியஸ்தருள் தலைவன், ‘அவனை இங்குக் கொண்டுவருக’ என்றான். கூலியாளைக் கொண்டுவர ஒழினவன், திடுக்கென்று விழித்துக்கொண்ட சொக்கரை நோக்கி, ‘எங்கள் தலைவர் உன்னை அழைத்துவரச் சொன்னார்’ என்று சொல்லி, அவரைக் கொயைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து தலைவன் முன் விட்டான். அவனும் சற்றும் இரக்கமில்லானும், ‘இவனை உதிரம் ஒழுகும் படி அடிப்பொயாக’ என்று ஒருவனை ஏவினான். அவன் பிரம்பை எடுத்து ஒங்கியவுடனே சொக்கர் அங்குள்ளாரெல்லாம் திடுக்கிடும்படி மறைந்தார். ஆனால் அந்த அடியானது அரசன் அரசியர் மந்திரிமார் அனை வர்மேலும் பட்டது. திருவாதவூர் மேலும் பட்டது. திருவாதவூர் இஃது எம்பெருமான் செயலே யென்-

ஹணர்ந்து இரங்கி நின்றபொழுது தூதர் வர்து நடந்த வரலாற்றை யெல்லாம் சொல்லினார். அவர் புறப்பட்டுச் சொக்ககாயகர் கூலியாளாய் வேலைசெய்த இடத்தைப் போய்ப் பார்த்துப் பலவாறு புலம்பினார்.

வையை குதிவிரைவில் வடிந்தது. பாண்டியனும் இவை யனைத்துஞ் சிவன் செயலென்று தெளித்து திருவாதவூரரை வணங்கி, ‘என் அறியாமையால் இது வரை யான்செய்த குற்றங்களையெல்லாம் பொறுத் தருளவேண்டும். சொக்கப்பர் குதிவரமேல்றிவந்தது மன்றி திருமுடிமேல் பண்ணுஞ்சுமக்தாரோ! அடியேன் நுமக்குத் தொண்டனுபிருந்து இட்ட பணிவிடையைச் செய்ய நீர் இவ்வுலகை ஆளவேண்டும்’ என்று வேண்டினன். திருவாதலூரோ ‘திருப்பெருந்துறைக்கு என் ணைப் போக விடுப்பதே எனக்குப் பூலோக ஆட்சீ யைக் கொடுத்ததாகும்’ என்றார். பாண்டியனும் விடைகொடுத்துத் தன் அரண்மனையுட் புகுந்தான். திருவாதவூர் டாதிரிவேடத்தை மாற்றித் தவவேடங்கொண்டு நேரோ திருப்பெருந்துறைக்குச் சென்றார். சென்றவர் பரபாசாரியரைக் கண்டு வணங்கினார். அவரும் இவர்க்குத் திருநீறு தரித்துக் கூறார்கள் கோக்கம் செய்தபின் அடியார்களை கோக்கி, ‘நாம் கைலாயத் துக்குச் செல்லவேண்டிய காலம் வந்தது, நீங்கள் இங்கு இன்பமாக வாழ்ந்திருங்கள்’ என்றார். இதனைக் கேட்ட அடியார்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, விட்டுப்பிரியமனமில்லாராய் அழுதார்கள். அவர், ‘இக் குருந்தமரத்தின்னிழலிலே தெய்வைடுமொன்றுசெய்து அதன்மீது நம் திருவடிகளை வைத்து வணங்கியிருங்கள். என்று இப் பெரய்க்கயிலே செழுமையாகிய

நெருப்புண்டாகுமோ அன்று நீங்கள் எல்லாரும் அதில் விழுந்து கவலையை ஒழிப்பிரக்கள்’ என்று சொல்லி அவர்களோத் தேற்றிக் கைலைநோக்கினர். அப் பொழுது திருவாதழூர் மாத்திரம் பின்தொடர்ந்தார். சிவபெருமானும் அங்கொரு கொன்றை மரநிழலிலே தங்கி அவரை அருகழூத்து, ‘நாம் எங்குமிருப்பினும் இக் குருந்தமரநிழலிலே அடியார்கள் விளையைத் தீர்த் தற் பொருட்டு நித்தியவாசம் பண்ணுவோம். நீ இவ் விடத்திலேயே அடியார்களோடு சேர்ந்திருந்து, அவர்கள் பொய்கையில் விழுங்காலத்து உடன்விழாமல், உத்தரகோச மங்கைக்குப்போய் அட்டமாசித்திகளை யும் பெற்று, திவ்யஸ்தலங்கள் பலவற்றிற்கும் சென்று, ஆங்காங்கு இந்த ஒளியுருவையாம் காட்டத் தரி சித்து, பின் சிதம்பரத்துக்குப் போய்ப் புத்தரை வாதில் வென்று, எமது சாயுச்சியபதவியையடைவாய்’ என்று சமாதானஞ் சொல்லினார்.

இவ்வாறு சிவபெருமான் சொல்லியதைக்கேட்ட
 திருவாதழூர், ‘திருப்பெருந்து
 சிதம்பரத்தில் ரையில்லாமல் சிதம்பரத்தில் தமி
 ரையன் சாயுச்சிய பதவியை யடை
 வேன் என்று பணித்ததென்ன?’

என்று வினாவு, அவரும் சிதம்பரத்தின் மகிழையினையும் எடுத்து விளக்கி, திருவாதழூர் நெற்றியில் விபூதிதரித்து, ‘இவ்விடத்தில் நில்’ என்று சொல்லிச் சிறிதுதாரம் போனார். திருவாதழூர் நில்லாமல் உடன் சென்றார். கடவுள் அக்கணத்தே அந்தர்த்தான மாயினர். அதனைக் கண்ட அடியார் அச்சமும் இரக்கமும் அடைந்து சிவனை மனத்தால் வணக்கித் தலைமேல்

கூப்பியகையோடு அடியார்கள் ஈட்டத்தையடைஞ்சு, அவர்களோடு குருந்த மரத்தடியில் தெய்வைபீடத்தில் திருவடிப் பூசை செய்திருந்தார். அப்படியிருக்கும் நாளிலே, ‘நமச்சிவாய’ என்று தொடங்கித் திருவாசகத்தைச் சொல்லத் தொடங்கி, அற்புதப்பத்து, அதிசயப்பத்து, குழுத்தபத்து, சென்னிப்பத்து, ஆசைப்பத்து, வாழப்பத்து, அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, புணர்ச்சிப்பத்து, அரூப்பத்து என்பவற்றை அருளிச் செய்து, மின்னர்த் திருவார்த்தை, எண்ணப்பதிகம், திருப்பள்ளி பெயழுச்சி திருவேசறவு, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டியிருத்தம் என்பவற்றையும் அருளிச் செய்து தெய்வத்திருவருளை வாழ்த்தி பிருந்தார். ஒருநாள் சிவபெருமான் முன் அதுக்கிரகித்தபடியே பொய்கையில் நெருப்புத் தோன்றுதலும் அடியார்கள் பஞ்சாக்ஷரசெபம் செய்துகொண்டு அதில் மூழ்கி னார்கள். மூழ்கினதும் சிவபெருமான் இடபவாகனத் தின்மேல் பார்வதி சமேதராய் அவர்கட்டுக் காட்சியளிக்க, அவர்கள் சிவகணாதர்களாய் வடிவுகொண்டு முன்வந்து நின்றார்கள். அப்பொழுது சிவபெருமான் அவர்களை நோக்கி, ‘யாம் உங்களை இங்கு நிறுத்திப் போனதும், பொய்கையில் தோன்றும் செருப்பில் மூழ்கச்சொன்னதும் எதற்காக வென்றால், வாதவூர னுக்குச் சிதம்பரத்தில் புத்தரை வெல்லவேண்டியிருக்கிறது, அவன் தனியே யிருந்தால் துன்பமடைவான், ஆதலால் உங்களைச் சிறிது காலத்திற்குத் துணையாக இருக்கச்சொன்னேம். மும்மலத் தொடர்பு நீங்கியவர்களும் இவ்வுலகில் மானுடவடிவு கொண்டிருப்பின் மலவாசனை சேருமென்று பொய்கையில் ஞானுக்

கினியைத் தோற்றுவித்து, மாயாசீரத்தை நீக்கி இச் சீரத்தை உங்களுக்குக் கொடுத்தோம்' என்று சொல்லி, அவர்களோடு அந்தர்த்தானமாயினர். இக் காரியங்கள் நிகழும்பொழுது திருவாதவூர் தனி யாக ஒரு கொன்றை மரநிழலில் சிவபோகன் செய் திருந்தார். சிவபோகத்திலேயே இந் நிகழ்ச்சிகளைக் கண்டு தாம் சிதம்பரத்திற் போய்ச்சேரும் விதத்தை யும் அறிந்து விழித்து, கடவுள் எழுந்தருளி மீண்டும் மறைந்தாரே என்றழுது மனம்நொந்து, என்னைவிட்டு அழியார்கள் பொய்க்கைத் தீவிற் புகுந்தனரே எனப் புலம்பி, குருந்த மரத்தடிக்கு வந்து திருவடியைப்பற்றி வீழ்ந்து திருச்சதகம் அருளிச்செய்தார். பின்பு கடவுள் தமக்கு ஆஞ்ஞாபித்ததை நினைந்து திருவுத்தர கோசமங்கைக்குச் சென்று, அங்குக் குருவடிவங்காணுராய் மூர்ச்சித்து, என்னைக் கைவிட்டாயோ என்று நித்தல் விண்ணப்பங்கொல்லலும், அவ் வடிவந் தோன்ற அதனைக் கண்டு வணங்கினார். பின் அங்கங்கே யுள்ள ஸ்தலங்களுக்குச் செல்வாராயினார். திருவா ஞாரில் தியாகராயருடைய திருவடிகளைவணங்கித் திருப் புலம்பல்அருளினார். சீகாழியில் பிடித்தபத்து அருளிச் செய்து, வேறு சில ஸ்தலங்களை வணங்கியின் திரு வண்ணுமலைக்குச் சொன்றார். அங்குத் தம்மை ஆண்டருளின கோலத்தைக் கண்டு பலவாறுகத் துதித்து இருந்தநாளில் மார்கழி நீராடு ரற்கு விடியற்காலத்தில் மாதர்கள் போகின்ற முறையைக் கவனித்து அவர்கள் சொன்னதாகத் திருவெம்பாவையைப் பாடியருளி னார்; அம்மானையாடுகிற மங்கையறைப் பார்த்து அவர்கள் சொன்னதாகத் திருவும்மானையைப் பாடினார். பின் திருவண்ணுமலையை விட்டுக் காஞ்சியைத் தரிசித்துத்

திருக்கழுக்குன்றஞ் சார்ந்து திருக்கழுக்குன்றப் பதி கம் பாடிச் சின்னுள் அங்கே வசித்திருந்தார். பின் சிதம்பரத்துக்குப் போய்ச் சிற்சபையில் தமது ஞான சாரியரின் திருவருவைக் கண்டு ஆனந்தக் கண்ணீரொழுக நின்று துதித்து, கண்டபத்து அருளிச் செய்து சிவானுபூதியில் சித்திரம்போல் அசைவற்று நின்றார். தம்மை இந் நிலையில் கண்ட காவலர் அஞ்சம்படி நெடுநேரம் பரவசப்பட்டு நின்றுவிட்டுப் பிறகு திருப்புலீச்சரத்திலும் திருநாகேச்சரத்திலும் கடவுளுடைய திருவதியை வணங்கித் தில்லை மூவாயிரவர் வாழ்கின்ற வீதியிற் போகும்போது, குலாப் பத்து, கோயிற் ரிருப்பதிகம், கோயின் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்பவற்றையருளி, மாதர்கள் திருப்பொற் சண்ணம் இடித்தலைக் கண்டு அவர்கள் சொன்னதாகத் திருப்பொற்சண்ணம் பாடி, திருத் தெள்ளேணம், திருவந்தியார், திருத்தோணேக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னுசல், அன்னைப்பத்து, திருக்கோத்தும்பி, குயிற்பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து என்பவற்றையும் பாடிய பின்பு, அந்நகர்ப்புறத்தில் ஒரு பன்னசாலை யமைத்து அதிலே தங்கி, நாள்தோறும் சிற்சபையில் நடராஜமூர்த்தி யைத் தரிசித்தவருவதே நியமமாகக் கொண்டார்.

அக்காலத்தில் மஹா சிவபக்தி பூண்ட தவசி

திருவாதனூர் புத்தரை வாதில் வெல்லுதல்	யொருவர் பூமியெங்குஞ் சஞ்சரிப்ப வர் சோழ நாட்டுக்கு வந்து தில்லை நகரைத் தரிசித்து ஈழநாட்டைப் பார்க்க விரும்பி அங்குச் சென்று
அத் தேசத்தரசன் இருக்கும் ஊரைச் சேர்ந்தார். அவர்	

தாம் உட்காரும் பொழுதெல்லாம் ‘பொன்னம்பலம்’ என்று சொல்லிக்கொண்டு உட்காருவார். இதனைக் கவனித்த புத்தர்கள் அரசனிடத்துச் சென்று சொல்ல, அரசன் அவரையமூழ்த்துவரச்சொன்னான். அத்தவசியும், அவர்களோடு சென்று அரசன் முன்னிலைல் ‘பொன்னம்பலம்’ என்று சொல்லி உட்காந்தார். அரசன், ‘அஃதென்ன அப்படிச்சொல்லுகின்றீர்?’ என்ன, தவசியும் சிதம்பர கேஷத்திரத்தின் பெருமையைன்ததையும் எடுத்துச் சொல்லி, ‘ஒருத்தரம் போன்னம்பலம் என்று சொன்னவர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை இருபத்தோராயிரத் தற்காலிகமாக உச்சரித்த பல்ளைப் பெறுவர்’ என்று முடித்தார். அரசனாருகில் இருந்த புத்தகுரு மிகக் கோபித்து, ‘திரிபிடகத்தையருளிய தலைவரீனயன்றி வேறு தெய்வமுண்டோ? உன்டாயின் தில்லைக்குப் போய வாதுவிசய்து அவரிருந்து நடனஞ்செய்கின்ற கோயிலைப் புத்தன் கோயிலாக விளங்கும்படி இன்று முதல் மூன்று தினத்திற்குள் செய்வேன்’ என்று சபதம் கூறி, சிவிகையிலேறிப் பெளத்தர் சூழச் சிதம்பரத்துக்குச் சென்றுன். அரசனும் தன் ஊமைப் பெண்ணை உடன் கூட்டிக்கொண்டு பரிவாரங்கள் சூழச் சிவிகையிலேறி அங்குச் சென்றுன். அரசன் வருதற்கு மூன்பே வந்த புத்தகுரு ஆலயத்துட்புகுந்து பொன்செய் மண்டபத்தில் உட்காந்தான். அரசனும் வந்து அக்குருவை வணங்கி அருகில் இருந்தான். அப்பொழுது, அவ்வாலயத்திலுள்ளார் மனம் நொந்து தீாண்டுவந்து புத்தகுருவை ஆலயத்தை விட்டுப் போகும்படி சொன்னார்கள். அவன், ‘யான் சோழராஜனுக் கெதிரில் உங்கள் சைவசமயம் தாழ்ந்ததென்று சாதித்துப் புத்தனே உயர்ந்து

தெய்வமென்று ஸ்தாபித் தல்லாமல் போகமாட்டேன்' என்றார். இதனைக் கேட்டவர்கள் விரைந்து போய்த் தில்லை மூவாயிரவர்க்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ஈபைக்கு வர்த்தி, தாங்களுக்கையைக் கண்டும் இறுமாந்திருந்த அப்புத்தகுருவைப் பார்த்து, 'நீ இவ்வாறு மதியாதிருத்தல் என்ன?' என்று கேட்டனர். ‘நீங்கள் வேதசாஸ்திரப் பிரமாணங்களைக்கொண்டு உங்கள் தெய்வமே தெய்வமென்று நின்முசிப்பிரகாராயின், யான் அதனை மறுத்துப் புத்தனே தெய்வமென்று ஸ்தாபிப்பேன்’ என்றார் புத்தகுரு. தில்லை மூவாயிரவர் கோயித்து, ‘நீ கோற்றனையென்று கலைஞர் சொல் மூம்படி உண்ணை வெல்லுவோம். மற்று, இப்போது உன்னேடு வார்த்தையாடுதல் சேற்றில் கல்லெறிதலை யொக்கும்’ என்று கூறி, சோழராஜனுக்கு ஒர் ஒலை எழுதி யனுப்பி, மற்றைத் தபோதனர் முதலியோர்க்கும் ‘நானோ நடராஜ தரிசனத்துக்கு வரவேண்டும்’ என்று ஒலை போக்கினார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தரித்தான். அவர்களும் தக்தம் வீடுசென்று கவலையோடு படுத்துறவுக்கினர். இறுதிச் சாமத்தில் நடராஜமூர்த்தி ஒவ்வொருவர் கணவிலும் வந்து, ‘நீங்கள் வருந்துவதை ஒழியுங்கள். நமது தில்லை யெல்லையில் திருவாதவூரன் வந்திருக்கின்றனர். அவன் இந்தப் பெளத்தர்களைத் தர்க்கசாஸ்திர முறைப்படி ஒரு நொடியில் வெல்வான். ஆதலால் அவனை அழைத்து வாருங்கள்’ என்று சொல்லினர். விழித்துக்கொண்ட தில்லை மூவாயிரவர் கோயில் மண்டபத்திலே வந்து சேர்ந்து, நாங்கள் கண்ட கணவை ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு, திருவாதவூர் இருக்கு மிடத்திற்குச் சென்று, சங்கதி தெரிவித்தார்கள்.

அதனைக் கேட்ட திருவாதவூர் கடவுள் முன்னமே தமக்குச் சொல்லியதை நினைந்து, தில்லை மூவாயிர வருடனே சென்று நடராஜப் பெருமானை வணங்கி அவரதுக்கிரகம் பெற்று, புத்தர்களிருக்கும் மண்ட பத்தையடைந்து, அவர்களுடைய முகத்தைப் பார்த்த லாகாதென்று திறை விடுவித்து அதன் மறைவில் ஒர் ஆசனத் திருந்தார். சோழராஜனும் விரைவில் வந்து திருவாதவூரை வணங்கி அருகில் அமர்ந்தான். அப் பொழுது ராமத்தரங்கள் சோழனை வணங்கித் திறை கொடுத்து வாழ்த்தினான். சோழனும் மகிழ்ந்து திறைப் பொருள்களை மெச்சி அவனைப் பக்கத்தி விருத்திக் கொண்டான். ஆலோசித்துர் சாட்சி சொல்பவர்களும் அருகில் வந்தமர்ந்தார்கள் எல்லாரும் வந்து நிறைந்த சபையில் சோழன் திருவாத ஆரை வணங்கி, ‘சுவாமி, சைவத்தை நிறுத்துவது தமது பாரம; பெள்த்தரை உயிர் போக்குவது எனது பாரம’ என்றான் இதனைக் கேட்ட திருவாதவூர் புத்த குருவைப் பார்த்து, ‘ஷீ வந்த காரணமென்ன?’ என்ன அம், அவன் ‘எங்கள் தெய்வ மல்லால் வேறு தெய்வ மில்லை யென்று எல்லாரும் காண நிருவித்து, இப் பொன்னம்பலத்தே எங்கள் புத்தரை வைத்தற்காக ரேற்றே வந்து காத்திருக்கின்றேன். இது தான் நான் வந்த காரணம்’ என்றான். திருவாதவூர் புன்னகை செய்து, ‘ஆபின் உன் தெய்வ ஸ்வரூபத்தையும் முத்தி நிலையையும் இன்னவெனச் சொல்வாய்’ என்றார். புத்த குருவும் திரிபிடுகத்தில் சொல்லியபடியே அவற்றை விளக்கினான். திருவாதவூர் அவன் சொல்லியவற்றை யெல்லாம் தருக்க முறைப்படியே பூர்வபக்கங்கள் செய்தார். அதன்மேல் புத்த குரு, ‘சிவபெருமான் கையில்

செபமாலைவைத்திருப்பதும், சிதம்பரத்திலே நிருத்தம் பண்ணுவதும், திருமேனியில் விழுதி தரித்திருப்பதும், அவர் தம்மைவிட வேறு தெய்வ முன்னெடன்று சுரு துவதாலும், பிறர் பார்த்து மெச்சவேண்டு மென்று விரும்புவதாலும், பரிசுத்த மல்லாததைப் பரிசுத்த மென்று நினைப்பதாலுமேயன்றோ’ என்று குதர்க்கஞ் சொல்ல, திருவாதவூர் இகழ்ச்சி நகை புரிந்து, ‘இவற் றிற்குச் சமாதானம் நீ கேட்டற்கு அருகனல்லை. ஆயி னும், சிடருக்கு ஆயுதப் பயிற்சி செய்விப்போர் தம் கையில் ஆயுதத்தைக் கொண்டிருத்தல் போல் சிவ பெருமான் உலகினர் தவத்தைச் செய்ய வேண்டு மென்று தாழும் செபமாலையைக் கையில் பிடித்தார்; விறகில் தீயைப்போலச் சரீரத்திற் கலந்து உயிர்களை யெல்லாம் ஆட்டுகின்ற ஒரு நட்டுவெனிப் போல்வார் எம் பெருமான்; விழுதி ஆன்மாக்களுக்குத் துன் பத்தை யொழிப்ப தாரும், பிள்ளைகள் அடைந்த பினியை சிக்குதற்குத் தாய்மார் மருந்துண்டல்போல எம்பிரான் செய்ததாரும் அது’ என்று சமாதான முரைத்து, கலைமகளைநோக்கி, ‘வேதங்களைச் சொன்ன நீ இப்பொய்கள் சொல்லுதற்கு எவ்வாறு இசைந்தாய்?’ பரமகிவன் திருவருள் இல்லை யென்று துணிந்துரைக் கும் மூடர்கள் நாவையிட்டு, அச்சிவன் ஆஜை, உடனே நீங்குவாய்’ என்று கோபித்துச் சொல்லலும், பெளத் தர்களெல்லாம் ஊமைகளாயினர். அதனைக் கண்ட சமுதேசத்தரசன் மனம் வருந்தித் திருவாதவூரரை வணங்கி, ‘சுவாமி, பேசவல்லார் ஊமைகளாயினர்; என்னுடைய ஊமைப் பெண்ணைப் பேசும்படி அனுக் கிரகிக்க வேண்டும், யான் உம் அடிமை’ என்று இரங் தான். திருவாதவூர் அப் பெண்ணை அழைத்துவரக்

சொல்லி அவனுக்கு அனுக்கிரகஞ்செய்து, ‘இப் புத்தகுரு வினாக்கட்டு நீ விடை பகர்வாய்’என்றலும், அவள் கற்றறிந்தோர் மெச்சத்தக்க விடை கூறினார். அதனைத் திருவாதவூர் மங்கையர் பயிலும் சாழல் விளையாட்டாகப் பாடி யருவினார். இந்த அற்புத்ததைக் கண்ட ஸமுத்தரசன் அப்பொழுதே திருவாதவூர்க்கு நற்கருண்டனியினான். சோழனும் தில்லை ஸ்ரோதியிரவரும் ‘பொன்னம்பலம் வாழக்’ என்று சொல்லித் திருவாதவூரரைத் துதிந்தார்கள். ஸமுத்தரசன் திருவாதவூரரை நோக்கி ‘இப் பெளத்தர்களுக்கு ஊனாத்தன்மை டீங்க அருள் செய்யவேண்டும்’ என்று பிரார்த்தித்தான். அவர் அவ்வாறே ஆருள் செய்ய அவர்கள் வாக்கை மீண்டும் பெற்று, திருவாதவூரரை வணங்கி, ‘அடியேங்களுக்குத் திருநிறம் உருத்திராக்க மாலையும் கல்லாடையும் அளித்துருள்வீர்’ என்று வேண்ட, அவரும் அவ்வண்ணமே செய்து, அவர்களுடைப் பீவர ஆடையை அவர்கள் விரும்பியாடியேசுட்டெரித்தார். பின்பு எல்லாரும் சென்று நடராஜ மூர்த்தியைத் தரி சித்தனார். அப்பறம் சோழன் ஸமுத்தரசன் முதலியோர் திருவாதவூரிடத்து விடை பெற்றுத் தத்தம் ஊர்க்கேகினர். பெளத்தர்களோ திருவாதவூரரையும் தில்லையையும் விட்டுப் பிரிய மனமில்லாராய் அங்கேயே தங்கினர்

திருவாதவூரரும் தில்லைநகரிலேயே தமது ஆச்சிரிதிருவாதவூர் மத்துத் தங்கி, திருப்படையாட்சி, திருஉடிபெறுதல் திருப்படை யெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து என்பவற்றைப் பாடி ஆனந்தவாழ்வை யுடையராயினார். அங்காளிலே சிற்றப்பலத்திலே நிருத்தஞ்செய்கின்ற நட

ராஜப்பெருமான் ஒரு வேதிய ரூருக்கொண்டு திருவாத ஆர்க் கெதிரில் நின்றார். திருவாதவூரரும் அவரையிருக்கச்சொல்லி, அவர் வந்த வரலாற்றை விண்வீலார். வேதியரும், ‘நாம் இருப்பது பாண்டி நாடு. உம் மைக் கானும்பொருட்டே நாம் இங்கு வந்தோம். பிரமா, விஷ்ணு முதலிய தேவர்களாலும் காண்டற்கரிய பரமசிவனைக் குதிரை யேறிவரச்செய்த உம் முடைய பெருமையாலே பாண்டி நாடு முழுதும் வாழ்ந்தது. திருப்பெருந்துறையில் பேரின்பழுற்றிருந்து பின் சிதம்பரத்துக்கு வந்து புத்தரை வாதில் வென்றீர் என்பதைக் கேட்டு யாவரும் மகிழ்ச்சிகொண்டனர். சிவபெருமானை நீர் பாடிய பாடல் முழுதும் ஒதுவிரும்பி யான் இங்கு வந்தேன். அப் பாடல்களை எழுதிக்கொள்ளவேண்டும். விளங்கச்சொல்வீர்’ என்றார். திருவாதவூரரும் அதற்கு இசைந்து திருவாசகத்தை மனமகிழ்ச்சியுடனே சொல்லினார். அது முழுதையும் கடவுள்தாமே ஏட்டில் எழுதிமுடித்தபின்பு திருவாதவூரரை நோக்கி, ‘சபாநாயகர்மீது ஒரு கோவை பாடுவீர்’ என்ன, அவரும் சொல்லிவரக் கடவுள் அதனையும் எழுதிமுடித்துப் புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அங்கு நின்றும் மின்னலைப்போல மறைந்தார். திருவாதவூர் மனம்வருந்தி எழுந்து எங்கும் தேடியும் வேதியரைக் காண்றாய், ஆர்சரியமெய்தி, பின் இவ்வாறு தோன்றி மறைந்தவர் எம்பெருமானே யென்று தேறி, ஆனந்தவெள்ளத் தழுந்தியிருந்தனர். கடவுள் புத்தகத்தோடு சபைக்கு எழுந்தருளி அதனைத் தேவர்களுக்கெல்லாம்படித்துக்காட்டி மகிழ்ந்து, ‘வாதவூரன் சொல்ல எழுதிய இந்தப் புத்தகம் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் கையெழுத்து’ என்று

திருக்கோவையார் முடிந்த இடத்தில் எழுதி மைக்காப்புஞ் செய்து, திருவாதவூர்ரூடைய பெருமையை உலகிற்கெல்லாம் அறிவிக்க என்னி அத்திருமுறையை அம்பலத்தின் வாசற்படியில் வைத்துவிட்டு மறைந்தருளினர். அதீனைப் பூரைசெய்யும் பிராமணன் கண்டு, ‘இப் புத்தகம் தெய்விரமாய் இங்கு வந்தது. இதீனை நகரத்தார்க்குச் சொல்வேன்’ என்று போய்ச் சொல்ல, அவர்களும் சது அதிசயமென்று ஒடிவந்து புத்தகம் படிமீதிருத்தலைப் பார்த்து, ‘இஃது எம்பெருமான் அருளிய திவ்யாகமமோ தமிழ்தாலோ என்று அறிதல் வேண்டும்’ என்றனர். அப்போது தில்லை மூவாயிரவருள் ஒருவர் முன் சென்று அத் திருமுறையை மலர்கொண்டு அருச்சித்து வணங்கிப் பின் அதீனையனிமுத்து அகவல் நான்கையும் படித்து, திருச்சதக முதலைப் புதுநாறு பாடல்களையும் படித்து, அகப் பொருட் கோவை நானாறு பாடுலையும் படித்து, முடிந்த இடத்தில், ‘வாதவூரன் சொல்ல எழுதிய இந்தப் புத்தகம் அடிகிய திருச்சிற்றம்பலமுலடயார் கையெழுத்து’ என்றிருப்பதையும் படித்து முடித்தார். இதீனைக் கேட்டவர்களைல்லாம் மெப்புளகித்துக் குறு வேர்வைகொண்டு ஆனந்தக்கண்ணீர் சொரிந்து மனங்கசிந்துருகி, ‘திருவாதவூர் அருளிய இந்தாலையன்றி மோக்ஷமார்க்கத்துக்கு வேறு தால்கள் உள்ளோ’ என்று வியிந்து, இதன் பொருளை அத் திருவாதவூர் ரைக்கொண்டே கேட்டறிவோ மென்று எல்லாரும் அவரினுந்தவிடங்கு சென்று வணங்கி, அம்பலத்தின் வாசற்படியில் திருமுறையிருந்தவிதம் சொன்னார்கள். அது கேட்ட திருவாதவூர், ‘அற்பமாகிய என் பாடலை எல்லாரும் ஏற்றுக்கொள்ளும்படி யான் பூர்

வத்தில் செய்த தவம் என்னே !’ என்று அழுதார். வந்தவர்கள் அவரை வணங்கி, ‘கடவுள் நும் பாடலைப் பெற இங்கு வந்து என்னசெய்தார்?’ என்று ஆவ லோடு வினவ, திருவாதவூரும் நிகழ்ந்ததை யெல் லாம் உரைத்தார். அவர்கள் அவரை மீட்டும் வணங்கி, ‘இத் தமிழ்நாலுக்கு நீரே பொருள் சொல்லவேண்டும்’ என்று பிரார்த்தித்தனர். திருவாதவூர் ‘கனகசபைக் கெதிரிற் போய்ப் பொருள்சொல்வேன்’ என்று கனக சபையை நோக்கிச் செல்ல, எல்லாரும் பின்னே சென்றனர். முன்னே ரென்ற திருவாதவூர் கனக சபையையடைந்ததும், ‘இத் தமிழ்நாலுக்கு பொருள் இவரே’ என்று சபாநாதரைச் சுட்டிக்காட்டி, எல்லா ரும் காண அப்பொழுதே மறைந்தார். கடவுளும் அவருடைய அன்பின் பெருமையைக் காட்ட அவரைத் தமிழ்த்தில் ஐக்கியஞ் செய்துகொண்டார். இந்த அற்புத்ததைக் கண்ட தில்லை மூவாயிரவரும் மற்றொரும் மெய்ப்புளகித்து நடுங்கிக் கண்ணீர்பொருக்கி மனமகிழ்ந்தார்கள்.

இவ்வாறு ஏழு சருக்கங்களில் திருவாதவூர் சரித்திரத்தை யுரைக்கும் திருவாதவூர் புராணம் என்றும் நால், 545 விருத்தங்களா வியன்றது. சைவர்களாற் பாராட்டப்படும் நால்களிலொன்று.

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

வேப்பத்தூரார் புராணமென்றும் வழங்கும் இந் நால் திருவாதவூர் சரித்திரத்தைமட்டுமே கூற எழுந்ததன்று, மனுரையம்பதியில் சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய 64 திருவிளையாடல்களையும் கூற வந்தது. திருவாதவூர்க்காகச் செய்த திருவிளையாடல் களைக் கூறுங்கால் அவர் சரித்திரத்தையும் சிறிது விரித்துரைத்தது. அத் திருவிளையாடல்கள் நான்காம்: ஞானேபதேசஞ் செய்த திருவிளையாடல், நரி குதிரையான திருவிளையாடல், குதிரை நரியான திருவிளையாடல், மன் சமந்த திருவிளையாடல் என.

பாண்டி வளநாட்டிலே, வாயுபகவானுற் பூசிக்
ஞானேபதேசஞ் கப்பெற்ற தன்மையால் ஸ்ரீ வாத
செய்தது புர மெனப்பட்ட திவ்யகேஷ்த்திரத்
திலே, மானமங்கலத்தார் மரபிலே,
ஆமாத்தியர்குலத்து, சிவகணத்தலைவ ரொருவர் வாத
ஸ்ரீரென வந்து உதித்தார். விட்ட குறையினுலே அவர்
பதினாறுண்டு நிரம்புமுன்பே வேதவேதாங்கம் முதலிய
சகல கலைஞரும் கற்று மேதாவியாயிருத்தலைக் கேள்வி
யற்ற பாண்டியன் அவரை வரவழைத்து அவர்க்குத்
தென்னவன் பிரமராயரெனப் பட்டமளித்து, பல
வரிசைசங்குங் கொடுத்துத் தன்னிடத்து உத்தியோ
கத்தி லிருத்திக்கொண்டான். அவர் தம் கல்வி மிகுதி
யாலும் புத்திக்கூர்ணமையாலும் மந்திரிமார்களுள் தலைவ

ராய், போர்செய்தலும் திறைகொள்ளுதலும் முதலிய அரசர்க்கினிய காரியங்களைச் செய்துகொண்டு, ராஜ்ப பாரத்தைத் தாழே வகித்துவந்தார். பத்தி மிகவுடையராய்ச் சொக்கநாதர்க்கு உவப்பன செய்தலோடு சிவ னடியார்க்கும் தம்சுற்றத்திற்கும் வேண்டுவென செய்து மகிழ்ந்தார். அரசர் இவரே என்ன பிக்க சிறப்புடன் வாழ்ந்த அக்காலத்தும் தருமென்றியிற் பிறழாத வாத ஆரரை அமைச்சராகப் பெற்ற மன்னவனுக்குச் செல் வம் மேலும் மேலும் பெருகிறது. அது கண்டு அவனும் அளவிலா மகிழ்ச்சி யடைந்திருந்தான். ஒரு நாள் குதிரைப்பந்திக் காவலாளர் அரசன் முன்வந்து பணிட்டு, ‘பலபல வியாதிகளால் குதிரைகளிற் பெரும் பாண்மையை மாண்டுபோயின; எஞ்சிய குதிரைகளும் சோயுற்று, இழைக்குமோ பிழையாவோ என்று சொல்லும்படி யிருக்கின்றன. ஆதலால் புதுக் குதிரைகள் விலைவில் வாங்கவேண்டும். பூமண்டலத்தையாள்கின்ற அரசர் பந்தியில் ஓரிலக்ஷந் குதிரைகளாவது இருக்கவேண்டாவோ?’ என்று சொல்லினர். இதனைக் கேட்ட பாண்டிபன் வாதவூரையழைப்பித்து, ‘குதிரைப்பந்திக் காவலாளர் வந்து நங்குதிரைகளைல்லாம் மாண்டுபோயின என்று சொல்லிப்போயினர். நீர் வேண்டுந் திரவியம் எடுத்துக் கொண்டு குதிரைகள் வந்திறங்கும் பட்டினத்துக் குட்டரென்று நல்ல பரிகள் பார்த்து வாங்கிவரல்வேண்டும்’ என்றனன். வாதவூரரும் ‘அங்கனமேயாகுக’ என்று விடை பெற்றுக்கொண்டு, பொன்னறைக்குச் சென்று திரவியம் வேண்டுவென கொண்டு கணக்கிற பதிவெசய்து பெட்டகமுட்டுக் கட்டிவைத்தார். நம்பிக்கைக்குப் பாத்திரர் சில்லரத் தெரிந்து அவர்களிடத்

துப் பெட்டகத்தை யொப்பித்துத் தாம் சொக்கரைப் பணிதற்குச் சென்றார். பொற்றுமரையில் ஆசமனஞ் செய்து ஓநாயகரை வழிபட்டு, மீனுக்கியம்மை கோயி அட்டுக்கு வணங்கி, பின் சொக்காதர் ஆலயத்துட் புகுந்து சுவாமி முன் நின்று, ‘அரசனுடைய திரவியத் தைக் கொண்டுபோய்ச் செய்யும் காரியம் தீங்கு நேரா மல் ஒழுங்காகப் பலித்தல்வேண்டும். உன்னையல்லால் உதவியில்லை’ என்று விண்ணப்பஞ்செய்து நிற்கும் சமயத்தில் திருவருட்செயலால் வேதிய ரொருவர் விழுது கொண்டுவந்து தர, அதனை வாங்கித் தரித்துக் கொண்டு, காரியம் பலிக்குமென்று மனமகிழ்ந்து வெளியே வந்து, சேனைகள் குழ மதுரையைவிட்டுப் புறப்பட்டார். புறப்பட்டு விரைந்து செல்பவர் காளையார் கோபிலில் சிவபெருமானை வணங்கிப் பின் பல காதங்கள் கடந்து, பூர்வபுண்ணியவசத்தால் திருப் பெருந்துறையை படைந்தார். அந் நகரைச் சாருமுன் னமே தீரிகரணங்களும் நுநிலையில் மாறுபட்டு, பேரன்பு மிகுந்தலால் கண்கள் நீரிறைப்பவும், மயிர் சிவிரப்பவும், கைகள் சிரத்தின்மேல் குளியவும் தீயைச் சேரும் மெழுகையொத்து உருகினார் வாதனுரார். முற் றவத்தினுலே செல்வத்தின் மேல் ஆசையொழிந்து பரந்துசெல்லும் மனம் ஒடுங்குதலைக்கண்டு அவர் பலமுறை அதிசயமடைந்து, ‘இவ்வூரடையுமுன்பே பேரன்புண்டாயிற்று. சிவ ஸ்தலங்களுள் இதனைப் போன்ற தலம் ஒன்று இல்லை. இங்கு வருதற்கு என்ன புண்ணியஞ் செய்தோம்! கொண்டுவந்துள்ள திரவியத்தோடு இங்கேயே அமர்வோம்’ என்று தம் மூள் தீர்மானித்து, சேனைத்தலைவரையும் மற்றுமுள் ஊரையும் வரவழைத்து, ‘ஆடிமாதத்தில் குதிரை

வருதல் இல்லை. ஆவண்மாதத்தில்தான் குதிரைகள் கரையில் வந்திறங்கும். இதற்குச் சந்தேகமில்லை. நாம் கொண்டுவந்துள்ள திரவியத்திற்கெல்லாம் தக்க வாறு நல்ல குதிரைகள் நானே கொண்டுவருவேன். பாண்டியனுக்கு இச்செய்திபை உடனேபோய்த் தெரி வியுங்கள்’ என்று சொல்லி அவர்களைப் போகவிடுத் தார். அவர்களும் மகிழ்ச்சியோடு சென்று அரசு அக்கு அவ்வண்ணமே உரைத்தார்கள். இங்கு வாத ஆராயும் பொய்கையில் நீராடித் திருநீறணிக்கு சிவ பெருமானைப் பணிதற்குத் தனியாக ஆலயத்துட்புகுஞ்சு தார். அவ்வாலயத்துள்ளிடத்தில் ஒரு குருந்தமரத் தின் நிழலிலே, நகூத்திர கணங்களாற் சூழப்பெற்ற சந்திரனென்ன, மாணவர்கள் குழு இப்பக்தர் வரவு நோக்கிச் சிவபெருமான் பெரிய ஆசானுப் பிற்றிருஞ்சு தார். கருணைமுர்த்தியாகிய தேசிகேசனைக் கானு முன்பே வாதவூர் செயலழிந்து உடல்நடுங்கி, அஷ்டாங்க பஞ்சாங்க நயஸ்காரங்கள் செய்து பலமுறை வணங்கி நின்றார். நின்றவரைத் தேசிகர் சிரமுதல் பாதம்வரை மந்திரத்தால் நோக்கி, கண்பார்வையாலேயே ஓப்பேசனுங்செய்து அருகில் வரவழைத்து, அவர்க்கு முறைப்படி தீக்கூயாதி செய்து முத்தி பஞ்சாக்ஷரத்தைச் செவியி லோதினார். உடனே பரமானம்வந்து அவரையடைந்தது, வாக்கில் கலைமகள் வந்து தங்கினார், ஆணவாதிமலங்கள் அகன்றுபோயின. இறைவர் அவரை நோக்கி, ‘நீ சிவபுண்ணியஞ்சு செய்துள்ளமையால் காணுப்பேறு கண்டனே. நம் மைய் பாடுவாய்’ என ஆணைத்தர, அவரும் அன்பினால் திருவாசக மோதுவாராயினார். அவர் அப்பொழுது உரைத்தவை அற்புதப்பத்து, சென்னிப்பத்து, அச்

சோப்பத்து. வாதவூர்க்கு, முன் இருந்த அமைச்சர் கோலமெல்லாம் போய் முனிவர் கோலம் நன்றாக ஏற்பட்டது. பின் வேதபாராயணஞ் செய்யும் பிரமாசாரிப் புதல்வர்களைச் சிவபெருமான் காட்டக் கண்டு, ‘என்ன புண்ணியஞ்செய்தோ சுசனிடத் தன்புழுண்டு அவனருகிறுக்கப் பெற்றீர்கள், யானும் இதோ வந்தேன்’ என்று அதிசயப்பத்துப் பாடினார். அப்பொழுது சிவபெருமான், ‘மாணிக்கவாசக! இங்கு நில்’ என்று சொல்லியிட்டு அப் புதல்வரோடு மறைந்தார். வாதவூர் அடைந்த துயர்க்கோ அளவில்லை. தங்குருவை நினைந்து கண்ணீர் ஆரூய்ப் பெருக, கோயிற் பத்து, புணர்ச்சிப்பத்து, செத்திலாப்பத்து, பிரார்த்தனைப்பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப்பத்து, திருப்புலம்பல், வாழாப்பத்து, எண்ணப்பத்து என்னும் வாசகங்களை உரைத்தார். நகருட் புகுந்தவர் அங்குத் திகழ்வன கண்டு, திருவம்மாளை, திருப்பொற்சன்னம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளன்னம், திருப்பூவல்லி, திருவந்தியார், திருத்தோனேக்கம், திருவெம்பாவை, திருச்சதகம் என்பவை யோதினார். உடல்வருந்தி ஊறுறக்கமின்றித் திருவாசகமோதிடக் கேட்டதொண்டர் அதிசயித்து, ‘இவை முன்கேட்டனவல்ல; புதுமை’ என அவரைச் சூழ்ந்து போற்ற, வாதவூர் குதிரைகொள்ளற்காகத் தாம் கொண்டுவந்த பொருளை த்தையும் மின்வருங்காரியம் நோக்காராய் வாரிவாரிக் கொடுத்தார். சிறிதுநாளில் பாண்டியன் பொருளெல்லாம் செலவாயிற்று. இதனை யறிந்த அமைச்சர் திரண்டு அரசனிடத்துச் சென்று சொல்ல, அரசன் சினமிக்கானுப் பூர் ஒலை எழுதி விடுத்தான் : ‘தென்னவன் ஒலை தென்னவன் பிரமராயர் காண்க,

பொன்னறையிலிருந்து திரவியம் பல வாரிக்கொண்டு குதிரை கொள்ளுப்படி போனவர் என்ன நினைத்து இன்னம் வராமலிருப்பது? யந்திரிச்சு இது அழகோ! உடனே குதிரைகளோடு வந்து சேர வேண்டியது'. இவ்வோலையை அங்குச் சென்ற தூதர் காட்ட அதனை முழுதும் படித்தறியுமுன்னமே அரசன் மனத்தையறிந்தாராய் வாதவூர் மிகக் கலங்கிப் புலம்பலுற்றார். 'யான் பாண்டியனுடைய அமைச்சரனே. என்ன காரியம் செய்தேன்! இது என்னவாய் முடியுமோ? குதிரை கொள்வதற்காகவே வந்தேன். கொண்டுவந்த பொன்னை யெல்லாம் அழித்தேனே. ஐயோ! சொல்வதற்கென்ன இருக்கிறது. அரசனுக்குத் துரோகனு செய்யலாமா!' என்று புலம்பித்த தம்மையாண்டருளிய தங்பிரானுக்குச் சென்றுரைக்கலாம் என்று அச்சத் தோடு ஆலயத்துட் புகுந்து அழுதுகொண்டே தம் குறைபைச் சொல்லி, விடியுமுன்னே திருப்பள்ளி யெழுங்கி பாடினார். அப்பொழுது, 'நினக்கு யாம் உண்டு, அஞ்சேல். பாண்டியனுக்குக் குதிரைவரு மென்று ஒலை எழுதிவிடப்பாய்' என்று விசம்பில் ஒரு வாக்கு எழு, அதனைக் கேட்டு மகிழ்ந்த வாதவூர் அவ் வண்ணமே ஒலை எழுதிவிடுத்தார்: 'பாண்டியனுக்கு வாதவூர்ன் விண்ணப்பம். ஐந்தாறு நாளில் குதிரைகள் வந்துகேரும். பந்திகளும் நீர்த்தடங்களும் அமைத்து நகர் வீதிகளையும் வையாளியையும் அலங்கரிக்குமாறு ஏற்பாடு செய்யல்வேண்டும்.' இவ்வோலையைத் தூதரி டக்டுக்கொடுத்துவிட்டு வாதவூர் ஆலயத்துட்சென்று சிறிது துயில்கொண்டபொழுது, அன்பார் சுமையைத் தமதாகக் கொள்ளும் சிவபெருமான் அருகில் வந்து, 'இக் காரியத்தை யாம் முடித்தல் நிச்சயம். இன்னும்.

பாண்டியன் ஆள் அனுப்புமுன்பே நீ சென்று அவனுக்கு இதமானவற்றை உறைப்பாய்’ என்று சொல்லி மறைந்தார். கனவு நிலை நீங்கியவடனே, போவே னென்று சிவபெருமானை வணக்கி வாழ்த்தி மாதுகை போய்ச் சேர்ந்தார். இவர் போவதற்குமுன்னே இவர் அனுப்பிய ஒலை போயிருந்தபொயால் அரசன் கோப மொழிந்திருந்தான். இவரைக் கண்டதும் அவன் அன் போடு வாவேற்று இவரை அருகமூழ்த்து மற்றவர்களையெல்லாம் போகச் சொல்லித் தனியே இவரிடத்துப் போசுவனுய, ‘எவ்வளவு குதிரைகள் வாங்கினீர்? எந்தத் துறையில் இறங்கியிருந்தீர்? என்னென்ன நிறக் குதிரைகள் தொண்டார்?’ என்பானவாதி கேள்விகளைக் கேட்டான். வாதவூரும் கடவுள் மனதத்தில் நினைந்து அவற்றிற்குத் தக்க விடைசொன்னார். அாசன் மகிழ்ச்சு அவர்ச்சுப பால வரிசைகள் கொடுத்தனுப்பினான். வாதவூர் வினாவில் விடைகொண்டுசென்று சொக்க நாத ராயத்துட் புக்கு, உவாமியிடத்துக் காரியத் தைத் தனித்துறைப்பாராய், ‘குதிரைகள் வருமென்று பாண்டியன் மகிழுச் சொல்லிவிட்டேன். பொருளையெல்லாம் அடியார்க்குவாரிக் கொடுத்தேனே. என்ன செய்வேன்? உன்னையல்லாமல் எனக்குக் கதி வேறி யார்?’ என்று சொல்லி வருந்தினார். இவர் இது சொல்லவும், வானத்து ‘அஞ்சல் அஞ்சல்’ என்று ஒரு பெருவாக்கு எழுந்தது. அவரும் மனக்தேறி வீட்டுக்குச் சென்று அழுதுசெய்து காரியம் எப்படி முடியுமோ என்ற கவலையுடனே கண்ணுறங்கிய பொழுது, உறவினர்வந்து அவரை யெழுப்பி அவர் செய்தது தவறென்று புத்திகூறத் தொடங்கி, ‘இதனால் என்னவருமோ, ஃங்களுக்கு இனி யார் கதி?’ என்று

சொல்லினர். வாதழுரோ, ‘நிறுத்துக்கள். நீங்கள் யார் நான் யார்? எனக்கு உலகத்தில் வெறுப்புமில்லை விருப்புமில்லை. சசன் மனிதவருவெடுத்துவாது ஏன்னையாண்ட அப்பொழுதே பிறப்பொழுந்தது. அரசு மூக்குத் தவறு செய்யக்கூடாதுதான். அதனாலேயே நான் இங்கு இப்பொழுது வந்தேன். அவனிடத்துப் பொருள்பெற்று நேர்ந்த கடனையெல்லாம் ஒருபாயத் தால் இன்றே நீர்த்துவிடப்போகிறேன். உங்கள் காரி யத்தைப் பார்த்துக்கொண்டு நீங்கள் போங்கள்’ என்று சொல்லி அவர்களை அனுப்பினார். அவர்களும் மனம்வருந்தி அங்கிருந்து போயினர். மறுநாள் பாண்டியன் ஆட்கள் வந்து, குதிரைகள் வந்தனவோ என்று விசாரித்தனர். அவரும் ‘குதிரைகள் மெய்யாகவே இப்போது வரும். அவசரப்படவேண்டாம். நகரை அலங்கரிக்கச்சொல்லுங்கள்’ என்று சொல்லி மனுப்பினார். இதனைக் கேட்ட அரசனும் அவ்வண்ணமே நகரை யலங்கரிப்பித்தான். குறித்த காலம் சென்றும் குதிரை வாராமையால் அரசன் கோயித்து முறைசெய்வோரை யனுப்பிக் கேட்க வாதழுர் முன் போலவே சொல்லிவிட்டார்.

அப்பொழுது அமைச்சர் திரண்டு அரசன்
ஈரி குதிரை முன் நின்று, ‘பித்தன் வார்த்தை
யைக் கேட்டு நகரத்தை அலங்கரிப்
யானது பித்துநீரும் பெரும் பித்தராயினீர்.

வாதழுரன் பெருந்துறை போய்ச் சேர்ந்தவுடனே பித்துக் கொண்டு பணத்தையெல்லாம் வாரியிறைத்து செயல் மாருட்ட மாயினான். இரக்கமின்றி அவனை வருத்திப் பொன்னை வாங்குதலே நெறி’ என்று

கிடித்துரைத்தனர். இதனைக் கேட்ட மன்னன் கெட்டுயிர்ப் பெறின்து கண்களில் சுருப்பெழு விழித்து, ‘அந்தப் பாவியைப்போய் வளையுங்கள்’ என்று பிரம்பத்தக்காரரை ஏவினான். வாதவூரிடத் துச் சென்ற அவர்கள் அவருடைய பக்தி மிகுதி யைக் கண்டு, அவரை வளைத்துக்கொண்டாரேயல்லா மல் அவர்க்கு ஒரு சிறு தீங்குஞ் செய்திலர். பின்னும் அரசன் சிலரை ஏவி, அவரைச் சிறைசெய்யப் பொன்றனர். அவர்களும் வந்து வைத்துக்கொண்டே அவரைக் கொடுஞ் சிறையிலிருத்தினர். துபர் பொறுக்கமாட்டாத வாதவூர் சிவபெருமானை கோக்கித் தங்குறை பனைத்தும் கூறிப் புலம்பினார். ‘நீ சொல்லிய உரை தப்பாதென்று வந்து யான் பாண்டியனுக்கு அத லைச் சொன்னேன். யான் இவ்வாறு துயரமடைந்தும் நீ இரங்காதது என்னே?’ என்று அழுது, குழந்தை பத்தும் அருட்பத்தும் பூஷினார். சிவபெருமான் இரங்கி, மிழலை நாட்டுக் காட்டிலேயுள்ள நரி களை ஒன்றுக்கு திரட்டி அவற்றுக்குப் போதனைகள் செய்து குதிரைகளாக்கி, தம்மைப் பிரியாதிருக்கும் கணநாதர்களையும் உடன்கொண்டு மதுரை நோக்கினார். இதனைக் கண்ட சில தூதர் முன் ஒது, புலம்பியழும் வாதவூரிடத்துச் செய்தி சொல்லி, ‘அரசனுக்கு இதைப்போய் உரைப்பீர்’ என்றனர். அவர் போய்ச் சொல்லி அரசன் சீற்றந் தலைவித்தார். அவனும் மகிழ்ந்து சித்திர மண்டபத்திற்குச் சென்று சிங்காதனத்தின் மீது வீற்றிருந்து குதிரை வரவு கோக்கினான். அப்பொழுது சிவபெருமான் சங்கற் பத்தாலே குதிரை வரவு சற்றுத் தாழ்க்க, நான்கு பக்கமும் ஒடிப். பார்த்த தூதர்கள் வந்து குதிரை

கள் எங்குமில்லை யென்று சொன்னார்கள். அரசனுக்குக் கோப மிக்கது. ‘என் பொருளை பெல்லாம் அழித்தது போதா தென்று குதிரைகள் வரும் வரும் என்று பொய் ரொல்லி ஏமாற்றும் இவளைக் கொண்டுபோய், ஊரிலே யுள்ள புளிப் மரங்களில் அகப்படும் மாறுகளை பெல்லாம் வெட்டி, அஞ்சாது இவன் முதுகிடைப் போக்குங்கள்’ என்று ஏவ்வாளரை நோக்கிக் கடுகடுத் துரைத்தான் அவர்களும் கொண்டுபோய் அடித்தற்கு நெருங்குதலைக் கண்டு, வாதவூர் அடைக்காஸ்பத்து முதலிய திருவாககங்கள் ஒதுத் தொடங்கினார். சிறைக்கூடத் திருகாகப் பொழிலிற் சென்ற குயிலொன்றைப் பார்த்துக் குயிற் பத்து மொழிந்தார். அது சொல்லி முடியுமுன்னாமே கடவுள் உள்ளத்து அருள் கரந்தார், குதிரையுள் மது ரையை யனுகின. பாண்டியன் ஆச்சரிய மண்டந்து வாதவூரரை அருகமைத்து உபசரித்துக் கண்ணீரைத் துடைத்துப் பொறுக்கவேண்டும் என்றான். பல கதி களையார் காட்டி நடந்துவரும் குதிரைகளை கடத்திக் கொண்டு ஏர்த்தவர்கள் வந்த நாட்சியைக் கண்டு வியவாதார் யாவர்! சொக்கர் பரிமேல் தோன்றிய கோலத்தைக் கண்டு மகிழ்ந்த மங்கையர் ரோல்வது போல் வாதவூர் அன்னைப்பத்து ஒதினார். பல வாத தியங்கள் ஒலிப்ப, குடை நிழலைச் சொய், சாமரையிட்ட, சிவபெருமான் கணங்களோடும் வையாளி வீதியில் வந்தார். அரசன் சாத்தவர்களைனவரும் ஆயுதம் பூண் பருவம் உருவமெல்லா மொத்திருத்தலால் பிரமித்து, ‘தலைவர் யார்?’ என்று வாதவூரரைக் கேட்டான். அவரும் ‘இப்போது குதிரையில் முன் தோன்றுவர்’ என்றார். சிவபெருமானும் ஒரு வெள்ளோக்.

குதிரை மீது முன்வந்து தோன்றி, ‘பாண்டியனே, கொஞ்சநேரம் கண்ணிமையாதிருந்து கண்டிடு’என்று சொல்லிக் குதிரையின் பல நடைகளைத் தாழே தம் குதிரையைக் கொண்டு காட்டினார். அப்படியே கண நாதர்களும் தங் குதிரைகளைப் பல பல விதமாக டடத் திக் காட்டினார். அப்பொழுது ‘தலைவர் யார்?’ என்னக் கேட்ட பாண்டிபனுக்கு, யார்க்கும் கடவுளர் இவர் என்று விரலாற் சிவபெருமானைச் சுட்டிக்காட்டினார் கணநாதர். அவரைக் கானும்போது அரசனுக்குத் தேகம் புளகித்தது, கைகள் தாமாவே தலைமீது சென்றன. ஆபினும், அரசனுக்கு எழுந்திருத்தல் பால் கண்று என்று உட்காந்திருந்தான். அங்கு நின்ற மனித ரெல்லாரும் விழுந்து தொழுதனார். அரசன் மந்திரி களை நோக்கி, ‘மந்திரிகளே, குதிரைச்சாதாதவர் நம் சொக்கநாதராப்போலவே எனக்குத் தோன்றுகின்றார். வந்த குதிரையைப் பாருங்கள் காலங் தாழ்த்த தாயினும் கொண்டிவந்த மந்திரத்தலைவரைப் பாருங்கள்’ என்று பலமுறை வியந்தான். குதிரைச சாத்த வர் ஆசன் முன் நின்று, ‘உன் மந்திரி கொடுத்த பொருளானைத்தும் குதிரைகள் தறுவதாகச் சொல்லி சம்மவர்கள் கைக்கொண்டனர். குதிரை ஸளின் இயல் பைக் கேள் இவை டீபாந்தரத்திலும் இமபமலைக்கு அப்புறத்திலுமிருந்துவந்து பெருந்துறையிலே யிறங்கி இங்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. உயர்ந்தசாதிக குதிரைகள், நல்ல சுபாவங்கள் உடைபன, நல்ல சமூகள் உடையன, நல்ல நிறங்களை உடைபன, அங்கப்பழுதில்லாதவை. இக் குதிரைகளை அறிஞர் முன்னே அறப் பேசிக் கூக்கொள். அவை உனது குதிரைகளாகும்படி கவிது மாறிவிட்ட பிற்பாடு

நன்மை தீவை எம்மைச் சாரா, உன்னியே சாரும்” என்று சொல்லவும், அரசன் அது சரியென்று ஒப்பி னன். அப்பொழுதே சிவபெருமான் அழகிய ருதி ரைகளை அவன் கையிற் கொடுத்தார். அரசனும் நம்மிடத்தள்ள பொன்னியெல்லாம் கொடுத்தாலும் அவை இக் குதிரைகளுள் ஒன்றுக்கு விலையாகா வென்று மனத்தில் வியந்துகொண்டே அக்குதிரைகளை ஏற்றுன். குதிரைப்பாகர் வந்து அக்குதிரைகளை அவ் வவற்றிற்குரிய இடத்துக்குக் கொண்டு போயினர். மிகக் மகிழ்ச்சிகொண்ட அரசன் இராவுத்தராகிய சிவ பிரானுக்கு நல்ல ஆடையை வரிசையாகக் கொடுக்க, அவர் அசனைக் கையிலிருந்து செண்டி வேற்று முன் கொம்பிற்சேர்த்து அடியார் சளிக்க வேண்டிச் சடை மீறவிந்துகொண்டார். அவர் ஆடையைச் செண்டி வேற்றதைக் கண்டு கிணந்த அரசனுக்கு வாதவுரா அஃதவர் தேஶாசாரம் என்று சொல்லினர். அவனும் சரியென்றெப்பி, மற்றைச்சாத்தவர்களுக்கு ஆடைகள் வழங்க அவர்கள் அவற்றை வாங்கிச் சூடுக்கொண்டார்கள். அப்பொழுது வாதவுரர் பிழித்துபத்துப் பாடி னர். அன்று குதிரையிடு கண்டவெரல்லாம் ஆனந்தக் கடலுள் மூழ்கினர். அரசனும் வாதவுரர்க்குப் பொற் பட்ட முதலிய வரிசைசள் ஸந்து விடைகொடுத்தனுப்பியிட்டுத் தன் பரிவாரங்களோடு அரண்மனை போய்ப் புகுந்தான். சிவபெருமானும் கண்களோடு மறைந்தார்.

மதரையிலே வந்த மாயக் குதிரைகள் ஒன்றன்

குதிரை நரி யானது	முகத்தை யொன்று பார்த்து, ‘இஃ: தென்ன! நேற்று நன்றாக அடிபட் து போதாதென்று கழுத்தும்
---------------------	---

காலும் கயிற்றுல் கட்டுண்டோமே. இனி நிற்போ மாறின் இரத்தம் ஒழுகப் புண்படவேண்டியதுதான். நமக்கு இங்கு உணவு இல்லை. கொள்ஞும் புல்லும் இடுவர். மனிதரும் நம்மேல் தொத்துவர். கஷ்டம்! கஷ்டம்! விடியுமுன்னே நம் உருவத்தைக்கொண்டு நழுவி விடவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டு, கழுத்திலிருந்த கயிற்றை இராத்திரியே கடித்தெறிந்து நரிகளாகி, கண்டத்தெரு முதலான பல இடங்களிலும் நுழைந்து, பசிமிகுதியால் ஒன்றேரூடொன்று போர் செய்து, ஊராண்டியல்லாம் எழுந்திருக்கச் செய்து, அங்குமிங்கும் ஒடிக்கொண்டு ஊளையிடத் தொடங்கின. குதிரைகாவலர் மனங்கலங்கி அரசனிடத்துச் சென்று, ‘மாயக் குதிரைகள் நாங்கள் பிரியமாக வைத்து உணவொன்றையுமாட்கொள்ளாது, குதிரை, மான், ஆடு, கோழி, பன்றி முதலியவற்றின் குடல் களைப் பிடுங்கின’ என்று உரைப்பு, அரசன் மனம் புழுங்கி, ‘இஃதென்ன மின்னும லிடித்ததே! நான் யாருக்கு என்ன பாவஞ் செய்தேன்’ என்று வாடி, வந்த அமைச்சரிடத்துச் சங்கதீயைச் சொல்லினான். எல்லாரும் நெட்டுயிர்த்துச் சொல்லுதற்கு ஒன்றுந் தோன்றுமல் தலைகளிழக்கு நின்றனர். அப்பொழுது வாதவூர் சதொன்றும் அறியாராய் நகைத்துக் கொண்டே அரசன்முன்னே வந்தவர், தீயிற்றேய்ந்த தாம்ரபோல் முகம் மிகவாடியிருந்த அரசனைப் பணிந்து, ‘என்ன சேர்ந்தது?’ என்றார். அரசனும், ‘உன்னைப்போல் மதியுள்ள மந்திரி எனக்கு எங்கே அகப்படுவான்? நல்ல குதிரைகளைத் தேடிக்கொண்டு வந்தாயே!’ என்ன, வாதவூர், ‘நான் எவ்வளவோ சிரமப்பட்டுத் தேடிக்கொண்டு வந்த குதிரைகளுக்கு

என்ன தோலும்? நேற்றே அறிந்தோரால் பரிசூழித்து மகிழ்ச்சியோடு நீர் அவற்றைக் கைக்கொண்டது உலக மெல்லாம் அறியுமே' என்றார். அரசனுக்குக் கோபம் பொங்க, அவன் வாதவூரரை நோக்கி, 'அஞ்சாமல் டி இவ்வாறு சொல்லுவதென்? நேற்று நீ கொண்டு வந்த குதிரைகளெல்லாம் நரிகளாகி உள்ளீயிட்டு ஊரை அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டு திரி கின்ற சங்கதி அறியாயா! பித்தனே! குரு, அரசன், அந்தனர், தோழர், தவத்தோர் என்றிவரை வஞ்சிப் பார்க்குத் தண்டனை கொலையையன்றி வேறில்லை. நரிகளையெல்லாம் குதிரைகளாகப் பண்ணிக் குதிரைப் பந்தியிற் கட்டப்பண்ணினும். உன் ஜாலவித்தைதரளைக் காட்டுவது என்னிடத்திலா? நீயோ ஜாதியில் பிராமணானியிருக்கின்றும். உண்ணை என்ன சொல்லுவது! குதிரைச்சாத்தவர் எங்கேயுள்ளவரோ? உண்ணைச் சித்திரவதைசெய்யினுங் தகுமே. நீ வேதமோதியது இக் காரியஞ் செய்யத்தானே', என்று கோர மொழி கள் கூறி, முறைசெய்வோரை அழைத்து, 'இவ்னைக் கொடுஞ் சிறையில் வைத்து நம் போருளைனத்தையும் தண்டித்து வாங்குங்கள்' என்று ஆள்ளாரித்தான். அவர்களும் வாதவூர் பக்திக்கு மனமுருகி அவரை வருத்தப் பின்வாங்கினராயினும், அரசன் ரொற்படி செய்யாவிட்டு நமக்குக் கீங்குவருமே என்று அவரைச் சிறையில் வைத்தனர்.

அரசன் அமைச்சரைப் போடுச் சொல்லிவிட்டு,
மன் சமாத்து துன்பமொழியா மனத்தோடும் தன்
 அறையிற் புகுந்தான். சிறையில்
வைக்கப்பட்ட வாதவூரரே, திருவேற்றவி பாடினார்.
பாடி முடிதற்குள் கருணைக்கட்டலாகிய சிவபெருமான்

வருணனை நினைத்தார். வருணன் முன்வந்து பணிய, ‘நம் பக்தன் கொடுளுசிறையில் வருந்துவதை அறி வாய். இராத்திரிப்பொழுது வைகையில் கரைகடந்த வெள்ளம் பெருகிவரச் செய்’ என்று ஆங்காபித்தார். அப்படியே மேகங்கள் காலான்றி மழைபொழிய வைகையில் பெருவெள்ளம் வந்தது. நீர் கரையுள் அடங்காமல் மதுரைகளுள் புகுதலீக் கண்டு பறையறையும் ஒலியைக்கேட்டுத் திடுக்கிட்டெழுந்த பாண்டியன், ‘இஃதென்ன காலமலைக் காலத்தில் வைகை கடலெனப பெருகலுற்றதே! இன்றே ஊழிக்காலம் வந்தடுத்ததோ!’ என்று மனமழிந்து, அதிகாரியை மழைத்து, ‘வாதவுர் முனிவரரைச் சிறைசெய்ததனால் வந்த நிகோ இது! ராவர சங்கற்பத்தை யார் அறிய வல்லர்! ஒவ்வொரு மீனாக்கும் கோலறைவிட்டுக் கரைப்பை விரைவில் அடைக்கச் செய்வாய்’ என்று சொல்லி அவனைப் போகவிடுத்தான் பொழுதும் புலாத்தது. அவ்வதிகாரி கணக்கரை உடன்கொண்டு ஊரில் கிறவர் சிறுவர் முதலியோர் நடுங்கத் தண்டஞ்செயது ஒருவராயும் விடாது திரட்டிக் கரை மிடக்குதுக் கொண்டுபோய் அவரவாக்குரிய பாகத்தை யளந்துகொடுப்ப, அவர்களும் தத்தம் கோலறையை மகிழ்ந்து பண்ணிட்டடைக்கத்தொடங்கினா. மதுரையில் நெநெழ் மூலையில் ஒரு வீட்டிலிருந்த பிட்டு வரணீசுதனக்கு இட்ட கோலறைக்கு ஆளில்லாமல் அழுது விழுந்து தண்டத்துங்கு அடுச் சியலையுங்கால் அதனைக் கண்ட சிவபெருமான் பதினூறுண்டு முற்றுத் கூலியான்போல் வடிவங்கொண்டு அவள் முன் நின்று, ‘எனமமா அழுது விழுந்து அலைசின்றுப்! என்னைப் போல உனக்குக் கூலியாள் அகப்பாடாது. வேண்டு

மானுல் சொல். யாராயெல்லாமோ விரும்பி யழைத் தார்கள். போகாது இங்கு வந்தேன்' என்றார். அவனும், 'நல்ல சமயத்தில் வந்தீர் ஜூயா, உம்மைப் பார்த்தால் சொக்கரைப்பொலவே மிருக்கிறது. விரை வில் மண்சமவாவிட்டால் தண்டஞ்செயவோர் மெய்ந் நோவ அடிப்பார்களே' என்றிரங்கினால். கிவபெரு மான் 'அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டா. விறகு சுமப்பேன், தண்ணீர் சுமப்பேன், மண் சுமக்கமாட்டேனு! கூலியென்ன? சொல்' என்றார். அவன், 'ஜூயா, என்னிடத்தில் பணமில்லை. மனோரம்மியமான பிட்டுண்டு, தருவேன்' என்றார். அவர், 'சொக்க ரிடத்துப்பக்கிகொண்டவன் நீ. எனக்குப் பிட்டென்று வேண்டியதில்லை, பிட்டுதிருங்கூடத் தின்பேன்' என்றார். அவன் 'அங்குள்ள மனிதர் பொல்லாதவர்கள். சீக்கிரமாகக் கரையை யடைந்து இதைத் தின்றுவிட்டு மண்வெட்டிச் சுமந்து என் கோலறையை யடையும்' என்று அன்போடு பிட்டுச் சுட்டுக் கொடுத்தனுப்பி னாள். அவரும் அதை வாங்கி படிநிறையக் கட்டிக் கொண்டு, கரையை யடைந்து, நல்லது பெற்றால் நாலு பேரோ உண்ணவேண்டுமென்னும் பழமொழிப்படி தாம் கொண்டுபோன பிட்டைப் பிட்டுப் பிட்டு அங்குள்ள கூலியாட்களுக்குங் கொடுத்தார். பிட்டெல் லாந் தீர்ந்ததும் அவர் கிழவியிடத்துப் போய், 'நான் வேலைசெய்து களைத்தேன். பசி வருத்துகின்றது. உனக்கு அளந்த கோலறையில் கொஞ்சந்தான் மிச்ச மிருக்கின்றது, சொக்கனு ராஜீன்' என்றார். பிட்டுக்கு அலந்து சுமவாமலே சுமந்தேனன்று சொன்ன அவர் மேல் மண் படிந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்த அவன், 'இதோ கொடுக்கிறேன் ராஜா' என்று

இன்னும் பிட்டுச் சுட்டுக் கொடுத்தாள். அவர் மீண்டும் தூரையை யடைந்து முன்போலவே கூலியாட்களுக்குக் கொடுத்துத் தானும் தின்று, அவர்களிடையிலிருந்து வேழ்க்கை பேசி, அடைப்பது போலச் சில இடங்களில் உடைத்து விட்டார். கணக்கர் அப் பக்கம் வந்து நன்றாக அடைக்கக்கூடிய ஆள் தேடினர். இவர் விரைவாக அவர்கள் முன் சென்று, ‘என்னை ஒப்பவர் இல்லை. முன் என்னைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார். அங்கிருந்த பெரிய கூலியாட்கள் ‘இவன் சம்மாவாவது மருட்டிக் கொண்டிருக்கின்றன. இவனையா முன் தெரிவது கூடாது’ என்ன, ‘இவர்களில் ஒரு கூடைமண் கமந்தவர் கிடையாது, யானே நின்று எல்லாம் சுமங்கேன்’ என்றார் கூலியாளாக வந்த சிவபெருமான். ‘இவன் வேலையொன்றுஞ்செய்தில்லனியினும் வார்த்தையாலேயாறையும் மழுப்பினிடுகிறுன். நமக்கும் ஏதாவது சொட்டு வைக்கப் போகிறுன்’ என்று இவரையே அவர்கள் நல்ல ஆள் எனத் தெரிந்தார்கள். கணக்கர் அப்பறப் செல்லும் இவர் கூடையைத் தலைக்கணியாக வைத்துக் கால் மேற் கால் போட்டுப் படுத்துக் கொண்டு பாட்டுப் பாடுதலுற்றார். கரை பார்க்க வந்த அரசனுட்கள், ‘இவன் யார், மன்சமவாது கிடப்பவன்?’ என்ன, கூலியாட்கள் ‘இவன் பிட்டுவாணிச்சி ஆள்’ என்றனர். ‘அப்பா, எக்ஷின்மாகப் படுத்துக்கொண்டாயே. உன்னைக் கூலியாளென்று எல்லாரும் சொல்லுகின்றார்களே. உனக்குக் குறித்த கோலறையில் ஒரு கூடைமண் தானும் இட்டாயில்லை. வா, அதிகாரியிடத்தில் உன்னை ஒப்பிப்போம்’. என்றனர் அவ்வரசனுட்கள். இவரும் அது நல்ல காரியந்தானென்று அவர்களோடு

செல்ல, ‘கொல்லு, அடி, குத்து’ என்று தண்டம் விதித் துக்கொண்டிருந்த அதிகாரி கண்டு அதிசயித்து, ‘நீ யாரப்பா? சுகுமாரமான சரீரத்தையுடையவனு மிருக் கிண்ணுயே’ என்றனன். ‘தந்தை, தாய், சோகாதரர், உற்றூர், நண்பர் யாரும் எனக்கில்லை. எனக்குர் சொத் துங் கிடையாது. இந்தப் பெரிய பட்டணத்திலே ஒரு மூலையில் இருந்து பிழைத்துவரும் கொற்றான் நான். எப்பொழுதும் மற்றவர்க்காக உழைபபடே என் வேலை. என்னைக் கொண்டு அதிகாரிக்கு என்ன காரி யமி! ’ என்றா நொற்றாகிய சிவபெருமான். அதி காரிக்குச் சீற்றம் மிக, ‘மகா குணராலிபோலப் பேசி விட்டாய். உனக்குப் பதுநது கொடுத்த கோலறையில் ஒரு கூடை மண்கூட இட்டாயில்லை பதில் மாத்திரம் பயமில்லாமற் பேசுகிறுய். உன்னைப்போல யாரையும் நாங்கள் பராக்கவில்லை உன்னை நாறு அடி அடித்தா அம அடிக்கலாம், அடிக்கப்படா தென்றில்லை. உன் ஆடைய சரீரத்தைப் பார்த்தால் அடி காக் கை வர வில்லை. போம்ச சீக்கிரமாக மண்ணொடுத்துக் கொட்டிக் கைரையை அடை’ என்று ரொல்லி அனுப்பினான். இவரும் போம்ப பழையபடியே படுத்துக்கொண்டார். அப்பொழுது அரான் ஏவலால் தண்டஞ்செய்வோர் கரையை நோக்கி வருபவர் பிட்டுவாணிசுகி கோலறை தாழ்து அடைப்பாடாமல் நீர் பாய்க்கு செல்வதைக் கண்டு, அங்கு நன்ற சிற்றுள்களை இது யாரதென்று வினாவ, அவாகனும் பிட்டுவாணிசுயித்தென்று, இவர் செய்ததையெல்லாஞ் சொன்னார்கள், நண்டஞ்செய் வோர் மிகக் கோயித்து, ‘நீ கொஞ்சங்கூட அஞ்சாது மண் சமவாமல் விளையாடி நிற்கின்றதற்கு என்ன காரணயா?’ என, இவா ‘காரணம் ஓன்றுமில்லை. கழுத்து

நோவச் சுமப்பேன்' என்றுர். 'இப்பொழுது விரைவாக எழுந்து சுமக்கவில்லையானால் நன்றாக அடிப்போம்' என்று அவர்கள் பயமுறுத்த, இவர் பபப் பட்டவர் போல் எழுந்து ஒரு கூடை மண் வெட்டி யெடுத்துத் தலைமேல் வைத்து அடிமேல் அடி வைத்து நடக்கார். 'இவன் முழுச் சோமபேறி, கரையை ஏப்போது அடைக்கப்போகிறுன்!' என்று அவர்கள் இவரைப் பிடித்து நடு முதுகிற் கிவக்க அடித்தார்கள் இவரும் அந்தக் கூடை மண்ணைக் கொட்டிவிட்டு 'ஓன்னை என் அடிக்கின்றீர்கள்?' என்று சொல்லிக்கொண்டே கொற்றுட்கள் நடுவில் மறைக்கார். தண்டஞ்சய்வோர் 'இவன் எங்கே ஓடினான்?' என்று தேடி தேடிப் பார்த்தும் அகப்படாமையால் பிட்டு வாணிச்சியைப் போய்ப் பார்த்து அவளைத் தண்டிக்க எத்தனித்தார்கள். இவர்கள் போன சமயத் தில் அவள் மாறு இனாமையடைந்து தேவர்ரீத்தோடு சிவலோக யாத்திரையில் விருந்தாள். அடித்த புளி மாறே அரசன் முதுகிலும், அரசி முதுகிலும், தேவா முதுகிலும், பாலர், பாப்பார், பெண்ணர், முத்தோர், என்றிவரின் முதுகிலும், நிற்பன நடப்பன பறப்பன ஊர்வன என்றிவற்றின் முதுகிலும் பட்டுப் புடைப்பு உண்டாயிற்று. தலத்தார் நகரத்தார் நாட்டார் அஜீன வரும் பாண்டியரிடத்துச் சென்று இது யாதென்று அறிவோ மீண்று வந்து, 'ஓருவன்மே லடித்த அடியாவர்மேலும் பட்ட தென்ன!' என, அவனும் தன் முதகைக் காட்டி இதன் உண்மை சொக்கரேயறி வார் என்றிருந்தான். அப்பொழுது எல்லாரும் கேட்ப ஆகாசத்தில் ஒரு வாக்கு எழுந்தது. 'பாண்டியனே! நீ பாக்கியவான். வாதழுரன் நமக்கு உகந்த

தொண்டன். உன்னுடைய பொருள் தருமவழியாகச் சம்பாதித்த தாதலால் இவன் முகமாக அதனை நம்மவர்க்கு வாங்கிக் கொடுத்தோம். வேண்டிய குதிரையுங் கொண்டுவந்து கொடுத்தோம். அவனை விடுவித்தற்காகக் கொற்றுளாக மன்ஸுமாந் து பிட்டுந் தின்று அடியும் பட்டோம். அவனைச் சிறைநீக்கி இச்சைப்படியே திரிய விடு. அஃது உனக்கு நன்மை. ஒன்றுக்கும் கவலைப் படாதே’ என்ற திருவாக்குத் தோன்ற எல்லாரும் அதிசயித்து அரசனை நோக்க, அரசன் அச்சமெய்தி உடல் புனிப்ப இஃது எம்மையுடைய கடவுள் வாக்கென்று கொண்டு வாதவூரரைச் சிறைநீக்கித் தன் அருகமைத்துப் பல வித உபசாரஞ் செய்து வணங்கினான். ‘யான் அறிடா மையாற் செய்தனவற்றைப் பொறுத்து இங்கு எழுங் தருளியிரும், அன்றேல், போம். திருவளப்பாங்கு எப்படியோ அப்படிச் செய்யும். எம் சொக்கர்க்கு உம்பீதுள்ள அன்பு வேறொங்கும் கிடையாது’ என்று அரசன் புகழ், எல்லாரும் வியந்து துதித்தார்கள். ‘ஆகாசவாணியைத் தெய்வவாக்கென்றே தெளிந்தாய். அஃது உண்மையே. உன்னையடைந்ததனால் இப் பேற் றைப் பெற்றேன். நீங்காத பாசம் என்னைவிட்டு நீங்கையது. இனி என்வழியே போவேன். இன்று கடவுள் உண்டென்று சந்தேகமற உணர்ந்த உணர்ச்சியால் உனக்குச் செல்வம் மிகும், இனி உனக்குத் தீங்கில்லை’ என்று அரசனுக்குச் சொல்லிவிட்டு, வாதவூர் ‘நமச் சிவாயவா அழகு’ என்றெடுத்துச் சிவபுராணத்திருவக வலை ஒதிக்கொண்டே சென்றனர். பாண்டியனும் சிறிது தூரம் பின்சென்று வழிவிட்டு அவரிடத்து விடை பெற்று அரண்மனைக்குத் திரும்பினான். சென்ற வாத

ஆர் ஆலயத்துக்குப் போய்ச் சிவன் செயலை வியந்து வாழ்த்தினார். பின் உத்தரகோசமங்கை கழுக்குன்றம் என்னும் தலங்களில் தாழை ஞானசாரிய ரூருவங்கண்டு மகிழ்ந்து, திருக்கோவையார் பாடி, ‘தீல்லை யம்பலத்துக்கு வா’ என்று ஆகாசவாணி யுரைப்ப, அவ் வண்ணமே போய்த் திருவாசகப் பாட்டுக்கள் அநேகஞ்சொல்லி, புத்தரையும் வாதில் வென்று, எல்லாரும் புகழுத்தக்க முத்தியை யடைந்தார்.

திருவிளையாடற் புராணம்

திருவாலவாட்டையார் திருவிளையாடற் புராணம் தோன்றிய பின் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் தோன்றிற்று இரண்டு புராணங்களும் கூறுவது சோமசுந்தரக் கடவுள் திருவிளையாடல்களே யாயினும் ஆங்காங்கே பேதம் காணப்படுகின்றது. மாணிக்கவாசகர் சரித்திரத்தைக் கூறும் இப் புராணம் அதீன் நாலுபடலத்திற் கூறுகின்றது. கற்பனை நயம் அதிகம் வாய்ந்த இப் புராணத்தில் கூறப்படும் வரலாற்றுக்கும் திருவாலவாட்டையார் திருவிளையாடற் புராணத்தில் கூறப்படும் வரலாற்றுக்கும் பேதம் அதிகம் இன்மையால், உள்ள சில பேதங்களைமாத்திரம் எடுத்துக்காட்டின் அமையும்.

திருவாதழு ஏடுகளுக்கு உபதீசித்தது	திருவிளையாடற் புராணம் திருவாதழுர் வாத வூரிற் பிறந்து வளர்ந்தகாலத்தில் மதுரையை யாண்ட பண்ணன் அரிமார்த்தன பாண்டியன் என்னும், அவர் முதன் மந்திரியாய் முறை செய்துகொண் டிருந்த நாளிலே மோகங் அவாற்று ஞானசாரியர் எப்போதகப்படுவா? என்னும் தேட்டமுற்றிருந்தார். பாண்டியன் குதிரையள் வாங்கி வரும்படிசொல்லலும் அவர் பண்டாரத்தைத் திறந்து வேண்டிய பொன்னெடுத்துப் பொற்கமைகளை ஒட்டகங்களி லேற்றுவித்து முன் செல்ல விடுத்துத் தாம் சோமசுந்தரக் கடவுள் முன்சென்று நின்று, 'எம்பெரு,
---	--

மானே, இப்பொருள்க் கெல்லாவற்றையும் தேவீர் ருக்கும் தேவீர்நிடைய அடியார்களுக்கும் உரிபன வாகச் செய்தல்வேண்டும். அடியேஞ்சைய குறை இதுவே' என்று வேண்டுதல்செய்தார். அப்பொழுது, சோமசுக்தரக் கடவுள்கைய திருவருள்போல, அருச் சகராகிய ஆதி சைவரொருவா எதிரே வந்து விழுதி கொடுத்தார அதனைத் திருவாதலூர், 'சமக்கு இது போலும் நன்னிமித்தமில்லை. இது நன்னெறிக்கு ஏதுவே' என்று இரு கரங்களினுலும் வாங்கித் தரித் துக்கொண்டு பிரயாணப்பட்டுச் சென்று திருப்பெருங் துறையிலே ஆசாரிய கோலங்கொண்டு வீற்றிருந்த சிவபெருமானிடத்தில் ஏரானேபேதேசம் பெற்ற ஞானஸ்வருபி யாரினார் அவருடைய நாயில் ஞானக் கலைங்கள் வந்து தங்கினான். அப்பொழுது அவா, உள்ளத்திலே சிறைக்க பேரின்பவெள்ளம் ரூங்கிடப் புறத்தே வழிதல்போல, கைகள் ஆஞ்சலிக்க, சிரம் கப்பிக்க, கண்கள் ஆனந்த பாஷ்பங்க சொரிய, திரு மேனி உரோமாஞ்சங் கொள்ள, நாத் தழுநழுத்த அன்புறைபின்ராய், தம்வச மிழந்து, பரமாசாரியரை வணக்கித் தோத்திரங் செய்வாராயினார். பழுதில் லாத சொற்களாகிய மணிகளை அன்பாகிய வடத்தாற் கோத்த பாமாலைபை அழுது சாத் துகின்ற மெய்யன்ப ராகிய, திருவாதலூருக்கு மாணிக்கவாககண் என்னும் திருநாம்த்தை ஞானசாரியராகிய சிவபெருமான் கொடுத்தருளினார்.—மற்றுள்ள வரலாற்றில் எடுத்துக் காட்டத் தக்க பேதம் ஒன்றும் இல்லை.

வாதலூர் குதிரைகள் கொண்டுவராமைக்காகச் சுரி பரியாக்கியது சினந்தா அரசனது ஏவலின்மேற் சென்ற தண்டலாளர்கள் அவர்

மேற் கல்லேற்றினார்கள். அப் பாரத்தைச் சிவபெருமான் தாங்கியருள, வருந்தா திருந்தவாதவூர் மிலைமையைக் கண்ட அன்னார் ‘இது மாயம்போலும்’ என்று மிகுந்த கோபங்கொண்டு அவருடைய கரங்களிலும் பாதங்களிலும் கிட்டியை மாட்டி நெரித்தார்கள். அன்றிரவு, அவரைச் சிறைச்சாலையில் ஸிட்டு விலங்கு மாட்டி மிக்க துயரஞ் செய்தார்கள்.

ஆவணி மூலத்தன்று சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கிச் சிவகணங்களைக் குதிரைச்சேவக ராக்கித் தாழும் வேதப் பரிமீதேறித் தலைவராய்ப் பாண்டியன் முன் வந்தார். அவன் அக் கடவுளுடைய கிருபா நோக்கத்தைப் பெற்று, மனமயங்கித் தன்னை மறந்து, இருக்கைவிட் டெழுங்கு, கைகளைச் சிரின்மேற் குவித் துக்கொண்டு நின்றுன் பின்பு சிவபெருமானுடைய ஆணையினாலே மறைப்புண்ட. அறிவு தன் உள்ளத்திலே தோன்ற, ‘இன்றைக்கு ஒரு குதிரைவிரண்க் கண்டு நாம் எழுந்து கைகுவிக்கு அஞ்சலிசெய்து நின்ற தென்னை’! என்று வெட்டிக் கிரும்ப ஆசனத்திலிருத் தற்கு நாணி நின்றுன்.

குதிரை வீரராகிய கடவுளுக்குப் பாண்டிய ராசன் வெண்பட்டை வரியையாகக் கொடுத்த பொழுது அவர் குதிரையினின் நிறங்கி அதனை யேற்றுத் திருமுடியின்மீது தரித்தருளினார். பாண்டிய ராசன் குதிரை வீரர் எல்லார்க்கும் பட்டாடைகள் கொடுத்தான். அவைகளைச் சிவபெருமானுகிய குதிரை வீரர் வாங்கிக்கொண்டு வேதமாகிய குதிரையோடு மறைந்தருளினார்.

பரிகளெல்லாம் அர்த்த ராத்திரியில் நரிகளாகி, பரி சீரியாக்கியது பக்கத்தில் நின்ற குதிரைகளையுங் கடித்துத் தின்று மனிதர்க்கும் இடர் விளைத்து, ஊரைக் கலங்கச்செய்து காட்டில் ஒடிப் போக, மிக வெகுண்ட பாண்டிய மன்னன் மாணிக்க வாசகரைப் பலவாறு வைது, அவரை வருத்திப் பொருள்வாங்கும்படி தண்டலாளரைவினுன். அவர்கள் அவரைக் கொண்டுபோய், உச்சிப்பொழுதிலே சூரியனைப் பார்க்கும்படி நிறுத்தி, நெற்றியிலும் கைகளி னும் கல்லேற்றி வருத்தினார்கள். அவர் அதனைச் சகிக்கக் கூடாதவராய்ச் சோமசுந்தரக் கடவுளை அழைத்து அழு, கடவுளும் மனமிரங்கி வைகையைப் பெருக்கெடுத்து வரும்படி செய்தார். அப்பொழுது ஊர் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண் டிருந்தது. மாணிக்கவாசகரை ஒறுத்த தண்டலாளரும் தம் முடைய பொருள்களைப் பேணுதற்கொகத் தம் வீட்டுக் குப் போனர்கள். போகவே, அவர் ஆலயத்திற் சென்று சோமசுந்தரக் கடவுள் பாதங்களைத் துதித்து வணங்கிக்கொண்டு ஆனந்தத்தில் மூழ்கிமிருந்தார்.

சோமசுந்தரக் கடவுள் வந்தி பெண்ணும் பிட்டு வாணிச்சிக்குக் கூலிபாளாய் வைகைக் மண் சுமங்தது கரைக்குச் சென்று தம்மை வந்தி யுடைய கூலியாளென்று எழுதுவித்துக்கொண்டாரே யன்றிக் கரையை அடையாது ஆடிப்பாடிக் குதித்து விளையாடிக் கொண்டு நின்றார். அரசன் ஏவலாளர், வந்தி பங்கு அடைப்படாமையைக் கண்டு வெகுண்டு விசாரிக்க, ஒன்றும் பேசாது இறுமாந்திருந்த கூலி யாளரைப் பார்த்து, ‘இவன் யார்? பித்தனே, பேய் கோட் பட்டவனே ஒன்றுங் தெரியவில்லை. வந்தி

யுடைய கூலியாளன்று தன்னை எழுதுவித்துக் கொண்டான். இவனுடைய மேனியானது இவன் முன் கூலிவேலை செய்தவனல்ல என்பதை விளக்குகின்றது' என்று, அடிக்க அஞ்சி, இதனை நாம் அரசனுக்கு விண்ணப்பம் செய்வோம் என்று போனார்கள். இவர்கள் விண்ணப்பத்தைக் கேட்ட அரசன் மந்திரிமாரோடு கரைகாணப் போய், வந்தியுடைய பங்குக் கரையை அழித்து வெள்ளம் பெருகுவதைக் கண்டு கோரித்து, 'இக் கரையை அடைப்பவன் எங்கே?' என்று வினாவு, ஏவ்வாளர்கள் கூலியான ரைக் கையிற் பிடித்து இழுத்துவார்த்து, 'இவன்தான்' என்று காட்டினார்கள். அரிமர்த்தன பாண்டியன் கோபமிகுந்து, பொற்பிரம்பைக் கையினால் வரங்கி, அவருடைய திருமுதுகில் அடித்தான். கடவுளும் கூடையோடு மண்ணை உடைப்பிடை கொட்டிவிட்டு உடனே மறைந்தருவினார்.

பின் பாண்டியன் அரரீரியால் மாணிக்கவாசகர் பெருமையை யுனர்ந்து கோயிலிற்போய் அவரைக் கண்டு வணங்கினான். அவரும் அவனுக்கு உபசார மொழிகள் ரொல்லி விடைகொண்டு மதுரையினின் மும் புறப்பட்டார். புறப்பட்டவர் பல திருப்பதிகளையும் வணங்கிக்கொண்டு சிதம்பரத்தை அடைந்து சபா நாய்க்கரை வழிபட்டுர் சிலாளிருந்து பின் அவராஞ்சென்றுயாலே சிதம்பரத்துக்குக் கிழக்கேயுள்ள தபோவனத்தையடைந்து சிவானக்தத்தில் அமிழ்ந்திச் சிவயோகன் செய்துகொண்டிருந்தார். அந்நாளிலே ஈழமண்டலத்தினின்று புத்தர் சிலர் வாதுசெய்தற்கு வர, சபாநாயகர் தில்லை மூவாயிரவ்ரூப்க்குர் ரொப்ப

னத்திலே தோன்றி, ‘வாதனுரைன் அழைத்துவந்து புத்தரோடு வாதுசெய்யும்படி விடுவீராயின் வெற்றி உங்களதாகும்’ என்ன, அவர்கள் நித்திரைதெளிந்து நபோவனத்துக்குப் போய் அவரை யழைத்தார்கள். அவர் மறுத்தனர். வருத்தமுற்ற தில்லை மூவாயிரவர் கணவில் சபாநாயகர் மீளவுங் தோன்றி, திருப்பெருந் துறையிலே குருந்தமரத்தடியிலே தாம் ஆட்கொண்ட முறைமையினையும் மாணிக்கவாசகனென்று இட்ட நாமக்தினையும் அறிவித்து, ‘இனி அவளை மாணிக்க வாசகனென்று அழையுங்கள், வருவான்’ என்னலும், அவர்கள் போய் அழைத்தார்கள். மாணிக்கவாசக ரும் புறப்பட்டு வந்து புத்தரை வாதில் வென்று, பிறங்கூடியையா யிருந்த ரோமராஜன் மகனை ஊழம் தீர்த்தருள்ளார். பின்னும் சிலகாலம் திருவாசகம் பாடித் துதித்துக்கொண்டு அத்தலத்திலேயேயிருந்து சிவபெருமானுடைய திருவடிநிழை அடைந்தார்.

திருப்பெருந்துறைப் புராணம்

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் பரம சிவனிடத்து ஞானேபதேசம் பெற்றுர் என்று முன் வந்த நூல்களிலெல்லாம் கூறப்பட்டதன்கேரு ! அத் தலத்தினுடைய வரலாறு சிறிது காலத்தின் முன் மஹா வித்தவானும்ப் பிரக்கியாதி பெற்றிருந்த மீனாக்ஷிக்கங்காரம் பிள்ளையாற் பாடப்பட்டுள்ளது. அதில் இடையில் மாணிக்கவாசகர் சரித்திரம் திருவாதனுர் திருவவதாரப் படலம், அமைச்சரியை பூண்ட படலம், திருப்பெருந்துறை யடைந்த படலம், உபதேசப் படலம், மதுரையை யடைந்து விடைபெற்ற படலம், தில்லையை யடைந்த படலம் என்னும் ஆறு படலங்களில் விஸ்தாரமாக உரைக்கப்பட்டது. சுற்பைனகள் மிகுந்த இங் நால் சரித்திரத்தில் மற்றைய நூல்களினின்றும் அதிகமாகப் பேதப்படவில்லை. சரித்திர பேதங்களை எடுத்துக் காட்டுவதே இங்கு அவசியமாதலின், அவைமாத்திரம் காட்டப்படும்.

திருவாதனுர் திருவாதனுரிலே பிராமண ஜாதி திருவாதனுர் மிலே ஆமாத்தியர் குலத்திலே திருவவதாரம் யுதித்த ரம்புபாதாசிரிதர் என்னும் உத்தமருக்கும் சிவஞானவதி யென் அம் உத்தமிக்கும் புதல்வராய்த் தோன்றினார். சம்பு பாதாசிரிதர் நெடுநாளாகச் சிவாலயத்திற் சென்று வழிபட்டுப் பரசமயக் குறும் பொழிக்கும் பிள்ளையோன்று வேண்டிக்கொண் டிருந்தார். அக்காலத் திலே புத்த சமயம் ஏங்கும் பரந்தோங்கியிருந்தது.

முனிவரும் தேவரும் கூடிக் கைலீக்குச் சென்று சிவ பெருமானை நோக்கிப் புத்தர் கொடுமைகளை விரித்துக் கூறிக் குறையிரந்தார்கள். சிவபெருமானும் ‘சாக்கியர் வலியை யொழிப்போம், போங்கள்’ என அவர்கட்டு விடை கொடுத்து இந்தக் காரியத்தை மனத்தில் எண்ணிக் கொண்டிருந்தார். ஒருநாள் கணாநாதர் ஆயிரவர் அதித்திவிர பக்குவழியைப்பார் சிவபெருமானை யடுத்து, ‘எங்கட்டு ஆசமத் துண்மையுறைக்கவேண்டு’ மென்று வணங்கினார்கள். கடவுளும் இரங்கி, ‘இது பெற வேண்டுமோயின் நிங்களைல்லாம் உத்தரகோசமங்கைக் குச் சென்று நம்மைத் தொழுது பணியிடை செய் திருங்கள். நாம் அங்குவந்து உங்கள் விழுப்பத்தை நிறைவேற்றுவோம்’ என்றார். அவர்கள் அவ் வண்ணமே பாண்டிகாட்டி உள்ள உத்தரகோசமங்கைக் குச் சென்று இரடி பகல் ஓயாது சிவனை வழிபட்டுவந்தனர். சிவபெருமான் பிராமண வடிவங் கொண்டு அங்கு எழுந்தருளினார். அவர்களும் சென்று வணங்க, கடவுள் அவர்களை ஒரிடத்தில் இருத்தித் திவ்யாகமத்தின் தத்துவத்தை உபதேசிக்க ஆரம்பஞ் செய்தார். அப் போது சர்வாடம்பாரந்தோடும் இந்திரன் பவனி வர, ஆக் கோலாகலத்தைக் கண்டு ஒரு கணாநாதர் தாம் கேட்கும் உபதேசத்தை மறந்திருந்தார். அதனை யுணர்ந்த சிவபெருமான், ‘நாம் தத்துவோபதேசஞ் செய்யத்’ தொடங்குங்காலை, நீ இது சிறந்த தென் ரெண்ணி வேறொரு காரியத்தில் மனத்தைச் செலுத்தி வரும். ஆதலால் நீ இப் பூமியிற் பிறந்து இச் செல்ல மெலாம் பெற்றனுபவித்துப் பின் நம்மை அடை’ என்றார். என்றதனைக் கேட்ட கணாநாதர் நடுநடுங்கி என்செய்கேன் ‘என்று கதற, அவரை நோக்கிப்

பெருமானுர் ‘அஞ்சல், நாமேதிருவடி நிலைக்கூசெப்பது உண்ணே ஆட்கொள்வோம்’ என்று ரொல்லித் தேற்றி னார். கணாநாதர் உடனே சம்புபாதாசிரிதர்க்குப் புத்திராய்த் திருவாதவுரிற் போய்ப் பிறந்தார். அத னல் சம்புபாதாசிரிதர் வேண்டியாவரமும் கிடைத்தது, புத்தர் ஒழிதற்கு ஏதைம் பிறந்தது.

திருவாதவுர் திருப்பெருந்தலையையடைந்து
 அங்குத் தங்கியிருக்கபொழுது ஒரு
 திருப்பெருந்து நாள் இரவு அவர் உணவுண்டு படுக்
 தலையை கைக்குச் சென்றுர். சென்றவர்
 யடைந்தது ஆதமாநாதர் அருளால் சிறு துயில்
 கொண்டார். கணவிலே ஆஸ்பநாதர் மாணிட வருவந்
 தாங்கி பாலுக்கர் பலர் குழக் குருந்த நீழலிலே
 அமர்ந்திருச்கவும் தாம் விழுந்து விழுந்து வணங்கவும்
 கண்டார். இக் கனுக் கண்டவர் அழுஷமுதிரங்கி இஃது
 என்ன கானுக்காட்சி பென்று வியந்து, இது பொய்
 யாதலில்லை, இவரே என்னையாட்கொல்லப் போகின்
 றுர் என்று தலைத்து, விடுவதை வதிர்பார்த்திருந்
 தார். விடுந்ததும் காலைக் கடன்களீ முடித்து ஆயைத்
 திற்குச் சென்று தாம் கணவிற் கண்டவாறே சிவபெரு
 மான் மானுக்கர் பலர்குழக் குருந்தமரத்தி ஸீழுவிலே
 வீற்றிருக்கக் கண்டு வீழ்ந்து வணங்கி ஞானேபதேசம்
 பெற்றுக் கிருதார்த்தராயினார்.

இவ்விரண்டு படலங்களீ யொழிந்த படலங்க
 ஙள் எடுத்துக் காட்டத்தக்க பேதம் ஒன்றுமில்லை.

இத் திருப்பெருந்தலைப் புராணத்தை யன்றி
 வேறொன்று பழுமையான துண்டு அதில் திருவாசகச்
 சிறப்பு உரைக்கப்பட்டுள்ளது.

திருவுத்தறோர மங்கைப் பூராணம்

திருவுத்தறோரச மங்கை என்னும் சிவ ஸ்தலத் தீண் பாவுராத்யத்தை உரைப்பது திருவுத்தறோரச மங்கைப் பூராணம். அச்சிட்டுக் காலையும் புஸ்தகத்தில் இதனை யியற்றினார் பாலோபாவி ஜானசம்பந்த தேசி கர் சிஷ்யரா என்றால்லது. இந்தாலில் எட்டாவது அத்தியாயாகிய பார்ப்பதி தவாபுரிந்த அத்தியாயத் தில் மாணிச்சவாரகர் வரலாறு ஒரு சிறிது கூறப் பட்டது.

ஒரு காலத்து, முடு நாள் த முனிவர் ஆபிரவர் தவஞ் செய்தற்குத் தப்ச தலொன்றை காடிச் சென்று சிவாலயத்திற்கு ஏற்று திரையிலிருந்து பல்காலம் தவஞ் செய்திருந்தனர். சிவபெருமான் ஒரு நாள் அவர்களைப் பார்த்து, ‘நாம் மண்டோதரி பொருட்டு இலங்கை செல்லல் வேண்டும். நீங்கள் இங்கேயே இருங்கவன்?’ என்று சொல்லித் தெய்வத் திருமுறையை அறினார் கொயிற் கொடுத்தார். அவர்கள் ‘எப்பொழுதும் நீத்தொழிலே புரிந்துவரும் இராக்கதூர் நிறைந்த தேரத்தூர சேர்தல் கடுமோ?’ என்ன அலும், கடவுள் ‘இலங்கை மன்னனுகிய இராவணன் நம் உருவைத் தொட நேருபொழுது இத் தடாகக் குதன் நடுவில் நீப்பிழம்பு தேவன்றிக் கொழுந்துவிட தெரியும்’ என்று சொல்லி, இலங்கையில் மண்டோதரி யிருக்கும் மானிகையிற் ரோபிருந்து அவன் செய்த உபசாரங்களைப் பெற்று மகிழ்ச்சிருந்தார். அப்பொழுது இராவணன் வருதலும் அவர் பச்சைக்

குழவியாக உருமாறி யிருந்தார். அழகு நிறைந்த இத் தெய்வக் குழந்தையைக் கண்ட இராக்கத ராசன் மன நெகிழ்ந்து ‘குழந்தை எங்கிருந்து வந்தது?’ என, மண்டோதரி ‘ஒரு தவப்பெண் கொடுத்துப் போயினால்’ என்றுறைத்தான். அரசனும் குழந்தையைப் பிரியமாக எடுத்து மடியில் வைத்துக் களித்தான். அவன் தொட்ட அளவிலே முன் சொன்ன படியே தடாகத்தில் அக்கினி எழுந்தது. அதனைக் கண்ட முனிவர் எல்லாரும் அதனுட் குதித்தனர். அங்கு ஒருவர் இருந்தார் : கல்வியில் முதியர், வயதில் இளையர், வேறியர் குலத்தவர், கேள்வி மிக்கவர், வணங்கும் வாயினர், ஒடுங்கும் உள்ளத்தினர், மாணிக்க வாசகர் என்பார். அவர் திருமுறையை நிலத்தில் வைத்தல் தவற இதனை நாம் ஒம்புதல் கடன் என்று குறித்து அத் தீவிரம் குதித்தாரில்லை. அத் திருமுறையைக் கொயிலேயே நீங்காது வைத்துக் கொண்டு அப் பொய்க்கரக் கரையிலேயே நெடுநாள் தங்கினார். உமாதேவியார் வயதுமுதிர்ந்த தவப்பெண் போல் வடிவங் கொண்டு மண்டோதரி யிடத்துப் போய்க் குழந்தையைப் பெற்றுக்கொண்டு போயினர். திருமுறையைப் போற்றல் குறித்து அங்குப் பொய்க்கரக் கரையில் வீற்றிருந்த மாணிக்கவாசகரைச் சிவ பெருமான் நோக்கி, ‘நீ இப் பூவுலகில் யாம் வாழ் கின்ற தலந்தோறுஞ் சென்று செய்யுளால் எம்மை ஸ்துதித்த பின் நாமே உன்னை ஒரு தலத்தில் ஆட்கொண்டு பேரின்ப முத்தியிற் சேர்ப்போம்’ என்றார்னார்.

ஆராய்ச்சி

மாணிக்கவாசகர் சரித்திரத்தைக் கூறும் நால்கள் இவைகளையன்றி வேற்றிருப்பதாகப் புலப்படவில்லை. வடமொழியில் ஸ்ரீவாதபூர மாஹாத்ம்ய மென்ஒன்றிருப்பதாகத் திருவாலவாயுடையார் திருவிளையாடற்பூராண முகவூரையிற் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் நால்களுள் திருவாதவூர் பூராணம் மாணிக்கவாசகர் சரித்திரத்தை மாத்திரமே விரித்துக் கூற ஏழுந்ததாக வின் அதிலுள்ள வரலாறு முதலாவது கூறப்பட்டது. அந்தால் திருவாலவாயுடையார் திருவிளையாடற் பூராணத்திற்கு முந்திய தென்று சொல்வதற்கு ஆதாரமில்லை; இதுவே முந்தியதாயிருக்கலாம். இத் திருவிளையாடற் பூராணம் பழைமையின தாகலின் இதிலுள்ள வரலாறு அடுத்துக் கூறப்பட்டது. இதற்குப் பின் தோன்றியதும் இதனையனுசரித்துத் தோன்றியதுமான பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் பூராண வரலாறு அதனையடித்துக் கூறப்பட்டது. மாணிக்கவாசகர் சரித்திரத்தை முழுதுமே கூறுமாயிலும் பிறப்பட்டுத் தோன்றி முன்னால்களிலுள்ள கதையையே யுரைக்கும் திருப்பெருந்துறைப் பூராண வரலாறு அதற்குப் பின் உரைச்கப்பட்டது. மாணிக்கவாசகர் முற்பிறப்பை ஒருவாறு விளக்கும் திருவுத்தறகோசமங்கைப் பூராணமீ அதற்கு முந்தியதாயிலும் அதிற் சரித்திரமொன்றும் இல்லையாகலின் இதுதியில் அம்முற்பிறப்பு வரலாறு மீத்திரம் எடுத்துக் காட்டப்பட்டது.

மாணிக்கவாசகர் சரித்திரத்திற்கு அவர் அருளிய
நூல்களில் ஆதாரம்

இனி, பாணிக்கவாசகர் தழிலில் திருவாசகம்
மாணிக்கவாசகர் திருக்கோவையார் என்னும் இரண்டு
நால்களையும் செய்தருளி மிருக்கின்
கணகாதரா? சூர் என்று முன்னமே குறிக்கப்
பட்டதன்றே. அந் நால்களில் அவர் சரித்திரத்திற்கு
எவ்வளவு ஆதார முன்னெட்டு கோச்சுரோம். திரு
வுத்தரகோச மங்கைப் புராணத்தும் திருப்பெருந்
துறைப் புராணத்தும் சொல்லியபடி அவர் சிவகண
நாதராயிருந்தவர் வாசலூபில் வந்துவதறித்தனர் என்று
சொல்லுவதற்கு அவர் நால்களில் ஆதாரமில்லை. அவ
ரைச் சிவகணத் தலைவராகிப் புத்திக்கவரரென்றும், திரு
நாயக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் ‘குடமுழு நந்தீ
ஏன் வாரகனுக் கொண்டார்’ என்றும் இதற்கு ஆதா
ரமா மென்றும் சொல்வர் சிலர். மாணிக்கவாசக
ரென்று விவரமாகக் குறிப்பிடாமல் வாளா ‘வாசக
னாக் கொண்டார்’ என்றாலும் சிவபெருமான் நந்தீசு
வரரைத் தம் காரியத் தலைவராகக் கொண்டா ரென்ப
தையே காட்டும். அவர் கணகாதர்க்கெல்லாந் தலை
வராய்க் கைலை காவல் பூண்டு தேவர் முனிவராதியர்
அகத்துச் செல்லவேண்டின் கடவுளுக்கு அதனை யறி
வித்து அவர்களை அகத்துச் செல்ல விவெதும் கடவுள்
கட்டளையை எப்போதும் பிறர்க்கு அறிவிப்பதும் முற
விய தொழில்களையுடையவரன்றே! இன்னும் பரஞா
னம் சிவனிடத்திருந்து அவர் மூலமாகவன்றே வெ
ளிப்பட்டது! ஆதலால் வாச்கன் என்பது மாணிக்க
வாசகரைக் குறித்த தென்றல் பொருந்தாது.

மாணிக்கவாசகர் வாதவுரில் அவதரித்தார்என்
பதற்கும் அவர் நால்களில் ஆதார
அவர் வாதவுரிற் மில்லை. திருவாசகம் கீர்த்தித் திரு
பிறக்கை வகவலில் பல தலங்களையுஞ் சொல்
இங்கால்,

வாச மூரிலில் வந்தினீ கருளிப்
பாதச சிலம்பொலி காட்டிப் பண்டும்

என்றதை, சிவபெருமான் பரிமேற்கொண்டு வருங்
காலத்து வாதவுராடைந்த வடனே மாணிக்கவாசகர்
தம் பாதச சிலம்பொலி சேட்கர் செய்தார் என்று
கதையொடு பொருத்திற் திருவாலவாயுடையார் திரு
விளையாடற் புராணம் விளக்கிறது

மாணிக்கவாசகர் காலத்துப் பாண்டிகாட்டை
அவர் காலந்துப் யாசாண்ட மன்னன் அரியர்த்த
பாண்டிபன் னன் எனத் திருவில்லாபாடற் புரா
ணங்கூறி, அவர் செய்த வாலகிப்
திருக்கோவையாரில் வாகுண பாண்டியன் பிரஸ்
தாபமே வந்திருக்கின்றது.

திருப்பெருந் துறையில் அடிகள் உபதேசம்
திருப்பெரு: பெற்றுர் என்பதற்குத் திருவாசகத்
துறையில் உப தில் ஆதாரம் நிறைய உணுகி ரீதுப்
தேசம் பெற்றிமை பெறந்துறைப் பிரஸ்தாபம் அடிக்
களைப் பாடும் பொழுதும் அவர் இத் தலத்தின்
பெயரை யுரைத்திருக்கின்றார் :

திருவா: பெருந்துறைச் செல்வ னுகிக்
கருவார் சோஷியிற்.கரங், கள்ளமும் (கீர்த்தி, திருவாகவல்)

திருவார் பெருந்துறை வரையில் ஏறி (திருவண்டப்பாகுதி)
 தென்னன் பெருந்துறையின் மேயானை (திருவெம்பாலை)
 தென்னன் பெருந்துறையான் (திருவம்மானை)
 சீரார் திருவடிக்தின் சிலம்பு சிலம்பொலிக்கே
 ஆராத ஆசையதாய் அடியைன் அகமகிழக்
 தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் (திருப்புவல்லி)
 திருப்பெருந்துறையுறை சிவனே (கோயிற்றிருப்பதிகம்)
 பெருந்துறைக் கொண்டலே (திருக்கழுக்குன்றப் பதிகம்).

திருவாசகத்தில், சிவ புராணம், திருச் சதகம்,
 திருப் பன்ளியழுச்சி, செத்திலாப் பத்து, அடைக்
 திருப்பெருந்துறைக் கலப் பத்து, ஆசைப் பத்து, அதி
 துறைக் கிருசயப் பத்து, புணர்ச்சிப் பத்து,
 வாழாப் பத்து, அருட் பத்து,
 வாசகம் பிரார்த்தனைப் பத்து, குழைத்த
 பத்து, உயிருண்ணிப் பத்து, திருப்பாண்டிப் பதிகம்,
 திருவேசறவு, அற்புதப் பத்து, சென்னிப் பத்து,
 திரு வார்த்தை, திரு வெண்பா, பண்டாய நான்மறை
 என்னும் பகுதிகள் திருப்பெருந்துறையில் அருளிச்
 செய்யப்பட்டனவாகக் காட்டப்பட்டுள். முன் வந்த
 புராண வரலாறுகளோடு இதனை ஒப்பு நோக்குவோர்
 பேதம் உண்மையை அறிவர். புராணங்களில் கூறும்
 முறை யொன்றும் திருவாசகத் திருமுறையிற் கானும்
 முறை வேறொன்று மாதற்குக் காரணம் புலப்பட
 வில்லை. புராணங்களுள்ளும் திருவாலவாடியையார்
 திருவிளையாடற் புராணத்துக்கும் திருவாதலூர் புராணத்
 துக்கும் பேதம் உண்மை கவனித்து நோக்கியோர்
 அறிந்திருப்பர்.

அவர் சிவனிடத்து உபதீசம் பெற்றூர் என்ப
 தற்கு,

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி (சிவபுராணம்)
ஸார்த்தென்னை யாட்டகொண்ட எந்தை பெருமானே (ஷ.)
அந்தண ஞகி யாண்டுகொண் டருளி (கீர்த்தித் திருவகவல்)
என்னே ரணோர் கேட்கவங் தியம்பி
அறைகூவி யாட்டகொண் டருளி
மறையோர் கோவங் காட்டி யருளாலும் (திருவண்டப்பதுநி)
பேஞ்சு பெருங்குறையிற்
கண்ணூர் கழல்காட்டி காயேனையாட்டகொண்ட
(திருவாம்மாளை)

சீரார் பெருங்குறையில்
எளிவங் திருந்திரங்கி எண்ணாரிய இன்னருளால்
ஒளிவங்தென் னுள்ளத்தி னுள்ளே யொளிதிகழு
அளிவங்த அந்தணை (ஷ.)
அருவாய் மறைபயி வந்தண்ண யாண்டுகொண்ட
(திருக்சோர்தும்பி)

உருநாம் அழியறூர் அந்தண்ண
யாண்டுகொண்டான் (திருத்தென்னைம்)
பூவா ரதிச்சவடென் தலைமேற் பொறீத்தலுமே
தேவான வாபாடி (ஷ.)
பாரிடைப் பாதங்கள் காட்டிப்

பாச மறுத்தெனை யாண்ட (குமிற்பத்து)
முன்னே எனையாண்ட பார்ப்பானே (புணர்ச்சிப்பத்து)
திருப்பெருங் துறையுறையும்
பனவன்னைச் செய்துபடிறு (உயிருண்ணிப்பத்து)
கருளையினால்

பேரியோ தென்ருவன் கண்டுகொள் எள்ளுன்
பெய்கழு வடிகாட்டிப்
பிரியே னென்றன் றருளிய அருளும்
பொய்யோ (எண்ணப் பதிகம்)

என்பனவாதி வாக்கியங்கள் பிரமாணமாகும். இவற்
றில் சிவபெருமானே பூஷோகத்தில் பிராமண வடிவங்
கொண்டு வந்து திருவடி தீக்கூவிசெய்து மாணிக்க

வாசகரை யாட்கொண்டார் என்று தெளிவாக ஒதுப் பட்டுள்ளது. உபதேசம் பெற்ற இடம் திருப்பெருங்குறையை யென்பதும் ஒருவாறு குறிக்கப்பட்டுள்ளது.

இனி, மாணிக்கவாசகர் சிவனடியாரோடு சிறிது காலம் ஆனந்தமாக இருந்தபின் சிவபெருமானேவ லால் அவர்களெல்லாம் பொய்கையில் வீழ்ந்து சிவ லோகஞ் சென்றனரென்றும் இவர் மாத்திரம் சிதம் பறத்துக்குப் போகும்படி ஆஞ்சாரிக்கப் பட்டாரென்றும் புராணங்கள் உரைத்தகற்கும் பிரமாணம் திருவாசகத்தேயே காணப்படும்:

உடையா னேரின் நீண்டுள்கி
யுள்ள முருகும் பெருங்காத
ஹுடையார் உடையாய் நின்பாஞ்சு
சேரக் கண்டின் கூர்காயிற்
கடையா னேன்கெஞ்சு சுருகாடேஞ்சு
கல்லா மன குத்தேன் கசியாதேன்
முடையார் பழுக்கூ டிதுகாத்திக்
கிருப்பதாக முத்துரையே (திருச்சதம் 6)

அடியா ரானு ரெல்லாரும் வக்துன் தாள்சேர்க்கார்
செழிசே ருடலமிது நீக்க மாட்டேன் (ஷ. 9)

அருள்செ யன்பரும்
நீடிப் பங்கெழுக் தகுவி யிங்கெளை
இருக்கி மும்முறை யோ (ஷ. 10)

கலங்கு நின்னடி யாரோடு
அன்று வாளா கவித்திருக்கேன்
புலர்க்கு போன காலங்கள் ,
புகுக்கு நின்ற திடர்பின்னால் (பிரார்த்தனைப்பட்டு)

நாவி னேணை நலமலி தில்லையுட்
கேலை மர்தரு பொது வினில் வருகென
எல் எண்ணை யீங்கொழித் தருளி
அண்றுடன் சென்ற அருள்பெறு மதியவர்
ஒன்ற ஒன்ற உடன்கலக் தருளியும் (கீர்த்தித் திருவாகவல்).

இவ் விறுதிவாக்கியத்தை யடுத்து வரும்

எய்கவக் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்க மெய்தியும்
பூதல மதனிற் புரண்டுவீழ்க் தலறியுங்
கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி
நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமா டகளன்
நிதஞ்சலிப் பெய்த சின் ரேங்கின ரேங்கவும்

என்னும் அடிகள் அடியார்களுட் சிலரே முத்தி
பெற்றன ரென்றும், அம் முத்தி யீடையப் பக்குவமில்
லார் சிலர் தீப்பாய்ந்தன ரென்றும், சிலர் அச் சாகசாச்
செயல் துணியாது அமுதரற்றித் திருவடிகளையடைந்
தன ரென்றும் குறிப்பிப்பது போலத் தோன்றுத
லால், புராண கதை சிறிது மாறுபடுகின்றதென்
றுறைக்கலாம்.

மாணிக்கவாசகர்க்காகச் சிவபெருமான் நரி
களைப் பரிசுளாக்கித் தாம் ஒரு பரிமேற்கொண்டு
மதுரைப்பதிக்கு வந்தனர் என்னும் கதைக்கும் பிர
மாணம் திருவாசகத்தில் உண்டு:

நரியைக் குதிரையாக்கிய என்மையும்
ஆண்டுகொண் டருள அழுது திருவடி
பாண்டியன் நன்கூப் பரிமா விற்று
எண்டிடு கனக மிசையப் பெறுஅ

தாண்டா னெங்கோ னருள்வழி யிருப்பத்
 தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
 அஞ்சலை ஞகி யாண்டுகொண் டருளி
 இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் ,
 மதுரைப் பெருங்கன் மாங்க ரிருந்து
 குதிரைச் சேவக ஞகிய கொள்கையும்

(கீர்த்தித் திருவகைல்).

நரியைக் குதிரையாக்கிய நன்மையும் என்று பின்
 வருவதினின்று அதனைப் பிரித்த ஏதுபுலப்படவில்லை.
 பாண்டியனுக்குக் குதிரை விற்றுப் பொன்னைப் பெற
 வில்லை யென்று குறித்ததுபோலத் தோன்றுகின்றது.
 இதன் பின் அந்தனாலும்க் கடவுள் ஆண்டுகொண்டன
 ரென் றுரைத்ததும், பின்னும் ஒருமுறை மதுரையில்
 இருந்து குதிரைச் சேவகனுயினர் என்றதும் முறைப்
 பிறழ்வோ அன்றிப் புராணகதைகள் சிறிது பொருந்தா
 என்று காட்டுவனவோ? இன்னும்,

ஞால மிகப்பரிமேற் கொண்டு நமைபாண்டான்

(திருப்பொன்னாசல்)

வெள்ளைக் கலிங்கக்தர் வெண்டிரு முண்டத்தர்
 பள்ளிக் குப்பாயத்தர் அன்னே யென்னும்
 பள்ளிக் குட்பாயத்தர் பாய்ப்பரி மேற்கொண்டென்
 உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும் (அன்னைப்பத்து)
 பரிமேற் கொண்ட சேவகனர் (திருப்பாண்டிப் பதிகம்)

கழுக்கடைகைப்பிடித்துக்
 குதிரையின் மேல்வங்கு கூடிடுபேர்க்குடி கேடுகண்ணர் (ஷடு)

நரிகளெல்லாம்
 பரிமேற்கொண்ட பண்டியனர் (ஷடு)

பெருங்குதிரை யாக்கியவா நன்றேயுன் போருளே
 (திருவேசநவு)

சிங்கனை செய்ததி யோங்க ஞாய்
 ஆடு வமர்ந்த பரிமாவேறி
 ஜயன் பெருக்குதறை யாதியக்காள்
 எடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
 இபல்பறி வார் (திருவார்த்தை)

நரியைக் குதிரைப் பரியாக்கி

ஞால மெல்லாம் நிகழ்வித்துப்

பெரிய தென்னான் மதுரைபெல்லாம்

பிச்ச தேற்றும் பெருக்குதறையாய் (ஆனக்தமாலை)

என்பனவாதி வாக்கிபங்களும் உள்ளன. ‘வெள்ளைச் கலிங்கத்தர்’ என்னும் வாக்கியம் சிவபெருமான் பரி மேற் கொண்ட கோலத்தைத் தெரிவித்தது போலும். ‘கழுக்கடை கைப்பிடித்து’ என்றதும் அது.

பரிகள் மீண்டும் முன்போல நரிவடிவையடைந்தன என்னும் கதைங்கு ஆதாரம் தீருவாசகத்தில்லை.

சிவபெருமான் பிட்டு வாணிச்சிக்கு ஆளாக மண் சமர்து பிரம்படிபட்ட கதைக்குப் பிரமாணம் தீருவாசகத்தில் உண்டு:

ஆங்கது தன்னி எழியவுட் காகப்

பாங்காய் மண்சமங் தருளிப் பரிசும் (கீர்த்தித் திருவகவல்)

மண்சமங்கு கூலிகொண்ட டக்கோவான் மொத்துண்டு

புண்சமங்கு பொன்மேனி பாடுதுங்கா ணம்மானுய

(திருவம்மானை)

மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்

தண்டாலே பாண்டிபன் றன்னைப் பணிகொண்ட

புண்பாடல் பாடிசாம் பூவல்லி கொய்யாமோ (திருப்புவல்லி)

பிட்டு நேர்ப்பட மண்ச மங்கு

பெருக்குதறைப்பெரும் பித்தனே

(திருக்கழுக்குன்றப்பதிகம்).

இவ்வாறு மாணிக்கவாசகர் சரித்திரத்தில் கானும் முக்கிய கதைகளுக்குத் தீருவாசகத்தில் ஆதாரம் இருப்பதாக ஏற்படுகின்றது. கதைகளின் வில்தாரங்கள் புராணமுடையார் மனோதருமப்படி விரித்தனவாகும். மாணிக்கவாசகர் மதுரைக்கடுத்த இடங்களில் இளமையில் தங்கி, திருப்பேருந்துறையில் சிவபெருமானுல் உபதேசிக்கப் பெற்று, பாண்டியனுக்குக் குதிரைகள் ஒப்பித்தற்காக நரியைப் பரியாக்கிய திருவிளையாடலைச் சிவனுல் நிகழ்வித்து, தமக்கு அரசனுல் நேர்ந்த துன்பங் தீரும்படி மன்சுமந்த திருவிளையாடலையும் அக் கடவுளாலேயே நிகழ்வித்து, பின்பல தலங்களைத் தரிசித்துச் சிதம்பரத்துச் சென்று முத்தி பெற்றுர் என்பதே அவர் சரித்திரமாகும். அவர் முதன்மந்திரியா பிருந்தாரென்று சொல்வதற்கு ஆதாரமில்லையாயினும் அவருக்கும் பாண்டியனுக்கும் சம்பந்தமிருந்த தென்பதற்குத் தடையில்லை. தீருவாசகத்தில் பாண்டியனது பிரஸ்தாபம் வந்துள்ளது:

நரகெடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி

(போற்றித் திருவகவல்)

பாண்டியற் காரமுங்க மொருவரை (திருப்பாண்டிப் பதிகம்) அவர் பல தலங்களுக்குச் சென்றமை தீருவாசகப் பதிகங்களினின்றே புலப்படும். நீத்தல் விண்ணப்பம் திருவத்தரகோச மங்கையில் அவர் அருளிச்செய்த தாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆயினும் அந்தத் தலத்துப் பிரஸ்தாபம் இதர பதிகங்களிலும் வந்துள்ளது. தில்லையிற் பாடிய தீருத்தசாங்கத்தில் நாடு தென் பாண்டியென்றும் ஊர் உத்தரகோச மங்கைபென்றும்

உரைக்கப்பட்டது. திருவெம்பாவையும் திருவம்மாளை யும் திருவண்ணமலையிற் பாடியதாகக் கூறப்பட்டிருக்கின்றன. பிடித்தபத்து திருத்தோணிபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது. திருப்பும்பல் அருளிச்செய்தது திருவாரூரில். திருக்கழுக்குன்றப்பதிகம் திருக்கழுக்குன்றத்திலே அருளிச்செய்யப்பட்டது. இப்பதிகங்களும் மேல் திருப்பெருந்துறையிற் பாடியதாகக் கூறிய திருப்பாடல்களும் ஒழிந்த மூன்று அகவல்களும் திருப்பொற்சண்ணம் முதல் அச்சோப்பதிகம் சருகஉள்ள இருபத்திரண்டு பதிகங்களும் தில்லையில் அருளிச்செய்யப்பட்டன. இத்தனை திருப்பாடல்கள் தில்லையில் அருளிச்செய்ததாக இருத்தலால் மாணிக்கவாசகர் தம் இறுதிக்காலத்தை அத்தலத்திலே கழித்தாரென்னும் கதை ஒக்கும்.

மற்று, தலங்களின் பெயர்கள் பல திருவாசத்தில் ஒத்தப்பட்டுள்ளன. மகேந்திரமலை, கல்லாடம், மஞ்சப்பள்ளி, நந்தம்பாடி, வேலம்புத்தூர், சாந்தம்புத்தூர், பூவணம், பூவலம், பட்டமங்கை, ஓரியூர், பாண்டேர், தேவூர், இடைமருது, ஏகம்பம், திருவாஞ்சியம், கடபழூர், ஈங்கோய்மலை, ஜயாஹ், துருத்தி, திருப்பளையூர், புறமபயம், குற்றுலம் முதலியன கீர்த்தித் தித் திருவகவலில் காணப்படுவன.

மாணிக்கவாசகர் வயசு, திருநக்ஷத்திரம்

மாணிக்கவாசகர் சரித்திரங்கூற எழுந்த புராணங்களி லொன்றும் அவர் இன்னகாலத்திருந்தாரென்றால் அவர் இத்தனையாண்டு பூவுலகில் வாழுந்தாரென்றால் உரைத்தில்து. அவர்கால ஆராய்ச்சி மேல் எடுத்துக்கொள்ளப்படும்.

அப்பருக் கெண்பத்தொன் ஹருள்வாத ஹரநுக்துச்
சேப்பிய நாலேட்டிற் ஹயவீகம்—இப்புவியிற்
சந்தர்க்கு மூவாறு தொன்னான சம்பந்தர்க்
க்தம் பதினு றறி

என்னும் வெண்பா மாணிக்கவாசகர் முப்பத்திரண்டா
மாண்டில் முத்திபெற்றனர் என்றுரைத்தது. கைவ
சமயிகளுக்கு அடியார்கள் இருந்த காலம் தெரிந்து
கொள்ளல் அத்துணையவசியமன்று, அவர்கள் முத்தி
பெற்ற மாச நக்ஷத்திரங்கள் அதி முக்கியமாம். சாமா
னியர் இறந்த தினத்தைச் சிராத்த தினமென்று ஆண்
டுக்கொரு முறை கொண்டாடுதல் போலவே, அடியார்
கள் முத்திபெற்றநாளைக் குருபூஜைநாளென்று அன்று
மகேசரபூஜையாதி செய்து கொண்டாடுதல் வழக்கம்.
ஆதலால் அடியார்கள் இருந்த காலம் சந்தேகத்திற்
கிடமாயிருப்பினும் அவர்கள் அடைந்த நாள் நிச்சய
மாயிருக்கும்.

சித்திரைச் சதய மப்பர் சிறந்தவை காசி மூலம்
அத்தரைப் பணிசம் பந்தர் ஆளிமா மகத்தில் அந்த
முத்தமிழ் வாத வூர் முதியஙல் ஆடி தன்னில்
சுத்தமாஞ் சோதி நாளிற் சுந்தரர் கைலை சேர்ந்தார்.

என்னும் விருத்தம் மாணிக்கவாசகர் ஆளிமாசம்
மகநக்ஷத்திரத்தில் முத்திபெற்றனரென்று குறித்தது.

தேவாரப் பிரமாணம்

இனி, நரி குதிரையானதற்கும், மண் சுமந்ததற்
கும் பிரமாணமாகத் திருநாவுக்கரசு நாயனார் தேவா
ரத்தில் காணப்படும்

ஈரியைக் குதிரை செய்வாறுய

(திருவாரூர்)

மணியார் வைகைத்
திருக்கோட்டி னின்றதோர் திறமுங் தோன்றும்
(திருப்புவணம்)

என்னும் வாக்கியங்களை முறையே காட்டுவதுமுண்டு.
அவை பிரமாணமாயின் மாணிக்கவாசகர்க்குப் பின்
இருந்தவர் திருநாவுக்கரசு நாயனுரென் ரேற்படும்.
இஃது அவர் காலமாராயும் பொழுது ஆராயப்படும்.

மண்டோதரி கதை

திருவத்துரைகோசமங்கைப் புராணத்து மண்டோ
தரி பிரஸ்தாபம் வந்ததன்றே ! திருவாசகத்தில்
ஆர்கவி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
பேரரு என்ப மளித்த பெருந்துறை மேய பிரானை
(குழிந்பத்து)

உங்கு திரைக்கடலைக் கடக்கன் ரேஞ்சுமதி லிலங்கையதனிற்
பந்தனை மெல்விரலாட் கருளும் பரிசுறவார் எம்பிரா ஞானே
(திருவார்த்தை)
என்பன அதற்குப் பிரமாணங்களாம்.

கண்ணப்பர், சண்டேசூரர்

மாணிக்கவாசகர் பழவடியாரைப் பொதுப்பட
வணங்கியதோடு கண்ணப்ப நாயனுரையும் சண்டேசூர
நாயனுரையும் அவர்கள் பெருமையைக் கூறி வணங்கி
னர்.

கண்ணப்ப ஞெப்பதோ ரன்பின்மை கண்டபின்

(திருக்கோத்தும்பி)

பொருட்பற்றிச் செய்கின்ற பூச்சைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேட்டுர் சேடறிய மெய்குளிர்க்கது
கருட்பெற்று நின்றவா தோனேஞ்க மாடாமோ

(திருத்தோனேக்கம்)

என்பன கண்ணப்ப நாயனுரையும்

திதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைத்தைனைத் தாளிரண்டிஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழுப்
பாதகமே சோறு பற்றினவா தோனேக்கம் (ஐ)

என்பது சண்டேசர நாயனுறையும் தெளிவாகக் குறித்
தன.

வரசுணபாண்டியன், மதுரைச் சங்கம்
திருக்கோவையாரில் மாணிக்கவாசகர்,
வரகுணனுங் தென்னை னேஷதுசிற் ரம்பலத்தான் (306)
என்றும்,

மயலோங் கிருஉகளி யானை வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டு (307)
என்றும் வரசுண பாண்டியனைப் பற்றிக் கூறினார்.

உயர்மதிற் கூடலி ஞங்கதவோண் மந்தமிழின்
றுறைவாய் நுழைந்தனயோ (20)
என்று முற்சாலத்து மதுரைச் சங்கத்துத் தமிழா
ராய்ந்த வரலாற்றையுங் குறிப்பித்தார்.

மாணிக்கவாசகர் பேருமை
மாணிக்கவாசகர் சைவசமய குரவர் நால்வருள்
ஒருவ ரென்பதும், அவர் ‘அறிவாற் சிவனே என்பது
திண்ணம்’ என்று இலக்கணக் கோத்துடைய சுவாமி
நாத தேசிகர் வியந்தாரென்பதும் முன்னாமே யுரைக்
கப்பட்டன. அவர்க்குப் பின் வந்த சைவப் பெரி
யாருள் அவரைத் துதியாதார் யாவர்? பட்டினத்தடி
கள் திருவிடை மருநூர் முட்மணிக் கோவையில்

வித்தகப் பாடன் முத்திறத் தடியருட்.
திருக்திய அன்பிற் தெருக்குத்தைப் பிள்ளையும்
என்று அவரை மூவறோடு சேர்த்து வாழ்த்தினார்.
நம்பியாண்டார் நம்பிகள் சைவத் திருமுறை வகுத்த

போது மூவர் திருமுறைகளையும் ஏழு திருமுறைகளாகக் கித் திருவாசகம் திருகோவையாரை எட்டாங்திருமுறையாக வீக்குத்தார். பிற்காலத்துட் சிவப்பிரகாச சுவாமிகள் நால்வர் நான்மணி மாலை என்னும் பிரபந்தத்தில் மாணிக்கவாசகரைப் புகழ்ந்த விதம் அதனை வாசித் தன்றித் தெளியலாகாது. அதில் சுவாமிகள் திருவாசகம் வேதத்தினுஞ் சிறந்த தென்றும், அஃது எல்லா வருணத்தாரானும் ஒதப்படுதலிற் பொற்கலம் நிகர்க்கு மென்றும், அதனை ஒதுவோர் மனங்கரைந் தன்ப ராகுவரென்றும் சொல்லினர்.

செய்ய வார்ச்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் பேர்த்தும் வாதனு ரங்ப
பாவெனப் படுவ துன்பாட்டுப்
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே

என்றது அந் தூலி னிறுதிப் பாட்டு. ‘பாவெனப்படுவ துன்பாட்டு’ என்றது திருவாசகத்தின் பெருமையை நன்கு உணர்த்தியது. பெரியார் பலர் அருளிய இதர வாசகங்களும் உள்வாயிருப்ப, மாணிக்கவாசகர் திருப் பாட்டுக்கே ‘திருவாசகம்’ என்னும் பெயர் வந்த தன்றே

சில ஆண்டுகள் முன்னிருந்த திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையும் துமது மனேன்மணையும் என்னும் நாடகநூற் பாயிரத்தில் திருவாசகத்தின் பெருமையை மன்ககரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தின் மாண்டோர்கள் கனஞ்சடையென் றருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ என்று குறிக்குமுகத்தால் வேதத்தினும் திருவாசகம் உயர்ந்ததென் றரைத்தார்.

மாணிக்கவாசகரை, ‘மணிவாசகர்’ என்றும் வழங்குவர். ‘திருவாதனுர்’ என்னும் பெயர் அவர்க்

குண்மை முன்னமே உறைக்கப்பட்டது. அவரைத் ‘திருவாதவூரடிகள்’ என்றும் ‘அடிகள்’ என்றும் வழங்குவது முண்டு. ‘அடிகள்’ தவப்பெரியார்க்கு வழங்கும் பெயர். இன்னும் நால்வர் குரவர்க்கும் அவரியற் பெயரோடு ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசகள், ஆளுடைய நம்பிகள், ஆளுடைய அடிகள் என்றும் பெயர்கள் வழங்குதலுண்டாகவின், மாணிக்கவாசகர்க்கு ‘ஆளுடைய அடிகள்’ என்னும் பெயருண்மையும் அறியற் பாலது.

மாணிக்கவாசகர் காலம்

மாணிக்கவாசகர் கி. பி. முதல் நூற்றுண்டாகிய கடைச்சங்க காலத்தை படுத்திருந்தா ரென்பாரும், அக்காலத்துக்கு இரண்டு மூன்று நூற்றுண்டுகளின் பின் இருந்தா ரென்பாரும், சுந்தரமூர்த்தி நாயனு ருடைய காலமாகிய ஒன்பதாம் நூற்றுண்டுக்குப் பின் இருந்தா ரென்பாரும் எனக் கால வாராய்ச்சி செய்வார் பல கொள்கை யுடையராயினார். கடைச் சங்க மிருந்த காலம் முதல் நூற்றுண்டென்பதை மறுப்பார் இக்காலத்துச் சிலர் தோன்றியிருக்கின்றனர். ஆதலால் கடைச் சங்கத்தோடு மாணிக்க வாசகரைப் பின்னத்தல் பொருந்தாதாகும். அன்றியும் திருக்கோவையாரிலிருந்து மூன் எடுத்துக் காட்டப்பட்டவாக்கியம் அவர் சங்க காலத்துக்குப் பின் இருந்தாரென்பதைத் தெளிவுபடுத்தும். இனி, அவர் நாலாம் நூற்றுண்டிலிருந்தாரென்பார், ‘அவர் நூல்களின் பாகைத் தடை பழைமையா யிருக்கின்றது, அவர் தேவார முதலிய திருமுறை யருளினர்க்கெல்லாம் மூன் இருந்தவராவர்’ என்றுறைக்கின்றனர். மற்று, தேவார ஆசிரியர்க்குப்

பின்னேதான் அவர் இருந்தார் என்றுறைப்போர், ‘நால்வர் என்றுவழங்கும்பொழுது மாணிக்கவாசகரை இறதியில்லவத்து வழங்குகின்றனர், அவர் திருமுறை யும் மூவர் திருமுறைகளாகிய ஏழு திருமுறைகள்கும் பின்னே எட்டாங் திருமுறையாக வகுக்கப்பட்டது’ என்பர். இதற்கு மாருக; ‘திருமுறை வகுப்புப் பிரமாணமாகாது; சரியை கிரியை யாதிகளையும் கூறுதலால் வேதங்களோடு சமத்துவம் பெற்றுத் தமிழ் வேத மெனப்படும் தேவாரத்தை முன் வைத்தலே நெறி, ஞானபாத மொன்றையே விரித்துக் கூறி வேதாந்தத்தையே நிகர்க்கும் திருவாசகம் பெருமை மிகுதியால் அதன் பின் வைக்கப்பட்டது, இதுவும் தமிழ் வேதமெனவே சொல்லப்பட்டிரும் வேதாந்தமே யாகும்’ என்றுறைப்பர் வேறு கொள்கையுடையார். மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி நாயனார்க்கு முன் இருந்தவராயின் அவரை இவர் அருளிய திருத்தொண்டத் தொகையில் கூறுது விட்டதென் என்பார்க்கு மாணிக்கவாசகர் சிவனே யாயினு ராகவின் அழியார்களோடுவைத் தெண்ணத்தக்கவ ரல்லர் என்றுறைப்பர் அன்னர். திருத்தொண்டத் தொகையில் அவர் பெயர் வராது போகவே நமபியாண்டார் நமபிகள் அருளிய திருத்தோண்டர் திருவந்தாதியிலும் சேக்கி ழார் அருளிய திருத்தோண்டர் புராணத்தும் வாராதோழிந்தது. இன்னும், ‘மாணிக்கவாசகர் வீரசைவ சமயத்தினர், அவர் திருவாசகத்தில்

இறைவனே நீயென் ஒடுவிடங் கொண்டாய்

(கோயிற்றிருப்பதிகம்)

என்றும்,

எந்தையே மீசா வடலிடங் கொண்டாம் (ணி)

என்றும் கூறலே அதற்குச் சான்று' என்றும், 'ஏவ வீரசைவ அடியார்களைப்பற்றி யுரைக்கும் சென்னபசல பூராணத்தில் வீரசைவ அடியார்களைப்பற்றி யுரைக்கும் பகுதியில் மாணிக்கைய ரென்றெருரு பெயர் வருகின்றது, அது மாணிக்கவாசகரே. ஆதலால் அவர் வீரசைவரென்பது நிச்சயம், சைவ அடியார்கள் பெயரைக் கூற வெழுந்த திருத்தொண்டத் தொகை அவர் பெயரைக்கூறுதொழிலிந்தது இயல்புதானே' என்று முறைப் பர் சிலர். மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின் இருந்தாரென் முறைப்போர்க்கு முக்கிய ஆதாரமாவது அவர் திருக்கோவையாரில் வரகுண பாண்டியன் பெயரை யுரைப்பதே யாரும். வரகுண பாண்டியன் கி. பி. ஒன்பதாம் நூற்றுண்டி விருந்தா வென்று சிலாராஸந ஆராம்ப்சியா லேற்படுகிறது. ஆதலால் அவன் காலத்திலேயோ அவனுக்குச் சற்றுப் பின்னே அவர் இருந்திருத்தல் வேண்டுமென்பது அன்னார் சித்தாந்தம்.

இங்னும் கொள்கைகள் மாறுபட்டிருப்பினும் உண்மை மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின் இருந்தவரென் முறைப்பதே யென்று தொன்றுகிறது. அதற்கு நியாயங்கள் வருமாறு:

1. சைவசமய குரவர் நால்வருள்' மாணிக்கவாசகரை இறுதியில் வைத்தல். சிலர் சொல்லுவது போல அவர் சிவலேடொப்பவர், எனின் அவரை முதலில் வைக்கவேண்டும், அல்லது அவரை ஆசாரியராக எண்ணப்படாது. மாணிக்கவாசகர் முற்பிறப்பைக்கூறும் புராணங்கள் அவரைக் கணாத்திரென்றும்

கணாதருள் தலைமைபெற்றவ ரென்றுமே சொல்லிப் போந்தன. திருஞானசம்பந்தரைச் சிவபெருமா னுடைய செல்லப்பிள்ளை வென்றும் சுப்பிரமணியக் கடவுளுடைய அவதாரமென்றும் புராண முதலியன கூறுதல் பிரசித்தம். அன்றியும் மாணிக்கவாசகர் துயருமந்ததுபோல அவர் துயருமந்தா ரென்று புராணத்தி லெங்கும் படிக்கப்படவில்லை. திருநாவுக்கரச நாயனாரும் கமிலாயத்திலிருந்த வாகீசமுனிவரின் அவதார மென்பர். சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் தம் அழகைக் கண்ணுடியிற் பார்த்தபொழுது அவவழகே மூர்த்தியாய் வெளிப்போந்தவர் என்பது புராணங்கூறுவது. ஆதலால் நால்வருள்ளும் ஏற்றத்தாழ்வி கூறுவதற்கில்லை. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரையராம் ஒரேகாலத்தவர். சுந்தரர் பின்வந்தவர். ஆதலால் மூவருள் முறை கிரமமாயிறுத்தல் போலவே மாணிக்கவாசகர் அவர்க்கெல்லாம் பின்னேறாய் நாலாவதாகவைத் தெண்ணப்பட்டார் என்றாலே பொருத்த முடைத்து.

2. சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தோண்டத்தோகையில் மாணிக்கவாசகர் பேயைக் கூறுமை. இதற்கு உரைக்கும் சமாதானங்கள் ஏற்பன வல்ல. சுந்தரர் தம் காலத்தும் தம் காலத்துக்கு முன்னும் இருந்த அடியார்களைவரையும் பெபரால் எடுத்துரைத்துள்ளார். பெயர் புலப்படாதாரைத் தொகையடியா ரென்று கூறியுள்ளார். மாணிக்கவாசகரைப் பெயர் புலப்படாதவரென்றல் பொருந்தாது. ஆதலால் அவர் சுந்தரர்க்குப் பின் இருந்தவரென்றாலே பொருந்துவது. மற்று, அவர் வீரசைவ அடிபாராதலால் திருத்தொண்டத் தொகையில் அவர் பெயர்

வந்தில் தென்பதும் அமையாது. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் வீரசைவ சமபாசாரீயராக என்னப்படுபவர். அவர் அருளிய பிரபுவிலிங்கலீலையில் கடவுளர்க்கு வணக்கஞ்சொல்லிப் பின், அல்ல மாப் பிரபு தேவர், வசவேசர், சென்னவசவேசர், மதிவாலமாச்சையர் என்னும் வீரசைவப் பெரியார்க்குத் தனித்தனி வணக்கஞ்சொல்லி, சைவசமயாசாரியர் நால்வருக்கும் ஒரு கவி சொல்லி, பின் சிவனடியார்க்கு ஒரு கவி சொல்லினர். இவ்விறுதிக் கவியில் அடியார் என்றும் சரணவரன்றும் இருவகுப்பினரைப் பற்றிச் சொல்லினர். அடியார் சைவ சமயத்தினர் சரணர் வீரசைவ சமயத்தினர். மாணிக்கவாசகரைச் சைவ சமபாசாரிய ரெண்டே தெளிவாகக் கூறுதலால் அப்பெரியா ராபிப்பிராயம் மாணிக்கையருக்கும் மாணிக்கவாசகர்க்கும் யாதொரு சம்பந்தமு மில்லையெண்படேத. மாணிக்கவாசகரைச் சைவசமபிகள் நால் வர் பெருங்குரவருள் ஒருவராய்க் கொள்ள, வீரசைவ சமபிகள் மாணிக்கையரை அடியாருள் ஒருவராகவே கொள்வர். ஆதலால் மாணிக்கவாசகர் வீர சைவ ரல்லர்; அவர் ‘என் உடலிடங்கொண்டாப்’ என்ற தும் வீரசைவாசாரத்தைக் குறித்தன்று.

3. தீருக்கோணவையாரில் ஒன்பதாம் நூற்றுண்டி லிருந்த வரகுணபாண்டியன் பிரஸ்தாபம் வருதல். வரகுணபாண்டியன் என்னும் பெயர்பூண்ட இரண்டு மன்னரும் ஒன்பதாம் நூற்றுண்டுக்கு முன் இருந்தவரல்லவென் ரேற்படுதலாலும், அதற்கு முன் வரகுணப் பெயர்மன்னன் ஒருவன் இருந்தானென் ரேற்படாமையாலும், மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றுண்டி னிறுதியிலாதல் பத்தாம் நூற்றுண்டின் தொடக்கத்தி

லாதல் இருந்தாரென்றாலே அமைவுடைத்து. திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் மாணிக்கவாசகரைப் பெருந்துறைப்பிள்ளை யென்று தேவார ஆசிரியரையுடுத்து உரைத்த பட்டினத்துப் பிள்ளையாரும் அவ்வகவலிலேயே வரகுணபாண்டியன் அருஞ்சிசயல் பலவும் கூறி,

பெரிய அன்பின் வரகுண தேவாரும்
என்று அவனைப் புகழ்த்தார். பட்டினத்தடிகள் பிரபந்தம் நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்தருளிப் திருமுறைகளுட் சேர்ந்ததாகலானும், நம்பியாண்டார் நம்பிகள் காலம் பதினேராம் நூற்றுண்டி னிடைக்கால மென்பது பிரசித்தமாகலானும் பட்டினத்தடிகள் காலம் பத்தாம் நூற்றுண்டாகும் அவர்க்குப் பின் மாணிக்கவாசகர் இருந்திருக்கல் கூடாது.

4. தேவாரமுடையார் பேயர்களும் மற்றை நாயன்மார் சிலர் பேயர்களும் பதினேராம் நூற்றுண்டுக்கு முற்பட்ட தென்னாட்டுச் சிலாசாலங்களிற் காணப்படுதலும் மாணிக்கவாசகர் பேயர் காணப்படாமையும். இது நன்கு கவனிக்கவேண்டிய ஏது. மன்னரும் செல்வரும் தான் தருமங்கள் செய்த பொழுது தங் காலத்துக்கு முன்னிருந்த பெரியார் பெயர்களையும் தங் காலத்துப் பெரியார் பெயர்களையும் அடிக்கடி வழங்கியிருக்கின்றனர். தேவாரமோதுதற்கென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகச் சிலாசால நங்கள் கூறுகின்றன. மாணிக்கவாசகர் முற்பட்ட வரா யிருந்து அவர் அருளிய திருவாசகத்தின் பெருமை புலப்பட்டதாயிருந்ததாயின், இவ்விதமாக அவர் பெயர் ஒரு சாஸநத்திலும் தோன்றுகிறாது.

இனி, திருநாவுக்கரச நாயனுர் தேவாரத்தில்
 தேவாரப் ‘நரியைக் குதிரை செய்வானும்’
 பிரமாணம் என வருதலால் மாணிக்கவாசகர்
 அவர்க்கு முற்பட்டவர் என்று
 சொல்லாருண்டென்று முன்னமே குறிக்கப்பட்டது.
 அத் தேவாரத்திலேயே, ‘மணியார் வைகைத் திருக்
 கோட்டி னின்றதோர் திறமுக் தோன்றும்’ என்றெல்லா
 வாக்கியம் மாணிக்கவாசகர்க்காகச் சிவபெருமான்
 மண்சமந்த வரலாற்றைக் குறிக்குமென்று அவரே
 சொல்வரென்பதும் குறித்ததொன்றே. ‘மார்க்கண்டர்,
 அர்ச்சனன், தருமி முதலியோர்க்காகச் சிவபெரு
 மான் செய்த திருவிளையாடல்களைப் பெயர்க்குறிக்
 குறிப்பவர் மாணிக்கவாசகர் பெயரை ஒருவழியும்
 குறியாமையால், அது மாணிக்கவாசகர்க்கு மிக முற்
 பட்ட காலத்தில் நிகழ்த்த திருவிளையாடல், அவர் திரு
 வாசகத்து இவ்வற்புத்ததை யிரைக்குமாறும் அஃது
 அவர்க்காக நிகழ்த்திய தன்றெனக் காட்டும்’ என்று
 கூறுவர் மாணிக்கவாசகர் திருநாவுக்கரச நாயனுர்க்
 குப்பிற்பட்டவர் என்றுரைப்போர். திருவாசகவாக்கி
 யங்களை கோக்குவோ மாயின், மாணிக்கவாசகர்
 சிவபெருமான் தமக்கு ஞானேபதேசஞ் செய்த வர
 லாற்றையும் தம்மைத் தில்லைக்கு வருமாறு பணித்து
 அடியார்களோடு மறைந்த வரலாற்றையும் தம்மொடு
 புணர்த்துக் கூறுவதுபோல, நரி பரியாக்கியதையும்
 மண்சமந்ததையும் கூறினார்ஸ். திருவார்த்தையில்
 ‘அடியோங்களுய்ய’ என்பதே ‘சிறிது அவர்க்குக்
 கதையோடு பொருத்தமுண் டென்பதைக் காட்டும் ;
 பொதுவாக அடியார்கள் என்று வைத்துக்கொண்டால் அப் பொருத்தங்களும் கெடுகின்றது. ஆயின்

அவர் திருவாசகத்தில் கூறின அளவு அவ் வற்புதங்களைத் தேவாரமுடையார் அறிந்திருந்தனராயிற் கூறுத் தென்? மாணிக்கவாசகர்க்கு மிக முற்பட்டகாலத்து அவை நிசழ்ந்து, தேவாரமுடையாரும் அவர்க்கு முன் இருந்தனராயின், அவாகனுக்கு அவை தெரிகிறுக்க வேண்டும். எத்தனையோ கணக்கன் தேவாரத்தில் சொல்லப்படுகின்றனவே ஆதலால் இது நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக்கொண்டு நிசரியிக்கத் தக்க தன்று.

மற்று, மாணிக்கவாசகர் தேவார முடையார்க்குப் பிறப்பட்டவராயின் அவர்களைப் பற்றி என் கூருதொழிந்தனர்? கண்ணப்பறையும் சண்டேசரஹையும் திருவாசகத்திற் குறித்தனரே பன்னிரு திருமுறைப் பதிப்பில் திருவாசகத்திற்குத் திரிசொற் பொருள்விளக்க மெழுதியவர் ‘செந்நாலுலா பரசம் புகர்’ (உயிருண்ணிப் பத்து) என்ற விடத்துச் செய்தவர் என்றெழுதி வைத்தார். ‘பண்கமந்த பாடல்’ (திருவம்மாளை) தேவாரத்தையே குறித்ததுபோலும். ‘கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்’ என்று திருஞான சமபந்தர்க்கு உமாபதி காட்சி கொடுத்ததைக் குறித்ததோ? ‘தேனமர் சோலைத் திருவாரூரின் கானந்தன்னை நல்கிய’ தன்மையும்’ என்று சுநதரமூர்த்திகளைச் சிவப்பருமான் ஆட்கொண்ட வரலாற்றைக் குறிக்குமென்றாலுமார்.

தேவாரத்திற்கும் திருவாசகத்திற்கும் வாக்கிய ஒற்றுமை ஏகதேசத்துக் காணப்படுகின்றது. ‘குற்று வத்துறை கூத்தன்’ என்னுங் தேவாரத்தையும்

‘குற்றுலத்தெங் கூத்தா’ என்றும் ‘குற்றுலத் தமர்ந் துறையுங் கூத்தா’ என்றும் வரும் திருவாசகத்தையும், ‘கூத்தர் குற்றுலம்’ என்னும் திருக்கோவையாறையும் ஒப்பு நோக்குக. ‘அன்னம் பாலிக்குஞ் தில்லை’ என்னுங் தேவாரத்தையும், ‘அன்னங் தினைக்கு மணி தில்லை’ என்னுங் திருவாசகத்தையும் நோக்குக. அஃதியல்பே. அதனால் இவர் முற்பட்டவர் இவர் பிற்பட்டவர் என்று தூணிங் துறைத்தற் கில்லை.

திருவாசகம்

மாணிக்கவாசகர் அருளிய நூல்கள் திருவாசக மும் திருக்கோவையாரும் என்பது இதற்கு முன் பல முறை கூறப்பட்டதே. அவற்றின் இயல்பென்ன? திருவாசகமென்பது ஒரு பெரியாரே செய்த தோத்திரக கொத்துப் போன்ற நூல். நமக்குக் கிட்டி யிருக்கும் நூலிலுள்ள பகுதிகள் பாடிய முறைபற்றியாதல், தல முறை பற்றி யாதல், பாமுறை பற்றி யாதல் வகுக்கப் படவில்லை யென்பது வெளிப்படை. அடிகள் பொன் னம்பலவருக்கு இறுதியில் ஒப்பிதழ முறைபற்றி வகுக்கப்பட்டிருக்கலாம். திருவாசகத்தை ஜைமபததொரு பதிகங்கள் அடங்கிய திருமூறையென்றலையரபு. அதில் நான்கு அகவல்களும், அறுஶாற்றறைம்பத்து மூன்று திருப்பாடல்கள் அடங்கிய நாற்பத்தேழு பாடற் றெருகுதிகளும் உள்ளன. ‘பதிகம்’ ‘பத்து’ என்னுங் குறியீடுடைய தொகுதிகளில் பத்துப் பாடல் களுக்குக் குறைவாயும் அதிகமாயும் மிருக்கின்றன. அவை யனைத்தும் முன் சொல்லியபடி தோத்திரங்களே. பெரும்பான்மை பாட்டுக்களைத் தனித்தனி எடுத்துப் பார்த்தாலும் பொருள் தெளிவாக விளங்

கும். பதிகங்களைனத்திற்கும் முன்னிருந்த ஆன்றேர் கருத்தின்ன தென விளக்கித் திருவுள்ளாக கிடையென்றெரு விளக்க மெழுதி யுபகரித் திருக்கின்றனர். வெளித் தோற்றத்திற்கு உலக இயல்லைபத் தமுஹிச செய்யப்பட்ட திருவம்மானை, திருப்பொன்னாசல் திருத்தசாங்கம், குபிற்பாத்து முதலியன வெல்லாம் சில ஸ்தோத்திரங்களை, அரும்பொருள் அழைந் தனவே.

திருவாசகத்தின் இனிமையை இவ் வண்ண
திருவாசகத்தின் மென்று எடுத்துக் காட்ட இப்
நயங்கள் லாது. பத்தோறுங் காணப்படும்
அத திப்பிய குணத்தினை அனுபவித்தே அறிபவேண்டும். அதன் இதர நயங்களை ஒரு
வாறு உதாரணங்கொண்டு காட்டலாம். மாணிக்க
வாசகர் பழுமொழிகள் வழங்குவதில் கொஞ்சம் பிரிய
முடையவர் என்று தெரிகின்றது. நீத்தல் விண்ணப்
பத்தில், ‘செழிகின்ற ஸ்ப்புகு விட்டிலீன்’, ‘இருதலைக்
கொள்ளியினுள் ஏறும்பொத்து’, ‘கடலினுள் நாய்நக்கியாங்கு’
‘வெள்ளத்துள் நாவற்றியாங்கு’, ‘கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன்’, ‘ஆணைவெம்
போரிற்குறுந்துறென்’, ‘மென்னெனவே மொய்க்கும்
நெய்க்குடந்தன்னை ஏறும்பெனவே’, ‘எறும்பிடை
நாங்குமூன்’, ‘பெருந்ரச் சிறுமீன் துவண்டாங்கு’,
‘சுழல்வன் தயிரிற் பொருமத்தெனவே’, ‘பலாப்பழத்
தீயினெப்பாய்’ என்று வருவனவற்றை நோக்குக.
பெரு நண்பின்னையவை ஒருவன் பரிகசிப்பதுபோல
மாணிக்கவாசர் நிந்தால்துதியாகக் கடவுளைப் பாடி
மிருக்கின்றார்:

தாரகை போலுங் தலைத்தலை மாலைத் தழுவரப்பூண்
வீரன் றன்னை விடுதிகண் டாய்விடி வென்னையிக்கார்
ஆரடி யானென்னி னுத்தர கோசமங் கைக்கரசின்
சிரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பை

(நீத்தல் விண்ணப்பம்)

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும்
ஈசந் கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின் வொங்கரியி
ஹரிப்பிசன் தோலுடைப் பிச்சன்கஞ் குண்பிசன்

ஹர்சுகாட்

டெரிப்பிசன் என்னையு மாஞ்சைப் பிச்சனென்
நேசவனே (ஷீ)

வேலை கஞ்சன்

மழைதரு கண்டன் குண்மிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் ரறைவன் பழிப்பினையே
(ஷீ).

இறுதிச் செய்யுளிலுள்ள சிலேடயைக் கவனிக்க.
மேற்கூறிய இப் பாட்டுகளிற் போலப் பரிகாசமின்றி
நயமாத்திரம் தோன்றும்படி அவர் கூறிய பாட்டுக்
களும் உண்டு:

நான் தனக் கன்பின்மை நானும்தா னும்அந்வோம்
தான் என்னை ஆட்கொண்ட தெல்லாருங் தாம்அறிவார்
(திருக்கோத்தும்பி)

தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன் னைச
சங்கரா ஆர்கொலோ கதுரர்
அந்தமொன் நில்லா ஆனக்தம் பெற்றேன் “
யாதுசீ பெற்றதொன் றென்பால்
(கோயிற்றிருப்பதிகம்).

வேறுவித நயங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன:
வெளியாய் கர்யாய்

பச்சைய னேசேயை யேனைய னே (நீத்தல் விண்ணப்பம்),
தமியேன் தனிநீச்குங் தனித் துணையே (ஷீ).

திருவாசகத்திலே பழங்கதைகள் பல கூறப்பட்ட
பழங்கதைகள் உள்ளன. அவற்றுட் சில மதுரை
யிற் சொக்கநாதர் புரிந்த திருவினை
பாடல்க் கெள்ளு தெரிகின்றது.

பதஞ்சலிக் கருளிய பாமாடக (கீர்த்தித் திருவகவல்)
என்பதனால் பதஞ்சலிக்கு நடஞ் செய்ததையும்,
மீன்வலை வீசிய கானவன் (திருப்பண்டியாட்சி)

முதலியவற்றுல் வலைவீசியதையும்,
மெய்க்காட்டிட்டு வேண்டிருக் கொண்டு
தக்காலென்றுவானுகியதன்மையும் (கீர்த்தித் திருவகவல்)

என்பதனால் மெய்க்காட் டிட்டதையும், १
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்து
கட்டமாசித்தி யருளிய வதுவும் (ஷே)

என்பதனால் அட்டமாசித்தி பகர்ந்ததையும்,
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவகஞ்சிய நன்மையும் (ஷே)

என்பதனால் தண்ணீர்ப்பந்தர் வைத்ததையும்,
புவண மதனிற் பொலிக்கிருக் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும் (ஷே)

என்பதனால் பொன்னையானுக்கு அருள்புரிந்ததை
யும்,

புலிமூலை இல்வாய்க் கருளினை போற்றி
(போற்றித் திருவகவல்)

என்பதனால் புலிமூலை புல்வாய்க் கருளினதையும்,
எனக் குருளைக் கருளினை போற்றி (ஷே)
முதலியவற்றுல் பன்றிக்குட்டிகளுக்குத் தாயானதை
யும்,

கருங்குரு விக்கன் ராருளினை போற்றி (ஷட்) என்பதனால் கரிக்குருவிக் கருள் புரிந்ததையும் மாணிக்கவாசகர் குறிப்பித்தார். கீர்த்தித் திருவக வலில் வரும் கதைகள் பல. அவற்றுட் சிலவே திருவிளையாடல்களை வென்று தெரிவன. மற்கையையும் திருவிளையாடல்களை யென்று ஊகிக்க வேண்டி மிருப்பி அம் அவை இன்ன நூலிற் கூறப்பட்டன வென்று தோன்றுமையால் ஒருவழியுங் தணிக் துறைத்தற்கில்லை.

திருவாசகம் சாஸ்திரமன்றுமினும் கைவசித்தாந்த திருவாசகம் உண்மைகளைத் தெளிவாக விளக்க கைவசித்தாந்துக் கும் ஒரு தோத்திர நூல். மாணிக்க கருது வாசகர் அவ் வுண்மைகளை விளக்க அமைந்து வேண்டுமென்றும் நோக்கத்தோடு அந் நூலைச் செய்திலர். அவர் கிவபெருமானைப் பல தலங்களினும் துதிக்கும்பொழுது உண்மைகள் தூரா கவே வெளிப்பட்டுள்ளன. தேவாரத் திராமுறைகளில் அவை வெளிப்பட்டதைக் காட்டி இம் இங்கு அதிக விளக்கமாக வெளிப்பட்டுள்ளன வென்று சொல்லாம். கைவசித்தாந்த உண்மைகளைன்றன என்ன? தீரிபதார்த்தங்க ளெனப்படும் பதி பச பாசங்களின் இயல்புகள், பச பாசங் களைந்து பதியை யடையும் நெறி, பதியை யடைந்த அவசரத்தில் பச அனுபவிக்கும் முத்தியின்பம் என்பவையே அவை. இவ் வுண்மைகளைப் பற்றித் திருவாசகத்திற் காணப்படும் வாக்கியங்களை யெல்லாம் இங்கு எடுத்தெழுதுதல் அநாவசியகம். திவ்யாகமங்களிற் கூறப்படும் உண்மைகட்கும் மாணிக்கவாசகர் 'கூறும் உண்மைகட்கும்

பேதமில்லையென்று காட்டுவதற்கு எத்துணை வேண்
டுமோ அத்துணையே இங்குச் சூறிக்கப்படும்.

சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே தலைமைக்
கடவுள் என்று கூறும் வைசித்தாந்தக் கொள்கையை,
முழுவதும்

படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்கும் கடவுள் காப்பவை
காப்போன் (திருவண்டப்பதுதி)

என்று குறித்தார் மாலிக்கவாசகர். எல்லாச் சமயங்
களிலும் அவரேயிருந்து முத்திகொடுப்ப ரெண்பதனை,

அறவகைச் சமயத் தறவகை யோர்க்கும்
வீடுபேருய் நின்ற விள்ளேர் பகுதி (திருவண்டப்பதுதி)
என்று குறித்தார். இனிக் கடவுளியல்லை,

பூவில் காற்றம் போன்றயர்க் கெங்கும்
ஒழிவற சிறைந்து மேவிப் பெருமை (திருவண்டப்பதுதி)
ஙன்னுங் கீழுரும் மேலுரும் யாவுரும்
என்னும் என்னையும் போல்லின்றீங்கையே
(திருச்சதகம் 5)

கரணங்க எல்லாங் கடங்குதின்ற கறைமிடற்றன்
(திருச்சோக்தும்பி)

தாயிற் பெரிதூர் தயாவுடைய தம்பெருமான்
(திருப்பூவல்லி)

அருவமு முருவமு மானுய் போற்றி
துரியமு மிறந்த சுடரே போற்றி (போற்றித் திருவகவல்)
மூங்கிய மூதல்கடு இறதிய யானுய (திருப்பள்ளியழுச்சி)
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் கானுப் பெரியோன் காண்க
அந்புதன் காண்க அரேகன் காண்க
சொற்பதன் கடங்க தொல்லோன் காண்க
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க

* * *

ஒருவ னென்னு மொருவன் காண்க
விரிபோழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அனுத்தருங் தன்மையில் பூயோன் காண்க
இனைப்பரும் பேருமையி லீசன் காண்க
அரிபதி வரிய அரியோன் காண்க

* * *

நூலுளைர் வுணரா நுள்ளியோன் காண்க
மேவொடு கீழாய் விரிந்தோன் காண்க
அந்தமு மாதிய மகன்ரேன் காண்க

* * *

பேண் ஆண் அலியெனும் பெற்றியன் காண்க

(திருவண்டப்பதுதி)

ஒன்று யுயிராய் உணர்வாயென் நுட்கலந்து
தேனு யமுதமுமாய்த் திங்கரும்பின் கட்டியுமாய்
* * * பல்லுயிர்க்கும்
கோஞ்சினின்றவாக்குறதுங்கா னம்மானுய (திருவம்மாளை)
முன்னுனை மூவர்க்கும் முற்றமாய் முற்றுக்கும்
பின்னுனை (மூ)

ஒங்காரத்துட் பொருளை (ஆச்சோப்பதிகம்)
என்பனவாதி வாச்கியங்களில் விரித்தனர். சைவ
சித்தாந்த சால்திரங்கள் கூறுவன இன்ன குணங்களே
என்பது வெளிப்படை.

கடவுள்ளுவத்தைச் சொல்லும்பொழுது சிவ
பெருமான் கொண்ட கோலங்களையே பலமுறையும்
சொல்லுகின்றார். ஓரிடத்தில் உமையோடு கூடிய
கோலத்தை,

தோலுங் துகிலுங் குழையுங் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாங்தும் பைங்கிளியும்
குலமுங் தொக்க வளையுமுடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துதாப் கோத்தும்பீ

(திருக்கோத்தும்பி)

என்று குறித்தார். சக்தியோடு சேர்ந்த சிவன் உபா சித்தற்கு மிகவும் இபைத் ரூபத்தைமன்பது ஆன் தீருர் நால்களால் விளங்குவது.

கூறுடை மங்கையுஞ் தானும்வாங் தருளி

(கீர்த்தித்திருவகவல்)

பெண்ணுழும் பாகனை (திருவாம்மாளை)

ஷயலோர் பாகினர் (அன்னைப்பத்து)

தையலிடங் கொண்டபிரான் (அங்கோப்பதிகம்)

என் னும் வாக்கியங்களையும் நோக்குக.

இன்னும், பரம்பொருளா யுள்ள சிவபெருமான் உயிர்கள் உய்யவேண்டிப் பல்வித கோலங்கொண்டு பல தலங்களில் கோயில்கொண் டருஞுவரென்றும், திரிபுரமெரித்தல், பிரம விஷ்ணுக்களுக்குப் புலப்படா தொனித்தல், விஷ்ணுவுக்குச் சக்கரமனித்தல், தக்கண் யாகத்தில் தேவர் பலரையும் இம்சித்தல், பிரமன் தலையைக் கிள்ளல், தேவரைக் காத்தற்காகக் கடனி வெழுந்த நஞ்சண்டல் முதலிய அற்புத காரியங்களைப் புரிந்தாரென்றும் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ஆங்காங்கே காட்டியுள்ளார். பக்குவ முதிர்ச்சியில் ஸாத உயிர்களுக்கு இவ்விதமாகக் கடவுளைக் கண்டு வழிபடுதலே நெறியென்பது கைவசித்தாந்த சாஸ்தி ரங் கூறுவதே.

' திரிபீதார்த்தங்களுள் இரண்டாவதாகிய பச வைப்பற்றித் திருவாசகத்தில் பிரஸ்தாபம் அதிகமில்லை. பசபோதங் கெட்டு பெரியார் கூற்றில் பசவியல்பு எப்படி வெளிப்படும்! ஆயினும் பச அநாதியாக மலத்தி வழுந்திக் கிடந்துதென்றும் பின் புண்ணிய முதிர்ச்சியால் .'

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மறமாகிப்
பால் விருக மாகிப் பறவையாய்ப் பாம்டாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணவகளாய்
வல்லசர ராகி முனிவராய்த் கேவராய்ச்
செல்லாது நின்றீரிட் தாரை சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்தினோட் (சிவபுராணம்)

துப் பின் திருவருள் கூட்ட இருவினை யொப்பு மலபரி
பாக மெய்திச் சிவபெருமானே குருவாக வந்து உப
தேசிக்கப் பெற்று முத்தியை யடையுமென்றும் தம்
மேல் வைத்தே பசனியல்லபக் காட்டி யருளினார்
மாணிக்கவாசகர். போற்றித் திருவகவலில் பசு பல
வகைத் துண் பங்களை யனுபவித்தும் சடவுளிடத்துள்ள
இடையறு அன்பினால் நன்னிலையை யடையும் விதம்
விரிவாகக் கூறப்பட்டுளது. பலகிடத்தும் மாணிக்க
வாசகர் தம் அனுபவங்களாகக் கூறுபவை பொதுவாக
உயிர்க்கெல்லாம் பொருந்தும். அப்படிக் கூறி உயிர்
களை யுய்வித்தத்தே பெரியார் கொள்கை.

திருவாககத்தில் பாசத்தைப் பற்றியும் அதிக
பிரஸ்தாபம் வருதற்கு இடமில்லை. பாசம் செட்ட வர
லூற்றைத் தானே அடிகள் ரொல்லத்தகும்.

உள்ள மலழுன்றும் மாய (பண்டாம நான்மறை)

மும்மைமல மறவிதது (அசாரோப்பத்திகம்)

முதலீய வாக்கியங்களால் கைவசித்தாந்தத்தில் கூறும்
ஆணவம் கண்மை மாயை யென்னும் மூம் மலங்களே
குறிக்கப்பட்டன.

ஶோல்பிரவித் திதோடா ண்ணம் (திருப்பொன்னுசல்)
என்பது பிறவி அாதியாக வருவதென்று குறித்தது.
பாசமாகிய மலத்தினைப் பகபாசமென்று சுட்டும்
வழச்சும் திருவாககத்தில் காணப்படுகின்றது:

பசுபாச மறுத்தானை (கண்டபக்கது).

பாசவே ரஹுக்கும் பழுப்பொருள் தன்னை (பிடித்த பத்து)

என்ற வாக்கியம் பாசம் வேரூன்றிய மரம்போலப் பசுவைப் பற்றியுள்ள தென்றும் பதியாலேயே அதனை வெட்டிச் சாய்த்தொழிக்க முடியுமென்றும் காட்டுகின்றது. பாசத்தைப் பற்றியிருக்கும் பருவைப் பக்குவப்படுத்தி முத்தியடைவித்தல் பதியின் தொழிலேயன்றிப் பசுவுக்குத் தன் தனையை யொழித்தல் கூடா தென்று குறிப்பித்தலால் பசுவின் குணமாகிய ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ குறிப்பிக்கப் பட்டது. பாசத்தைப் பற்றியிருக்கும்பொழுது பாச மபமா யிருந்த உயிர் பதியைப் பற்றிய பொழுது பதியின் வண்ணமாய்ப் பாசங் கழலப்பெறு மென்பது சைவசித்தாந்தக் கொள்கை.

பல் பிறவியும் பிறந்தினாத்து மக்கட் பிறப்புப் பிறந்த பசு பாசத்தை யொழித்துப் பதியை யடைதற்கு வழியை நாடுவதே பதிபுண்ணியஞ் செய்த வெனப்படும் ஒரு முறைபற்றி அது சரியை கிரியையோகம் என்று மொன்று நான்கு வகைப்படுவென்ப.

சருந்துவன்ன் மலர்ப்பாத மவைகாஸ்பான் தாயடிபேன் இருந்துநல மலர்ப்பையேன் ஏதேன்ஸால் தழும்பேற
(சிருஷ்டத்தம்-2)

பூமாலை புனை; நேஷ்டேன் புகழ்க்குறையேன் புகதேளிர்;
கோமான்சின் திருக்கோயில் துகேன்மெழுஷேன் கூத்தா
டேன் (ஐ)

என்பனவாதி வாக்கியங்கள் சரியையைக் குறித்தன. கிரியை யோகங்களைப் பற்றித் தெளிவாகக் கூறும் வாக்கியங்கள் திருவாசகத்துக் காணக் கிடைத்தில.

மொட்டறு மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரச்சி கொடுத்தருள் செய்யும் (அருட்பத்து)
என்பது கிரியையைக் குறிப்ப தென்னலாம்.

யோகததின பொலிவே (பிழத்த பத்து)
என்பது யோகம் ஒரு நெறியென்று காட்டிய தாக
லாம். பல மத ஆராய்ச்சி செய்தலும் பதிப்பில்பாராய்
தலும் ஞானேபதேசம் பெறுதலும் முதலியவற்றுல்
சுட்டப்படும் ஞானமார்க்கத்தைக் குறிக்கும் வாக்கி
யங்களே பெரும்பான்மையன். போற்றித் திருவகவ
லில் உயிர் பக்குவமடையும் நிலையைக் காட்டுமெபாழு
தும் இவையெல்லாம் விரித்துரைக்கப் பட்டன.

மற்று, பதியைப் பசு அடைவதும் அப்பதியின்
அருளினுலன்றிக் கூடாதென்பது சொவசித்தாந்த
சாஸ்திரங் கூறும் உண்மை. அதனைத் திருவாசகம்

அவனரு ளாலே அவன்தான் வணங்கி (சிவபுராணம்)
அறைகூவி யாட்கொண்டருளி (திருவண்டப்பதுதி)
என்பனவாதி வாக்கியங்களாற் காட்டிற்று. மோக்ஷ
சாதனங்களை ஒருமுறையால் பத்திரெறி கருமநெறி
ஞானநெறி யென மூன்று வகையாகப் பகுப்பதுண்டு;
அவை யெல்லாம் தனித்தனி முத்தியைக் கொடுக்க
வல்லன. அவற்றுள், நாரதர் சாண்டில்யராதி முனிப்
வர்களால் விள்தரிக்கப்பட்ட பத்திரெறியே மாந்தர்
எனிதில் பற்றத்தகுவது. அதனையே மாணிக்கவாச
கரும் சிறந்ததாகக் கொண்டுள்ளார்.

பத்திரையிற் படுவோன் காண்க (போற்றித்திருவகவல்)
பத்திரெறி யறிவித்து (அஶ்சோப்பதிகம்)
என்பனவாதி வாக்கியங்களை ஞாக்குக.

யானே போய்வன் கெஞ்சும் டொய்வன் அண்டும்பொய்
ஆனால் வினையேன் அழுதா லுன்னைப் பெறவாமே

(திருச்சதகம் 9)

எண்ணேலேன் திருநாம மஞ்செழுத்தும் (அதிசயப்பத்து)
பாரோடு வினானுப்ப் பரந்தளம் பரனே
பற்றநான் மற்றிலேன் கண்டாய் (வாழாப்பத்து)

முதலியன வேறு சாதனங்களைக் குறித்தன. ஞான
சாரங் தலைக்கொண்டு நிற்பவர் குருவிங்க சங்கம வழி
பாட்டைத் தம் கடனைக்க கொள்ளவேண்டு மென்னும்
சாஸ்திர வண்மை திருவாசகத்துப் போல எங்கும் அவு
வளவு தெளிவாகக் காட்டப்படவில்லை. எந்த இடத்து
நோக்கினும் குருவாகிய சிவபெருமானைத்துதித்தலும்,
பல சிவல்லங்களிலுமுள்ள மூர்த்திகளைத் துகித்த
லும், அடியார்களைத் துதித்தலுமே காணப்படு
கின்றன.

இனி, மாணிக்கவாசகர் குறித்த முத்தினிலையே
சைவசித்தாந்த சாஸ்திரங்களில் முத்தி நிலையாகக்
கொள்ளப்படுவது.

நவமாய செஞ்சுச்டர் நல்குதலும் நாம்சூழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங்க கொட்டாமோ

(திருத்தெள்ளேணம்)

கயல்யாண்ட கண்ணீதன் பங்கனெனைக்
ஈலந்தாண்டலுமே

அயல்மாண டருவினைச சுற்றமுமாண
டவனியின் மேல்

மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண
டென்னுடைய

செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங்க
கொட்டாமோ

(ஷு)

வான்கெட்டு மாருதம் மாய்க்தழல்சீர்
 மண்கெடினும்
 தான்கெட்ட வின்றிச் சலிப்பறியாத்
 தன்மையனுக்
 கூன்கெட்ட இயிர்கெட்ட உணர்வுகெட்டெடன்
 உள்ளமும்போய்
 நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங்
 சொட்டாமே (ரை)

சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்
 (திருநோனூக்கம்)

இன்றெனக் கருளி இருள்கடிக் துள்ளத்
 தெழுகின்ற நூயிறே போன்று
 நின்றான் தன்மை நினைப்பற நினைக்கேன்
 ஸீயலாற் பிறிது ஹற் நின்மை
 சென்றுசென் றஜுவாய்த் தேய்க்குதேய்க் கூன்றுக்
 திருப்பெருக் துறையுறை சிவனே
 ஒன்றும்கீ யல்லை அன்றிழன் நில்லை
 ஆருக்கை அறியகிற் பாரே (கோயிற்றிருப்பதிகம்)

வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம்
 வேண்டேன் மண்ணும் விண்ணும்
 வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம்
 வேண்டார்தமை நாளும்
 தீண்டேன்சென்ற சேர்ந்தேன்மன்னு
 திருப்பெருக்துறை இறைதாள்
 புண்டேன்புறம் போகேன் இனிப்
 புறம்போகவொட்ட டேனே (உயிருண்ணிப்பத்து)

என்பனவாதி வாக்கியங்கள் முத்தினிலையைத் தெளிவாகக் காட்டுவன.

திருவாசகத்தின் பெருமையை எல்லாரும் அறி
வர். மாணிக்கவாசகர்க் குள்ள
திருவாசகத்தின் பெருமை யெல்லாம் அவர் நூலுக்
பெருமை கும் அமையுமன்றே. திருவாசக
த்தை வேதத்தினும் மேம்பட்டதா
கா சில பெரியோர் சொன்டனரென்பது முன்னமே
யுறைக்கப்பட்டது. ஸாவசித்தாந்த சாஸ்திரங்களைத்
தாழிழுலகிற் கருவிய சந்தான குரவர் நால்வரில் காலத்
தாற் கடைப்பட்டவராகிய “மாபதி சிவாசாரியர்
வேதாகம ஆராய்ச்சில்லார், சாஸ்திர நுட்பங்களைன
த்தைபும் ஜபதிரிபற அறிந்தவா, சிவபக்தி நிறைந்த
ரெலவா; அவரை உமாபுதி சிவமென்றே அழைப்ப
துண்டு; தம மடத்திற்குப் பக்தியால் விறகு கொ
டுத்துவந்த பெற்றுஞ்சாம்பான் என்னும் புலைப்புக்கு
முத்திகொடுத்த முதல்வர். அவர் துமிழிலுள்ள பெரு
நூல்க எரிவையென ஒரு பாட்டில் சொல்லிபதாக
வழங்குவர் :

வான்ஞவாதால் அப்பீமோழி வாசகம்தொல் காப்பியமே
தென்ஞுபரி மேலழுங்க செய்தவுரை—ஒன்றிபசோத
தொண்டா புராணக் ரொகுசித்தி யோராறுங்
தண்டமிழின மேலாங் தரம்.

இப் பாட்டில் திருவாசகம் தமிழிலுள்ள ஆறு சிறந்த
நூல்களி லொன்றுகக் கூறப்படுகின்றது. அவ்வையார்
செய்ததாக வழங்கும் நல்வழியில்

தேவர் குறஞ் திருகான் மறைமுடிவும்
மூவர் தமிழு முனிமோழியுங்—கோவை
திருவாசகமுங் திருமூலர் சொல்லும்
ஒருவாசகமென் துணர்

என்னும் வெண்பா மாணிக்கவாசகர் அருளிய திருக்
சோவையாறையும் திருவாசகத்தையும் திருவள்ளுவர்

தீறன் இருக்காதி நால்வேதம் மூவர் தேவாரம் திரு
ஆளர் திருமந்திறம் என்ற பெரு நால்களோடு சம
மாக்குகின்றது. முனி யென்றது வாததுர் முனிவரைக்
குறித்தது.

திருவாத ஓர்மகிழ் செழுமறை முனிவர்
என்று பேராசிரியர் திருக்கோவையார் உரையிற் கூறி
யதையும் நோக்குக.

திருக்கோவையார்

திருக்கோவையாரும் தமிழ்க்கு அருமையாகக்
கிடைத்த நாலே பாகும். சைவத் திருமுறைகளை
வகுத்தருளிய நம்பியாண்டார் நம்பிகள் இதன் பெரு
மையை

வருவா சகத்தினின் முற்றணர்க் தோணவன் டில்லைமண்ணைத்
திருவாத ஓர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருகிருக் கோவைகள் டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே
என்னுங் கட்டளைக் கலித்துறையால் எடுத்துக் காட்டி
னர். திருச்சிற்றம்பலத்தையே பொருளாகவுடைய
இந்துல் திருச்சிற்றம்பலக் கோவையாரென்றும் வழங்
கும். பிற்காலத்து ஆன்றேரொருவர்,

ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர் சாமுகர் காமஙன் ஞாலதென்பர்
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சிரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே
என்னுஞ் செய்யுளால் அந்தணர், முதலியோர் தாங்
தாம் வேண்டியதை இதனிடத்துக் காண்கின்றனர்
என்றுரைத்து இதன் சிறப்பை விளக்கினர். இலக்.
கணக்கோத்துடைய சுவாமிநாத தேசிகரும்,

பல்காற் பழகினுங் தெரியா வளவேல்

செஞ்சல்காப் பியங்கிரு வன்னுவர் கோவையார்

ஆண்றினு முழங்கும்

என்றனர். இவ்வடிகளுக்கு உரை யெழுதுங்கால் அவரே, ‘திருவைக் கோவைக்குங் கூட்டுக் மாணிக்க வாசகர் அறிவாற் சிவனேயன்பது திண்ணம். அன்றி யும், அழகிய திருச்சிற்றம்பல முடையார் அவர் வாக் கிற் கலந்திருந்து அருமைத் திருக்கையா லெழுதினூர்’ என்றார்.

கோவையன்பது அகப்பொருட்டுறைக் கலை மைத் துப்பாடிய பாட்டுக்கள் கோக்கப்பட்ட ஒரு பிரபந்தம். மாணிக்கவாசகர் செய்த நூலைத் திருக்கோவையா ரென்று வழங்குதலால் அதுவே தமிழில் முதற் கோவைப் பிரபந்தமென் றாகித்தற் கிடமுண்டு. அகப் பொருள் என்பது உள்ளத்தில் நிகழும் காதலை ஆதார மாகக் கொண்டிருக்கும் களவென்றும் கற்பென்றும் இரு பிரிவினதாம். குலம் குணம் கல்வி முதலியவற்றால் ஒத்தாரிருவர் ஆனும் பெண்ணும் தெய்வங் துணையாகத் தாமே சந்தித்து மணந்துகொள்வது களவு. வைதிக ஒழுங்கை யொட்டி மணம் நடந்தபின் கற்பு நிகழும். இவ்விரண்டிலும் அநேக நிலைகள் உண்டு. அவையெல்லாம் துறையென வகுக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் அருளிய கோவையார் வெளித் தோற்றத்திற்கு அகப்பொருட்டுறைக் கலை மைத்தாகக் காணப்பட்டுளும்,

அறிவானுற் பொருளும் உலகநூல் வழக்குமென

இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்

என்று உரையாசிரியர் கூறுமாறு ஞானார்த்தம் அமைக் குள்ளது. அவ்வர்த்தத்தை மாத்திரம் காட்டும் கோக்

கத்தோடு திருக்கோவையா ருண்மை யென்றெரு
நாலும் செய்யப்பட்டு வழங்கி வருகின்றது. •திருவா
சகத்திற் கானும் பக்திச்சலை இங்கும் செய்யுள்
தோறுங் காணலாம்.

தில்லையைத் தலமாகக் கொண்டு கூறப்பட்ட
தாயினும் திருக்கோவையார் மற்றைத் தலங்களின்
பெயரையும் ஆங்காங் குறைக்கின்றது. திருக்கைலா
யம், திருப்பெருந்துறை, சங்கோய்மலை, சிவநகா, திருக்
குற்றுலம், பொதியில், திருப்பூவலாம், திருப்பளையூர்,
திருப்பரங்குன்றம், திருவிடைமருதூர், திருவேகம்
பம், திருவாஞ்சியம், திருக்கடம்பை, திருவெண்காடு,
திருச்சழியல் என்னும் தலங்களின் பெயர்கள் அதில்
வந்துள்ளன.

திருவாசகத்திற் போலவே இதிலும் சில பழ
மொழிகள் காணப்படுகின்றன:

கொடுங்குள்ளி ஸீங்குடியி	
மேந்தேன் விரும்பு முடவைனப் போல	(150)
விசம்புற்ற திங்கட் கழுமழுப் போன்று	(198)
வைகொண்ட ஆசிகொற் சேரியின் விற்று	(386)

இத் திருக்கோவையாரைப் பற்றி ஒரு கதை
வழங்குவதுண்டு. ஒரு காலத்து மதுரைச் சங்கத்
துப் புலவர் இஃது அகப்பொரு ஸிலக்கணத்தொடு
மாறுபட்டது என இதனைக் குற்றங் கூற, அப் புல
வருள் ஒருவராகிய கல்லாடர் அவ்வாறு கூறியது தவ
றென்று மொழிந்து தாமே கல்லாட மென்றெரு
அகப்பொரு ஊல் செய்து அக் குற்றத்தை நிரா
கரித்தனராம். இன்னும், கல்லாடர் செய்த கல்லா
டத்தைக் கேட்ட சிவபெருமான் நாறுதரம் தலை

யசைத்தா ரென்று அதற்குப் பழைப் பாக்களும் பிரமணேங் காட்டுவர். மாணிக்கவாசகர் மதுரைச் சங்ககாலத்துக்கு முற்பட்டவர் என்பது பொருந்தாது. கல்லாடர் திருக்கோவையாறரத் தம் பிரமாணநாலாகக் கொண்டு கல்லாடத்தைச் செய்தா ரென்று ஒம்பொருந்துவதன்று. கல்லாடஞ்செய்த கல்லாடர் சங்ககாலத்தவ ரென்பது அவர் சொக்கர் மதுரையில் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பற்றி யுரைத்தலால் தவதென் நேற்படும். பிற்காலத்து, கல்லாடரொருவர் கல்லாடஞ்செய்து அதனை அரங்கேற்றப் போயவழி அஃதிலக்கணத்தொடு முரணுற்ற தென்றுரைத்த புலவர்க்குத் திருக்கோவையாறப் பிரமாணமாகக் காட்டினரென்னின் அஃது ஒருவாறு ஏற்படுடைத்தாம். ஆசிரியர் தம் கணபதி துதியிலாதல் முருகக்கடவுள் துதியிலாதல் நால்செய்தற் காரணத் தைப்பற்றி ஒன்றும் உரையாறையும் கவனிக்கத் தக்கது.

பட்டினத்துப் பிளையார்

முன் நுரை

சைவ சமயப் பெரியாருள் தலைமை வகிப்போர் சமய குரவர் நால்வருமே. அவர்களுக்கடுத்த படியில் வைத் தெண்ணப்படும் பெருமை யுடையாரில் ஒரு வர் பட்டினத்துப் பிளையார். சைவர்களால் மிகவும் பாராட்டப்படும் பன்னிரு திருமுறைகளுள் முதன் மூன்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய தேவாரப் பதிகங்கள். அடுத்த மூன்று திருநாவுக்கரச நாயனார் அருளிய தேவாரப் பதிகங்கள். சுந்தர மூர்த்திநாயனார் அருளிய தேவாரம் ஏழாந்திரமுறை. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாங் திருமுறையாம். சேந்தனார் முதலீய ஒன்பதின்மர் பெரியார் அருளிய திருவிசைப் பாக்களும் திருப்பல்லாண்டும் சேர்ந்து ஒன்பதாங் திருமுறையாயின. திருமூல நாயனார் அருளிய திருமந்திர மாலிகை பத்தாங் திருமுறை யாயிற்று. வெவ்வேறு காலத்து வாழ்ந்த சைவப் பெரியார்கள் அருளிய பல பிரபந்தங்கள் பதினேராங் திருமுறையாகத்தொகுக்கப் பட்டன. அறுபான் மும்மைத் திருத்தொண்டர்கள் வரலாற்றை யுரைக்கும் சேக்கிழார் பேரிய புராணம்

பண்ணிரண்டாங் திருமுறையெனப்பட்டது. இவற்றுள் பதினேராங் திருமுறையுள் பட்டினத்துப் பிள்ளையார் அருளிய பிரபந்தங்கள் காணப்படுகின்றன. சைவப் பெரியாருள் அவர் ஸ்தானமும் இதனால் ஒருவாறு புலப்படும்.

ஒவ்வொரு பெரியார் பெருமைக்கு ஒவ்வொன்று ஏதுவாம். உதாரணமாக, மாணிக்கவாசகர் பெருமைக்கு

திருக்கிய அன்பிற் பெருக்குறைப் பிள்ளையும் என்று பட்டினத்துப்பிள்ளையாரே உரைத்தபடி, அவர் சிவனிடத்து வைத்த பேரன்பே ஏதுவாயிற்று. தாம் பெற்ற அன்பை உலகெல்லாம் பெறும்படி திருவாசக முறைத்து அழியாப் புகழ் சிறந்தார் அப் பெரியார். பட்டினத்துப் பிள்ளையார் பெருமைக்கு அவர் பெருங்குறை ஏதுவாயிருந்தது. ।

பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி
விட்டுவிட மாட்டார் வெறுவீடர்

என்று கண்ணுடைய வள்ளலாரும்,

ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறங்கசெல்வப்
பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வு தெங்காளோ.

பாரைனத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்
ஸாருக் குறக்கை யரித்திருது [போ

என்று தாயுமானாரும் பட்டினத்துப் பிள்ளையாரின் பெருமை இதுவெனத் தெளிவாகச் சுட்டினர். பட்டினத்துப் பிள்ளையார் தம் சரித்திரத்தானும் அருட்கவிகளானும் உண்மைத் துறவே முத்தியை எனிதில் தரவல்லதென்று காட்டினீர்.

பட்டினத்துப் பிள்ளையார் சரித்திரம் பிற்காலத் துப் பெரியாரோருவர் செய்த பட்டினத்துப் பிள்ளையார் புராணத்து முதன்முதற் கூறப்பட்டது. அதன் பின் தொழுவூர் வேலாயுத முதலியார் திருவேண் காட்டடிகள் சரித்திரயென ஒரு வசன சரித்திரபேருதி வெளியிட்டனர். பின்னர்ப் பட்டினத்துப் பிள்ளையார் பிரபந்தங்கள் வெளிவரும்பொழுது ஒவ்வொரு பதிப் பில் ஒவ்வொரு சரித்திரம் இவ்விரண்டையுமே ஆதார மாகக்கொண்டு வெளிவந்தது. முருகதாசர் தாமியற்றிய புலவர் புராணத்து இச் சரித்திரத்தையுன் கூறியுள்ளார். ஆவர் பழையநூல்களோடு தாம் பல பெரியார்பாற் கேட்டவற்றையும் ஆதாரமாகக் கொண்டு அப்புராணம் எழுதினாராகலின், அதில் சில நூதன விஷயங்கள் காணப்படுகின்றன.

பட்டினத்துப் பிள்ளையார் புராணம்

பட்டினத்துப் பிள்ளையார் புராணம் இன்ன காலத்து இன்னார் செய்தார் என்று தெளிவாக உரைத் தற்கு ஆதார மொன்றுமில்லை. நூல் ‘அவை யடக்கத்தில் ஆசிரியர், தாம் வைசியராயிருந்து சிவலிங்க விருவாய்மாறின திருவெண்காடர் சரித்திர முரைப்பதாகவும், பெரியோர்கள் சொல்லுங் கதையினைக் கேட்டுத் தாம் புராணத்தை இயற்றுவதாகவும், சிதம் பரத்திலே பட்டினத்தடிகள் மரபினராகிய வைசியப் பெரியோர்கள் சிலர் இக் கதையைத் தொகுத்துரைக்க எனத் தாம் அங்குனம் உரைப்பதாகவும், வடமொழிப் புராணங்கள் சில சில பெரியார் கதைகளையே கூறு நிற்கும் அவை கூறுத் தொகுத்துரைக்க எனத் தாம் அங்குனம் உரைப்பதாகவும், வடமொழிப் புராணம் சில சில பெரியார் கதைகளையே கூறு நிற்கும் அவை கூறுத் தொகுத்துரைகள் எத்தனைபேரோ முத்திப்பெற்றுள்ளார்கள் ஆதலால் வடமொழிப் புராணம் கூறுகின்றது கூறுகின்றிலது என்பதைக் கவனி யாமல் தாம் புராணம் இயற்றுவதாகவும், இந்திரன் காவிரிப்பூம்பட்டினத்தை அமைத்தமையும், திரு வெண்காடர் அதில் வாழ்ந்தமையும் திருவிடைமரு தூர்ச் சிவன் அவர்பாற் சிறுவனுப் புதைந்தமையும் அவர் அடிகட்கு ஞானேபதேசம் செய்தமையும் அடிகள் திருவிசைப்பாப் பாடினமையும் திருவொற்றி யூரில் சிவலிங்கமாக மாறினமையும் தாம் புராணத்தில் சொல்ல வீற்றதாகவும் கூறியிருக்கின்றார். இப் புராணம் பூம்புகார்ச் சருக்கம், ஆட்கொண்ட சருக்கம், துறவறச் சருக்கம் என ஒன்று சருக்கங்களையுடையது.

பல்வளங்களும் நிறைந்த சோழநாட்டில் காலி
 பட்டினத்துப் பிப்பும் பட்டினத்தில் வணிகர் மற
 பிள்ளையார் பில் பட்டினத்துப் பிள்ளையார் அவ
 திருவுவதாரம் தரித்தார். பட்டினத்துப் பிள்ளை
 யென்பது குடிப்பெயர். திருவெண்
 காடரென்பது அவரது இயற்பெயர். அவர் மிக்க செல்
 வம் படைத்தவர்; நெடுஞ்சூரஞ் சென்று நிதிகொண்டு
 மீனும் ஆயிரக் கணக்கான கப்பல்களை யுடையவர்;
 ஆயிர மாயிரமான கலப்பைகள் கொண்டு பயிர்த்
 தொழில் நிகழ்த்துவார். இத்துணைச் செல்வமும்
 விதியானன்றிச் சிவனதருளாற் பெற்ற திருவெண்
 காடர் இருந்தனர் திருவெண்காடாம். அரசர்களும்
 கேட்டஞ்சம்படியான பெருஞ் செல்வம் படைத்த
 இவர் சாமானிய மக்கட்குப் பெறுதற்கரிய சிவபக்தி
 யைப் பெற்றுச் சிவனடியாரை அன்புட நூதரிக்குஞ்
 தன்மை யுடையரா யிருந்தார்.

அங்காளிலே, மருதவன மென்னும் திருவிடை
 சிவசருமர் கடை மருதூரில் கோயில்கொண் டிருக்
 கும்மகாலிங்கப்பெருமாளை மூன்று
 காலமும் நெறிப்படி பூஜை செய்யும் சிவப் பிராமண
 ருள் ஒருவர் சிவசரும ரென்பார் தம் மீனாலியை
 யிழுந்து வறுமையால் மீண்டும் மணமுடிக்க இயலா
 யையால் தமக்கு மணஞ் செய்தற்கு அவசியமாய
 பொருள் அளிக்க வேண்டுமென்று தினங் தோறும்
 அப் பெருமாளைப் பிரார்த்தித்துவந்தார். அன்னினுற்
 பூசையாதிகள் செய்துபிரார்த்திக்கும் இவர்க்கு அருள்
 செய்ய எண்ணியும் திருவெண்காடர்க்கு நற்கதியளிக்க
 எண்ணியும் மகாலிங்கப் பெருமான் மருதவானைணன்

னும் பெய்ரோடு பதினாறு வயதுடைய ஒரு பிராமணச் சிறவராய் உருவெடுத்து ஒரு கையில் எழுத்தாணி யும் புனியோலையும் வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் வெண் சோற்றை யேந்திவந்து சிவசருமார நோக்கி, ‘இந்தச் சோற்றை உண்ணுதற்கு அறுசவை யோடுக் கூடிய கறிகள் தருவீரா?’ என்றனர். சிவசருமார், ‘குழந்தாய், அறுசவையோடுக் கூடிய கறிகள் உண்டென்று நீ சொல்லவே அறிந்தேன்’ என்றுரைக்கவே, பிராமணச் சிறவர் தம் கையிலிருந்த சோற்றை ஓரிடத்து வைத்துவிட்டு, ‘உம்மடைய மனைவி எங்கே?’ என்று வினாவினர். அதற்கவர், ‘அப்பனே, என் மனைவி சிவலோகத் திருக்கிணறுள்’ என்று விடையளித்தலும், சிறவர் ‘ஆபின் இன் நெரு கண்ணியை மணந்து கொள்க’ என்றனர். பிராமணர் மனம்வருந்தி, ‘இன்னென்றாலும் கண்ணியை மணந்து சொன்னாலும் என்னிடத்துப் பொருள் சிறிது மில் கூயே. யான் பரம தரித்திரன்! சிவபெருமான் திருவுளம் எப்படியோ!’ என்றுரைத்தனர். இவ்வார்த்தை கேட்டலும் சிறுவர் எழுந்து நின்று, ‘எனக்கோ மாதா முதலை உறவினர் யாருமில்லை. யான் இவ்வுலகத்தில் இன்ன தொழில்தான் செய்யவல்லே ஜென்பதில்லை. எல்லாத் தொழிலும் வல்லேன். என்னை விற்று உம் வறுமையைத் தீர்த்துக்கொள்வீராக’ என்று சொல்லினர். பிராமணர் ‘உன்னை விற்றுல் என்ன தீங்கு விளையோ!’ என்று சொல்லிச் சிறிது மயங்கி னர். சிறவர் மீட்டும், ‘தீங்கு நேருமாயின் அதனைப் பரிகரித்திடல் என்னுடைய பாரம். “இச் சிறவன் எல்லாம் வல்லன், இவனுக்கு அடிமைச் சிட்டும் உண்டு” என்று சொல்லின் உமது காரியம் கிரம

மாகவே முடியும்’ என்று வற்புறுத்தித் தமது கையிலிருந்த பளையோலையில் ஒரு அடிமைச் சாசன மெழுதிக் கொடுத்தனர். பிராமணர் பின்னும் மாங்கி, ‘பிராமணரும் அரசராட்களும் இதனைப்பற்றிக் கேள் வியுற்றுலே கேடுண்டாகுமே!’ என்று புலம்பினர். ஆயினும், ‘உமது நன்மைக்காகவே நான் இவ்வளவும் சொல்லுகின்றேன். இதனாலே எனக்குப் புண்ணிய மூம் உண்டாகும். அச்சமின்றி நான் சொல்லியபடி செய்யும்’ என்று சிறுவர் தேற்றப் பிராமணர் தேறி னர். பின் அவர் அச் சிறுவரை அழைத்துக்கொண்டு திருவிடைமருதூர் ஆலயத்தினுட் சென்று சிவபிரானிடத்தில் விடைபெற்றுக்கொண்டு கானிரிப்பூம் பட்டினத்தை நோக்கிக்கொண்டது சென்றார். அப்பட்டினத்தை நோக்கிச் சென்றவர்கள் நகருள் அரசர் வீதியிற் செல்லாது வைசியப் பிரபுக்கள் வாழும் வீதியிற் சென்று விலை கூறினார். திருவெண்காட்டடிகள் இதனை அறிந்தனர். அவர் இருவரையும் வரவழைத்து, ‘இவனிடத்து என்ன அதிசயமுள்ளது? சொல்லோ?’ எனக்கேட்டதும், பிராமணர் விடைகூறுமுன் சிறுவரே, ‘எனக்கு எவ்வகை ரத்தினங்களையும் மதிப்புப்போடத் தெரியும். மற்றைப்படி உலகத்து என்னைப்போலத் தொழில் செய்ய வல்லார் யாவர்?’ என்று விடை பகர்ந்தனர். திருவெண்காட்டரும் தம்மிடத்திருந்த விலைமதிப்பரிய ரத்தினத்தைக் கொண்டுவந்து அவர் கையிற் கொடுக்க, அவர் அதனை உள்ளபடி மதித்து, திருவெண்காடர் உணரும்படி ‘இரத்தினப்பரீஸ்கூ’ யென்னும் கலையின் ரகசியங்களை யெல்லாம் எடுத்துக் கூறினார். இன்னும் பல தொழில் நட்பங்களையும் கூறப்படுகுந்த சிறுவரை அவர், ‘இச் சிறுவன் நல்லன். அவன்பாற் சென்ற

என் மனம் கட்டுண்டது' என்று கருதி மகிழ்ச்சியுடன் நோக்கி, சிவசருமர்க்கு ஆயிரம் பொன்னீந்து அப் பிள்ளையைப் பெற்று, அவரத்மைத் திறம் காட்டும் மூலவோலை படியோலைகளையும் பெற்றூர். சிவசருமரும் திருவெண்காட்டருக்கு அரேகை ஆசிகள் கூறிவிட்டுத் திருவிடை மருதூர்க்குச் சென்று மறுமணம் செய்து சிவலிங்கபூஜை தவரூ தியற்றி வந்தார்.

சிவசருமரிட மிருந்து மருதவாணரைப் பெற்ற மருதவாணர் திருவெண்காடர் அவரைத் தம் திருவ்ளையாடல் பிள்ளையாகப் பாவித்தாரேயன்றி ஒரு கணப்பொழுதும் அடிமையாகப் பாவித்தாரல்லர். அவரும் இவரிடத்து மிக்க அன்புடையவராகத் தோன்றினார். திருவெண்காடர் தம் வியாபார மனைத்தையும் அவரிடத் தொப்பித்தனர். மருதவாணரும் விசேஷ லாபம் வரும்படி வியாபாரஞ்சிச்து திருவெண்காடர்க்குப் பகைவரா யிருப்போர் அவரை வந்து வணங்கச் செய்தார். கடல்யாத்திரை போதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து கப்ப வேற்றித் தீவாந்தரங்கட்டுக்குச் சென்று சரக்குகள் மாற்றி ஓவரு சரக்குகள் கொண்டு மீண்டார். இவர் அடைந்த ஸாபங்களை யெல்லாம் பொற்காசகளாகத் திருவெண்காடர் கையிற் கொடுக்க, அவர் சிவபெருமானுக்கு இவர் சகமாக மீனாதல் கருதி நேர்ந்துகொண்டபடி அபிஷேகாதிகள் செய்து மகிழ்ந்தார். திருவெண்காடர்க்கு முதல் மந்திரியா யிருந்த சேந்தனாரும் மகிழ்ந்து இவருக்குப் பல்விதச் சிறப்புச்செய்து களித்தார். மருதவாணர் மின்னும் கடல்யாத்திரை செய்தலையே தங்கருமாகக் கொண்டு தூரத்திலுள்ள தீவுக

ளிலுள்ள அரும் பொருள்களைக் கொண்டு மீண்டார். கப்பலைத் தாழே நடத்தி மீகாமரைப் பிரமிக்கச் செய்வார். இவர் பாயை விரிக்காமலும் எதிர் காற்றைக் கவனியாமலும் கப்பலை அம்புபோற் செல்லுமாறு ஒட்டுஞ் திறத்தைக் கண்ட மீகாமர் ‘இவன் தேவனே சித்தனே’ என்று வியந்தனர். இப்படிச் சிறிதுகாலம் திருவெண்காட்டருக்கு லாபமே காட்டித் திருவிளையாடல் புரிந்தபின், முன்போற் கப்பலேறி மற்றைய வணி கரோடு நெடுஞ்தூரத்திலுள்ள தீவிற்குச் சென்றார். அத் தீவிலே தாம் கொண்டுபோன சரக்குகளை நல்ல லாபத் தோடு விற்று, வந்த பொன்னை யெல்லாம் பத்திரப் படுத்தி, தருமங்குசெய்வேண்டு மென்று சைவ குரவர்களிருக்கும் மடங்களைத் தேடிக் கண்டு அவர்களுக்கு வேண்டிய பொன் அளித்தார்; துன்பப் படுபவர்களுக்குக் கொடுத்தார்; தரித்திரர்களுக்கு ஸந்தார். தம்மோடு வந்த வணிகர்க்கு வேண்டிய மட்டுங்கடன் கொடுத்தார். இவர் செய்வதை யெல்லாங் கண்ட அவ்வணிகர் ‘இவர் செய்யும் காரியத்தைத் திருவெண்காடர் அறியின் இவரைக் கோயிப்பர். நாழே சென்று அவர்க்கு உணர்த்துவோ மெனின் இவர் நம்மைக் கோயிப்பர்’ என்று தம்முள்ளே பேசிக் கொண்டிருக்க, மருதவாணர் ஒரு மலையைப் பிளந்து அங்கொரு கோயில் கட்டுவிக்க வேண்டுமென்று அளவிற்க பொன்னைச் செலவிட்டார். கோயிலில் கிரமப் படி கட்டி முட்தது அதற்குப் பூசை முட்டுறது நடக்கும்படி நிலங்கள் கிராமங்கள் வாங்கி மானியமாக விட்டார். பொன்னைல்லாம் போயிற்றே இனி என்ன செய்தோ மென்போர்க்கு மருதவாணர் ‘எருவண்டிகள் பலகோடி உள்ளன, நமக் கென்ன

குறை! தென்னுவென் றிசைபாடிக்கொண்டு செல் வோம்' என்பார். 'இவ் வெரு நம் மூரிலிலையோ? பொருள் அபிவிர்த்தியாகும் வழியைப் பாரும்' என்று சொல்லும் வணிகத் தோழரை நோக்கி, 'சரி. சரக்கு கணீ ஏற்றுங்கள்' என்று முன் சொன்னதையே சொன்னார். அவர்கள் இவர் ஏற்றும் சரக்கிணையும் தாங்கள் கொண்டுவந்த அருஞ் சரக்குகணீயும் ஒத்திட்டுத் தம் முன்னே களித்தனர். கப்பல்களிலே சரக்குகள் ஏற்றித் தீர்ந்தவுடன் மாலுமிகள் கப்பல்களை யோட்டு தற்குப் பாய் விரித்தார்கள். சில நாட்களில் கரை சேர்தற்குரிய கப்பல்கள் பலநாட்களாகக் கடல்மீது தோடின. இடையில் நெருப் புண்டாக்குதற்கு வகையின்றி அவ் வணிகத் தோழர்கள் மருதவாணரை எருமுட்டை கடன்கேட்டனர். அவரும் கரை சேர்ந்த வடனே அவற்றுக்குச் சமமாகிய எருமுட்டைகள் கொடுக்கவேண்டுமென்று சொல்லி அவர்களுக்குக் கடன் கொடுத்தார். அக் கடனுக் கெல்லாம் சீட்டுக் களும் எழுதி வாங்கிக்கொண்டார். கப்பல்கள் சிறிது நூளிற் கரை சேர்ந்தன. ஊரா ரெல்லாம் மகிழ்ந்து ரூஞரவாற்தோடு இவ் வணிகபுத்திரரை வரவேற்றனர். மருதவாணரும் திருவெண்காட்ருடைய திருமாளி ருக்கயை யடைந்து சிறந்த ரத்தின மொன்றை அவர் கையிற் கொடுத்தனர். திருவெண்காடர் கரையற்ற மகிழ்ச்சியைய்தினார். அப்பொழுது கப்பலில் மருத வாணரோடு வந்த துஷ்டர்கள் சிலர் தீவில் அவர் பொருளை யழித்த விதமும் எருமுட்டை சேர்த்து விதமும் சொல்லி நகைத்தார்கள். திருவெண்காடர் மருத வாணர் முகத்தைப் பார்த்தனர். மருதவாணரும் 'நான் பொருளைச் செல்லிட்டது உண்மையே. இப்.

பொழுது வேண்டிய பொருள் சம்பாதித்துத் தருகிறேன். கோபிக்கவேண்டா' என்று உத்தர மளித்தலும், அவர்களெல்லாம் வெளியேசென்றனர். மருத வாணர் ஏருமுட்டைகளையெல்லாம் பண்டசாலையில் நிறைக்கும்படி சொல்லி, கடன் சீட்டுக்களையெல்லாம் திருவெண்காடர் கையிற் கொடுத்தார். அவரும் நோக்கி ஏருமுட்டைகட்ட கொரு சீட்டா என்றிகழ்ந்து கோபங்கொண்டார். அப்பொழுது அவர் 'உடசென்று ஓர் ஏருமுட்டைகொண்டுவருக'என்று சொல்லிப்பின் கடன்காரர்களையும் வரவழைத்து முன் நிறுத்திக்கொண்டு, 'இதனைச் சாமர்த்திய முள்ளவன் கறைக்கட்டும்' என்றார். ஒருவன் கைப்பலங் கொண்டு கறைத்தான். ஏருவுள்ளே ஓர் அநுமதியான மாணிக்கம் அக்கினிபோல் ஒனிர்ந்தது. இவ்வாறு கடனெருக்களுக்கு விலை மதிப்பிட்டபொழுது வணிகர் 'சாங்கள் விலைக்கு ஒப்பினேம். கடனைத் திரும்பக் கொடுத்தற்கு எங்களிடத்தில் பொருளில்லை' என்னலும், திருவெண்காடர் அவர்களையெல்லாம் ஆடிமைகளாக்கிக் கொண்டனர். அவர் மருதவாணரைக் கொண்டாடி மனத்துள் மகிழ்ச்சி மிக்கவராய் ஏருமுட்டைகளைச் சோதிக்க ஆரம்பித்தார். ஒரு முட்டையிலாயினும் அம்மாதிரி மாணிக்கம் அகப்படவில்லை. அப்பொழுது அவர் கோபங்கொண்டு மருதவாணர் செய்தது தவறென்று சொல்லி, தம் ஆட்களை நோக்கி, 'இக் கள் வனைத் தனியறையிலிருத்திப் பொருளெல்லாம் கொடுக்கும்படி கேளுங்கள்' என்று கட்டளையிட்டார். மருதவாணரும் திருவெண்காடர் பரிபக்குவ மடையுங் காலநோக்கி அவ்வறையிலிருந்தனர். செய்பெருமானேயாகிய அவர் அங்குப்பல திருவிளையா

டல்களைப் புரிந்துவிகாண்டு சிலநாள் இருந்த பிறகு ஒருங்கள் தாம் திருக்கூலாயத் திருக்குக் தன்மை போன்று திருவோலக்கங்களையிட்டிருந்தார். அதனைத் திருவெண்காட்டர் மனீஸ்வியார் உடனே கண்டார். கண்டதும் ஒழித் தீவிர அவர் அச்சமடையும்படி, ‘அந்த அவரையில் சிவபெருமானும் உமாதேவியரூம் இருவர் நடுவில் முருகவேளும் வந்திருக்கின்றனர்’ என்ற அவர் ஒழிச்சென்று அத் திய்ய கோலத்தைத் தரிசித்தார், வியந்தார், வெருண்டார், ஸிண்டார். அன்றிரவி முழுதும் கண்ணுறவுக்கிலர். பொழுது விடிந்ததும் திருவெண்காட்டர் தாம் இரவிற் கானுக்காட்சி கண்ட இடத்துச் சென்று பார்க்க அங்கு மருதவாணர் தனித்திருப்பதைக் கண்டார். அவர் திருவடித்தாமரைகளைத் தாம் இருகையினாலும் பற்றிக் கொண்டு, ‘தமிழேன் பெருந்தீங் கிழமுத்தேன், பொறுத்தருள வேண்டும், பீருமானே! பெருங்கருணையால் தமிழேனிடத்தில் ஏவ்வாளாகவு மிருந்திரே’ என்று சொல்லித் தாம் அறிந்த அளவில் அவரைத் துதிசெய்தார். அப்பொழுது மருதவாணரும் ‘உனக்கு ஞானேபதேசங்கு செய்தற்காகவேயான் இக் கோலத்தோடு உன்னிடத்து வந்திருந்தேன்’ என்று சொல்லித் திருவெண்காட்டரை மகிழ்வித்தார். திருவெண்காட்டர் உபதேசம் புரியுமாறு பிரார்த்திப்ப அவரும் பரமஞானத்தை உபதேசித்தார். இவ்வாறு சில நாள் திருவிளையாடல் புரிந்த பின் மருதவாணர் அவரைச் சால்திரங்கள் வாசிக்குமாறு சொல்லி அவற்றை அவர்க்குக் கொடுத்ததுன்செய்தார். திருவெண்காட்டர்க்கு உலக வாழ்க்கையில் பிராந்தி யொழில்வதாக இல்லை. நவகோடிக் கதிப்பார்

யிருந்த திருவெண்காடர் அவற்றின்மீது பற்றெழுழிக்க முடியாமல் தாம் மருதவாணிரைப் பார்க்கும் பொழுதும் அவர் உபதேச மொழிகளைச் சிந்திக்கும் பொழுதும் எப்படித் துறவு பூண்டு கதியடையலாம் என்றேண்ணுவார். இவர் பயக்கத்தை டுணர்ந்த பருதவாணர் ஒரு தந்திரம் புரிந்தார். ஒரு பக்கத்தில் காதற்ற ஊசியை அதிகமாகப் பிரிந்திருந்த சரட் டோடு கோத்து அவ்விரண்டையும் திவ்யமான பட்டு வள்ளதிர மொன்றில் பொதிந்து ஓர் அழகான பெட்டி யில் இட்டு அதற்கு முத்திரை வைத்து, அதனைத் திருவெண்காடர் பனைவியார் கையிற் கொடுத்து, ‘உமது சனவருச்சு இதுதான் பொருளாவது. இதனை அவரிடத்தக் கொடும்’ என்று சொல்லி அங்கு நின்றும் நிங்கினார்.

திருவெண்காடர் மருதவாணிரைக் காண
திருவெண்காடர் வெண்ணி அவரிருந்த அறையைப்
போய் நோக்குங்கால் அது வெற்
துறவு ரறையா யிருக்கக் கண்டார். அவர்
எங்குச் சென்று ரென்று நாகாதிக்கிலும் தருஷ்னர்,
கண்டாரில்லை. அச் சபயத்து அவர் மனைவியார்
விரைந்து வந்து, ‘பருதவாணர் இப் பெட்டியை உமது
கையிற் கொடுக்கும்படி சொல்லிப் போயினார்’ என்று
சொல்லி அப் பெட்டியை அவர் கையிற் தொடுத்தார்.
தீரிகரண சுத்தியாகத் தம் குருவினீட்டத் தன்புவைத்த
திருவெண்காடரும் அப் பெட்டியைக் கையில் வாங்கி
அப்பொழுதே அதனைத் திறந்து சோதித்தார். உள்
விருந்த வள்ளுவைக் கண்டார். வளைந்து கூறந்து ஒரு
பக்கத்தில் காதற்ற ஊசியையும் முறக்கேறும் லிழை
ஶனா யிருக்கும் சாடு; அதிற் கோக்கப் பெற்றிருத்தலே

யும் அதிசயத்தோடு நோக்கினார். நோக்கினவர் நெடிது சேர்ம் நோக்கின வண்ணமாகவே யிருந்தார். பின் சிவபிரான் திருவருட் பொலிவை அதனிடத்துக் கண்டார். ‘காதில் நூல் செல்லுதல் நம் காதிற் கல்விநூல் செல்லுதலைக் குறித்தது. அஃது உலகப் பற்றுக்களையொழித்தற் குரிய குறிப்புமாகும். பழுதுற்ற இப்பாசமென்னுஞ் சரடு நம் பாச ஒழிவைக் குறித்தது’ என்று தேறி, ஊசி காந்தக் கல்லைப் பற்றல் போலப் பற்றும் பரஞானத்தால் அப்பொழுதே குலாரார முதலிய தருமங்களை விட்டார். நிரதிசய இன்பமே காணியாகப் பெற்றார். சிறிது நேரத்திற் கெல்லாம் உலகமெல்லாம் அநித்திய மென்னும் உணர்வு தலையெடுத்து ஆஸைமுழுதும் அடியோடற அவர் அவ் யூசியினை யெறிந்துவிட்டு, அணைகடந்து செல்லும் வெள்ளத்தைப்போல ஒரு கணப்பொழுதில் இல்ல ரத்தை யொழித்தத் துறவற நேற்கொண்டு ஊரையுடுத்த ஒரம்பலத்தில் போய்த் தங்கினார். அவருடைய உறவின்முறையார் ருந்து வர அரசன் வந்து அவரைக் கண்டான். அவர் அவனுக்குப் பலவிதமாக உபதேசித்தும் அவன் மயக்கங் தீர்க்கிலனு யிருந்தான். ஊரா ரெல்லாரும் சேந்தனுரை யடுத்து, ‘திருவெண் காடருக்கு நீரேனும் புத்தி கூறுவீர்’ என வேண்ட, அவரும் பல சொல்லிப் பிரார்த்திந்தார்; அடிகள் மஷங்மா யிருந்தனர். வந்தவர்கள் தாம் போசுவது பயன்படாதென்று கண்டு ஒவ்வொருவராக நீங்க, தனித்த அரசன் ‘நீர் துற வைடந்து பெற்றதென்ன?’ என்று கேட்டான். அடிகள் ‘நீர் நிற்கவும் யாம் இருக்கவும் பெற்ற தன்மையே’ என விடைக்கிறனர். இதனைக் கூறி விட்டு அவர் மஷ்னானிலையி விருந்தபொழுது அரசன்

அடியார்கள் பெருமை நினைக்கவும் மரிதென்று வியங் துரைத்தான். அடிகளுடைய சுற்றத்தார் அவனையனுகி, ‘இவர் பெருங்குடி வாழ்க்கை அழிந்து விடலாகாது, இவரது மருகளை இவர் வீட்டிற் குடியிருத்தி இவர் பெருஞ் செல்வத்தை யெல்லாம் பரிபாலிக்கச் செய்யவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அரசனும் மகிழ்ந்து அவர்களோடு போய் அவ்வண்ணமே அடிகளின் மருகளை அவ் வீட்டிற் விருத்தினான். அவனும் வாழ்க்கையின் பாரத்தைப் பரித்தான். அப் பொழுது அடிகளின் மனைவியார் தாழும் தவஞ்செய்ய வேண்டுமென்றெண்ணி அடிகளிருக்கு மிடஞ் சேர்ந்தார். அடிகட்கு அது சம்மத மில்லாமையால் அவர் அவருக்குத் தக்க உபதேசத்தைச் செய்து மீட்டும் வீட்டுக்குப் போகச் செய்தார். அவர் போன்றின் சேந்தனார் வந்து அடிகளின் பாதங்களைப் பற்றிக் கொண்டு, ‘அடியேனுக்கு என்ன கட்டளை? இல்லைத்தி விருக்கவோ நடராஜமூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை மனத்தில் நிறுத்தவோ?’ என்று கேட்டார். அடிகள் ‘உமது மனம்போற் செய்க’ என்று ஆஞ்ஞாபித்தார். அவரும் அடிகளிடம் விடைபெற்றுத் தமது வீட்டிற் சேர்ந்தார்.

பின்பு அடிகள் ஞானஞுபவம் பெருக, தகவே தம் மனைவியாகவும் உயிர்களே தம் மைந்தராகவும் சிவனடியார்களே தம் உறவினராகவும் கொண்டு தரையாகின்ற அமளிமேல் பள்ளிகொண்டு ஆனந்தித்திருந்த அங்நாளிலே, வீடுதோறுஞ் சென்று பிச்சையேற் றண்பாராயினார். வணிகப் பிரபுக்கள் இது பொருராய், தங்களுரில் அடிகளுக்கு ஒருவரும்

பிச்சையிட லாகாதென்று விலக்கினர். சில மூர்க்கர்கள் பின்னை வறியாராப் விஷவிட்டுச் சுமைத்த நெய்யப்ப மொன்றை அவர் தமக்கையாராற் கொடுப் பிக்க அடிகள் அதனை விரைவில் வாங்கி, ‘தன் வினை தன்னைச் சுடும் ஒட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்று சொல்லி அதனை அத் தமக்கையார் வீட்டின்மேற் செருகினார். அவ் வீடு உடனே தீப்பற்றியது. பற்றிய தீ ஊரெங்கும் பரவத் துன்பமுற்ற ஊரார்க் கிரங்கி அத்தீயைத் தணித்தார். மீண்டும் அடிகள் ‘தங்களைக் கேட்டுப் பிறக்கிலம்’ என்னும் கவியைச் சொல்ல, பெருந்தீப் புகுந்து காவிரிப்பூம் பட்டினத்தை யெல் லாம் கவர, ஊரார் தீ அனியா தெரிதலால் மிகவும் வருந்தினர். அவர்கள் அறியாமைக்கிரங்கி அத் தீயை டுக் தணித்தார். பின்னும் அவர் தம் தாயைக் குறித்து, ‘குடியிருந்த வீட்டிற் கொள்ளிவைப்பேன்’ என்பார். இந்த வாசகத்தின் பொருளையறியாத ஊரார் ‘இஃ... தென்ன அனியாயம்!’ என்பார். தம் தாய் இரந்த நாளில் அடிகள் தம் வாக்காலேயே அவள் சரீரம் பற்றி யெரியும்படி செய்தார்.

அதன்பின் அவர் அவ்வுரைவிட்டு வேறிடஞ் செல்ல எத்தனித்தபொழுது, அங்குள்ள பெரியோ ரெல்லாம் ஒருங்கு திரண்டு அவரை வந்து பணிந்து தங்களுக்குத் திருவருள் பாலிக்கவேண்டு மென்று இரந்தனர். அவரும் அவர்களுக்கு உத்தரமொன்றுஞ் சொல்லாமல் மேல் நடந்தார். அப்பொழுது அவர்களைல்லாரும் விரைவாக முன் சென்று அவரைத் தடுத்து அவர் காலில் விழுந்து வணங்கினர். அவ்வாறு வணங்கினவர்களுக்கு அடிகள் ‘அருள்கூர்’ என்னும் உபதீசனுஞ் செறிந்த அருங்கவிழுபுச் சொல்லிவிட்டுத்

திருவெண்காட்டை யடைந்து அங்குள்ளவர்களைல் லாம்திரண்டு தப்பமை வணக்க ஆலயத்துட்பிரவேசித்தார். ஆயத்துக் கோயில்கொண்டிருந்த சிவபெருமானைப் பல சொல்லித் துதித்த அடிகளைப் பிராமணர் அனுகி, ‘இம் மாணிக்க ஆடையைச் சிவபெருமான் உடுத்தற்காகக் கொடுத்தனா’ என்று சொல்லி இரத்தினங்கள் இழைத்த பீதாம்பரத்தை அவர் கையிற் கொடுத்தனர். அவர் தாம ஆகாதென்று துறந்தது கடவுளுக்கு ஏற்குமோவனில்லாதே என்று கருதி, ‘நாயினுக்கு ஆகாத மணியும் பொன்னும் நாயனுக்கு ஆகுமோ’ என்று சொல்லிக்கொண்டே அதனை உதற், அப் பீதாபபரய ரீற்றமைபரமாயிற்று. சிவபெருமானுக்கு இயற்கையிலேயே யுள்ள நக்கன் (நிருவாணி) என்னும் பெயர் புதுப்பிக்கப்பட்டது. அருட்செல்வராகிய அடிகள் திருவெண்காட்டிலேயே சிறிதுகாலந்தங்கி, உலக முய்யுப்பொருட்டு ‘வையமுய்ய’ என்னும் திருப்பாட்டைத் திருவாயமலர்ந்து, பின் வேறு சில பாட்டுக்களையும் சொல்லிச் சிவானந்தவாரியில் வாழ்ந்திருந்தார்.

பிறகு திருவிடை மருதார்க்குர் சென்று மருத வானர் சங்கிதியில் கண்ணீர் ஆரூகப் பெருக்கி ஆனந்தக் கூத்தாடி உடல் புளிகிப்ப நாத்தமுதமுப்ப இருந்து அரிதின் விடைகொண்டு அவ்வூரிலேயே வசித்தார். அக்காலத்துத் திருவிடைமஞ்சுரார் முந் மணிக்கோவை முதலிய பிரபந்தங்கள் பாடினர். ஒரு நாள் தாகவிடாய் மாற்றுதற்கு நீர் கிடையாதிருப்ப மென்று விழுங்கி விடாய்கழிக்க சீர்தேட வென்று விடியுமெனக் கென்கோவே—நன்றி கருதார் புரழன்றங் கட்டழலாற் செற்ற மருதாவுன் சங்கிதிக்கே வந்து

அன்ற பாடலீப் பாடிச் சிவபெருமானே நீர் கொண்டு வந் தூதவப் பெற்றூர். மற்றொரு தினத்தில் கொடிய விஷத்தினால் நித்திரை யின்றிக் கருப்பங் கழனியிலே வளிபொறுக்க மாட்டாமற் கிடந்தார். பின் அவ் வளி தீராமலே அவர் ஒரு புறந்தின்னையிற் கிடந்தபொ முது சிவபிரான் ஊர்காவலன் போல வடிவுகொண்டு நள்ளிரவில் வந்து, இருப்பு வளையங்களால் ஒசைப்படுங் தன்தடியைத் தரையில்தட்டி, காலாலே மார்பில்தாக்கி, ‘நீயாரப்பா?’ என்ன, அடிகள் அச்சமுற்று, ‘ஊர்கா வல! உதிரம் தசை எலும்பு தோல் மூன்று என்பவையோ இன்னும் அளவிறந்த தத்துவத் தொகுதியோ இன்ன தென்று என்னை யான் அறிந்திலன். யானல் லாததனை யானென நினைவதுதான் என் மன நிலைமை’ என்றார். ஊர்காவலராகிய சிவபெருமான் உடனே மறைய, அடிகள் ஆனந்தக் கடலில் ஆழ்க்தார். ஆழ்க்தவர் எழுந்து அவர் மறைந்த திசைநோக்கிப் பணிக்தார். பொழுதும் விடிந்தது. அடிகள், ‘தேவரீருடைய பாத தாமரைகள் நொந்தனவோ. நாயேன் சொல்லிய கடுமொழிகள் பொறுக்கழுதியாமல் நடந்து விட்ட கருணையை என் சொல்வேன்!’ என்று சொல்லிக்கொண்டு அவர் காற்சவட்டைத் தந்து மார்பிலே குறித்து மருதப்பிரான் திருவருணைச் சிக்தித்துத் துதி துதித்திருந்தார். சமயங்கள் பலவகைப் படுமா யினும் அவை யனைத்தும் சிவபிரானையே குறிக்கு மென்றும், சமயந்தோறும் வேறுவேறு தெய்வங்கள் கூறப்படினும், அரசனும் அரசிளங் குமரரும் மந்திரி மாரும் சேநைத்திகளும் முதலீடோ ரணைவரும் அரசனை யன்றி யில்லாத வாறுபோல அவை யனைத்தும் சிவபிரானை யன்றியில்லை யென்றும் உணர்த்தும் பாக்

கள்பாடி அங்கேயே சிலாஸ் தங்கிப் பின் பிரியா விடை பெற்றுத் திருவருட்குறிப்பினாலே திருக்குடன். தைக்குப் போம் அன்பினாலே அத் தலத்துக் கோயில் கொண்ட சிவபிரான்மேல் பல தோத் திரங்கள் சொல்லி, அவ்வூர்விட்டுச் சிவஸ்தலங்கள் பல தரிசித்துத் திருவாளுருக்குச் சென்று அங்குச் சிறிது காலங் தங்கினார். அக்காலத்து அங்கு இறந்து கிடந்த சிறு வளைப் பார்த்து ‘எருயாய்க்கு’ என்னும் செய்யுளைப் புகன்றார். பின்னர்ப் பாண்டிநாடு சென்று மதுரையிற் ரொக்கநாதரைத் துதித்துப் பின் மலைாட்டிலுள்ள ஸ்தலங்களையும் தரிசித்து ஆங்காங்கேபாடல்கள் திருவாய்மலர்ந் தருளினார். இவ்வாறு திவ்யதேச சஞ்சாரங்கெய்த அடிகள் மீண்டும் திருவிடை மருதூர்க் கெழுந்தருளி நெடுநாள் அங்குத் தங்கிப் பின் மருதப்பிரானிடத்துப் பிரியாவிடை கொண்டு திருவெண்காட்டுக்குச் சென்று அத் தலத்துச் சிவபிராளை வணங்கினார்.

அத் தருணத்திலே அடிகளுக்கு மந்திரியா
யிருந்த சேந்தனார் புத்திரன் வந்து
சேந்தனார் வரலாறு அவரடியிற் பணிய, அவர் ‘நீயார்’
என, அவன் தான் இன்னுளென்று
தெரிவித்து, ‘என் தந்தையார் அரசன் குரூத்தால்
விலங்கிடப்பட்டுச் சிறைச்சாலை வாசமாயினார், அவரைச் சிறைநீக்கல் வேண்டும்’ என்று பிரார்த்தித்தான்.
அடிகள் சிவசந்திதி விட்டகன்று புறத்தே வந்து,
மத்தை தயிருண் டானும் மலர்மிகை மன்னி னனும்
நித்தமுங் தேடிக் காணு நிமலனே அமல மூர்த்தி
செய்த்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தளை வேந்த னிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு என்னே.

அன்னும் பாடல் பாடி முடித்தவுடனே சிவகணங்கள் சென்று சேந்தனுரைச் சிறைமீட்டு அடிகள் முன் கொண்டுவந்து நிறுத்தின. சேந்தனூர் அடிகளைத் தொழுது விழுந்து எழுந்து ஆனந்தக் கூத்தாடினார். சிவ பிரானுக்கு மெய்யன்ப ராகிய இருவரும் தோத்திரங்கள் பாடினர். அதன்பின் சேந்தனூர் அடிகளைப் பணிந்து, ‘அடியேனை அரசன் சிறைச்சாலையி னின்று மீட்டருளியது போலவே இச் சர்ரமென்னும் சிறைச்சாலையி னின்றும் மீட்டருள் வேண்டும்’ என, அடிகள் திருவளங்களித்து, ‘காட்டிற் சென்று விறகொடித்து எடுத்துக் கொண்டுவந்து அவ் விறகு விற்றுவரும் பொருளைக் கொண்டு ஒர் அடியார்க்குத் தினம் அமுது செய்விப்பீர்’ என்று உபதேசித்து அங்கு னின்றும் அகன்றார். சேந்தனூர் இங்நோன்பை அநுஷ்டத்து வரும் நாளில், ஒருநாள் காட்டுக்குச் சென்றவர் கட்டுச் சோற்றை ஒருபக்கத்துத் தொங்கவிட்டுத் தாம் வாயைத் திறந்துகொண்டு நித்திரை செய்தார். அப்பொழுது வாயிலே சோற்றுப் பருக்கைகள் ஒவ்வொன்றுயிப் பிதிர்து விழ அவர் அஞ்சி, ‘இக் கல் எம்பெருமானுக்கு’ என்றார். நடராஜமூர்த்தி அச்சாத முழுதையும் உண்டருளினார். சேந்தனூர் நித்திரையில் தம் வாயில் விழுந்தது கல்லென்று நினைத்துத் தாம் உண்பது எதுவாயினும் கடவுளுக்கு அர்ப்பித்துப் பின் உண்ணுதலே தமது நியம மாதலால் ‘இஃது எம்பெருமானுக்கு’ என்றார். அதே காலத்தில் பத்தியோடு சிவபூசனை புரிந்து பூசனை முடிவில் சிதம் பரத்துக் கோயி லாராய்ச்சிமணி யோசை கேட்கும் வழக்கமுடைய செல்வுச் சோழன் அவ்வோசை கேட்டிலனுப் பயர்க்கு வருந்தினான். நடராஜ மூர்த்தி அவ

அுக்குச் சேந்தனு ரண்பைக் கனவிற் சென்றுணர்ந்த, அவன் அதனை உலகமெல்லாம் அறியச் செய்தான். அறிஞர்க் கொல்லாரும் சேந்தனுரையும் அவர்க்குருவாகிய திருவெண்காட்டடிகளையும் செல்வச் சோழனையும் கொண்டாடினார்கள். பின் ஒசுந்தனை சிதம் பரத்துக்குச் சென்று, அங்குத் ‘தடைப்பட்டுச் செல்லாதிருக்குஞ் தேர் செலலுமபடியாகப் பல்லாண்டு பாடுகே’ என நடராஜரூர்த்தி ஆஞ்ஜெளதரத் திருப்பல்லாண்டு பாடிப் பின்பு திருவிணைக்கழியில் முருகப் பிரானுக்குத் திருவிசைப்பாபப் பாடி, திருவெண்காட்டடிகள் கருணை செய்யத் திருச் சிற்றம்பல முடையாரது திருவடி நீழிலை யடைந்தார்.

பின் அடிகள் சீகாழிக்குச் சென்று தோணியுப் பறைத் தரிசித்துத் துதிகள் சொல்லி விண்டகொண்டு வேறு பலதலங்களையுங் தரிசித்துச் சிதம்பரத்தை நோக்கிச் சென்றார். அத் திவ்ய ஸ்தலத்தைச் சமீபித்தவுடனே மனத்தில் ஆவந்தம் பொங்க நடந்து ஊருட் பிரவேசித்துத் திருக்கோயிலை யடைந்து கோபுர நிலையைக் கண்டு, கோபுரம் பூமியி விருக்கவும் அதன் அடிப்படை பாதலத்தினும் உச்சி விண்ணுலகத்தினும் இருக்குமென் றாகிக்க விருத்தலால், ‘இது மூவுலகத்தினும் பொருந்தி யுள்ளது’ என்று அது சயத்துடன் பார்த்துச் சிவகங்கையில் ஸ்தானஞ்செய்து பொன்னம்பலத்திற் புகுந்தார். புகுந்தவர் முற்காலத்துத் தேவரும் முனிவரும் கண்ட அற்புதங்களைக் கண்டு பேராணந்தக் கடலி வாழ்ந் திருந்தார். அவர் அங்குத் திருநடனங் தரிசிக்குஞ் காலை ஆகாய விங்க தரிசன மாயிற்று. அச் சமயத்தில் திருவிசைப்பாவாகிய அருமையான ‘பூமீஸ்யன்றியா’

அன் றூரம்பிக்கும் கோயி ஞன்மணிமாலைச் சொல்லி முடித்து விடைபெற்றுச் சென்று, ‘பன்னுக் வாட கப்பொற்பாத’ மெனப் பாட-, சிவகாம சுந்தரியார் அவர்க்கு உணவு கொடுத் தருளினார். எல்லாரும் அறிய அவர் கொடுத்தருளிய அன்னத்தை அடிகள் புசித்துக் கிருவருளும் மிகப்பெற்று மீண்டும் கனக சபைக்குச் சென்று தரிசித்து இறுமாங் திருந்தார். பின் அவர் சிறிதுகாலம் சிதம்பரத்திலேயே வீடு தேரறும் பிச்சை யேற்றுண்டு கனித்திருந்து, ‘வான் ரேடு மறையேயோ’ என்றெடுத்து, ‘நான்ரேட நானு ரோ நானுரோ’ என்று முடியும்படி ஓர் அழகிய செய்யுள் புகன்று நடராஜரிடத்து விடை கொண்டு வட திசையிலுள்ள ஸ்தலங்களைத் தரிசிப்பான் வழிக் கொண்டார்.

திருத்தினைகர், திருப்பாதூரிப் புஸ்திர் என்னுங் தலங்களைத் தரிசித்து, கெடில் நதியில் ஸ்நானஞ்செய்து கண்ணிவன நாதரைப் பணிந்து பின் திருவதிகை சேர்ந்தார். அங்குச் சில பாக்கள் பாடி, திருவெண்ணெய் நல்லூர்ச் சிவபெருமானை வணங்கி விடைபெற்று, திருவண்ணமலையைச் சார்ந்து அருணசௌகரரை அகக் கணிவோடு தொழுது அங்கு நின்றும் புறப்பட்டுப் பல தலங்களுக்கும் போய் ஆங்காங்கே பல் தமிழ்ப் பாடல்களும் பாடி-, காஞ்சிபுரத் துக்கு ஏழுந்தருளினார். அங்கே ஏகாம்பரநாதர் சந்திதியில் நின்று புலன்க ளோந்தும் ஒடுங்கி மனமுருகி, ‘தமிழேன் நின்கோலமா யிருக்குமாறு வரமளிப்பாய்’ என்று துதித்து, காமாக்ஷி பம்மையார் சந்திதிக்குச் சென்று அவரைப் பலபட ஏத்தினார். திருவேகம்ப

முடையார்க்கு ‘மெய்த் தொண்’ டென்று தொடங்கும் ஓர் அந்தாதியும், ‘மெய்நாட்டோர் நகைக்க’ என்னும் மாலையும் அருளிச் செய்தார். அடிகள் அங் நகரத்தில் இருக்கும் நாளில் ஒருநாள் இரவு, அக்கினி வந்து வயிற்றில் புகுந்தது போன்று பசி தோன்றி அவரை வாட்ட, அவர் அவ் வயிற்றுக்கு எவ்வளவு சமாதானஞ் சொல்லியும் அது கேட்டிலதாகவே, அவர் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்றனர். அவ் வீட்டில் விளக்கில்லை, இரவும் நள்ளிரவாயிற்று. இவர் வாய்திறவாமல் கைகொட்டிப் பிச்சை வேண்டும் என்று குறிப்பிக்கவே, ‘இவன் மனிதர் அரவத்தை ஆராயும் காமக்கள்ளன்’ என நினைத்த அவ் வீட்டி இருந்த மூடன் அந்தோ இவரை நன்கு புடைத்தான். அயல் வீட்டான் இவ் வரவங் கேட்டு ஒழிவந்து அடிகளைக் கண்டு, ‘பானி! என்னகாரியனு செய்தாய்!’ என்று அக் கொடியோளைக் கண்டித்து, அவரை யுடன்கொண்டு சென்று, உடலைத் தடவிக்கொடுத்து நல்ல உணவளித் துப் பணிந்தான். அடிகள் ‘நீவீர் இருவீரும் அவர் வர்க்குத் தக்க பயனடைந்தீர்’ என் றுரைத்தார்.

பின் அவர் அங்கு நின்றும் புறப்பட்டுத் திருவாலங்காட்டைந்து இரத்தின சபாபதியைத் தரிசித்துத் திருக்காளத்தியையடைந்தார். அங்கு ‘இல்லம்’ என்று தொடங்கும் பாட்டை யுரைத்து விடைகொண்டு அநேக தலங்களை இடையில் வணக்கித் திருவொற்றியூர் போய்ச் சேர்ந்து தியாகேசப் பெருமானைப் பலபடத் துதித்து வணக்கி அங்கேயே தங்கி இருந்தார். அக் காலத்து ‘இருநிலமடங்கை’ என்று தொடங்கும் ஆசிரியப்பாக்கள் டிதினென்று லாகியம்

திருவோற்றியூர்த் தோகை என்னும் திருவிசைப்பாப் பாடிப் பேரின்பப் பேறுகளை யெல்லாம் பெற்றூர். பெற்றவர் நாள்தோறும் ஸ்ரீபஞ்சாக்ஷரங் கொண்டே தம் நியமங்களையும் பூசைகளையுஞ் செய்வாராயினர். ஒற்றியூர்ப் பெருமானும் அடிகளுடைய ஆன்மாவைத் தம் மயமாக்கி அவர் சர்வமும் தாமாகவே விளங்கி ஆர். அடிகள் ஒருநாள் கடற்கரைக்குச் சென்று அங்கு மணற்பரப்பிலே சிறுவர் ஆடிப் பாடிக் களித் தலைக் கண்டு தாழும் அவர்கள் தன்மையைப் பெற்று ஆடல் பாடல் செய்யத் தொடங்கினார். விளையாடுபவர் திடீரென ஒரு மணற்குன்றில் மறைந்து வேறெற்று பக்கம் வெளிப்பட்டார். அச் சிறுவர் அதிசயித்து நின்றனர். பின் அடிகளே வேண்ட அவர்கள் அவரை மீண்டும் புதைக்க, அவர் உடனே வலப்பக்கத்துத் தோன்றினார். இப்படிப் பலதரம் மணலிற் புதை யுண்டு ஏழுந்து ஏழுந்து வந்தவர் இறுதியில் பட்டினத்துப் பிள்ளையார் என்று சொல்லுதற் கேதுவாயிருந்த தவ வடிவம் சிவலிங்கமாக மணலில் முளைத்தா. அதனைக் கண்டதும் சிறுவர் ஓடி ஊரார்க்குத் தெரிவித்தனர், ஊரார் போய்ப்பார்த் ததிசயித்தனர். மற்றை யூராரும் இதனைக் கேள்வியுற்ற ஒற்றியூர் சென்று கடவுளான பட்டினத்தடிகளைத் தரிசித்தனர். காவிரிப்பூம் பட்டினத்தாரும் கேட்டு மகிழ்ச்சியும் ஆக்சரியமு மெய்தினர். சில பெரியோர் அடிகளுக்குப் பூசை யியற்றிப் பணிதற் பொருட்டு ஒற்றியூரிலேயே வசித்து இம்மை மறுமை யின்பங்க விரண்டையும் குறைவற அடைந்தனர்.

திருவெண்காட்டடிகள் சரித்திரம்

பத்தொன்பதாம் நூற்றுண்டில் சிறந்து விளங்கிய புலவருள் ஒருவரான தொழுஞர் வேலாயுத முதலியார் செய்த திருவெண்காட்டடிகள் சரித்திரம் பட்டினத்துப் பிள்ளையார் சரித்திரத்தை விரித்துவரக்கும் ஒரு வசனநூல். ஆசிரியர், தம் முகவுரையில், பட்டினத்துப் பிள்ளையார் வேளாளருள் வேளாண் செட்டி வகுப்பைச் சேர்ந்தவரென்றும், இவர் சரித்திரத்தைக் கூறும் நூல்கள் தமிழிலொன்றும் வடமொழியிலொன்றும் உள்ளன வென்றும், தமிழிலுள்ள புராணம் காலக்கிரமத்தில் பல வழுவற்றுச் சிதைந்தமையின் பெரும்பயன் செய்யாதாயிற் ரென்றும், அப் புராணமுடையார் தமக்கு முன்னால் இல்லையெனவும் தாம் பெரியார் வாய்ச்சொல்பற்றியே சரித்திரம் உரைப்பதாகவும் சொல்லினுரென்றும், அன்றியும் அவர் வடமொழியிற் புராணமில்லையெனக்கூறினார்களென்றும், தமக்குக் கிடைத்த வடமொழியாதாரம் பலிஷ்யோத்தர புராணத்துள் திருவிடை மருதூர் மாண்மியமென்றும் கூறினார். இன்னும், திருப்புகழ் செய்தருளிய அருணகிரிநாதர் பட்டினத்தடிகட்கு மகவாக உதித்த வரலாற்றுக்குப் புராணங்களுள் ஆதாரமில்லாமையால் தாம் அதனை விட்டதாகவும் உரைத்தார். பட்டினத்தடிகள் ஞானேபுதேசம் பெற்ற வரலாற்றைப்பற்றிப் புராணங்களிரண்டும் ஒருவழியா யுரைப்ப, சில பெரியர்,

திருவேட மாகித் தெருவிற் பயின்றெனத் தேடிவந்து
பரிவாகப் பச்சை பகருமென் ருஜைப் பதம்பணிக்தேன்
கருவிகாகு மேதக் கடற்கரை மேலக் கருதுமென்னை
யுருவாக்கிக் கொள்ளல்ல லோவிங்கூ னேசிவா னுற்றுதுவே
என்ற அவரது செய்யுனைப்பற்றி அடிகள் வழக்கப்படி
அடியவர் பூசைசெய்யும் நிமித்தம் தேடிச் சென்றிருக்
கையில் சிவபெருமான் அடியவர் கோலத்துடன்
அவரது பளைக்குச் சென்று காதற்ற வூசியும் ஒலையுங்
கொடுத்து இருந்தபடி பாவனை நீக்கூசெய்து மறைந்த
தாக வரைக்கின்றனர் என்றும் சொல்லினர். இவ்
வசனசரித்திரம், ஆசிரியரே கூறுமாறு, தமிழ்ப் புரா
ணக் கருத்தையுங் தழுவி வடமொழிப் புராண சரி
தத்தை முற்றுங்கொண்டு அடிகள் திருப்பாடற் சரித்தி
நங்களை நல்லோர்பால் விசாரித்து எழுதியபடி யென்
றனர் தல்வேண்டும்.

திருவெண்காடர் சரித்திரம் * கி. பி. 1886-ல்
வெளிவந்த வசனநூலாயினும் அது பிரானீ புராண
வொழுங்கை யதுசரித்தே யெழுதப்பட்டுளது. இக்
கதை பூர்வத்தில் கைமிசாரணியத்திலே ஸ்ரீ உப
மன்னிய பகவான் தம் மாணுக்கராகிய பல முனிவர்
க்ஞக்ஞும் கூறியதாகப் பவிஷ்டோத்தர புராணத்தில்
உரைக்கப்பட்டதாம்.

‘முன்னாருகாலத்தில் புண்ணிய மேலீட்டாற்
சிவபிரான் குபேர பதவியைப் பெற்றிருந்த
ஒருவர், சரியை கிரியை யோக
உலாப்போதல் மென்னும் மூன்று மார்க்கங்களுள்
சகமார்க்க மெனப்படும் யோகத்தை யறஷ்டித்துச்
சிவனுடைய தோழுங்கள் உலகு புகழ் அப் பிரா

னிடத்து அன்பும் நண்பும் பெருக வாழ்க்கிருந்தார். அவர் ஒருநாள் ஸ்ரீ கைலாசத்திற்குச் சிவதரிசனஞ் செய்யும்படி சென்றார். சிவபெருமான் தமது கணங்களோடும் தேவர் முனிவரோடும் இக் குபேரத் தோழரோடும் உலாப்போந்து, கேதாரம், காசி, காளத்தி, காஞ்சி முதலிய மஹாகோஷ்஠த்திரங்களைக் கடாக்ஷித்து, கடைசியில் ஸ்ரீ சிதம்பர மஹாகோஷ்஠த்திரத்தில் வீற்றிருந் தருனினார். அந் நாளில், குபேரனுர் சிவ சங்கிதியை யடைந்து மற்றைய திருப்பதிகளையும் தனி சித்தற்கண் தமக்குள்ள பேரவாவை வெளியிட்டார். சிவபிரானும் தமது தோழர் குறையை முடிக்கத் திருவளங்கொண்டு பரிவாரங்களோடு சிதம்பரத்தினின்றும் எழுந்தருளிச் சுவேதாரணிய மென்னும் திருவெண்காட்டை யடைந்தார்.

அப்போது, குபேரனுர் யோகம் முற்றி ஞானத்தைப் பெறும் பக்குவமடைந்திருந்தன ராதனின், அத்திருவெண்காட்டருகில் செல்வம் அழகு முதலியவற்றூல் தேவருலகினையும் வெல்லும் காவிரிப்பூம்பட்டினத்தைக் கண்டார். கண்டதும் இவர் கண்ணையும் மனத்தையும் அது கவர்ந்தது. இவர்க்கு அதனைவிட்டப்பாற் செல்ல விருப்பமில்லை. இவர் தம்முடைய மனங்களையைச் சிவபிரானுக்கு அறிவித்து, அப் பதியிலே சிலநாள் வசிக்க விடை வேண்டினார். சிவபிரானும் வினைப்பயனை நாடி, ‘நீ மானுடயாக்கையை யடைந்து இங்கு வாழ்தி’ என்றருளிச் செய்தார். மானுடயாக்கை யென்றவுடனே அஞ்சி நடுங்கிய குபேரனுர், தாம் செல்வத்தால் மயங்கும் வழித் தம்மை வந்து ஆண்டருள வேண்டுமென்று சிவபிரானைப் பிரார்த்தி

தித்தார். சிவபிரானும் அங்ஙனமே யாகுகவென் ரூரைத்துத் தாம் தம் பரிவாரங்களோடு இதர தலங்களைக் கண்டு கைலாசத்துக்கு மீண்டார்.

காவிரிப்பூம் பூட்டினத்திலே தங்கிய குபேரனூர் திருவெண்காடர் தாம் யாரிடத்துப் பிறப்பது என்று பிறப்பு ஆலோசனை செய்திருக்குங்கால் அவ் வூரிலே வைசிய மரபில் கல்வி யறி வொழுக்கங்களால் மேம்பட்ட சிவ நேசரும் அவரது அரும் பத்தினியாகிய ஞானகலை யம்மையாரும் ஒரே பெண்ணைப் பெற்றுத் திருப்தியடையாதவராய் ஆண் மகப்பேறு விரும்பிப் பல தவங்களியற்றி வருதலைக் கண்டார். இதுவே தமக்குப் பிறப்பதற்குத் தக்க இடமென்ற உணர்ந்த குபேரனூர் அவ் வண்ணமே அவ் விருவர்க்கும் பிள்ளையாய்ப் பிறந்தார். அவர்க்குத் திருவெண்காடர் என்பது பிள்ளைத் திருநாமம்.

திருவெண்காடர்க்கு ஐந்து வயதாகு மளவிலே வித்தியாப்பியாசம் அவரது பிதாவாகிய சிவநேசர் தேக வியோக மாயினர். பூர்வ புண்ணிய மிகுதியாலே திருவெண்காடர் இளமையிலேயே எல்லாக் கலைகளையும் கற்று உலக விஷயங்களில் அரு வருப்பும் சிவபூசையில் விருப்பமு முற்றிருந்தார். இவ் விருப்பை முதிரவே தம் பிள்ளை உணவு நித்திரையின்றிச் சோர்வற்றிருத்தலைக்கண்ட ஞானகலையம்மையார் ஓர் இரவு அவருக்குப் பல இதவசனங்கள் சொல்லி அவரை உண்ண அழைத்தார். அவர், ‘தாயே! இப் பொழுது பசியில்லை. நானோ யுண்ணுவேன்’ என்று சொல்லிவிட்டு உறங்கிக் கிடந்தார்.

அவ்விரலில் சிவபிரான் ஒரு விருத்த வேதியர் கனவு வடிவினராய் அவர் கனவில் வந்து அவர் சொல்லிய உபசார மொழி களைக் கேட்டு மகிழ்ந்து, ‘நானோ திருவோணத்தோடு கூடிய சோமவாரம் மறூப்பிரதோஷ காலமாயிருத்த வால், அடுத்த திருவெவண் காட்டுக்குச் சென்று சுவே தாரணியப் பெருமானையும், உமா தேவியாரையும் விதிப்படி வணக்கிக் காத்திருப்பையாயின் அங்கொரு வேதியர் வந்து உனக்குப் பூசித்தற் குரிய சிவலிங்கப் பெருமானை எழுந்தருளப் பண்ணிக்கொடுத்துத் திரு வைங் தெழுத்தினையும் உபதேசிப்பர். நீ அவற்றைப் பெற்றுப் பூசித்துப் பரிபாகமுற்றுச் செல்வமனைத் தும் பெற்றுப் பேரின்பமடைந்து நீழீமிவாழ்க்’ என்று ஆசிர்வதித்து மறைந்தருளினார். இவர் விழித்தெழுந்து, ‘இஃபேல்லாம் கனவேயோ!’ என்று இரங்கினார். தம் அருமைப் புத்திரர் உணவின்றிச் சோர்ந்துறங்குகலைக் கண்டு கவலையுற்று அவரருகிலேயே படுத்திருந்த ஞானசலையம்மையார், என்ன நேர்ந்ததென்று இவரை வினாவு, இவர் தாம் கண்ட கனவைத் தாயார்க் குரைத் தார். அவ்வம்மையாரும், ‘நீ பாக்கிப்பவான். உனக்குச் சிவனருள் கிடைக்குங் காலம் கிட்டியது. கனவில் ஆங்ஞாயிக்கப் பட்டபடியே நடத்துவாய்’ என்று தேற்றிப் பின் சற்றுலோசித்து, ‘உன் இவ்விள்ளை சிவபூசை தொடங்கும் பருவமன்று, சிறிதுகாலம் தாழ்த்து அதனைத் தொடங்கில் நன்று’ என்றனர். திருவெவண்காடர் தமக்கிருந்த பக்தி சிரத்தையைத் தம் தாயார்க்கு வெளிப்படையாகக் கூற, அவரும் ‘அங்குனமேயாகுக’ என்று விடைகொடுத்தனர். போதும் விடுந்தது.

ஞானகலையம்மையார் எழுந்து காலைக் கடன் களைக் கழித்து, பெரியோர்களை வரவழைத்து அவர்களுக்குத் தம் பிள்ளைகளைத் தங்களைவச் சொல்லி அபிப்பிராயம் உசாவ, அவர்களெல்லாரும் அத்தியாச்சரிய மடைந்து, ‘இப் பிள்ளை முற்றவ முன்மையால் இச் சிறு வயதிலேயே சிவனருள் பெற்றது. அது கருதிய தற்கு ஒன்றும் தடை சொல்லாகாது’ என்றுரைத் தனர். அப்போது அங்கு வந்த திருவெண்காடர் தமது தாயாரை முன் திருவெண்காட்டுக்குப்போகும் படி செலுத்தித் தாம் சிவார்ச்சனைக்குரிய திரவியங்களோடு சிவநேசப் பெரியார்களைத் தூணைக்கொண்டு அத் திருப்பதிக்குப் போயினார். அங்கு ஸ்கானஞ்சு செய்து கோயிலிற் சென்று மூர்த்திகளுக்கெல்லாம் வழிபாடாற்றி ஆசிரியர் வரவு நோக்கி நின்றனர்.

அப்பொழுது பிரமசாரியாகிய சிவப் பிராமண ரொருவர் ‘திருவெண்காட்டுப்புகு வருகை பிள்ளையார் எங்கே?’ என்று அங்கிருந்தாரை வினவிக்கொண்டே ஆலயத்துள் பிரவேசித்தனர். ஓரிடத்தில் பிள்ளையார் தம் தாயாரோடு சிவார்ச்சனைக்குரிய திரவியங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தவரை அப் பிரமசாரி கண்டு, அவர் முகக்குறிய முதலியவற்றில் இவரே நாம் தேடிவந்த பிள்ளை என்று நிச்சயித்து அவரிடத்துச் சென்று, ‘உன்னைப் பார்க்கவே நாம் இங்கு வந்தோம். உன் கருத்து நிறைவேறுங்காலம் அடுத்தது’ என்று இன்மொழி புகன்றார். திருவெண்காடர் அவரை நன்கு நோக்கி, ‘நம் கனவு நனவாயிற்று. இவர் நம்மை ஆட்கொள்ள வந்த குருவே’ என்று தெளிந்து பலமுறை வணக்கி னார். அவ்வாசிரியர் மனங்களின்து, ‘குழந்தாய், யான்

இருப்பது புலியூர். நேற்றிரவு இங்கு வந்தேன். எனது கனவில் சிவப்பிராமண ரொருவர் வந்து, “நாளையுதயத்தில் திருவெண்காட்டுக்குச் செல்வாயாயின் அங்கே திருவெண்காடன் என்னும் ஒர் உத்தமச் சிறவன் தாயோடு வந்திருப்பான், அவனுக்குச் சிவதீக்கூ செய்து ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உபதேசித்து, இந்தச் சம்புடத்தை அவனிடத்திற் கொடு. இதனுள்ளே முற்பிறப்பில் அவன் பூசித்த ஆன்மார்த்த லிங்க மூர்த்தி யிருக்கின்றது. இதனைத் திறந்து பார்க்க யாவராலும் முடியாது. அவன்கை பட்டால் இது உடனே திறக்கும். ஆதலால் இதனை அவனிடத்திற் கொடுத்து, பூஜைவிதியையு முனர்த்தி ஒர் மண்டலம் அவனேனுடு நீயிரு” என்று விதித்தார். யான் அவரை “நீர் யார்?” எனக் கேட்க, அவர் “யாம் எங்கு மிருப்போ மாயினும் திருவிடைமருதூரில் வசிப்போம்” என்று சொல்லி மறைந்தனர். குழந்தாய், உன்னால் சிவபெருமானையான்காணப்பெற மேன் என்று திருவெண்காட்டரைக் கொண்டாடி, அச் சம்புடத்தை ஒரு பீடத்தின் மேல் வைத்து அதன் மேலே முடியிருந்த கவுசனையை வாங்கினார். அங்கிருந்தார் அப்பொற் சம்புடத்தைப் பார்த்தவளாவில் பிரமைகொண்டவர்களாயினர். திருவெண்காடரோ அதனைக் கண்டவுடனே சிறிதுபொழுது தம்மை மறந்திருந்து பின் தெளிந்து தமது ஆராரியரைப் பல முறை பணிந்து துதித்தார்.

அவர் திருவெண்காட்டரைக் கானிரிக்கரைக்கு
உபதேசம் அழைத்துச்சென்று ஸ்நானங்கு செய்
 வித்து முக்குளநீரிலும் மூழ்குவித்
துச் சிவதீக்கூ செய்து சிவசங்கநிதியில் ஸ்ரீ பஞ்சா

க்ஷரத்தை உபதேசித்தார். பின்பு, வேதியரல்லாங் கூடியிருக்க, அவர் சம்புடத்தின் பெருமையைக் காட்ட வெண்ணி, அவரு எளாவ்வொருவரையும் அதனைத் திறக்குமாறு ஏனினர். அவர்கள் எவ்வளவு முயன்றும் அதனைத் திறக்கமுடியவில்லை. பின் திருவெண்காட்டரை அவர் ஏவ, இவர் சென்று அதனை வலம்வந்து பணிந்து தம் கையால் தொட்டார். உடனே அது திறப்புற்றது. அதனுள் பேரொளியுடையவாய்க் கண்டவர் கண்ணோ யும் மனத்தையும் கவரும் சிவலிங்கமூர்த்தி யொன்றும் விராயகமூர்த்தி யொன்றும் காணப்பட்டன. அவற்றைக் கண்டோர் அதிசயித்துத் திருவெண்காட்டர் தவத்தைக் கொண்டாடினர். ஆசாரியர் இவரை நோக்கி, ‘இன்று நற்றினமாதலால், உன்னுடைய ஆன்மார்த்தத்தைப் பூசிக்கக்கடவை. பூசை ஆரம் பித்தற்கு முன் சுவேதாரணியேசரர்க்கும் பிரம வித்தியா நாயகிக்கும் விதிப்படி ஆபிஷேகாதி செய் வித்திடுக. இன்னும், சிவனடியாரையும் முன் பூசிக்க வேண்டுமே’ என்று ஆஞ்ஞாபித்தார். திருவெண்காட்டர் அவ்வாளுள்ளையைச் சிரமேற்காண்டு திருவாலயத்தில் அபிஷேகாதிகள் நடப்பித்துச் சிவனடியார்களை யும் பூசித்துப் பின் தம் ஆன்மார்த்த பூசை தொடங்கி, ஆசாரியர் உடனிருந்து காட்ட அதனைக் கிரமமாகச் செய்துமுடித்தார்.

அப்பால் திருவெண்காட்டர் தமது ஆசாரிய சிவனருளாற் குக்கும் சிவனடியார்க்கும் தகவினை பொருள் பெறுதல் கொடுக்க எண்ணித் தம் தாயாரையடைந்து பொருள் வேண்டி யிருத்தலைத் தெரிவித்தார். அவர் தம் இல்லாமை

யைச் சொல்லி மனம் நோவ, இவரும் மனமுளைந்து தம் வறுமைக்கு இரங்கித் தம் அந்தரியாமிபாகிய கடவுளுக்கு இதனை விண்ணப்பித்துச் சிவத்தியானத் தோடு உறங்கிக்கிடந்தனர். இவர் தாயாரும் அருகே கவலையோடு நித்திரை செய்தனர். சிவபெருமான் திருவெண்காடர் கனவில் ஒரு விருத்தலேதியர் வடி வோடு தோன்றி, ‘சூழந்தாய், நீ வருந்தற்க. உனக்கு வேண்டிய பொன் முதலியன் உன் மனையில் முன் னமே அடைந்துள்ளன. நீ உன் ஆசாரியருக்கும் சிவ னடியார்க்கும் அவர் வெறுப்பத் தகவினை கொடுத்து மகிழ்க’ என்று சொல்லிவிட்டு மறைந்தார். கனவு கண்டவர் உடனே விழித்து உட்காந்திருத்தலைப் பார்த்த தாயாரும் ஏழுந்து ‘என்ன கவலையுற்றுய்?’ எனக் கேட்க, அவர்க்குத் தம் கனவை யுரைத்தார் திருவெண்காடர். அப்பொழுது விடியுங் தருண மாயிற்று. காவிரிப்பூம் பட்டினத்தில் இவர்கள் மனையில் காவல்பூண்டிருந்தவரிற் சிலர் ஒழிவான்து, ‘பூட்டிட டிருந்த தங்கள் மனையுள்ளே நள்ளிரவில் ஒரு பெருஞ் சோதி யுண்டாயிற்று. எங்கள் கண்கள் கூசின. அவ்வொளி இன்னும் மாறவில்லை’ என்று விண்ணப்பித்தனர். திருவெண்காடரும் அவர் தாயாரும் காலைக்கடன்களை முடித்துத் தம் மனையிற் புகுந்து பார்க்க, மனையெங்கும் நிதிக் குவியலாயிருந்தது. அவர்கள் அவற்றைப் பூசித்துப்பின் தங்களுச்கு அன்றைச்சு வேண்டிய பொன்னுதி யெடுத்துக்கொண்டு திருவெண்காட்டுக்கு மீண்டனர். அங்குத் திருவெண்காடர் தமது ஆசாரியருக்கும் சிவனடியாருக்கும் சர்வ உபசாரங்களும் செய்து மகிழ்ந்தார்.

ஆசாரியராக வந்த பிரமசாரியார் ஒரு மண்டலம் திருவெண்காட்டரோ டிருந்து மண்டலிட்டுத் தம் இச்சைவழி போயினர்.

திருவெண்காட்டர்க்குக் காளைப் பருவம் வருதலும், அவர் தாயார் அவர்க்கு மனமுடித்தலைப் பற்றிச் சிங்கித்திருக்குங் காலத்து, அவ்வுரிலேயே சிவசிதம்பரச் செட்டியாரென்னும் பெருஞ் செல்வர், தம் அருணமக்குமாரியாகிய சிவகலை யம்மையார்க்குத் திருவெண்காட்டரே நக்க கணவர் என்று நிச்சயித்திருந்ததைக் கேள்வியுற்று அவரிடத்து மகட்டேபசி யனுப்பிச் சர்வாடம்பரத்துடனும் மனத்தைச் செய்து முடித்தனர். சிவபெருமானை வழிபடுதலும் சிவனடியாரை யுபசரித்தலும் நியமமாகக்கொண்டு இல்லற நடத்தும் திருவெண்காடர் வாணிபத்தில் மிகச் சிறந்து பொருளை அளவின்றியீட்டிப் பெருஞ்செல்வராய் வாழ்ந்து வந்தார். ஆபினும் அவர்க்கொரு குறை ஏற்பட்டது. அவர்க்கு வயது முப்பத்தைந்தாகியும் மக்கட்டேபு கிடைத்திலது. அதனால் அவர் மனம் வருந்தித் தம் குறையைத் தம்மை ஆளுடைய திருவிஷ்டமருதூருடையார்க்கு விண்ணப்பித்து வழக்கம்போலவே தான் தருமங்களைச் செய்துவந்தார்.

அக்காலத்தில், திருவிஷ்டமருதூரில் சிவபத்தி சிவசருஷ் அடியார் பத்தியிற் சிறநத சிவப் பூஷணத்திற்கு பிராமண ரொருவர் இருந்தார். அவர்பெயர் சிவசருமார். அவர் தம் மனைவியராகிய குசீலை யம்மையாரோடும் இல்லறம் வழுவாது நடத்திக் காலங்கள்தோறும் மகாலிங்கநாதரை விதிப்படி அருச்சிக்கும் நியமமுடையவர். அவர் தமது பெருஞ்செல்வத்தை யெல்லாம் சிவார்ச்

சனைக்கும் மகேசர பூஜைக்குமே செலவிட்டு வந்தார். சிவபெருமானருளால் சிறிது நாளில் அவர் செல்வமெல்லாம் கரைந்துபோயிற்று. ஆயினும் அவர்தம் நியமத்தில் தவறி ஞால்லர். ஒருநாள் சிவபூஜைக்குத் திரவியமின்றி அவர் வருந்தியபொழுது அவர் மனைவியார், ‘குழந்தைகட்காக எடுத்துவைத்த பண்டங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு இன்று சிவபூஜை புரியலாம்’ என்றனர். அவரும் அதுகேட்டு மகிழ்ந்து திருக்கோயிலை யடைந்து பூஜையைக் கிரமப்படி செய்து, அடியார் பூஜை செய்தற்காக மனைக்குத் திரும்புங்காலையில், திருவிடைமருதூருடையார் மிகப் பசித்த ஒரு விருத்தவேதியர் வடிவினராய் வந்து சிவசருமார நோக்கிப் ‘பசி தீர்ப்பாயோ’ என்ன, அவர் ‘மனைக்கு வாரும்’ என்ன, ‘மனைசேருமளவும் நான் பசி பொறுக்க வல்லே னல்லன்’ என்று அவ் விருத்தர் சொல்ல, சிவசருமர் அவர்க்கு அவ்விடத்திலேயே உண்டு பரிமாறினார். விருத்தர் நூற்றியார்க்காகச் சிவசருமர் கொண்டுவந்த உண்டு யத்தனையும் தாம் ஒருவரே யுண்டுவிட்டு மறைந்தார். சிவசருமர் இங்கு னம் வந்தவர் கடவுளே யென்றுணர்ந்து மகிழ்ந்திருந்தார். அப்பொழுது வீட்டிலிருந்து அடியார் பசித் திருக்கின்றனரென்று செய்திவர, சிவசருமர் சென்று தம் மனைவியார்க்கு நடந்த சங்கதியை யுரைத்தார். அவரும் இது சிவலீலையென் றுணர்ந்து, ‘தம் மங்கவி யத்தின் பொன் உருவைக் கழற்றி அவர் கையிற் கொடுத்து, அவர் அதனை விற்று உண்டுக்காகும் உபகரணங்கள் கொண்டுவர, விரைவிற் சமைத்து அடியார்க்குத் திருப்தி வருவித்தனர். அன்றிரவு துயின்று மறுநாள் காலையிலெழுந்ததும், சுசீலை யம்மையார் தம்

கணவரை நோக்கி, ‘நம் குறைகளை மகாலிங்கநாதரிடத்து உரைத்தா வென்னி?’ என்ன லும், அவர் ‘உரைக்கலாம். ஆயினும் வெறுங்கையோடு எப்படி ஆலயத்துக்குச் செல்வது?’ என, அவ்வம்மையார், ‘இன்றைப் பூசைக்கு வேண்டுவன உண்டு’ என்றார். சிவசருமரும் மகிழ்ந்து அவற்றைக்கொண்டு ஆலயத்துக்குச் சென்று பூசித்து, நிவேதனமான அன்ன முதலியவற்றை அடியார்கள் நிமித்தம் வீட்டுக்குக் கொண்டு போகும்படி பரிசாரகர்க்குச் சொல்லிவிட்டுத் தாம் ஒரு பக்கத்தில் தியானத்திருந்தார். பரிசாரகர்கள் தங்கள் உச்சிக்கடனை முடித்தற்காக அப் பிரசாதங்களை மடைப்பள்ளியில் வைத்துவிட்டுக் காருண்யாமிர்த தீர்த்தத்திற்குப் போயினர். அப்போது சிவபெருமான் முன்போல விருத்தவேதியா வடிவுகொண்டு சிவசருமர் முன்வந்து நிற்க, அவர் எழுந்துசென்று மடைப்பள்ளியிலிருந்த அமுதனைத்தையும் படைத்து அவ்வேதியரது பசி தீர்த்தார். வேதியர் இனைப்பாறுபவராய் ஓரிடத்தமர்ந்தார். அப்பொழுது சிவசருமர் தமக்குப் பொருள்வேண்டி யிருத்தலே அவர்க்குத் தெரிவிக்கலாமென்று நினைத்தார். அதனை யுணர்ந்த விருத்தவேதியர், ‘உம் வீட்டில் அடியார் பலர் காத்திருக்கின்றனர். விரைவிற்போய் அவர்களை உபசரியும்’ என்று சொல்லிவிட்டு மறைந்தனர். சிவசருமர் சிவபெருமான் இப்படிக் கணத்தில் மறைந்ததற்குக் கவலைப்பட்டு அவராஞ்ஞைப்படியே வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டார். மடைப்பள்ளியில் தாம் வைத்துப்போன பதார்த்தங்கள் இல்லாதிருப்பதைக் கண்ட பரிசாரகர்கள் கூலக்கமுற்றுச் சிவசருமருக்குச் செய்தி சொல்லினர். அவரும், ஒன்று மறியார்போல,

சிவலீலைக்கு யாம் என் செய்யலாமென்று சொல்லி விட்டு அவர்களோடு வீட்டுக்குச் செல்பவர், ‘அடியார்கள் பசித்திருப்பார்களே’ என்று மிக்க க்வலை யோடு மெல்ல மெல்ல நடந்தனர். அங்கு அவர் வீட்டில் சிவபெருமான் தாழே சிவசருமராகவும் கணாநாதருட் சிலர் பரிசாரகர்களாகவும் திருவுருவங் தரித்து நிவேதனப் பிரசாதங்களை வழக்கம்போல் எடுப்பித்துக் கொண்டுபோய், ‘அடியார்கள் அழுது செய்தற்கு இடம்பண்ணு, இதோ வருகிறேன்’ என்று சுசிலையாரிடம் சொல்லிவிட்டு வெளியே போய் மறைந் தார். அவ்வம்மையார் அவ்வாறே இடம்பண்ணித் தம் கணவர் மீண்டுவருகையை எதிர்பார்த்திருந்தார். அவர் சிவசருபரைக் கண்டவுடனே ‘இதோ வருகிறேன் என்று எங்கே சென்றீர்கள்?’ என்ன, சிவசருமர் வியப்படைந்து உட்சென்று தாம்முன் மடைப் பள்ளியில் அடியார்க்காக வைத்திருந்த பதார்த்தங்களிலும் எண்மடங்கு அதிகமான பதார்த்தவகைகள் இருக்கக் கண்டு, ‘இஃது எம்மை ஆனுடையார் திருவருள்’ என்று தம் மீனவியார்க்குச் சங்கதியெல்லாம் கூறினார். இருவருமாக அடியார்களைப் பூசித்துப் பின் தாழும் சுற்றத்தாரோடு உண்டு மகிழ்ந்திருந்தனர். சுசிலையார்க்கு மாத்திரம் இங்னனம் அருள்செய்த பெருமான் சிறிது பொருளாளிக்கலாகாதா என்றே ரெண்ணம் மனத்தில் நிகழ்ந்தது.

அன்றிராக் கழிந்து பொழுதுவிடியுங் தருணத் தில், சிவபெருமான் இருவர் கணவிலும் விருத்த வேதியரா யெழுங் தருளி, ‘அன்புடையீர், கோயிலுக் கணித்தான் காருண்யாமிர்த தீர்த்

தக்கரையின் கீழ்பாலுள்ள வில்வமரத்தடியில் நாம் ஒரு குழந்தைவடிவா யிருப்போம். நம்மை நீங்கள் எடுத்துக்கொண்டு போய்க் காலிரிப்பூம் பட்டினத்தில் பின்னோ யில்லாமல் வருந்தி அருந்தவும் பல செய்யும் திருவெண்காட்டுக்கு கொடுப்பீராயின் நம் மனவு பொன் அவன் தருவன்; நீங்கள் வறுமை யொழிந்து சுகப்படுங்கள்’ என்று உரைத்தனர். சிவசருமர் அதுகேட்டு உள்ளம் பதைத்து, ‘அப்படி எம்பிரானை விற்று வருஞ் செல்வம் எமக்கு வேண்டவே வேண்டா’ என்ன, வேதியர் ‘உத்தமரே, உங்கள் பக்தியை நாம் அறிவோம். முன்னெரு காலத்தில் நமது தோழனுகைய குபேரன் மானுடப் பிறப்பை யடையும்படி நேரிட்டது. அப்போது நாம் அவனுக்குப் புதல்வனுக வருவோமென்று அனுக்கிரகித்திருந்தோம். அதனை நிறைவேற்றுவ காலம் இப்பொழுது வந்ததாகவின் இவ்வாறு உங்களை ஏகினேம். அக்குபேரன் தான் திருவெண்காட் ணென்பவன். அவனுக்கு மெய்ந்தான நிலைமையை யனுக்கிரகித்து நாம் எப்போதும்போல மறைந்துவிடவோம். அக்காலத்தில் உங்களுக்கும் முத்திகொடுப்போம். ஆதலால் நீங்கள் அஞ்சாது நாம் சொல்லியபடி செய்யுங்கள்’ என்று விவரமளைத்தும் கூறி அவர்களைத் தேற்றிவிட்டு மறைந்தார். சிவசருமரும் சசீலையம்மையாரும் எழுந்து தாம்கண்ட கணவுகள் ஒத்திருத்தலைப் பற்றிப் பேசிக் கொண்டு சிவபெருமான் அருளைக் கொண்டாடி, காருண்ய தீர்த்தக்கரையை யடைந்து தோக்கினர். அங்கு வில்வமரத்தடியில் தெய்வக் குழந்தையைக் கண்டதும் இருவரும் தம்மை மறந்தனர். பின் தெளிவு வர, சிவசருமர் குழந்தையை எடுத்துத் தம்

யனியியார் கையிற் கொடுத்தார். அவரும் குழந்தையை யனைத்தெடுத்துப் பலவாறு கொஞ்சினார். பின் குழந்தையைப் பார்க்கப் பார்க்க அவ்ரூக்கு ஆசை மிகுதலால் ‘ஜேயா, இத் தெய்வமணியைப் பிரிந்தும் யான் உயிர் வாழ்வேலே, பொருள் வேண்டுமாயின் வேறு வகையிற் சம்பாதித்துக் கொள்ளும்’ என்று சொல்லி, இருவருமாக வீட்டுக்குப் போக நிச்சயித்தனர். அவ்வாறு போகையில் திசையறியாமல் நெடுங்கூரம் விரைவில் நடந்து காவிரிப்பூம் பட்டி நூத்தில் ஒரு வீட்டிற்குத்த சோலையிற் சேர்ந்தனர்.

இவர்கள் அங்கு வந்து சேருமுன்னமே திருவிடை மருதாருடையார் திருவெண்காடர் கனவினும் அவர் மனியியார் கனவினும் சென்று இவர்கள் வரவைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஆதலால் அவர்களிருவரும் இவர்கள் குழந்தையோடு வருதலை எதிர்பார்த் திருந்தனர். இவர்கள் வந்த வுடனே அவர்கள் வந்து இவர்களை உபசரி த்து இனைப்பு நீக்கினர். அப்போது திருவருட்செயலால், சிலையார்தம் சருத்து மாறிச் சிவகலையம்மையாரை நோக்கி, ‘அம்மே! நீர் நல்லவராகத் தோன்றுகின்தீர். இக் குழந்தையோ தெய்வக் குழந்தை. இதனை யாருக்கோ விற்க வேண்டுமென்று எம் கணவர் கருதியிருக்கின்றார். நீங் இதனை எடுத்து வளர்ப்போயின் உமக்கு எல்லா நன்மையு முண்டாம். நானும் வேண்டும்போது வந்து பார்த்துக்கொள்வேன்’ என்று சொல்லிக் குழந்தையை அவர் கையிற் கொடுத்தனர். அவரும் குழந்தையைப் பிரியமாக எடுத்தனைத்துக்களித்தார். அப்போது சில

சருமர் ‘இஃதென்ன என் மனைவி செய்த காரியம்! சிவபெருமான் கட்டளையை நாம் மீறலாமோ’ என்று சிந்தித்தவராய் ஒன்றும் கொல்லாதிருந்தார். அவர் மனநிலையை யறிந்த திருவெண்காடர் சிவசருமர்க்குப் பலவகை யுபசாரஞ்சொல்லி, ‘தங்களை இங்கு வரச்செய்தது திருவிடைமருதுடையாரது திருவருளன்றே’ என்றனர். சிவசருமர் இவரே திருவெண்காடர் போலுமென் ரெண்ணினார். சிவகலை யம்மையார் தமகையிலிருந்த மகவைத் தமகணவர்கையிற் கொடுப்ப அவர் மகிழ்ச்சியுடன் வாங்கிக் குழந்தையின் பேரழகு நோக்கி இன்ப மிகுதியால் தம்மை மறந்தார். சிறிது நேரம் பொறுத்துத் தெளிந்து குழந்தையைத் தமமயனியார் கையில் மீட்டுப்பளித்து, சிவசருமரையும் சுசிலையாரையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆதித்தியம் புரிந்து, பின் புத்திரோற்சவங் கொண்டாடினார். அப்பொழுது இவ்விரு தம்பதிகளுக்கு மாத்திரம் கேட்பதாய் ‘எம் கட்டளையை உடனே முடிப்பிராக்’ என ஒர் அசர்ரிவாக்கு உண்டாக, திருவெண்காடர் உடனே ஒரு தலை கொண்டுவரச் சொல்லி அதன் ஒருதட்டில் அருங்குழலியைக்கிடத்தி மற்றொரு தட்டில் பொன்னும் மணியுமிட்டு வந்தார். எவ்வளவு இடினும் குழலி யிருந்த தட்டுத் தாழ்ந்தே யிருந்தது. எல்லாரும் ஆச்சரியமுற்றனர். சிவசருமர் மனநடுங்கி, துலையைவலம்வந்து, ‘அடியேன் தேவரீர்க்கடிமைப்பட்டது பொருளாசையா லன்றே. செல்வமதிகமாகப் பெற்றுல் யான் மயக்கத்தில் ஆழேனே’ என்றிரங்கி, ‘இனித் துலைத்தட்டுக்கள் சமநிலையடையட்டும்’ என்று மந்திராக்ஷதை யெறிந்துவணங்கினர். அங்குமே துலைத்தட்டும் சமநிலை பெற்றது. பின்

‘சிவசருமரே, உம்மை மயக்கிலாழ்த்தவன்று செல்வத் தைக் கொடுத்தது; அறவழியால் ஈட்டப்பட்ட திரு வெண்காடர் பொருளைப் பெறுதற்கு நீரே பாத்திரம் என்னும் கருத்துப்பற்றியேயாம். இன்று தொட்டுப் பதினாறு கழிந்த தினத்து நீரும் உம் குடும்பமும் எம் பதவிக்கு வருவீர்கள். கவலை யொழியுங்கள். இப் பொன்னைக் கொண்டு திருவிடைமருதூர்க்குப் போங்கள்’ என்று ஓர் அசரீரி எல்லாருங் கேட்க எழுந்தது. சிவசருமரும் மனக்கவலை நீங்கினார். திருவெண்காடர் சிவசருமரை மீட்டும் வணங்கினார். எல்லாரும் ஆனந்த மடைந்தனர்.

பின் குழந்தையைத் துலையினின்றும் எடுத்தனைத்துக் கண்மிச்சில் போக்கி, அன்றே நாமகரணஞ் செய்யக் கருதி, எல்லார்க்கும் மனத்திலே ‘மருதவாணன்’ என்னும் பெயரே முன்தோன்ற, அதனையே கடவுட் குழந்தைக்கு நாமமாகச் சாத்தினார். துலைத் தட்டி விட்ட பொன்னெல்லாம் பொதிசெய்து திருவிடைமருதூர்க்கு அனுப்பப்பட்டது. சிவசருமரும் தம் மனைவிமக்களோடு இரண்டுநாள் தங்கிபிருந்து

திருவெண்காட ரிடத்து விடை
சிவசருமர் கொண்டு தம ஊர்க்குப் புறப்பட்ட
தம ஊரக்கு மீளல் டார். தேரிற் செல்பவர் இடையில்
தெய்வக் குழந்தை ஞாபகத்தால் சோர்வுறிறு விழுந்தார். களை தெளிந்தபொழுது அக் குழந்தை தம் மக்களோடு விளையாடுக்கொண் டிருத்தலைக் கண்டு மனந்தேறினார். தேர் வேகத்தால் மீண்டும் உறக்கம் வர உறங்கி விழித்தபொழுது திருவிடைமருதூரில் தம் வீட்டு வாயிலில் இருந்தனர். குழந்தை மாயமாய்

மறைந்து விட்டது. சிவசருமர், ‘தேர்செல்லும் வேகத் தால் குழந்தை தவறிக் கீழே விழுந்ததோ, அன்றி நாம் கண்டது கனவோ? எதற்கும் நான் காவிரிப்பூம் பட்டினஞ்சென்று குழந்தையிருக்கப் பார்த்து வருகி மேன். செல்வமேங்கிரம்ப உளது. நீ உன் மக்களோடு அடியவர் பூஷையைத் தவறுமல் செய்துகொண்டிரு’ என்னாலும், சசீலையார் தம் கணவர் பிரிவு சகிக்க முடியாதவராய் வருந்தினார். அச் சமயத்தில் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வந்து சேர்ந்த பொதி வண்டியோடு வந்த சேவகரோடு கலந்திருந்த சிவகணாத ரொருவர் ஒரு கவளிகையையும் திருவெண்காட்டர் எழுதியவரை ஒர் ஒலை முடங்கலையும் சிவசருமர் கையிற் கொடுத்துத் தம் வழியேகினர். சிவசருமர் அவ்வோலை முடங்கலை நிமிர்த்துப் பார்த்தபொழுது குழந்தை அங்குச் சுகமாக விளையாடியிருக்குஞ்செய்தியும் அத அடைய பிரிவாற்றுமை யகல அதன் திருவுருவப்பட மொன் றனுப்பினமையும் திருவெண்காட்டர் குறித் தெழுதியவண்ண மிருக்கக் கண்டு கவளிகைக் கட்டையளித்துப் படத்தை நோக்கிக் குழந்தையைக் கண்டுபோலவே களித்துத் தம் மனைவியாரையுந் தேற்றினார். பின் அவர்கள் அப் படத்தை ஒரு கூடத்தில் அமைத்து உபசரித்து, தங்கள் நியமப்படி சிவபூஷை அடியவர் பூரை குறைவற நடத்திவந்தனர்.

காவிரிப்பூம் பட்டினத்தில் திருவெண்காட்டர் மருதவாணர்-
பின்னைவிளையாட்டு திருமாளிகையில் தெய்வக் குழவி யாகிய மருதவாணர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்து வந்தார். தம் வயதுப் பின்னைகளோடு

விளையாட்டயர்க்கு அவர்கள் எனைவரையும் களிப்பிப் பார். ஒருநாள் அவர்களோடு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு படகில் ஏறி அவர்களோடு நெடுந்தூரஞ் சென்றார். அங்குப் பெருமீலைன்று இவர்கள் தோணியை நோக்கி விழுங் குங்குறிகாட்டி விரைந்து வருதலைக் கண்டு எல்லாரும் நடுநடங்கி மருதவாணரை நோக்கி, ‘இஃதென்ன! பேராபத்து விளைந்ததே, நாமனைவரும் ஒருங்கே மாள வந்ததே’என்று புலம்பினர். இதற்குள் தோணியருகில் வந்துவிட்ட மீன் பாய்மரத்தினிடத்து நின்ற ஒரு சிறு வளைப் பற்றி விழுங்கியது. அதுகண்ட பிள்ளைகளைக் காலை நீட்டி அம் மீனின் தலைமேல் உதைத் தார். உதையுண்ட மீன் அக்கணமே உயிர்விட்டது. அப்பொழுது அதனுடைய யாக்கையினின்றும் ஒரு தில்ய புருஷன் புறப்பட்டு விமானமேறி அந்தரத்தே நின்று மருதவாணரை நோக்கித் தொழுது, ‘யான் மணிக்கிர்வனைன் ஜூம் கந்தருவன். வேடிக்கையாகத் திரிகையில் ஒரு வனத்தில் சிந்து முனிவரைக் கண்டு என் அழகின் செருக்கால் அவரை இகழ்ந்தேன். அவர் முனிந்து என்னை மீனாகுமாறு சபித்தனர். சாபத்திற் கஞ்சி யான் அவரை வளங்கலும் அவர் சவாமிகள் இங்கெழுந்தருளித் திருவடியை என் தலை மேல் வைத்தருளும் பொழுது சாப நிவீர்த்தியாகி யான் என் பழைய உருவைப் பெறுவேன் என்று அருளினர். யான் பட்ட தயரங்கட்கோ அள வில்லை. இன்று எல்லாம் தீர்ந்தன’ என்று துதித் தான். மருதவாணரும் அவற்றுக்கு அருள் புரிந்து அவளைச் சவர்க்கம் போக விடுத்து; மூர்ச்சித்துக்

கிடந்த பிள்ளைகளைக் கருணையால் நோக்கலும் அவர்கள் களை தீர்ந்தெழுந்தனர். சற்றுநேரத்திற்கெல்லாம், ‘ஜூயே’ நம்முள் ஒருவளை அம் மீன் விழுங்கியதே’ என்று புலம்பலும், மருதவானர் ‘அதோ பாருங்கள்’ என, அச் சிறுவன் அம் மீன் வயிற்றிலிருந்து விலை யுயர்ந்த மணிகளை வாரிச் சமை செய்துகொண்டு அதன் வாய் வழியாக ஆனந்தமாக வரக் கண்டனர். அவர்கள் தாங்களும் அவ்வாறு மணிகள் சேர்க்க வேண்டுமென்ன, மருதவானர் அவர்களை அம் மீனின் வயிற்றுச் சென்று மீளும்படி ஏவினர். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த மணிகளிற் சிறந்தவற்றைப் பொறுக்கி மருதவானர்க்குக் காணிக்கையாகக் கொடுத்தனர். பின் தாய் தந்தையர் மினைப்புவர அவர்கள் கரைக்கு மீண்டு அங்குப் பயத்தாற் காத்திருந்த தம் பெற்றோரை மகிழ்வித்தனர்.

இங்ஙனம் சின்னன் கழிந்தபின் மருதவானர்க்குக் மருதப்பிரான் கல்விபயில் பருவம் வந்தடுத்ததாக, கலை பயில்கை திருவெண்காடர் ஒரு நல்லாசிரியரைத் தெரிந்து அவர்க்குச் சகலகலைகளையும் பயிற்றுவித்தார். அங்நாளில், அந்நிய நேசத்து வணிகமென்றால் பெறுதற்கரிய பருமணி யொன்றைக் காவிரிப்பூம்பட்டினத்து வைசியர்பாற் கொண்டுவந்தான். அவர்கள் அதனைக் கண்டு அதி சயித்து மதிக்க அறியாராய்த் திருவெண்காடரிடத் துக்கொண்டுவந்து காட்டினர். அவரும் அதனை நன்கு ஆராய்ந்து, ‘எவ்வகை மணிக்கும் விலை கொள்வோ னது விருப்பினளவாம். ஆயினும், இது பதினுயிரம் பொன் பெறும் என்று தோன்றுகின்றது’ என்றனர்.

வணிகரெல்லாரும் ‘இஃதோக்கும்’ என்றனர். அப் பொழுது மருதவானர் பள்ளிக்குச் சென்று வந்தவர், வழக்கம்போல் உடனுண்ணப் பிதா வராதிருக்கவே அவரைத் தேடி இங்கு வந்தார். மனியையுங் கண்டார். ‘இம் மணி எங்கிருந்து வந்தது? இதன் விலை யென்ன? இதனை யார் விலைமதித்து வாங்கியது?’ என்று வினவினர். திருவெண்காடர், ‘குழந்தாய், உனக்கேண் இந்த விசாரம்? பசித்திருக்கிறோய், சாப்பிடு போ’ என்றனர். மருதவானர் ‘அப்பா, யான் நவமணி யிலக்கணம் ஆசிரியரிடத்துப் பயிலும்போது கேட்டதோர் குறி இம் மணியிடத்துக் கண்டேன், அதனை உமக்கு வெளிப்படுத்த விரும்பினேன்’ என்றார். அங்கிருந்த வைசியர் மணியின் வரலாற்றை யுரைப்ப, மருதவானர் ‘என் தந்தையார் மதித்த பதினுயிரம் பொன்னையும் யானே தருகிறேன். ஆனால் இம் மணி கண்ணலும் பார்க்கத்தக்கதன்று. இதனுள் நீர் உள்ளது; இது ஆலைமுத்தன்று. இதனைத் தொட்டாலும் தரித்திரம் வியாதி முதலியன உண்டாம். எல்லாரும் பாருங்கள்’ என்று முன் பின் நேரக்காது அம் மணியை யுடைத்தார். உடனே அதனுள் இருந்த நீர் வெளிப்பட்டது. யாவரும் வியப்புற்று மருதவானரைக் கொண்டாடினர். பின்பு அவர் தாம் சொல்லியபடி வணிகனுக்குப் பொருள் தர எண்ணிக் கடாரபுரத்து வாழும் ஞானன்தன் என்னும் தமது நண்பனுக்கு ஒரு சிட்டனுப்ப, அவன் அப்படியே பதினுயிரம் பொன்னையும் கொடுத்தான். திருவெண்காடர்க்குத் தம் மூமந்தரிடத்தில் அச்சமும் அன்பும் மிகுந்தன.

மருதவாணர்க்குப் பதினாறுண்டெல்லை குறகி
மருதவாணர் யது. அவர் தம் தந்தையாரிடம்
தீவாந்தர சென்று தமக்குத் தீவாந்தரஞ்
வியாபாரம் சென்று வியாபாரஞ் செய்தலில்
உள்ள அவாவைத் தெரிவித்தனர்.

திருவெண்காடர், ‘நமக்குப் பொருள்தேடி ஆக
வேண்டியதில்லை’ என்று சொல்ல, அவர் ‘பொருள்
சம்பாதித்தல் அவசியம். அன்றியும் தீவாந்தரப் பிர
யாணத்தில் அறிந்துகொள்ளும் விஷயங்கள் பல.
ஆதலால் விடை தரவேண்டும்’ என்ன, திருவெண்
காடர் ‘ஆயின் நானும் உடன் வருவேன்’ என்ன,
மருதவாணர் ‘நாமிருவரும் போய்விட்டால் தாயார்
வருந்துவர். ஆதலால் நீர் இங்கே இரும், நான்
மாத்திரம் போய்வருகிறேன்’ என்று தம் பெற்றே
சிடத்து விடை பெற்றனர். விடை பெற்றுத் தம்
வயசினராகிய வணிகச் சிறுவர் பீலரொடு கலமேறிச்
சென்று ஒரு தீவை யடைந்தனர். அங்குச் சிறிது
காலம் வியாபாரஞ் செய்தபின்னர் அவர்களூல்
லாம் புறப்பட்டு வேறு தீவுகளுக்குச் சென்றனர்.
மருதவாணர் மாத்திரம் அங்கேயே தங்கிப் பல்
வகை அறங்களைச் செய்துகொண்டிருந்தார். வேறு
தீவுகளுக்குச் சென்றவர்கள் ஆங்காங்கே லாபகரமான
வியாபாரங்களைச் செய்து பெரும் பொரு ஸீட்டிக்
கொண்டு இவரிருந்த தீவுக்கு விரைவில் வந்து சேர்ந்த
னர். இவரிடத்திருந்த சரக்குகள் வரட்டிகளும் அவல்
கடலையுமே. அவர்கள் திடுக்கிட்டு, ‘பட்டினத்துப்
யிள்ளையா ரெனப்படும் திருவெண்காடர்க்குத் தவப்
பேரூய் வந்த நீர் இவ்வாறு செய்த லழகோ? நீர் எங்
களுக்கெல்லாம் தலைவராயினீர். எங்களைப் பொருள்

தேடி வர ஏவினீரே நீர் என்ன தேடிவைத்தீர்? என்று பரிதாபப்பட்டு வினவ, மருதவாணர் ‘என் பொருட்டு நிங்கள் கவலைப்படவேண்டா என் பிதா உங்களே ஒன்றுங் கேட்கமாட்டார்’ என்றார் அதனைக் கேட்ட தோழர்கள் அவாக்குப் புத்தி மாறுட்டமாயிற் ரென்று நிசாயித்து, தங்கள் தங்கள் சரக்குகளைக் கலங்களிலேற்றுவித்து ஊரோக்கிப் புறபபட்டனர். மருதவாணரும் தம சரக்குகளை ஏற்றுவித்து உடன் புறபபட்டனா கடல் நடுவிற் செல்லும்பொழுது மருத வாணர் திடீரன்று பெருங் காற்றுமழை வரச செய்து கலங்களைத் திடீசதப்பியோடசெப்தார். பல நாளாய் அவாகள் அலையும்பொழுது அவாகள் வழிக்காகச் சேகரித்து வைத்திருந்து விற்குமுதலிய உபகரணங்கள் செலவாய்த் தீராதன. அவாகள் மருதவாணரிடம் வந்து தோழமைபாராட்டி, ‘ஏங்கள் மிகவும் வருந்தி னேம். ருளிர் பாட்டுகின்றது. இருந்து விற்கவல்லாம் தீராதது உம் பிடத்திலுள்ள வரட்டியையேனும் இது தருணம் எங்களுக்குக் கொடுத்து உபகரிக்கவேண்டுமென்று பிராததித்தனா மருதவாணர் ‘தோழர்களே, ஊர் சோந்தவுடனே என் வரட்டி எடைக் கெட்டயாகக் கொடுத்தாற் போதும்’ என்று சொல்லி, அதற்கு அவாகள் இல்லாவுபத்தீர் மேழுதித் தறப் பெற்றுக்கொண்டு வரட்டிகளை சிறுத்துக்கொடுத்தனர். அவாகள் வாங்கித் தம கலங்கட்குச் சென்று சூளிர் பசி தலைநிதிருந்தனர். மழையும் விட்டது. கப்பல்கள் விரைவில் காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்தன. வணிகச் சிறுவர் வரவை ஞாக்கி வருந்திய அவர்கள் பெற்றேர்கள் அவர்களைக் கண்டதும் களித்து ஊரில் திருவிழாக் கொண்டாடினார்கள்.

திருவெண்காட்டர் மருதவாணரைக் கானுமுன்
 மருத்வாணர் னமே, தோழருள்ளூருவன் அவரைக்
 மறைதல் கண்டு, ‘ஜபா, உம் புத்திரர் சித்
 தம் மாறுபட்ட யூருக்கிறார். உமக்கு
 அதனைக் குறிப்பித்தீர்காக முன் வந்தேன்’ என்றார்.
 திருவெண்காட்டர் சிறிது மனங்கலங்கி ‘எவ்வாறுவினும்
 மகன் வந்து சேர்ந்தானே’ என்று தேறி மரக்கலத்
 திற்குச் சென்று தம் மகனைக் கண்டு ஆனந்தித்தார்.
 மரக்கலத்தில் வரட்டியும் அவல் கடலையுமே யிருந்தன.
 திருவெண்காட்டர் பிரமைகாண்டார். தீரவிசாரிக்க வேண்டுமென்று நிச்சயித்து மருதவாணரைக் கரைக்குக் கொண்டுவந்து அங்கொரு மாணிக்கமீனிருக்கச் செய்து காவல்லமைத்து, தாம் கப்பலுக்குச் சென்று வரட்டி அவல் கடலை பெட்டி கணக்கு முதலிய வற்றை எடுப்பித்துக்கொண்டு கரைக்கு மீண்டும், மருதவாணரோடு வந்த தோழருகளே டிருந்து அவற்றைச் சோதித்தபோது, பெட்டியில் ஒரு வரட்டியும் ஒலையுமிருக்கக் கண்டார். வரட்டி பெட்டியில் வருகிறதற்கு அதனிடத்து ஒரு விசேஷ மிருக்கவேண்டுமென்று நினைத்து அதனைப் பிட்டுப்பார்க்கக்கூடில் அதனுள்குரியப் பிரபைபோல் ஓளி வீசும் மாணிக்கமொன்றிருக்கக் கண்டார். மற்றைய வரட்டிகளைச் சோதித்தார், அவற்றுள்ளும் அவ்வாறே மாணிக்கங்களிருந்தன. அவல் மூட்டையைச் சோதித்தார், அது முழுதும் பொன்மணல் கலந்திருந்தது. ஒலையை பெடுத்துப் பார்த்தார்; அது உடன் வந்த தோழர்கள் மருதவாணரிடத்துப் பெற்ற வரட்டிக்காக எழுதிக்கொடுத்த கடன் சிட்டாறிருந்தது. திருவெண்காட்டர் அதனைக் குறித்து அவர்களை வினாவிப் பொழுது

அவர்கள் அது தாம் எழுதியதாக ஒப்புக்கொண்டனர். ‘நாம் மருதவாணரைச் சித்தப்பிரமை தூகாண்டார் என்றுரைத்தோமே. இப்பொழுது திருவெண்காடர் நம்மைக் குறித்து என்ன என்னுவார்?’ என்று மனங்கலங்கினர். திருவெண்காட்ரோ தம் மகனூர் தேடித் தந்த மணிநிதிகளைக் கண்டு பரயானந்தங் கொண்டவராய் அவரைக் கண்டு தழுவ எண்ணி அவரைக் காவல் வைத்திருந்த மாளிகைக்கு ஒடினார். அங்கு அவரில்லை. காவலாளர் காவல் காத்தபடியே. யிருந்தனர். திருவெண்காடர் மனம் மிக வருந்தினார். ‘வரட்டியையும் அவல்லுட்டையையும் கண்ட அளவிலே தீர விசாரியாது முகங்கோணி என் அருமைக் குழந்தையைக் காவலில் வைத்தேனே’ என்று புலம்பினார். நகரமுற்றுங் தேடிப்பார்த்தார். எங்கும் அவரைக் கண்டிலர். மருதவாணரோ திருவிடைமருதாரில் சோதியிருவாய் வெளிப்பட்டு தம் படவுருவத்தைப் பூசித்து நேசித்திருந்த சிவசருமர்க்குக் குடும்பத்தோடும் முத்தியளித்து, தாம் மகாலிங்கத்துட் கலந்திருந்தனர்.

திருவெண்காடர் ஊனுமுறக்கமுமின்றிச் சிந்திருவெண்காடர் தனையில் லாழிந்திருக்கையில் அவர்மனையார் ஒரு சிறு பெட்டியைக் கூறவுடையுள்ளது அவர்முன்வைத்து, ‘இதனைத் தேவரீர் வந்தவுடனே கொடுக்கும்படி நம்மகன் தந்து போயினான்’ என்றார். அடிகள் அதனை ஆவலோடு திறந்து பார்த்தார். அதனுள் ஒரு காதற்ற ஊசியும் ஓர் ஒலைநறுக்கு மிருக்கக் கண்டு மிகுந்த ஆச்சரிய முடையவராய் அவ்வோலையைப் பார்க்க, அதில்

‘காதற்ற ஒசியும் வாராது கானுங் கடைவழிக்கே’ என் ரெமுதியிருந்தது. இவர் முன்னஞ் செய் தவக் குறை முடிக்கவந்த மூர்த்தியாதலால் அவ்வளவிலேயே இருவினையொப்பு மலபரிபாக முண்டாக, சரணசுத்தி யடைந்து புலன்கள் ஒடுங்கினிற்ப, சிவானந்தம் பரந்த வெள்ளமாக எழுந்து கவர அதனுள் மூழ்கிக் கவலையெல்லாம் அற்று, அருள்வாணி முன்னிற்க,

பட்டைக் கிழித்துப் பருஷி தன்னைப் பரிச்செடுத்து [துக் முட்சசுருட்டியென் மொய்குழ லாள்கையில் முன்கொடுத் தட்டி யிருந்த கனமாயக் காரிதன் காமமெல்லாம் விட்டுப் பிரிபவென் ரேஇங்க னேசிவன் மீண்டதுவே.

வாதற்ற திண்புய ரண்ணே மலைபர் மலர்ப்பத்தைப் போதுற்றெப் போதும் புகலுடெஞ் சேயிந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென் காதற்ற ஒசியும் வாராது கானுங் கடைவழிக்கே

என்பவை முதலிய களிகள் சொல்லி, தம் தாயாரைப் பணிந்து, ‘அமமே, உமது தவம் சிறந்தது. நீர் யாதொன்றுக்கும் வருந்தாதிரும் யான் குருபரன் ஆணைவழியில் நிற்பவ னுயினேன்’ என்னாலும், அவர் ‘எனக்கு அந்திய காலம் சமீபித்தது. என் ஈமக் கடைனைக் கழித்துச் செல்லாகாதா?’ என்ன, அடிகளும் ‘அவ்வாறே யாகுக’ என்று மொழிந்து, எதிர் நின்ற தமது ஆட்ச நண்பரும் தலைமைக் காரியஸ்தருமாகிய சேந்தனுரைநோக்கி, ‘நீர் இப்பொருளெல்லாம் உலகு லாள்ள பல்லோருங் கொள்ளச் செய்வீர்’ என்று சூறையிடப் பணித்து, தொடர்பொன்று மில்லாராய்ப் புறப்பட்டனர். அது கண்டு அவர் மீனவியார் வணங்கித் தாழும் உடன் வரவேண்டு மென்றனர். அடிகள்,

‘உனக்கு என்னேடு தொடர்ந்துவரச் சக்தியில்லை. சிவனேசம் அடியர்நேசம் மறவாமல் இங்கிருந்தே திருவடியடைதி’ என்று அவரை நிறுத்திவிட்டு, ஊர்ப்பொது மண்டபத்தை யடைந்தார். அப்போது அவ்யூரிலுள்ள முதியோர், நட்பினர், சுற்றுத்தினர் எல்லாரும் திரண்டுவந்து, இவர் இவ்வாறு செய்ததால் தாங்கள் ஆதரவற்ற நிலைமையை யடைந்ததைச் சொல்லியிருங்கினர். அடிகள்,

மனையானு மக்களும் வாழ்வுங் தனமுந்தன் வாசல்மட்டே
இனமான சுற்ற மயானமட் டேவழிக் கேதுதுனை
தனையா மளவெள் எளவா கிளுமுன்பு செய்ததாங்
தனையாள என்றம் பரவோகஞ் சித்திக்கும் சத்தியமே.

மாடுண்டு கன்றண்டு மக்களுண் டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண் டெனும்படி கேட்டுவிட் டோமினிக் கேன்மணமே
நீடுண்டு கந்தையுண் டென்னே எழுத்தைந்து மோதவுண்டு
தோடுண்ட கண்ட னடியார் கமக்குத் தனையுருண்டே.

ஊரீ ருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப்
போரீர் சபைனைக் கழுவேற்ற நீர்றைப் புறந்தின்னையிற்
சாரீ ரனாந்தலைச் சுற்றுத்தை நீங்கிச் சகங்கைக்க
வேரீ ருமக்கவர் தாமே தருவ ரினையடியே

என்பவை முதலிய கவிசனைச் சொல்லி மானமா யிருந்தனர். அவர்கள் நாணமுற்று இவ்வயர் நிலைமைக்கு நினைத்தற்கும் அரியதென்று ஏனினர்.

இங்கு நிசமுந்த விஷயங்களைப்பற்றிக் கேள்வி
அரசன் வரவு யுற்ற அரசன் புறப்பட்டு வந்து
நிதி யறையைக் கொள்ளோ யாகாத வண்ணம் தடுத்து, அடிகள் தமக்கை மகளை வரவழைத்து அவனை அவர் வீட்டில் விருத்தி, அவனுக்க

குக் குடும்பப் பாதுகாப்புக்கு வேண்டிய செல்வ மொழிந்தவற்றைத் தரும முதலியவற்றிற்கு உபயோகிக்கக் கட்டளையிட்டான். சேந்தனுரை நோக்கி, ‘திருவெண்காடர் செல்வம் அளவு கடந்தது என்று பலரும் சொல்லக் கேள்வியுற் றிருக்கின்றேனே. இன் னும் எங்கெங்குள்ளன?’ எனக் கேட்க, அவர் ‘இநுந் தலை இவ்வளவே’ என்றனர். அரசன் அவர் மொழி யில் ஐயங்கொண்டு அவரைச் சிறை செய்வித்து, அவர் காணி இடம் பொருளொல்லாவற்றையும் திருவெண்காடர் பொருளென்று கவர்ந்தான். சேந்தனுரையை மனைவியார் தம் பிள்ளையை எடுத்துக்கொண்டு வேற்றார் சென்று கூவிவேலை செய்து சிலித்துவந்தார். பின்பு அரசன் அடிகளிருக்கும் மண்டபத்துக்கு வந்து, ‘இப் பரதேசி கோலங்கொண்டு நீர் அடைந்த விசேடப்பேறென்னே!’என, அவர் ‘நீர்நிற்க நாமிருக்க’ என்றார். அரசன் நாணமுற்றுச் சென்றான்.

*

அடிகள் பசிவந்தால் ஊருட்சென்று பிச்சை யேற் றுண்டு, பொதுமண்டபத்தில் யோகசமாதியி விருத்தலும், அங்கு வந்து விளையாடும் சிறுவர்களோடு கூடி விளையாடலும் செய்து ஆனந்தித்திருந்தார். அங்கனமிருக்கையில் காவிரிப்பூம்பட்டி நெத்தில் இவரது தாயார் தேகவியோக முற்றனராக, சுற்றத்தினர் வழக்கப்படி ஈமக்கடன் கழிக்க மயானத்திற்குச் சென்றனர். அதனைத் திருவருளாணையால் உணர்ந்த அடிகள் அங்குச் சென்று, அவர்கள் அடுக்கிவைத்த சிதையைத் தள்ளி வாழைப்பட்டையாற் சிதையடுக்கி அதன்மேல் அங்கையைக் கிடத்தி,

முந்தித் தவங்கிடந்து முஞ்சுறு நாட்சுமக்டே
அந்திபக லாச்சிவனை யாதரித்துத்—தொந்தி
சரியச் சுமங்குபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்லூட்டு வேன்

என்பது முதலிய கவிகளைப் பாடி, உலகர் போலச் சடாக்கினியாற் சடாது தமது ஞானக்கினியால் தக னஞ்செய்து, அவரைச் சிவனடி நீழலில் கூடும்படி தியான சமாதியால் அந்தியேஷ்டி நிறைவேற்றி, அங்கனை புறப்பட்டார்.

புறப்பட்டவர் திருவிடை மருதூர்க்குச் சென்று அங்குச் சிவனடியர் எதிர்கொண்டு வணங்கத் திருவா யைத்தை அடைந்து பன்முறை பணிந்து மனமுருக அன்பு பெருகி உடல் குழமூந்து என்பு நெக்குவிட்டு வியர்வெழுந்து கண்ணீர் ஆரூக மடைதிறந்து பாய, நாத்தழுதழுக்க வாயாரப் பாடுவாராய்த் திருவிடை மருதூர் மும்மணிக்கோவை பாடிப் புறப்போந்து மீணகடோறும் பிச்சையேற்றுண்டு கோபுரத் திருவா யில் குடியாகக்கொண்டு சிவயோக சாதனையில் வீற் றிருந்தார்.

பின் திருவிடை மருதூருடையார் அடிகள் அடிகள் கனவிற் ரேன்றி ‘ஜை, வெண்காட, இனி நமது திருப்பதிகள் தோறுஞ் தலயாத்திரை சென்று பாடுதி’ எனக் கட்டளையிட்ட டருள, அவர் புறப்பட்டுப் பல பதிகளையும் தரிசித்துத் திருவாரூரில் சென்று அங்குச் சில காலங் தங்கினார். அந்நாளில், மிகுந்த பக்திமானான சிறுவன் வெளு வன் அவர்க்குக் காலங் தவறாது திருவழுது செய்வித்துபசரித்து இரவும் பகலும் பிரியானாகித் தொண்டு செய்து வந்தான். இவனுக்கு முறைப்பெண் வெண்

நிருந்தது. இவனும் தாய்க்கொரு பிள்ளை, அவனுக் தாய்க்கொரு பெண். இரண்டு தாய்மாரும் இக் குழங்குதகளுக்குக் கல்யாணஞ் செய்துவைக்க விரும் பினர். சிறுவனே அதற் கிணங்கவில்லை. அதன்மேல் அவர்கள் அடிகளிடத்து வந்து முறையிட, அவரும் இரங்கி அவ்வாறே செய்க என்று அவனைப் பணித் துத் தாமும் உடனிருந்து கல்யாணத்தை நடப்பித்த னர். அக்காலத்து ‘நாப்பிளக்கப் பொய்யுரைத்து’ என்னும் கவியைப் பாடிச் சேஷைபிட்டு ஆசீர்வதித்த னர். அப்பால் அச் சிறுவன் மனைவியோடு வாழ்ந் திருக்கையில் ஒருநாள் ஆயுள் முடிந் திறந்தான். எல் லாரும் கூக்குரலிட்டழுதனர். அத் தருணத்து அவ் வீதிவழி வந்த அடிகள் சங்கதி கேள்விப்பட்டு ‘வடிவந் தானும்’ என்னும் பாட்டைப் பாடித் தங் குருவருளைச் சிந்தித்து ‘மண்ணு முருகும்’ என்ற பாட்டைச் சொல் லீய அளவில் அப் பினமகன் உயிர்பெற்று உறங்கி விழித்தவனைப்போல் எழுந்து வணங்கி நின்றான். அவனுக்குப் புத்தி கூறிவிட்டு அடிகள் பாண்டிகாட்டுத் திருப்பதிகளைத் தரிசித்துக் கொங்குநாடு சென்று அங்கு மவுன விரதத்தோ டிருக்கையில் ஒருநாள் பசியாற்றுது ஒரு மூர்க்கன் வீட்டு வாயிலில் நின்று கைதட்ட, அவன் இவர் பெருமை யறியாது தடி கொண்டு புடைத்தான். அப்பொழுது ஒரு கிழவன் ஓழவந்து விலக்கி இவர்க்கு அழுதிட்டு உபசரித்தான். அப்போது அடிகள்

பூனும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானால்ல பூழித்தைக் கானும் படிக்கல்ல மங்கையர்க் கல்லாகற் காட்சிக்கல்ல சேனுங் கடங்க சிவன்டிச் கல்லளன் சிக்கைதகட்டுச் சானும் வளர்க்க அடிபேன் படித்துபர் சுற்றல்வே

என்று சொல்லி, உடனே

இருக்கு மிடந்தேஷி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தா லுண்பேன்—பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனேளன் தேகம்
இனைத்தாலும் போகேன் இனி

என்னும் வெண்பாகவைப் பாடி, அங்கு நின்றும் புறப்
பட்டுத் தலைவம் புக்குக் கோகரணம் பணிந்து போய்
உஞ்சேளை மாகாள மடைந்து மாகாளோச்சரரைப்
பணிந்து நசரைபடுத்த சிறுபுறங் காட்டி லுள்ளதொரு
கணபதி யாலை மடைந்து பரஞான நிட்டையில் வீற்.
நிருந்தருளினார்.

அடிகள் அங்கனமிழுக்க, அந்கரத்தை யானும் பத்திரகிரி யாசர் அரண்மனையிற் களவு	அதிதிவிரபச்சுவியாகிய பத்திரகிரி மகாராஜாவுக்குச் சிவன் அருள் புரி யும் காலம் அடுத்தது. அவர் அரண் மனையிற் களவு செய்யும் இச்சை யோடு சில கள்ளர் புறப்பட்டு வந்து இக் கணபதி யாலைத்தின் முன் நின்று தங்களுக்குக் களவு வாய்க்க வென்று கணபதியைப் பிரார்த்தித்து நகருட்புகுந்து தம் ஆசை தணியுமட்டும் கருவுலத்து நிதிக் குலவகளை யும் மனிக் குலவகளையும் வாரிக்கொண்டு செல்லுகை யில் கணபதி ஞாபகம் வரவே ஒடிச் சந்திதி யடைந்து தங்களுக்குக் கிடைத்தவற்றுள் விலைமதிப்பரிய ஓர் அரதன ஆமெடுத்து அவர்க்குச் சாத்தினிட்டுத் தம் வழியே போயினர். அப்போது இருட்போ தாகை யால் ஆரம் கணபதி கழுத்தில் விழாது அருகில் சிவ யோக சாதனையில் வீற்றிருந்த அடிகள் கழுத்தில் விழுந்தது.
---	--

அங்கு அரண்மனையில் களவுபோன சிறிது
சமூரம் நேரத்திற்கெல்லாம் காவலர் வெளிப்
பற்றி யெரிகை பட்டு நகரமெல்லாம் கள்வரைத்
தேடிவிட்டுப் புறங்காட்டில் அடிச்
சுவடு கண்டு அதனைப் பற்றிக்கொண்டு கணபதி யால
யத்தையடைந்து அங்கு ஆரங் கழுத்தில்லைந்து வீற்றி
ருக்கும் அடிகளைக் கண்டனர். கண்டதும் விரைந்
தோழிலங்கு அவரைப்பற்றி யிழுத்துப் பல்வகையால்
துன்புறுத்தினர். அப்போது அடிகள் சமாதி கலைந்து,
நடந்த சங்கதியொன்றும் அறியாராதலால் அவர்கள்
துன்புறுத்தும் பொழுதெல்லாம் தடுத்தல் செய்யாது
'சிவ சிவ' என்று சொல்லிக்கொண்டிருந்தார். காவ
லாளர் இவரை வைது இவர் மனுத்தைக் குறித்துத்
தம்முட்பலபடி பேசிக்கொண்டு, இறுதியில் கையுங்
களவுமாக அகப்பட்ட இவரை அாசரிடத்துக்
கொண்டுவிடுதலே தாம் தண்டந்தப்பும் வழியென்று
துணிந்து அரசர் முன் கொண்டுபோய் நிறுத்தி,
'இவளைக் கழுவேற்றினு ஸன்றி மற்றைக் கள்ளர் அகப்
படார்' என்று சொல்லித் தாங்கள் இவரைக் கையுங்
களவுமாகப் பிடித்ததையும் கூறி உடனே தண்டிக்க
வேண்டு மென்றனர். அரசரும் ஆராய்ர்சியிலராய்
இவரைக் கழுவேற்ற மாறு கட்டளையிட்டார். கழு
மரத்தின் முன் இழுத்துக்கொண்டுபோய் நிறுத்தப்
பட்ட அடிகள் புன்னகையோடு அதனை நோக்கி

என்செய் லாவ தியாதொன்று மில்லை யினித்தெய்வமே
உன்செய் லேயென் றனரப்பெற தேளிந்த ஓுணெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோஇங்கு னேவாங்து முண்டதுவே
என்ற அளவில் கழுமரம் பற்றி யெரிந் தொழிந்தது.

அரசர் இச் சங்கதியை அக் கணமே அறிந்து
 பத்திரகிரியார் அடிகளிருந்த இடத்திற்கு ஒடிவங்து
 அடிகளுக்குச் செல்வதை அவர் பாதத்தில் விழுந்து வணங்கி
 விட்டிராதல் தீர்த்தித்தார். அடிகளும் கருணையால் அவர்களை விட்டிராதார். அடிகளும் கருணையால் அவரை நோக்கி உபதேசம் புரிய அவர் அப் பொழுதே தம் செல்வமனைத்தையுந் துறந்து தம் நகரத்தைத் திரும்பிப் பாராது இவர் பின் போகச் சித்தமாயினர். இவரும் அவ்வுத்தம மானுக்கரைத் திருவிடை மருதூர்க்குச் செல்ல ஆஞ்ஞாபித்துத் தாம் வடதேசத்துள்ள பல பதிகளையுந் தரிசிக்கச் சென்றனர். சென்றவர் தரிசித்து மீண்டு தென்னுடைடைந்து திருவிடைமருதூர்க் கிழைக் கோபுர வாயிலில் வீற்றிருந் தருளினார். அப்போதே பத்திரகிரியாரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவரை அடிகள் மேலைக் கோபுரவாயிலில் இருக்கும்படி சொல்லினார். அவரும் குரு ஆணைப்படியே அங்கிருந்துகொண்டு நாடோறும் பிச்சை ஏற்று வந்து குருஙிவேதன மானபின்பு சேடத்தைத் தாழுமண்டு சிவயோகத்தில் வீற்றிருந்தார். ஒருநாள் பத்திரகிரியார் சேடத்தினை உண்ணப் புகுங்கால் ஆதரிப்பாரற் பெட்டை நாய்க்குட்டி யொன்று வந்து அவரைதிருந்து எழை முகங்காட்டிப் பசியால் தான் வருந்து வதைக் குறிப்பித்தது. கருணைமூர்த்தியாகிய பத்திரகிரியார் அச் சேடப் பிரசாதத்திற் சிறிது அதற்கிட்டு அதன் பசியைத் தீர்த்தார். அன்று முதல் அந் நாய்க்குட்டி அவரைவிட்டுப் பிரியாதிருந்தது. இங்கனம்சில நாள்கழிய, திருவிடைமருதூருடையார் அந்நாய்க்குப் பரிபாகம் நேர்ந்தது நோக்கி, சித்தவேடங்கொண்டு பட்டினத்தடிகளிடத்து எழுந்தருளி, ‘ஜீயா, எண்ணைப்

பசித்திச் சுடுகின்றது, பிச்சையிடுவீரோ?' என, அடிகள் புன்னகைசெய்து, 'ஐயரே, யான் கோவண்மே பார மென்றுள்ளேன், தேவரீர் பசியை எங்கணம் தீர்ப் பேன்! மேலைக் கோபுர வாயிலில் ஒரு சமுசாரி உள்ளன்,. அவன்பாற் செல்வீரேல் உமது பசி நிலிர்த்தியாகும்' என்றனர் அது கேட்டுச் சித்தப்பெருமான் பத்திர கிரியாரிடத்துச் சென்று கிழூக் கோபுர வாயிலில் நிகழ்ந்த துரைத்து, 'என் பசியைத் தீர்ப்பீரோ' என, உடனே அவ்வுரைக் குறிப்பை யுணர்த பத்திரகிரி யார், 'இவ் விரந்துண்ணும் ஒடும் எச்சிலுண்ணும் நாயுமோ என்னைப் பிச்சைதரவல்ல சமுசாரியாக்கி யது! ஆண்டவர் திருவள்ளும் இதுவாயின் இனி இவை தாம் எனக்கு என்செய்யவல்லன!' என்று கையிலிருந்த ஒட்டைச் சுழற்றி யெறிந்தார். அது சென்று நாயின் பொறியில் தாக்க ஒடும் உடைந்தது, நாயும் இறந்தது. பிச்சைக்கு வந்த சித்தரும் புன்னகையோடு மறைந்தார். பத்திரகிரியாரும் திருவருணிலைமையை நாடி, மேய்ஞ்ஞானப் புலம்பல் முதலிய செந்தமிழ்ப் பாடல்களை அருளிச்செய்து கிவியோகத்தி விருந்தார்.

அங் நாய் புண்ணிய முதிர்ச்சியால் காசிராஜன்
 சேட மருந்திய புத்திரியாகப் பிறந்து வளர்ந்து
 நாயின் கூதி மங்கைப்பருவ மடைந்த பொழுது,
 அவள் தந்தை முதலியோர் வரன்
 நாடினர். அப்பெண்ணே, 'என் குருநாதன் திருவிடை
 மருதூரில் உள்ளார், அங்கு யான் செல்லவேண்டும்'
 என்று பூர்வஜன்ம வாசனையால் மொழிந்தாள். அரசன் இவ் வார் த்தையைக் கேட்டு நடுங்கி, அறிவுடையோர் புத்திகூற ஒற்றஞ்செய்கிப் பத்திரகிரியார் நிலைமையை,

யறிந்து, தன் பெண்ணேடு திருவிடைமருதார்க்குச் சென்று அவர் யோகசமாதியி லிருந்த இடத்தை விசாரித்துத் தெரிந்து அங்குப் போய் நின்றுள். அப் பெண்ணே, பத்திரகிரியார் சமாதி கலையும்வரை காத்திருந்து அவர் விழித்ததும், ‘அடிநாய் மீட்டும் திருவடிப் பேற்றுக்கே வந்தது’ என்றுள். எல்லா முனர்ந்த அப் பெரியோரும் அப் பெண்ணைக் கைப் பற்றிச் சென்று அச்கணமே கிழைக் கோபுர வாயிலி லிருந்த தம் குருமணியின் சந்திதியில் விட்டு, ‘எம் பெருமான் எச்சிலுண்ட நாய்க்கும் இப் பிறவினோய் வரலாமோ’ என்று கண்ணீர் வார விண்ணப்பித்து நின்றனர். அடிகளும், ‘சிவன்செயலுக் கென்செயலாம்’ என்று திருவருளை நாடினராக, அந் நிலையில் ஒரு பெருஞ் சோதி உண்டாயது. அச் சோதியில் சிவ பெருமான் திருவாண்ப்படி பத்திரகிரியார் அப் பெண்ணேடு சென்று கலந்தனர். உடனே சோதியும் மறைந்து மகாலிங்கத்துட் சென் ரூடுங்கிற்று.

அப்பொழுது பட்டினத்தடிகள் சிவபிரான் து பெருங் கருணையைப் புசும்து, ‘இன்னும் என்னையும் என் விளையையும் இங்கு இருத்தி வைத்திபோலும், இனி ஏழையேன் செய்யக் கடவன என்’ என்று மனமுருகுந் தருணத்தில், ‘ஜெ, நம் ஒற்றியூர்க்கு வா’ என்று ஓர் அசரீரி வாக்கு உண்டாயிற்று. அடிகள் வணங்கி விடை பெற்றுத் திருவெண்காட்டிலீன அடைந்தார். அடைந்தவர் பெருமான் சந்திதியடைந்து ஆனந்தபரவசராய் பனங்குழைந்து குழைந்துருகத் திருவிசைப்பாப் பாடினார். திருவெண்காட்டில் சிலநாள் தங்கியபொழுது செந்தனார் மனைவியாரும் மைந்தரும் அடிகள் முன்வந்து காலில் வீழ்ந்து கதறி

யழுதார்கள். அவர் சங்கதி தெரிந்து ‘மத்தனை தயிருண்டாலும்’ என்னும் பாட்டைப் பாடிய மாத்தே சேந்தனார் திரத்தில் சிவபெருமான் ஆஞ்ஜனைப் படி கணேசப் பெருமான் சேந்தனார் தனை யவிழ்ப்பித்து அவரை அடிகள்முன் விட்டருளினார். அடிகளும் அவர் பரி பாகம் நோக்கி, ‘ஜீய, நீ உன் குடும்பத்தோடு காட்டு விறகின் சிறுவிலைப் பொருள் கொண்டு சிவனடியா ரொருவரை யூட்டி உண்டு தில்லைப் பதியில் உறைதி’ என்று கட்டவிட்டருளிச் சீகாழி நோக்கிச் சென்றனர். அவர் அங்கனம் ஒழுகும் நாளில் ஏழு நாள் அடைமலை பற்றி மனிதரை வருத்த, அவர் பசியால் வருந்திக் காடு சென்று விறகு கொண்டிவர்து ஊரிலே மாறிப் பெற்ற மாவைக்கொண்டு சென்று மனைவியார் கரத்தளித்தனர். அவரும் களியமுது சமைத்துத் தம் கணவனர்க்குத் தெரிவித்தனர். சேந்தனார் சிவனடியாவரத் தேடி ஊர் முழுதுங் திரிந்தலைக்கு கோவில் மண்டபங்கோறும் புகுந்து நாடினார். இவரது பக்திக்கு மக்ஷம்த் திருச்சிற்றம்பலமுடையாரே முப்பினால் தளர்ந்த ஓர் அடியவர் உருக்கொண்டு மிகு பசியால் வாடினவரைப்போல் ஒரு மண்டபத்தில் தங்கி யிருக்கக் கண்டு சேந்தனார் அவரைப் பணிந்து தம் குடிலுக்கு அழைத்துச் சென்று அழுது செப்பித்தனர். அவரும் அதனை உண்டு சேடத்தை முன்றைனில் முடிந்து திருவம்பலம் புகுந்து அங்குள்ள தேவர்க்கு அதன் சுவையை எடுத்துக் கூறிச் சேடப் பிரசாதமயினித்து வீற்றிருந்தனர். சேந்தனாரும் தம் குடும்பத்தோடு சேட வழுதுண்டு யோகனித்திரையிலமர்ந்தார் இங்கு இங்கனம் நிகழ், செல்வச் சோழன்

நாடோறும் கேட்பதுபோல் பூசைமுடிவில் மணி யோசை கேளாமல் மனங்கலங்கி உணவின்றித் தரை விற் கிடந்து துயின்றன. அவன் கணவில் 'திருச் சிற்றம்பலமுடையார் சென்று தாம் சேந்தனார் நிவே தித்த களியமுதுண்ணச் சென்றிருந்தமையால் அவன் பூஜைக்கு வரத் தடைப்பட்டதென்றார். அவன் விழித் தெழுந்து விடிந்தவுடனே ஸ்நானத்திகள் செய்து கோயி அக்கு வந்தான். அங்குத் திருமுற்றமுழுதும் தெய்வ மணம் வீசிக் களியமுது உதிர்ந்து கிடத்தலைத் தில்லைவா முந்தணரும் அடியார்களும் தானும் கண்டு அவர் பக்தியைத் துதிக்க, எல்லாரும் சேந்தனாரைக் காண விரும்பினார். அப்போது மார்கழித் திருவா திரை யுற்சவம் நடந்துகொண்டிருந்தது. முன் நாள் மழையால் தேர் விழா நடத்தற்குக் கூடாமல் அன்று மழை நின்றதால் தேர் விழா ஆரம்பித்தனர். தேர் நடக்கவில்லை. யாவரும் வருந்தினார். 'சேந்த, தேர் நடக்க நம்மைப் பல்லாண்டு பாடுக' என்று ஓர் அசரீரி யுண்டாயிற்று. சேந்தனாரும் மனங்குழைந்து திருப் பல்லாண்டு பாடினார். தேரும் நடந்து வீதி வலம் வந்து நிலை சேர்ந்தது. பின்னர்ச் சேந்தனார் திரு விசைப்பாப் பாடிக் குருவருளால் தம் குடும்பத்தோடு முத்தியடைந்தனர்.

சீகாழி சென்ற பிள்ளையார் திருக்கழுமல மும் மணிக்கோவைபாடி, அங்கு நின்றும் சிதம்பரத்துக்கு எழுந்தருளிக் கோயினுன்மணிமாலை பாடி ஆனந்த வெள்ளத்துட் படிந்திருந்து, பின் பசியெழுலும் 'பன்னுக வாடகப் பொற்பாதம்' என்னும் பாட்டைச் சொல்ல, சிவகாமி யம்மையார் உச்சி நிவேதனப்

பிரசாதத்தினைக் கொண்டுவந்து கொடுக்க உண்டு பசி
யாறிப் பின் வந்தவர் அம்மையார் என்றுவர்ந்து,

துடிமெடுத்தத ஸாஸ்தாபஞ் சுற்றி யுலாவி மென்ன
வீடுக் டோறும் பலிவாங்கி பேவிதி யற்றவர்போ
லாடு மருட்டொண்டின் கம்பலக் தேவிற்கு மாண்டிதன்னைத்
தேடுங் கணக்கெண்ண காண்சிவ காம சவுந்தர்பே
என்று துதித்துச் சிவபோகத்தி லிருந்தார். அங்குன
மிருப்பவர்

சேரிடு நாடு துணீதிருங் குப்பைதொண் டன்பரைக்கண்
டேறியெ கைத விறங்கிடுக் தீவினை எப்பொழுதும்
நீறிட மேளியர் சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடு செஞ்சம்பன் உள்ளமுமே
என்ற பாடலைப் பாடிக் காலங்கடோறுஞ் சென்று
சிற்சபைத் திருநடங் கும்பிட்டு ‘நினைவின் மனனே’
என்பது முதலிய அனேக திருப்பாடல்களை யருளிச்
செய்து பலாாள் கழிய, அவருக்குச் சிவபெருமான்
‘திருவொற்றியூர்க்கு வருக’ என்ற ஞாபகம் வந்தது.
அப்பொழுதே அவர் ‘பாற்கடல் கடைய’ என்னும்
அடைக்கலத் திருவகவல்பாடிச் சபாநாயகரிடத்து
விடைகொண்டு புறம்போந்து, திருத்தினைகர், திருப்
பாதிரிப்புவியூர், திருவண்ணமலை முதலிய தலங்களைத்
தரிசித்துக் காஞ்சிபுர மடைந்தார். அங்கிருந்த காலத்
துத் திருவேகம்பழையார் திருவந்தாதி, திருவே
கம்பமாலை, கச்சித்திருவகவல் முதலிய பாடல்களை
அருளிச்செய்து கச்சிக்காரோணத்தருகில் வீற்றிருங்
தார். ஒருநாள் பசிகோய் மிகவருத்த ஆற்றுராய்,
அத்தி முதலெறும்வீரனுவுயி ரத்தனைக்குஞ்
சித்த மகிழ்ச்சனிக்குஞ் தேசிகா—மெத்தப்
பசிக்குக்கையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குக்கையா காரோண ரே

என்று பாட, காமாக்ஷியம்மையார் ஓர் அந்தண மாதுருவாய் வந்து அமுதளித்து அவர் பசியையாற்றி என்று.

பின்னர் அடிகள் புறப்பட்டு இடையிலுள்ள அடிகள் பல தலங்களையும் வணங்கித் திருக்காளத்தியையடைந்து அங்குப் பல பாடல்களை அருளிச்செய்து விடை குச் செல்லுதல் பெற்றுத் திருவொற்றியூரை நாடிச் சென்றார். சென்றதையு முன்னரே,

கண்டங் களியதாங் கண்ணுன் றடையதாம்
அண்டக்கைப் போல அழிதாம்—தொண்டார்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்குங் கரும்பு

என்னும் வெண்பாவைப் பாடி, கண்ட சராசர முழு வதும் குருவிங்க சங்கமங்களாகக் கண்டு ஆராமை மிக அன்பு பெருக,

வாவியெல்லாங் தீர்த்தம் மணவெல்லாம் வெண்ணீறு காவனங்க எனல்லாவு கணாாதர்—பூவுவகில் ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர் ஓதுங் திருவொற்றி யூர்

என்று துதித்து, பலதரமும் பணிந்தெழுந்து, ஒற்றியூர் எல்லையைக் குறுகி வணங்கி உட்புகுந்து திருவிதியடைதலும் தம்மையறியா தெழுந்தோங்கிய காதலால்,

ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கிடுமருக்கை யான் அறிந்து கொண்டே ன—கடுஅருந்தும் தேவாதி தேவன் திருவொற்றி யூர்த்தெருவிற் போவார் அடியிற் பொடி

என்ற வெண்பாவையும்,

கடப்படு வாரறி யார்புர மூன்றையுன் கட்டபிரான்
கிடப்படு மாமதிற் ரென்னெற்றி யூரன் தெருப்பரப்பில்
கடப்பவர் பொற்பதம் நம்தலை மேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மன மேவிதி யேட்டைக் கிழிப்பதுவே

என்ற கட்டளைக் கலித்துறையையும் அருளிச்செய்து
அத் திருவீதியை அங்கப் பிரதக்ஷிணாஞ்செய்து சங்கிதி
யடைந்து உடல்குழைய என்பு நெக்குவிட்டுருகக்
கரைந்து கரைந்து கண்ணீரும் கம்பலையுமாய்க் கைகள்
உச்சிமேலேறத் திருவொற்றியூர்த்தோகைபாடித் துதித்
துத் தம்வசமிழுந்து பரவசமுற்றுப் பின் தெளிந்து
பிரியா விடைகொண்டு புறம் போந்தனர் போந்தவர்
அவ்வுரிலேயே பகுமேய்க்குஞ் சிறுவரோடு கூடி ஆடியும் பாடியும் பல திருவிளையாடல் புரிந்திருக்கும்
நாளில் உலகமறிந்து பிழைக்கவும் உடன் ஆடுஞ் சிறுவர் களிக்கவுமாக, முதல்வனீ முறையீடு, அருட்புலம்பல், இறந்தகாலத்திரங்கல், நேஞ்சோடுபுலம்பல்,
பூரண மாலை, நேஞ்சோடு மகிழ்தல், உடற்கூற்று வண்ணம் என்றிவற்றை அருளிச்செய்தார். அச்சிறுவர் களோடு ஆடிக்கொண்டிருப்பவர், தம் தூல வுடம்பு மந்திர சர்வமாகத் திரிந்து முத்தி யடையும் அவசரம் அடுத்தபடியால், அச் சிறுவர்களை நோக்கி, ‘சிறுவர் காள், உங்களுக்குச் சில விநோதம் காட்டுவேன். என்னை ஒரு குழியிற் புதையுங்கள்’ என அவர்கள் அவ்வாறே செய்தனர். அப்பொழுது அடிகள் அவர்களுக்கு ஆச்சரியம் உண்டாகும்படி வெளிப்பட்டு மற்றோர் மணற்குன்றின் மேல் நின்றனர். அது கண்டு அவர்கள் மகிழ்ந்து மீட்டும் மீட்டும் புதைக்க வெளிப் பட்டு நின்று பரங்குக் காட்டி அப்பால் ஒருவிசை

புதைக்க வெளிப்படாமல் சிவலீங்க வடிவமாக அழகன் முனோத்து நின்றூர். சிறுவர்கள் முத்தியடைதல் வியப்பும் அச்சமும் அடைந்து ஒடி, நடந்தவற்றை ஊரார்க்குத் தெரி விக்க, அவர்களெல்லாம்; திரண்டுவந்து அவ் வற் புதத்தைத் தரிசித்துக் கண்படைத்த பயனீப் பெற்றூர்கள்.

புலவர் புராணம்

இந்திரன் முதலாய திக்குப்பாலகர்கள் எத்த ணேயோ பேர் பூரியில் வந்து பிறந்து தவஞ்செய்து முத்தி டடைந்தனர். சிவபெருமானுக்கு நண்பர் என்னும் புகழோடு ஒருகால் வடத்திசை காவலராயிருந்த குபேரப்பதவியான ரொருவர் முத்தியை விரும்பி னர். விரும்பினவர் கைலாசத்தில் சிலகாலமிருந்து தியான செபங்கள் செய்தமையால் பூலோகத்தில் சிறந்த காவிரியாறு சங்கமமாகும் காவிரிப்பூம்பட்டி

அடிகள் நக்கில் பெருஞ் செல்வனுகிய ஒரு
பிறப்பு வளர்ப்பு வணிகனுக்குப் புத்திரராய்ப்பிறந்து
மரபினர்க்கு அடுத்த வாணிகமே தாழும் முயன்று
அளவற்ற பொருளீட்டினர். கப்பல் வியாபாரஞ்
செய்யும் வணிகர்னைவரும் இவரையே தங்களுள் தலைவ
ரென்னுஞ் சிறப்போடு வாழ்ந்தார். சிலர் இப் பெரி
யரைப் பட்டினத்தடிகள் என்பர் ; வேறு சிலர் இவர்
பெயர் வெண்காடர் என்பர். இவருடைய தந்தை
யார் இவர் யெளவனமடைதற்கு முன்னமே சுவர்க்கத்
கிற்குச் சென்றார். தாபொருத்தியே இவருக்குத்
துணையாயிருந்தாள். வளிகர் தலைவரென விளங்கிய
இவர் மனமுடித்துத் திருப்தியுமடைந்தார்.

அக்காலத்திலே, பாணர்குலத்தின ரொருவர் தையல்தொழில் புரிபவர் உண்மை ரூனமடைந்தும் இல்லத்திலேயே மனைவியோடு வாழ்ந்து வந்தார். பட்டினத்தடிகள் அவரோடு சினேகனுசெய்து அண்ண

னென முறைபாராட்டிப் பந்திபோஜன முதலிய;
செய்தலில் பாதகமில்லையென மதித்து நடந்தார். அவர்
அடிகள் ராலே ஸ்ரீ பஞ்சாக்ஷரம் உபதீசிக்
உபதேசம்பெற்றால் கப்பெற்ற மெய்யுணர் வடைந்தும்
உலோபத்தை ஸிடாராய், பொன்
கீயே பொருளென மதித்து, சம்பாதித்தது அமையு
மென்ற திருப்தியடையாது மேலும் மேலும் சம்பா
தித்தலிலேயே நோக்கமாயிருந்தார். அதனாலே அவர்
துன்பங்களும் அநுபவித்தார். செல்வம் மலைபோல
வளர்ந்தது. ‘இவ்வளவு செல்வம் படைத்தும் என்ன? புத்திரனில்லையே’ என்று ஒரு சமயம் அவர் மனம்
புழுங்கியதுண்டு. அவர் மனைவியாரோ சதா அதே
கவலையாயிருந்தார்.

இங்கு இவ்வாறு நிகழத் திருக்கிடமருதாரில்
ஆதிகைவர் ஒருவர்முன் அவர் பிரார்த்தனைக் கிரங்கிக்
கிவெபெருமான் பிள்ளையுருவமாகி வந்து, ‘என்னை
வேண்டியவர்கட்கு விற்றுப் பொருளீ யடைந்து
பூசை புரிக’ என்னலும், அவர் சிறிது மயங்கிப் பின்
அப் பிள்ளையை யுடன்கொண்டு இப் பட்டினத்துட்
புகுந்து, இங்குப் பெருஞ்செல்வமும் புத்திரனின்மை
யும் கலந்திருப்பது அடிகள் கிருகத்திலென்று
அறிந்து, ஆங்குச் சென்று பிள்ளை வேண்டுமாயின்
தனங்களைக் கொடுத்துப் பெறலாமென்றனர். அடிகள்
இப் பிள்ளை என்ன தொழில் செய்யவல்லான் என,

கிவெபெருமான் பிராமணர் சொல்லுமுன் அவரே
பிள்ளையாய்வருதல் ‘எனக்குச் செய்யலாகாத தொழி
வில்லை’ என்ன, அடிகள் உவகை
யோடு ஒரு மணியை அவர் கையிற்கொடுத்து மதிக்கச்
சோல்லினார். அவரும் ‘இரத்தினப்பரிக்கூ’ யின்

இரகசியங்களைடுத்துக்கூற அடிகள் மகிழ்ந்து அப் பிள்ளையைத் தம் மனைவிக்குக் காட்டலும், இருவரு மாகச் சம்மதித்து அப் பிராமணருக்கு வேண்டிய தனங்கொடுத்துப் பிள்ளையைப் பெற்றனர். பிள்ளைப் பெருமானும் செல்லுமாக வளர்ந்து பன்னிரண்டாண்டு கழிதலும் வர்த்தகத் துறையிலிறங்கி அபார லாபத் தைச் சம்பாதித்துக் காட்டினார். சிறிது காலம் அவ் வாறு செய்து பொருளைக் கணக்கின்றிக் குவித்துப் பின் அடிகளுக்கு உண்மை ஞான முண்டாகும்படி மாறுள ஆடல் செய்யலுற்றார். ஒரு துறைமுகத்துக் குச் சென்று தான் கொண்டுபோன பொருளை யெல் லாம் போக்கினதோ டமையாமல் பிறரிடத்து ஏராள மாகக் கடன்வாங்கித் திரும்பியபொழுது மிகப்பயந்த வர்போல் நடித்தார். அவர் முன் சட்டித் தந்ததை யெல்லாம் சிறிதும் மனத்தில் நினையாது அடிகள் மிகக் கோபித்து அவரை ஓரறையில் தன்றிப் பூட்டிட்டுக் காவலும் வைத்தார். இதனை அடிகளின் மனைவியார் கேட்டு மனம்வருந்தி அறைப்பக்கஞ் சென்று பூட்டைத் தொட்டார். அஃது உடனே திறந்தது அங்குத் தம் பிள்ளையக் காணுது சிவபெருமான் உமையம்மையாரோடு விடை மேற்கொண்டிருக்குங் காட்சி யைக் கண்டார். அவர் சந்தோஷம் மிக்குத் தம் கணவ னரை விலித்தலும், அவரும் வந்து அக் காட்சியைக் கண்டு ஆண்டதமடைந்தார். அப்பொழுதே அககாட்சி யும் பறைந்தது. இவ்வாறு சிவபெருமானை நேரில் கண்டும் அடிகளுக்கு மோக்கு இச்சை யுண்டாகவில்லை. பிள்ளையையிழந்த அவ்வம்மையாரோ இரவுர் பகலும் இதே கவலையாயிருந்து சிறிதுகாலஞ் செல்லதும் கைலாயஞ்சென்று சேர்ந்தார். இப்படிப்பட்ட பிள்ளை

யையும் பளைவியையும் இழந்தும் அடிகளுக்குச் செல் வத்தினீட்டத்து மயக்கம் ஒழியவில்லை. அவருடைய தாயாரும் அவர் தமக்கையாரும் உள்ளால் உவகை யடைந்தனர். தாம் அடைந்த பொருள்கொண்டு திருப்தியடையாத அடிகள் தம் மைந்தர்போலத் தாழும் கடலிற் கலமேறிச் சென்று லாபஞ் சிறிது மின்றிப் பெரு நஷ்டமடைந்து மீண்டார்.

அவர் ஊரில் இல்லாதபொழுது அவர்க்கு அருந்துண்ணயாயிருந்த பாணபத்தர் சிவபதமடைதலை விரும்பினார். அவருடைய மனைவி, ‘நமக்கு எவ்வ எவோ பொன் சடன் கொடுத்துள்ளாரே பட்டினத்துப் பிள்ளையார்! அவர்க்கு என்னசொல்லச் சொல்லுகிறீர்?’ என, அவளைக் கவலைப்படவேண்டா என்று தேற்றி, ஒரு பட்டுத்துணியை யெடுத்துப் பரப்பி அதில் தன் கையிலுள்ள காதற்ற ஊசிகளையெல்லாங் கொட்டி, ‘போங்கால் இவை கூட வாரா’ என்றேரு சிட்டெழுதி வைத்து எல்லாவற்றையும் இறுக்கித்

அடிகளுக்கு உபதேசித்த குரு முத்தியடைதல்	<p>தைத்து அவளிடம் கொடுத்து, ‘இதனை அவருக்குக் கொடுத்தா யானால் அப்புறம் உனக்குத் தன்ப மில்லை’ யென்று அவள் மீது அருள் நோக்கம் வைத்து அகண்டத்தில் கலந்தார். அரசன் கோமகவரர்கள் தம் மனைமீது கோடிக் கொரு பொற்றலை வைத்துக்கொள்ளும்படியாக உத்தரவு செய்தான். இவ்விரண்டு விசேஷ சம்பவங்களும் நடந்த விடனேதான் அடிகள் தம் ஊர்வர்த்து சேர்ந்தது. முன்பு தம் பிள்ளையாக வந்த சிவபிராணை அடைத்துவைத்ததுபோலத் தம் மையும் இப்பொழுது அடைக்கத்தகும் என மனம் கொந்து அவர் தம் தாய்</p>
--	---

தமக்கை முதலியோர் தேற்றக் தேறி ஊரில் தாம் இல்லாத காலத்து என்ன விசேஷ சம்பவங்கள் நிகழ்ந்தன என்று வினாவி இரண்டையும் தெரிந்துகொண்டார். மறுநாள் அவர் தமாபிடத்துவள் மனிக்குவையிலொன்றைக் கொண்டுபோய் அரசனிடத்துக் காட்டி அவனைப் பிரமிக்கசெய்தார். ‘இன்று என் பொருள் இத்தனை கோடி யென்று கணக்கிடலாகாதே சொல்லின் அப்படியே வீட்டின்மேல் பொற்கிரம் சூட்டுகிறேன்’ என்றார். அதனைக் கேட்ட அரசன் நானிச் சிறிது கோபமடைந்து, ‘சரி, சொல்லுகிறேயும் போம்’ என்றான். இதற்கு அர்த்தம் என்னவாகலா மென்று சிந்தித்துச்சொன்னாலே அடிகள் போய்ப் பாணரானதம் சூரியன் மீனவியைக் கண்டு, ‘ஆண்ணன் என்ன சொல்லிப் போயினார்? சொல்லும்’ என்றார். அந்தக் கிழவி தன்னிடத்திருந்த முடிச்சைக் கொடுத்தார். அடிகள் அதனை உற்றுப்பார்த்து, அவிழ்த்து அதனு விருந்த சீட்டை வாசித்தார். பூலோக ஆசை அவர் மனத்தைகளிட்டுப் பறந்துபோயிற்று. சிவபெருமான் இடபாருடராய் வந்து காட்சி கொடுக்க பொழுதும் உண்டாகாத ஞானம் குரு சொடுத்த முடிச்சால் உண்டாயிற்று. உடனே அடிகள் சென்று தம பொருளை பெல்லாம் ஊர் கொள்ளும்படி வாரி யிறைத்து, அடிகள் தூறவு ஸ்ரீ பஞ்சாக்ஷாமே துணையாக நடுத்தருவில் வந்தார். பலா இவர்க்குப் பித்தம் தலைக்கேறிற்று என்றிகழ்ந்தனர், சிலர் இவர்க்கு ஞானம் உதித்திருக்கிறது என்று புகழ்ந்தனர். அடிகளோ ஒன்றையும் கவனியாமல் வீடுகளிற் சென்று இரந்துண்டு தெருத்தின்னைகளில் கிடந்தார். இப்படித் தூறவிகளுக்கு அரசரான அடி

களீச் சோழன் வந்து கண்டு, ‘இஃதென்ன வம்பு செய்தீர்! இதனால் உமக்கு என்ன பயன் கிடைத்தது?’ என, அவர் ‘முன்பு நீர் இருந்தால் யான் நிற்கும் முறை பிறழ்ந்து போகக் கண்டேன். இனி என்ன பயன் எம்பெருமான் கொடுப்பாரோ!’ என்றார். அரசன் அங்கு நின்றும் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபொழுது அது சத்திரம்போ விருந்தது. அடிக ஞாடைய தாயார் விம்மி விம்மி யழுதகொண்டிருந்தார். அங்குள்ளார் தத்தமக்கு வேண்டிய பொருளை அப்படி யப்படியே அடக்கிக்கொண்டார்கள் என்று கேள்விப்பட்ட அரசன் சேந்தனுரை வரவழைத்து அடிகஞாடைய திரவியத்துக்குக் கணக்குக் கேட்ப அவர் தெரியாதென்றார். அரசன் சினந்து அவரை விலங்கிடுவித்துச் சிறைபிலிட்டுத் தன் அரண்மனை சென்றிருந்தான். அடிகள் மூலிப்பஞ்சாக்ஷரத்தை இடையருது செயித்துச் சிவனே தாம் என்னும்படி யாமி னார். இப்பெருமையை அறியாத உலகர் அவரைப் பார்த்து, ‘யாவரும் மதிக்க வாழ்க்க நீர் வீடு தோறுஞ்சென்று இரங்துண்டு அவரவர் கூறும் வசை மொழியைக் கேட்டுக்கொண்டு அலைவதென்ன?’ என வினாவும் பொழுதெல்லாம் ‘குடியிருந்த வீட்டிற் கோள்ளிவைப்பதைக் குறித்துளேன்’ என்று விடை கூறினார். ஜாதிமானம் விட்டு இரங்துண்ணும் அடிக எது தமக்கை அதனைச் சுகிச்கமுடியாதவளாய் அடையொன்று விஷங்கலந்து செய்து அவரை வரவழைத்து அன்புடன் உபசரித்து அவர் கைவில் கொடுத்தாள். அதனைத் தின்னுமுன் அதில் விஷமுண்டென்று திருவருளா லறிந்த அடிகள் அதனைப் பிட்டு, ‘தன் வினைதன்னைச் சுடும் பிறவினை காலைச் சுற்றும். என்னைக்.

கொல்லி இட்ட ஓட்டபபம் வீட்டைச் சுடும்' என்று
துண்டுகளை அவளிருநத வீட்டினமே வெறிந்தார்.
வீடு ஏரிந்து விழுந்தது. அது முதலாகது திருவருட்
செயல் பல அவரிடத்து நிகழ்வதை எல்லாருங் கண
டாகள். இனியத் தமிழப் பாடலகளும் பல அவா
வாக்கினின்றும் வெளிப்பட்டன

அவா தாப் இறந்தவுடனே ஊரா பின்ததைச்
கடுகாட்டிறகு எடுத்துச் சென்றனர் அவா அங்குச்
சென்று மூட்டத்தைப் பிரித்தெறிந்து தம அனைன
யாரை எடுத்து வைத்துக்கொண்டு
அடிகள்தாயாக்கு அழுது விழுந்து சில கவிகளுள்
அங்கியேஷ்டி சொல்லி, எல்லாரும் தீப்பகை
செபதல் யென்று சொல்லுமா வாழை யென
அம விறகை அடுச்சி,

முனைன யிட்டதீ முபடு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி வங்கையில
அண்ண யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு யிட்டதீ மூளக மூளகவே

என்னுங் கவியைச் சொல்லி, அனையார் வெந்தபின்
ஜலத்தில் சாமபலைக் கரைத்து, மாடாடு மேய்ப்பா
ராயத் தபமைச் சூழுந்து நிறப்பவாகளை நோக்கி, ‘நீவிரா
சலிப்பினரிக் கொஞ்சநேரம் என்னைப்போற செய்வீ
ஶாயின் கூலி தருவேனே’ என்று சொல்லி, மாபில
அடிக்கடி*யடித்துக்கொண்டு, ‘தாயாரே! தாயாரே!’
என்று அலறிக் குதித்து விழுந்தார் அதுபோல்கீவு
அவாசளும் செய்தாகள் அடிகள் மண எருமுட்டை
முதலீயவைகளைச் சுண்டல் முதலீய நல்ல சுவை
யுடைய பகுணங்களைக்கி அவாகளுக்குக் கொடுத்தார்
அந்த நாள் முதல் எவ்வரையாரா சாகக் கொடுப்பி

னும் அப்படிச் செய்யும் வழக்கம் தமிழ்மக்களுள் ஆசாரத்திற்கு வந்தது.

இதுநடந்த சில நாட்குப் பின் அடிகள் ஒர் அம் பலத்தில் தனித்திருந்த பொழுது சேந்தனாருடைய பிள்ளை தாய் சொன்னதைக் கேட்டு அவர் அருகில் வந்து வணக்கினான். தம்மைக் கண்டு அஞ்சாமல் ஒரு குழந்தை அருகில் வந்ததைக் கண்டு அடிகள் கருணை மிக்கு அவனை ஆதரித்து அருகி விருத்தி விடுதி யணிந்து, ‘நீ யார்? உனக்கு என்ன குறை?’ என்று வினவினார். அப் பிள்ளையும், ‘என் தந்தையார் உங்களிடத்தில் கணக்கெழுதிய சேந்தனார் என்பவராம். நான் அவரை அறியேன். அவரை அரசன் விலங்கிடுவித்துச் சிறைச்சாலையில் விட்டுள்ளான் என்று சொல்லுகின்றனர். என் தாயோ கந்தையைக் கட்டிக் கொண்டு நெற்குத்தி வயிறுவளர்த்து என்னையும் காப்பாற்றுகின்றன. பயப்படாமல் தங்களிடத்தில் போகும்படியாக அவள் சொன்னதால் நான் வந்தேன்’ என்றார். அது கேட்டவுடனே அடிகளுக்குக் கோபம் பொங்கிறது. அவர் அக் குழந்தையோடு சிறைக்கள்

அடிகள்	வாயிலுக்குச் சென்று	‘மத்தனை
சேந்தனாரைச்	தயிர்’ என்னும் பாட்டைச் சொல்ல,	
சிறைமீட்டல்	சேந்தனார் கையிலிருந்த விலங்கு சுக்கல் சுக்கலாகப்	போயிற்று. இதனைக் கண்ட அரசன் அஞ்சி அவரைச் சிறைவிடுத்தான். சேந்தனார் விரைந்து வந்து அடிகள் பாதத்தில் வீழ்க் கிறைஞ்சினார். அப்பொழுது அடிகள் பிள்ளையைத் தந்தையிடத்தில் ஒப்பித்து இது முன்வினைப் பயன் என்று அவர்க்கு உண்மையுணர்த்தி, ‘உங்குப் பிரிய மான வரத்தைக் கேள்’ என்று ஆஞ்ஜாபித்தனார்.

சேந்தனார் ‘தேவரும் வியந்த பெருஞ் செல்வத்தை விட்டு மாந்தரிகழும்படி எதற்காகத் தேவரீர் உலவு கிண்றீரோ அதனைப் பெறவேயான் விரும்பினேன்’ என்றார். அடிகள் அவருக்குப் பஞ்சாக்ஷரோபதேசனு செய்து மனோலயமாகும் வழியையும் உரைத்தார்.

அதன் பின் அடிகள் அரசனிடத்துக் கோபங் கொள்ளாது அங்கு நின்றும் போந்து பல பல சிவ ஸ்தலங்களை வணக்கித் தமிழ்ப் பாடல் மொழிந்தார். அக்காலத்தில் அவர்க்குத் தாம் மோக்ஷ மடையும் ஸ்தல மெதுவோ என்று ஒரு சின்தை யுண்டாயிற்று. சிவபெருமானும் ஓர் ஆசாரிய னுருக்கொண்டு முன் வந்து பேய்க்கரும் பொன்றை அவர் கையிற்

சிவபெருமான் கொடுத்து, ‘இது எந்தத் தலத் தில் தித்திக்குமோ அந்தத் தலமே அடிகளுக்குப் பேய்க்கரும்பு உனக்கு இறப்பும் பிறப்பு மில்லாச் சூப்பு பேய்க்கரும்பும் தலம்’ என்று போகுவதற்கான கொடுத்தல் சொல்லிப் பொருக்கென மறைந்தார். அது அடிகள் கையிலிருந்தது வாடவேயில்லை, பூரியில் வைத்தால் எப்படிப் பச்சென்று தழைத் திருக்குமோ அப்படி யிருந்தது. அடிகட்கு இது பெரும் பயத்தைச் செய்தது. இவ்வுலகில் இன்னும் பிறக்கவேண்டும் கொல்லோ என்று தவித்தார். அதனால் இக் கரும்பின் சுவைகொண்டே முத்தி யடையுங் தலத்தை யறிந்துகொள்வோம் என்னும் துணிவின்றிச் சிவோபாசனையை முன்னிலும் அதிக மாகச் செய்து தமிழ்ப் பாடல்களால் சிவனை ஸ்துதித் தார். சிதம்பர முதலிய ஸ்தலங்களில் சிற் சில நாள் தங்கி நாகைக் காரோணத்திற்குச் சென்றவர் ஓரிரவு உண வகப்படாமல் பசி மிக்கு, ‘அத்திமுதல்’

என்னும் பாட்டைச் சொல்லி ஓரிடத்தில் உறங்கிக் கிடந்தபொழுது, அம்பிகை ஆலயத்துள்ள பொற் பாத்திரத்தில் அன்னங் கொண்டுவந்து அவர்க்குக் கொடுக்க உண்டார். விடியற்காலையில் ஆலயத்தினர் பொற்பாத்திரம் வெளிப்பட்ட சந்ததியை அரசனுக்குத் தெரிவித்தார்கள். அரசனும் சேவகரையேவ, அடிகள் கழுமரம் அவர்கள் அடிகளைப் பாத்திரத் தோடு முன் கொண்டுவந்து நிறுத் பற்றச் செய்தல் தினர். அடிகள் ஆலயச் சொத்திற்கு ஆசைப்பட்டா ரென்று தப்பபிப்பிராயக் கொண்ட அரசன் அவரைக் கழுவேற்றுமாறு கட்டளையிட்டான். கொலையாளர் அவரைக் கழுமுன் கொண்டுபோய் நிறுத்தியபொழுது அவர் ‘என்செயலாவது’ என்னும் பாட்டை யுரைக்க, அருட்கனலால் அக் கழுமரம் பற்றி யெரிந்து சாம்பலாயிற்று. அரசனும் உண்மையிதுவென்று அம்பிகை யுணர்த்த உணர்ந்து திருவருளை வாழ்த்தினன்.

அன்றே அடிகள் அவ்வுரை விட்டு வழியில் அரேக தலங்களைத் தரிசித்து மதுரை சேர்ந்து அங்குச் சிலநாள் வசித்திருந்தார். ஒர் உத்தமி இவர் பெருமை யுணர்ந்து இவர் போன்பொழுதெல்லாம் நல்ல உணவு கொடுத்தாள். இவரும் ஆசையோ டருந்தினார். ஒரு நாள் இரவில் பசிதோண்றுமல் பொய்ம்மங்தமாயிருந்த தோடு இருளுஞ் சேர்தலாலே அடிகள் பிக்கூக்குப் போகாமல் திருக்கோயி லருகிலுள்ள ஒரு மண்டபத்தில் இருந்தார். நடுநிசியில் பசி மிகவும் வருத்த அவர் தீயில் விழுந்த புழுவெனத் துடித்து, ‘கடுவாயி னுங் கொடிய வயிரே உனக்கு ஜின்று யார் அன்போடு சோறிடுவார்கள்’ என்று ஒரு கவி சௌல்லியும் தீராத-

பசியோடு அவ்வத்துமி மனைக்குச் சென்று பிழை
வேண்டுமென்ன, அவனும் விரைவில் எழுந்து வீட்டிட
விருந்தி ரோறனைத்தையுங் கொண்டுவந்து அடிகள்
மொக்கும்படி யிட்டான். அப்பொழுது அவர் ‘விடப்
படுமோ’ என்னும் பாட்டைப் பாடினிட்டு, கரும்பின்
சுவை நாடிப் பிற தலங்கட்குச் சென்றார். ஆங்காங்குப்
பனியினுல் சில வீடுகளிற் புகுந்து சோற்றுப்பாளையை
யிருட்டுதலால் குவரை மாதர் நிந்தித்தனர், ஆடவர்
அடித்தனர். அடிப்பவர்களை நோக்கி ‘என் வயிற்றி
லடியுங்கள்’ என்பாராம். அக்காலத்தேதான் ‘பூனும்
பனிக்கல்ல’ என்னும் பாட்டைச் சொல்லின ரென்பர்.
ஒட்டினையும் பழங் கந்தையையும் திண்ணையையும்
திரு நீற்றையும் முத்தி தரும் பஞ்சாக்ஷரத்தையும்
வியந்து பல பல பாடல்கள் பகர்ந்து, நான்மணிமாலை
முதலை சிலதுால்களுஞ் செய்து, உடற்கூற்று வண்ணை
மும் பாடியருளினார். காமாதியறுபகைகளையிகழ்ந்து
பல கவிகள் சொல்லி, சாமானியர்க்கு அறிதற்கரிய
பெருமையையுடைய பத்திரகிரிமன்னர் வந்து இவர்க்
கடிமைப்பட, அவரை ஆண்டு அவர் முத்தியைடு
மட்டும் திருவிடைமருதூரிலேயே வாழ்ந்திருந்தார்.
அங்கு வாழ்ந்தபோது ஓர் இரவு தாக மிகுதியால்
வருந்தி ‘மென்று விழுங்கி’ என்னும் பாட்டைச்
சொல்ல, மருதப்பர் அவரைப் போலவே துறவிவேடம்
பூண்டு வந்து வேண்டுவதென் என வினவி, ‘யான்
இரந்துண்ணும் ஒட்டில் நீர் உளது, உனக்குச் சரிப்
படுமோ’ என்றுரைக்க, அடிகள் ‘அஃது ஆகாச
கங்கையினும் உயர்ந்த’ தென்று அதனை வாங்கிக்
குடித்து நோக்கியபொழுது அத் துறவியைக் காணு
ராயினர். உடனே ‘என் இன்னும் கதி நல்காமல்

என்னை அலைக்கின்றாய்?’ என்று மனம் வருந்தி அங்கு நின்றும் புறப்பட்டு வடத்திசை நோக்கினார். போகும் வழியில் ஒரு காட்டில் உண்ணுதற்கு ஒன்றுமின்றி வெயிலில் தழுத்து, ‘எங்கொழிந்தானே சிவன்? செத் தானே போலும்’ என்று வைதுவிட்டுப் போய்க் கொண்டிருக்கும்பொழுது, அங்கு ஒரு வீடும் அதன் மூன் பந்தரும் கண்டார். அவ் வீட்டினுள் விருந்த தம்பதிகள் இவரை உபசரித்து ‘இங்கு ஒரு நாள் தங்கிப் போகலாமே’ யென்று சொல்லி இவர்க்கு உணவாதி கொடுத்தனர். இவரும் திருப்தியாக உண்டதும் மயக்கமுற்றார் கதிரை போயினர். வெயில் தாழ்ந்த பொழுது ந்ததிரை தெளிந்தது. அங்கு வீடுமில்லை பந்தரு மில்லை. தம்பதிகளும் மறைந்துவிட்டனர். அடிகள் இது சிவபெருமானது திருவிளையாடலே யென்றுணர்ந்தார்.

அடிகள்	பின்னர் அடிகள் திருவொற்றியூரடைந்து சிவபெருமானை யேத்தித் துதித்தார்.
	மற்றைத் தலங்களிற் பார்த்ததுபோலேவே தம் கையிலிருந்த கரும்பை முத்தியடைதல் ருசி பார்த்தபொழுது அது தேவா விரதமெனத் தித்தித்தது. அடிகள் மனமுருகி, ‘கண்டங் கரியதாம்’ என்றும் பாட்டைச் சொல்லி, ‘ஒடு விழுந்து’ என்றும் பாட்டால் அந்தத் தலத்துத் தெருகில் திரிவார்பாதத்திலிருந்து உதிரும்பொடியை யும் துதித்தார். அவ்வுரிலேயே களிப்புடன் தங்கின அடிகள் மாடுமேய்க்கும் சிறுவரையே தம் தோழர் களாகக் கொண்டு கடற்கரையில் மணல்தோண்டி உடலைப் புதைக்கும் விளையாடலை ஒவ்வொரு சமயம் செய்து கடைசியில் ஒரு நாள் கழுத்தளவும் தம்மைப்

புதைக்கச் சொல்லி, ‘வேறெறூருவர் பாராமல் மட்சால் கொண்டு மூடிவிட்டுப் போய் நானே வாருங்கள்’ என்றிர். அவர்களும் அவ்வாறே செய்துவிட்டு ஊருக்குட் சென்று தாம் செய்தவாற்றை எல்லார்க் கும் சொன்னார்கள். பொழுது விடுந்ததும் ஊரா ரெல்லாம் திரண்டு அங்குப் போய்ப் பார்த்தபொழுது பட்டினத்தடிகள் சிவலீங்கமாய் மாறியிருத்தலைக் கண்டு வியந்தனர்.

ஆராய்ச்சி

பட்டினத்துப் பிள்ளையார் சரித்திர முரைக்கும் நால்கள் மேற்காட்டியவற்றை யன்றி வேறில்லை. இவற்றுள் ஒரோவொன்றைத் தமுகிய பெழுதிய சரித்திரச் சுருக்கங்கள் பலவுள் ; அவற்றைப்பற்றி உரைத்தல் இங்கு அநாவசியகம்.

இனி, இச் சரித்திரங்களின் உண்மைபொய்ம்மை களை ஆராய்வோமாயின், உண்மை சிறிதே யுளதென்றும் கற்பனைகளே பெரும்பான்மை யென்றும் ஏற்படும்.

பட்டினத்துப்பிள்ளையார் புராணமுடையார் தாம் பெரியாரிடத்துக் கேட்டபடி சரித்திரத்தைக் கூறி வரு. அவர் காட்டும் முதற்குறிப்பையுடைய பாட்டுக் களிற் பல மறைந்தொழிந்தன. அவர் புராணமெழுதிய காலத்து அவை வழக்கிலிருந்திருத்தல் வேண்டும். சரித்திரமும் அதிகமாக விஸ்தரிக்கப்படாமல் சங்கிரகமாகவே கூறப்பட்டது.

திருவேண்காட்டடிகள் சரித்திரம் அதற்கு மிகப் பின் இக்காலத்துப் புலவரால் எழுதப்பட்டதாகலின் புராணவொழுங்கை யநுசரித்து அலங்காரங்களைமைத்துச் சுவையற எழுதப்பட்டுள்ளது : பட்டினத்துப் பிள்ளையார் புராணத்துட்கானும் சரிதங்களை விரித்தும் பெரியார் உரைக்கும் சரிதங்களைப் பெய்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பட்டினத்தடிகள் அருளிச் செய்த பிரபஞ்சங்களும் தனிப்பாட்டுக்களும் இன்

· னின்ன சந்தர்ப்பத்தில் பாடப்பட்டன என்று விளக்குவது. கூறிய சந்தர்ப்பங்களிற் பல பொருந்தா என்பது சில விடங்களில் வெளிப்படையாயும் சில விடங்களிற் கிறிது ஆராயின் விளக்குவதாயும் இருக்கும்.

புலவர் புராணச் சரித்திரம் இவ்விரண்டிற்கும் பின் எழுதப்பட்டதாகவின், இவற்றுள் கானும் சரித்திரங்களையும் பிறவற்றையும் சங்கிரகமாக உரைக்க எழுந்தது.

இம் மூன்றனுள்ளும் காணப்படாத ஒரு விஷயம் உண்டு. அது புலவர் புராணத்து வேறிடத் தும், திருவேண்காட்டடிகள் சரித்திரத்தில் முகவரையிலும் சுட்டப்பட்டது. அருணகிரிநாதர் பட்டினத்தடிகளுக்குப் புத்திரராய் அவதரித்தவர் என்பதே அது. பட்டினத்தடிகள் காலத்துக்கு ஐந்தாறுண்டு பின் இருந்தவராக எண்ணப்படும் அருணகிரிநாதர் அவர்க்குப் புத்திரராய் அவதரித்தார் என்கை எங்ஙனம் பொருந்தும்!

இனி, இம் மூன்று சரித்திரங்களும் கூறும் வரலாறுகளோ ஒருவகையான் ஒழுங்கு அவதாரம் படுத்தி நோக்கின் அவை அவதார முதலை தலைப்பின் கீழ்வைத்து ஆராயத்தகும் பானமையு என்றேற்படும். பட்டினத்தடிகள் குபேரனூர் அவதாரமென்பதே முதல் ஆராயத்தகுவது. பட்டினத்துப் பிள்ளையார் புராணமுடையார் அவர் பெருநிதி படைத்த வைசியர் திலகமென்றே சொல்லினார். நிதி அளவின்றிப் பெற்றுரை இன்றும் உலகவழக்கில் குபேரன் என்று உபசாரமாகச் சொல்லுவதுண்டு. மற்று, அவர் பூஷ்ணகிற பிறக்குமுன் குபேரனுய்ச் சில-

கிராலுக்கு நண்பரா யிருந்தார் முதலிய கதைகள் கற்பனை யென்றே சொல்லும் பான்மையன.

பட்டினத்தடிகள் சிவநேசர்க்கும் ஞானகலை மிறப்பு வளர்ப்பு யம்மைக்கும் புத்திரராய்ப் பிறந்த தும், சிவநேசர் சிவபதமடைந்த பின் அவர் தம் தாயாராலேயே வளர்க்கப்பெற்றதும், இனமையிலேயே நல்லறிவு நல்லெலாழுக்கத்தோடு அவர் கலைகளைப் பயின்று வஸ்து விசாரங்கு செய்யத் தொடர்க்கியதும் திருவேண்காட்டடிகள் சரித்திரத்தில் மாத்திரமே காணப்படும்.

அவர் சிறு வயதிலேயே பூர்வபுண்ணிய பரி பூஜை பெறுதல் பாகத்தால் உலகங்கள்யாமை யுணர் ந்து சிவ வழிபாடு செய்ய வன்னிக் கலைகளை நாடி நேரத்தில் ஊறுவன்னுதலின்றிக் கவலைகொண்டு உறங்கிக்கிடந்த காலத்தில் சிவபெரு மான் அவர் கனவில் வந்து அனுக்கிரகித்து அவரைத் திருவேண்காட்டுக்குப் போய்ப் பூஜை பெற்றுக்கொள் ளச் சொன்னதும், அவர் அக் கனவி னிலைமையைத் தாயார்க் குரைத்து அத் தாயார் துணையாகத் திரு வெண்காடு சென்று அங்குப் பூஜைபெற்றதும், பின் மகேசவர பூஜைக்குப் பொருளின்றி வருந்திய காலத் துச் சிவானுக்கிரகத்தால் வற்றுத் திதியம் பெற்றதும் அச் சரித்திரத்தில் மாத்திரமே காணப்படும்.

இவைபோலவே, அவர் சிவசிதம்பரச் செட்டியார் மணம் புத்திரி சிவகலையம்மையை மணம் புரிந்த வரலாறும் அதில் மாத்தி ரமே காணப்படுவது. அவ்வொரு சரித்திரத்தி லேயே காலும் இவ் வரலாறுகள் உண்மையானவை என்று துணிந்துரைத்தற் கில்லை. இவற்றை அச்

சரித்திரமுடையாரே கட்டி யுரைத்தாரென்று சொல் வதும் தவறாகும். அவர், வடமொழிப் பலிஷ்யோத்து பூராணத்துள் திருவிடைமருதூர் மாஹாதம்யத்தில் அடிகள் பூராணம் ஸாங்கமாக உரைக்கப்பட்டுள்ளது, அது தமக்கு ஒர் ஆதாரமென்றனர். கி. பி. பத்தாம் நாற்றுண்டில் தமிழ்நாட்டிலிருந்த அடிகள் வரலாற்றை வடமொழிப் பூராணமுறைப்பதும், அப் பூராணமும் ணைமிசாரணையத்தில் பண்டைக்காலத் திருந்த முனிவரர் தமக்குள் இவ் வரலாற்றைக் குறித்துச் சர்ச்சை செய்வதாக விரிப்பதும் இக்காலத்துச் சரித்திர வுணர்வடையார் ஒப்புக்கொள்ளத் தக்கனவல்ல.

இளி, பட்டினத்தடிகள் தம் குலம் விளக்க ஒரு சிவசருமர் பிள்ளையின்றி வருந்திய வரலாறு மூன்று சரித்திரங்களும் உரைவரலாறு தடே. ஆயினும் சிவசருமர் வரலாறு உரைக்கும் விஷயத்தில் அவற்றுள் பேதங் காணப்படும். பட்டினத்துப்பிள்ளையார் பூராணம் சிவசருமர் மனைவி யிழந்தவரென்று கூற, திருவேண்காட்டர் சரித்திரம் அவர் பெரிய குடும்பி யென்னும். முன்னது மருதப்பிரான் பாலனுருவாய் வந்திரந்தாரென்ன, பின்னது அவர் லில்வமரத்தடியிற் குழவியாய்க்கிடந்தாரென்றும் சிவசருமர் சென்று குழவியை யெடுத்துப் போற்றினாரென்றும் உரைக்கும். அடிகள் பிள்ளையைச் சிவசருமரிடத்துப் பெறும் வகையைப் பற்றியும் பேதம் உண்டு.

மருதப்பிரான் காளையுருவாய்ப் பட்டினத்தடிகளிடத்துச் சிறிதுகாலங் தங்கியிருந்தாரென்பது மூன்றக்கும் ஒத்தடே. னனினும் ஸாக்ஷாத் சிவபெருமானே பிள்ளையாக வந்து அடிகளோடு வசித்திருக்

தார் என்னும் வரலாறு சாமானிய அறிவுகொண்டு
மருதப்பிரான் ஆராய வாண்ணுதது. கடவுளே
வாவு மானிடவருக் கொடு வந்தாரீரன்
பதை ஏற்றுக்கொண்டு நோக்கு
வோமாயின் அவர் கடலின்மீதும் அடிகள் கிருகத்தி
லும் நிகழ்த்திய திருவிளையாடல்கள் சாதாரண
மென்றே தோன்றும்.

பட்டினத்தடிகள் உபதேசம் பெற்ற வரலா
அடிகள் உபதேசம் உரைப்பதில் புலவர் புராணம்
பெறதல் பேதப்படுவது முன்னரே அறியக்
கிடந்தது. திருவேண்காடர் சரித்திரு
முடையார் வேறு வரலா றண்டென்று குறித்த வர
லாற்றினும் வேறுயுள்ளது இது. சிவபெருமானே
மருதப்பிரானும் வந்து உடனிருந்து உபதேசஞ்செய்
தும் தெளிவடையாத பட்டினத்தடிகள் தையல்கார
நண்பரின் உபதேச மொழியால் துறவடைந்தாராம்.
ஆயின் காதற்ற ஒசு வரலாறு மருதப் பிரானிடத்
திருந்து அந்நண்பருக்கு மாற்றப்பட்டது. அடிகளின்
பிரபந்தங்களை நோக்குவுமாயின், ‘பட்டைக்கிழித்து’
என்று தொடங்கும் பாட்டு, சிவனே ஊசி வைத்துச்
சுருட்டிய கிழியை அடிகளுடைய மனைவி கையிற்
கொடுத்துவிட்டு மீண்டார் என்று தெளிவாக உரைப்ப
தைக் காண்போம். அதனை யடுத்துவரும் ‘குதுற்ற’
என்னும் பாட்டு, ‘தீதற்ற மன்னவன் சிந்தையினின்று
தெளிவதற்கோ காதற்ற ஒசியைத் தந்துவிட்டான்
என்றன் கைதனிலே’ என்றுரைக்கத்து. அதனை
யடுத்து வரும் பாட்டு உலகில் சிவபிரான் பதத்தை
யன்றி வேறு பொருள்கள் சுழமல்ல வென்றுணர்த்தி
‘காதற்ற ஒசியும் வாராது காணுங் கடைவழிக்கே’

என்று முடிந்தது. ‘அண்ணுமலையர் மலர்ப்பதத்தை’ என்றுரைத்தலால் இப் பாட்டுத் திருவண்ணுமலையிற் சொல்லியது போலும். அடிகள் துறக்குங் காலத்து இதனீச் சொல்லினர் என்பது பொருந்தாது. இதனையடுத்த பாட்டும் இப்படியே முடிகின்றது; இதில் ‘வேதத்தி னுட்பொருள் மண்ணுசை மங்கையை விட்டு விடப் போதித்த வன்மொழி கேட்டிலையோ’ என்பதால் அடிகள் தமக்கு உபதேசமானதைக் குறித்துள்ளார். இவ்வாதாரங்களைல்லாம் சிவபிரான் அடிகளுக்கு உபதேசஞ்ச செய்தன ரென்பதையே உறுதிப்படுத்தும். முருகதாசர் அடிகளைத் தையல்காரப் பெரியாரிடத்து உபதேசம் பெறச் செய்ததோடுமையாது சிவபெருமானே நேரில் மருதப்பிரானுக வந்தும் நிகழாதுபோனது அப் பெரியார் வாக்கால் நிகழ்ந்த தென்றும் உரைத்தார். குரு கடவுளினும் பெரியார் என்று கூறுவார் மதம்பற்றியே முருகதாசர் அங்கனம் உரைத்தாராயினும் அது பொருந்தா உரையாகும். கடவுட் பிரசாதம் பெற்றுக் கடவுள் ஏவலாலேயே குரு உபதேசிக்கப் புகுவர் ஆதலால் கடவுள் செய்யலாகாததைக் குரு செய்தாரென்றல் கடவுள் பெருமையை அறியாமையே. மற்று, ஆன்மாவுக்கு இருவினை யொப்பு மலபரிபாக மென்பதுண்டு அது தோன்றுங் காலத்துத்தான் ஞானசித்தி யுண்டாம், அப் பரிபாகம் அடிகளுக்குப் பின்னர் நிகழ்ந்த தென்றல் ஒருவாறு பொருந்தும்.

மருதப்பிரான் தோற்றம் எவ்வளவு அதிசயமோ
மருதப்பிரான் அவ்வளவு அதிசயமே அவர் மறை
மறைதல் வும் சிவபிரான் ஆன்மாக்களை
ஆட்கொள்ளும் பொருட்டு மானிடவருக் கொள்ளி

நும் ஒரு தாய் வயிற்றிற் பிரத்தலும் உலகினர்போ விறத்தலுமில்லை யென்பது சைவ சமயிகள் கொள்கூக்க. பின் பட்டினத்தடிகளுக்கு ஆங்காங்கே ஊர்காவல னகவும் பரதேசியாகவும் சிவபிரான் காட்சி கொடுத்த தற்கும் இஃது ஒக்கும்.

பட்டினத்தடிகள் சரித்திரத்தில் எப் பகுதி ஐய அழகள் துறவு முடைத்தாயினும் அவர் பெருஞ் செல்வத்தைத் துறந்த பெரியார் என்பது எல்லாரும் ஒப்பிய உண்மை. ‘அறந்தானியற் றம் அவனிலுங் கோடி யதிகம் இல்லங் துறந்தான்’ என்னும் அவர் வாக்கு இல்லறத்திலிருந்து பல தரு மங்களைச் செய்தலினும் துறவறத்தை மேற்கொள்ளு தல் மேலானதென்று தெளிவாகக் காட்டியது. இன் நும், இதனையடுத்து ‘அவனிற் சதகோடி உள்ளத் துறவடையோன்’ என்றுரைத்தலால், வீட்டிலிருந்தே மனத்துறவடையாம் புளியம்பழமும் தோடும்போல் சம்சாரத்திற் பற்றின்றி யிருந்தாற் போதும் என்னும் கொள்கை அவர்க்குச் சம்மதமான்று என்று ஊகிக்க வேண்டி யிருக்கின்றது. மற்று, பட்டினத் தடிகள் துறவு கடுந்துறவென்று சொல்லுங் தகையது. பெண்டு பிள்ளை சுற்றம் என்னும் தொடர்பு மாத்திரம் விட்டா லமையுமென்று ஓரிடத்திற் புகுந்து ஊனுறக்கங்குறை வின்றி உலகர் போலவே யொழுகும் துறவு வேட முடையார்க்கும் அவர்க்கும் நெடுங் தூரம்.

உடைகோ வணமுன் உறங்கப் புறங்கின்ஜை யுண்ணெவிங் கடைகா யிலையுண் டருந்ததன் ணீருண்டு என்றும்,

விமலர்தந்த

ஒடு ஈமக்குண்டு வற்றுத் பாத்திரப்
என்றும்,

ஆறண்டு தோப்புண் டண்வீதி யம்பலங் தானுமுண்டு
நீறண்டு கந்தை செடிந்கோ வணமுண்டு நித்தரித்தம்
மாரீண் உலாவி மயங்குகெஞ் சேமனை தோறஞ்சென்று
கோறுண்டு தூங்கிப்பின் சம்மா விருக்கச் சகமுமுண்டே
என்றும்,

மாடுண்டு கன்றுண்டு மக்கஞ்சன் டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண் டெறும்படி கேட்டுவிட் டோமிளிக் கேள்மனமே
ஓடிண்டு கந்தையுண் இள்ளே எழுத்தைந்தும் ஒதுவுண்டு
தோடுண்ட கண்ட னடியார் நமக்குத் துணையுமுண்டே
என்றும்,

கறையற்ற பல்லுங் கரித்துணி யாடையுங் கள்ளவின்றிப்
பொறையுற்ற செஞ்சமும் பொல்லாத வூணும் புறந்துண்ணை
தறையிற் கிடப்பும் இரங்துண்ணு மோடும் சகமறியக் [யும்
குறைவற்ற செல்வமென் நேகோல மாமறை கூப்பிடுமே
என்றும் உரைத்த அவதூத வேந்தர் பட்டினத்தடி
கள். ஸர்வஸங்க பரித்தியாகம் ஏன்றும் ஸந்நியாசம்
என்றும் சொல்லத்தகுவது அங் நிலையேயாகும்.

எந்தச் சாதியிலும் [யே
இரக்கக் துண்டு கொண் டேன்குறை வேது மெனக்கில்லை
என்பதையும் நோக்குக. தூறந்து சிறிது காலஞ்
சென்ற இன் இரப்பாளி வேடங்கொண்டு வந்த
சிவபெருமாளை அவர் ஒடும் நாயுமாகிய பெருஞ்
சம்சாரத்தையுடைய பத்திரகிரியா ரிடத்துப் போக்
கின வரலாறு ‘ஒடு நமக்குண்டு’ என்னும் நிலைக்
கும் அப்பாற்பட்டதா யிருக்கின்றது. ‘இருக்கு மிடங்
தேடி’ என்னும் வெண்பா அதற்கும் மேற்பட்ட நிலை
யைக் குறித்தது. இவ் வெண்பாவை அடிகள் கொங்கு
நாட்டில் ஒரு மூர்க்கன் தம்மைப் புடைத்த பொழுது
பாடியதாகத் திருவேண்காடர் சரித்திரம் கூறிற்று.

பசியினால் வருந்தி இரக்கச் சென்றும் உணவு கிட்டாதாக இவ் வெண்பாவை அடிகள் சொல்லினரென்றும், அதன்மேல் சிவகாமித் தாயார் பாற்சோறு வெள்ளிக் கிண்ணியில் கொண்டுவந்து அருத்தின ரென்றும் உரைப்பதுமுண்டு. ஆயினும் அவ்வாறு இரக்கச் செல்லாமல் ஓரிடத்தில் இருந்து அங்குப் பிறர் கொண்டு வந்ததைப் புசித்தல் உயர்ந்த வொழுக்க மென்பது சாஸ்திர சம்மதமானது.

திருவிசைப்பாவில் ஒரு பகுதியும் தீருப்பல்லா
சேந்தனார் என்டும் அருளிச்செய்த சேந்தனார்
அடிகளாது முதற் சீடரென்று சரித்
திசங்கள் உரைத்தன. சேந்தனார் இயற்றியனவும் வேறு
எண்மர் இயற்றியனவுமே அச்சிட்டு வழங்கும் திரு
முறைப் பதிப்புக்களுள் திருவிசைப்பா என்று வகுக்
கப்பட்டுள்ளன. பட்டினத்துப் பிள்ளையார் புராண
முடையார் அடிகள் செய்தன வற்றையும் ‘திரு
விசைப்பா’ என்றே ஒதினர். திருவேண்காடர் சரித்திர
காரர் ‘பூதமும் கரணம்,’ ‘யாவரேயிருக்கும்,’ ‘உண்
டதே யுண்டும்’ என்னும் மூன்றையும் திருவேண்
காட்டுத் திருவிசைப்பா வென்று குறித்தனர். திரு.
வேண்காட்டுத் தலபுராணம் ‘கோடியமனத்தால்’
என்னும் நான்காவதொரு பாட்டையும் அத் தலத்துத்
திருவிசைப்பா என்று காட்டியது. இவை நம்பி
யாண்டர் நம்பிகள் தொகுத்த திருவிசைப்பாத் திரு
முறையுள் ஏறுத்தற்குக் காரணம் புலப்படவில்லை.
திருமுறை கண்ட புராணம் செய்த உமாபதி சிவா
சாரியர் ‘மோகமெறி திருவிசைப்பா மாலை முறை
யொன்று’ என்று சொன்னுமீர யன்றி ஒன்பதின்மர்
செய்தாரென்றும் அவருள் பட்டினத்தடிகள் ஒருவ.

ராகார் என்றும் காட்டினால்லர். சைவ சமய நேறி உரைகாரர் தம் உரையுள்,

சீரார்மா ஸிகைத் தேவர் கருவூர்த் தேவர்
 திகழ்க்கபி கண்டரா தித்த தேவர்
 பாராள்வே ஞட்டி கிருவாலி யழூர்
 பரவுபுரு டோத்தமர்பண புடைசேதி ராயர்
 ஏராரு மிளம்பெருமா னடிகள் சேந்த
 ரெண்ண்லதி ராக்டிக ஸிவர்க ளோடும்
 பாராளுங் கல்லாடர் பட்டினத்துப் பின்னை
 பரவுதிரு விசைப்பாலவப் பாடினாரே

எனத் திருவிசைப்பாச் செய்தார்கள் பெயரைக் குறிக் கும் ஒரு செய்யுனை மேற்கோளாகக் காட்டி யிருக்கின்றார். இச் செய்யுனைப் பிரமாணமாகக் கொள்ளின், இப்பொழுது பதினேராங் திருமுறையில் காணப்படும் இளம்பெருமானடிகள் அதிராவடிகள் கல்லாடனார் பட்டினத்துப் பின்னையார் பிரபுந்தங்களைத் திருவிசைப்பாலில் புகுத்தவேண்டும். மற்று, சேந்தனுவரச் சிறையினின்றும் விடுவிக்க அடிகள் ‘மத்தனை தயிருண்டானும்’ என்னும் பாட்டைப் பாடினு ரெண்பது எல்லாரும் உரைத்த வரலாறே. பாட்டுங் கதைவைத் தெளிவுபடுத்தியது. ஆயினும் சேந்தனார் சிறையிலிருந்து வெளிப்பட்ட விதம் அஃது அற்புத காரியங்களோடு சேர்த்தக்கதென்று காட்டுமே சேந்தனார் கதையில் விரும் களி வரலாற்றுக்கும் இது பொருந்தும். கடவுள் அருள்கொண்டு பெரியார் நிகழ்த்தும் அற்புத காரியங்களைச் சாமானிய அறிவுகொண்டு அளத்தல் கூடாது. மற்று, சேந்தனார் களி நிவேதனத்தைக் குறித்து நட்சியாண்டார் நம்பிகள் தமது கோயிற் ஸ்ரீருப்பண்ணியர் விருத்தத்தில்,

பூந்தன் பொழில்குத் புவியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து
வேங்தன் றனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிதுணிமே
வாந்தன் பழைய வலிஞையன் பாகிய பண்டைப்பங்குச்
சேந்தன் கொடுக்க அதுவங் திருவாமிர் தாகியதே

என்றுரைத்தது இங்கு ஆராயத்தக்கது. இங்குப்
பழைய அவிழென்றது பழஞ்சோற்றைக் குறிக்கும்.
ஆயினும் சம்பிரதாயத்தில் அது களியைக் குறிப்ப
தாய்த் திருவாதிரை நாளில் நடேசப்பெருமானுக்குச்
ரெய்யும் களி நிவேதனத்துக்கு உற்பத்தி காட்டுவ
தாயிற்று.

அவிழ்க்க துணிரில் அவிழ்க்க அமுகத
அவிழ்க்க மனத்தோ டளித்த—தவிழ்ந்தசடை
வேந்தனுர்க் கிண்ணமுத மாயிற்றே மெய்ப்பத்தி
சேந்தனுர் செய்த திறம்.

என்னும் உமாபதி சிவாசாரியர் அருளியதாக வழங்கும் வெண்பாலையும் நோக்குக. களி நிவேதனஞ் செய்த சேந்தனாரும் திருவெண்காட்டிடத்து உத்தி யோகம் வகித்திருந்து பின் அவர் சிஷ்யரான சேந்தனாரும் ஒருவரேயாம் என்பது ஐயத்தின்பாற் படும். நம்பியாண்டார் நம்பிகள் பறைச் சேந்தனார் என்று தெளிவாகக் குறித்தலால் களி நிவேதனஞ் செய்தவர் நந்தனுரைப் போன்ற பறைக்குலத் தடியராவர். திருவெண்காட்ரோடு சம்பந்த முடையாரை, அக் குலத் தவரென்று சொல்லல் இயையாது. இன்னும், ‘பண்டைப் பறைச் சேந்தன்’ என்று நம்பியாண்டார் நம்பிகள் சொல்லுவதால் அச் சேந்தனார் அவர் காலத்துக்குச் சற்று முன்னே யிருந்த திருவிசைப்பாச் செய்தாரின் வேறுவரோ என்றும் ஊகித்தற் கிடமுண்டு. திருவெண்காட்ரோடு சம்பந்தமுண்டை சேந்தனாரே

திருவிசைப்பா திருப்பல்லாண்டு அருளிச் செய்த சேந்த
னார் என்று கொள்ளுதலில் பாதக மிருப்பதாகத்
தெரியவில்லை.

துறந்த பின் பட்டினத்தடிகள் சிவ ஸ்தலங்கள்
ஸ்தலமாத்திரை கோறுஞ்சென்று தரிசித்துப் பாட
உக்கள் பாடினுரென்பது அவரது
பிரபந்தங்களால் விளங்குவதே. நூல்கள் போக அவ
ரியற்றிய தனிப்பாடல்கள் காஞ்சி, சிதம்பரம், திருச்
செங்காடு, திருவொற்றியூர், திருவிடைமருதூர், திருக்
கழுகுஞ்சும், திருக்காளத்தி, கைலாயம், மதுரை,
திருவாரூர், கச்சிக்காரோணம், திருவிருப்பையூர்,
திருவையாறு, குற்றுலம் என்னும் தலங்களில் அடிகள்
சென்றிருந்தா ரென்பதை நிச்சயமாகக் காட்டும்.
மற்றைச் சிவ ஸ்தலங்களுக்கும் அவர் போயிருக்கக்
கூடும், அவர் பாடியதாகப் பாட்டுக்கள் கிடைத்தில்.

அடிகள் அவர் தாயாருக்குத் தகனகிரியை
செப்தவரலாற்றுக்கு அவர்பாடியன
தாயார் தகனம் வாக வழங்கும் பாட்டுக்களே ஆதா
ரம். அச் சமயத்தில் அவர் தாய்பாற் காட்டிய அன்
புக்குத் தாய்க்குப் பிள்ளையிடத்துள்ள அன்பையே
ஸ்டாகச் சொல்லாம். பாட்டுக்கள் அடிகள் தீழுட்டு
தலையும் வாய்க்கரிசி யிடுதலையும் சரீரம் வெந்தபின்
துக்கித்தலையும் பால்தெளிக்கப் பிறரையழைத்தலையும்
குறிக்கின்றன. ஏருமுட்டையைப் பிரித்தெறிந்து பிரே
தத்தை வாழைப்பட்டையின்மேல் வைத்துத் தகனஞ்
செய்தார் என்பதற்குப் பாட்டுக்களில் ஆதாரமில்லை.

பட்டினத்தடிகள் வடாட்டுக்குச் சென்றிருந்த
பொழுது பத்திரகிரியா. ரென்னும் அரசரால் கழு
வேற்றுந் தண்டனை விதிக்கப்பட்டா ரென்றும், அவர்

'என்செயலாவது' என்னும் பாட்டைச் சொல்லலும் பத்திரகிரியார் கழுமரம் பற்றியெரிந்தமை கேட்ட வரலாறு அரசர் வியந்து அவர்க்குச் சீட ரானுவரன்றும், பின் அவரே திரு விடைமருதூரில் வந்து தங்கி ஆடிகள் ஆருளால் அரசு குமாரியான நாயை முத்தியடைவித்துத் தாழும் முத்தி யடைந்தார் என்றும் உரைக்கும் வரலாறு பிரசித்த மாணதே. பத்திரகிரியார் மெய்ஞ்சானப் புலம்பல் என்றெழுரு பிரபந்தம் அப் பெரியார் செய்த தாக வழங்குகின்றது. அதனுள் அடிகள் பிரபந்தங்களுள் காணப்படும் சொற்றெடுக்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. மற்று, பத்திரகிரியார் வடாட்டு உச்சமினி யரசராயின் அவர் இப் புலம்பல் பாடுதற்கு வேண்டிய தமிழ் ஞானத்தை எங்கானம் பெற்றார்? தமிழ்நாட்டில் வந்து வசிப்போர் தமிழ் ஞானம் பெறுதல் சகசமேயாயினும் அடிகளிடத்து உபதேசம் பெற்று அவரோ டிருக்கையை விரும்பித் திருவிடை மருதூர்க்கு வந்தவர் இரங்குண்டற்குப் புறத்துச் செல்லும் நேரம் போக மற்றை நேரத்தில் சமாதி பழகிக்கொண் டிருந்திருப்பார், புறத்துச் செல்லும் நேரத்திலும் உலகரோடு வீண்வார்த்தையாடி பிருக்க மாட்டார், அவருக்குத் தமிழ்ச்சொற்களை அவ்வளவு நன்றாக வழங்கும் திறமை எங்கிருந்து வந்தது? இன்னும், இப் பத்திரகிரியாரை விக்கிரமாதித்தியன் தமையனும் வடமொழியில் சுதகத்திரயங்களை யாக்கி யோனுமாகிப் பர்த்தருதறியென்று சிலர் சொல்லுவார். விக்கிரமாதித்தியன் காலம் கி. மு. முதல் நாற்றுண் டென்றும், கி.பி. ஆறும் நாற்றுண்டென்றும் கொள்கை பேதப்படுகின்றது. சீன யாத்ரிகர் ஒருவர் பர்த்தரு

ஹரியென்னும் ஸம்ஸ்கருத பண்டிதர் கி. பி. 650-ல் உயிர் தூறந்தனரென் ரூரைத்தார். பட்டினத்தடிகள் காலம்^{கு}இதற்குப் பன்னாற்றுண்டுகள் பிந்தியதாகவின், அவர் சீடரும் வேறு பர்த்துஹரியும் வேறு என்பது நிச்சயம்.

சிவஸ்தலங்களை யெல்லாம் தரிசித்துக் கடைகி
திருவொற்றியூரில் யில் திருவொற்றியூர்க்கு வந்த பட்
டினத்துப் பிள்ளையார் அத் தலத்தில்
முத்தி லேயே முத்திபெற்றுர் என்பதற்கு
அவ்லூரில் கடற்கரையையடுத்துள்ள அவர் சமாதியே
சான்று பகரும். திருவொற்றியூர்க்குச் சுவாமி தரி
சனத்துக்காகச் செல்பவர் பட்டினத்தார் சமாதியைப்
பாராது மீன்வதில்லை. ஆயினும், ‘இவ்வாலயம் இக்
காலத்தார் சட்டிக்கொண்டது, உண்மைச் சமாதி
யைக் கடல்கொண்டது, இப்பொழுதும் பூர்ணிமையன்று
அவ்விடத்துக் கருடன் வந்து வட்டமிடுதலைக்
காணலாம்’ என்று சிலர் உரைப்பர். உண்மையிலாக
வில்லை. மற்று, அடிகள் பேய்க்கரும்பைக் கொண்டு
தம் முத்தித்தலத்தை யறிந்து ஒற்றியூரைந்தா
வென்று புலவர் புராணமுறைத்தற் கேற்ப, பட்டினத்
தடிகள் திருவுருவப் படங்களில் அவர் கையிற் கரும்பு
காணப்படுகின்றது. எனினும், அக் கறை ‘கண்டங்
கரியதாம்...கடலருகே விற்கும் கரும்பு’ என்ற வெண்
பாவிற் கேற்பக் கட்டபபட்டதோ என ஒர் ஜூயம்
ஜனிக்கின்றது. அவ் வெண்பா சிவபெருமானையே
சுறிக்குமென்பதும் அவரைக் கரும்பாக உருவகித்த
தென்பதும் வெளிப்படை. இனி, அடிகள் சிவலிங்க
மாக மாறினுரென்று கரித்திரங்களெல்லாம் உரைத்
தனவன்றே. அஃது ஒருவகை முத்தி. முத்தியிலும்

தேகம் மூவகைச் சித்திபெறுமென்றும், அவை உருவச் சித்தி அருவச் சித்தி உருவருவச் சித்தியென்றும், சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாணைய அரும் திருமேனியோடு கைலைக்குச் சென்றதுபோல் வன உருவச் சித்தியென்றும், திருவாதவுரடிகள் திருமேனி சிற்சபையிலே பரமாகாசமாகக் கலந்து நின்றதுபோல்வன அருவச் சித்தியென்றும், ஆனாடைய பிள்ளையார் சோதியுட் கலந்ததும் திருநாவுக்கரசு நாயனார் சிவலிங்கத்துட் கலந்ததும் பட்டினத்தடிகள் தம் மேனியையே சிவலிங்கமாக நிறுத்தியதும் போல்வன அருவருவச் சித்தியென்றும் உரைத்தனர் தொழுவூர் வேலாட்டு முதலியார். உலகர்போல் மண்மேல் சர்ரத்தை விடுத்தல் உண்மை முத்தியாகாது என்பது அவர் கொள்கை. மாணிக்கவாசகர், அருண சிரிநாதர், தாடிமானார், குமாரதேவர் முதலிய பெரி யோர்களும் இக் கொள்கையை ஆதரித்தனர்.

மேல் ஆராய்ப்பட்டவை பட்டினத்தடிகள் சரித்திரத்தில் முக்கியமான அம்சங்கள். முக்கியமல்லாத பல அம்சங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளத் தகாதன என்றிருமிக்கப்பட்டன. பாட்டுக்களை வைத் துக்கொண்டு கட்டிய கதைகள் அவற்றுட் சில.

இனி, பட்டினத்தடிகள் இருந்த காலம் எது பட்டினத்தடிகள் வென்று ஆராய்ப்பவர் எனிதில் ஒரு முடிவிற்கு வருதற்கேற்ற சாதனம் காலம் அவர் நூலான்றில் காணப்படுகின்றது. திருவிடைமருதார் மும்மணிக்கோவையில், விதகப் பாடல் முத்திறத் தடியருங் திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும் என்னும் வாக்கியமே அது. ‘பெருந்துறைப் பிள்ளை’

மாணிக்கவாசகரையும், ‘முத்திறத்தடியர்’ தேவார முடையார் மூவர் பெருமக்களையும் குறித்தன. இஃபை தன்றியும், திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு திருக்கழுமல மும்மணிக் கோவையில் தெளிவாக உரைக்கப்பட்டது:

தாகைதயொடு வங்க வேதியச சிறுவன்
தனர்கடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னு மோவென் றஹைப்ப முன்னின்று
ஞானபோ னகத்தகரு னட்டிக் குழைத்த
ஆலுத் திளை அவன்வயி னருள
அந்தனான் முனிந்து தந்தார் யாரென
அவைனைக் காட்டுவன் அப்ப வானூர்
தோஒ டெடய செவிய னென்றும்
பீழி டெடய பெம்மா னென்றும்
கையிற் சுட்டிக் காட்ட
ஐயானி வெளிப்பட் டருளினை ஆங்கே.

திருவெண்காட்டுத் திருவிஶைப்பாவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு உரைக்கப்பட்டது. திருஞானசம்பந்த சுவாமிகள் காலமும் அவர்காலத்து முதியராயிருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் காலமும் கி. பி. ஏழாம் நூற்றுண்டின் இடைக்கால மென்பது சிலாசாலங்கள் கொண்டு வரையறுக்கப் பட்டுள்ளது. இவர்களுக்குப் பின் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இருந்தனரென்பது எல்லாரும் ஒப்புக்கொண்ட உண்மையே மாணிக்கவாசகர் காலம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்துக்குப் பிற்பட்டதென்பதும் பலரும் ஒப்பியதே. பட்டினத்தடிகள் பிரபந்தங்களைப் பதினேராங் திருமுறையுள் சேர்த்தருளிய நம்பியாண்டார் நம்பிகள் காலம் பதினேராம் நூற்றுண்டின் முற்பகுதி யென்பது சிலாசாலங்கள் கொண்டு நிச்சயிக்கப்பட்ட

ள்ளது. ஆதலால் பட்டினத்தடிகள் கி. பி. ஏழாம் நாற்றுண்டுக்கு முன்னுதல் கி. பி. பதினெடும் நாற்றுண்டுக்குப் பின்னுதல் இருந்தாரென்பொருந்தாது. சேரமான் பெருமானுயனுரோடிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் கி. பி. ஒன்பதாம் நாற்றுண்டின் முற்பகுதி யென்று ஒருவாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அடிகள் காலம் அதற்குப் பிற் பட்டதே யாரும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் ஐயமற வரையறுக்கப்பட்டதன்று, மாணிக்கவாசகர் காலமும் அத்தகையதே யென்று சிலர் சொல்லுவார். ஆயினும் முன் காட்டிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் அடிகள் நால்வர் சமயக்குரவரையும் சொல்லிச் சிவவாக்கியரைத் துதித்துப் பின் வரகுண தேவர் செய்த அருட் செயல்களை எடுத்தோதினர். வரகுண பாண்டியன் காலம் கி. பி. ஒன்பதாம் நாற்றுண்டாகும். அப் பாண்டியன் காலத்துக்குப் பின்னும் நம்பியாண்டார் நம்பிகள் காலத்துக்கு முன்னும் இருந்த பட்டினத்தடிகள் கி. பி. பத்தாம் நாற்றுண்டில் இருந்தவ ராவர்.

சரித்திரங்களில் பட்டினத்தடிகள் அருளிச்செய் பட்டினத்தடிகள் தனிரென்பி பாட்டுக்களின் முதற் குறிப்புக்களும், பாட்டுக்களும், பிர அருளிச்செயல்கள் பந்தங்களின் பெயர்களும் காட்டப் பட்டன. முதற் குறிப்புக்காட்டிய பாட்டுக்களில் சில அகப்படவில்லை. பட்டினத்துப் பிள்ளையார் பூரணத் தில் காட்டப்பட்ட ‘தங்களைக் கேட்டுப் பிறங் மறைந்தவை திலம்,’ ‘அருள்கூர்,’ ‘வையமுய்யு’, ‘பன்னுக வாடகப் பொற்பாதம்,’ ‘வான்தேடுமெறையேயோ’ என்னும் முதற் குறிப்புக்

களை யுடைய பாட்டுக்கள் அவை. ‘மெய்நாட்டோர்’ என்னும் முதற் குறிப்பையுடைய பாட்டை முதலாகக் கொண்ட மாலையும் மறைந்த தாகல்வேண்டும்.

அடிகள் அருளிச்செய்தனவாகப் பதினேராங் திருமுறையுட் கானும் பிரபந்தங்கள் ஐந்து. அவை கோயி ஞன்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திரு வேகம்ப முடையார் திருவந்தாதி, திருவோற்றியூர் ஒருபா வோருபது என்பன. இந்நால்க எளைத்தும் சொல்லழகும் பொருட்பொலிவும் அமைந்தனவாய்ப் பத்திச்சுவை நிறைந்து புலவரும் முனிவரும் ஒப்பப் போற்றுங் தன்மையனவா யுள்ளன.

கோயி ஞன்மணிமாலை சிதம்பரத்தின் மேற் பாடிய பிரபந்தம். இதனுள், இரண்டாம் பாட்டிலே ‘பார்த்திவராவதில்...கடைகொண்ட பிச்சைகொண் டன்டின்கு வாழ்தல் களிப்புடைத்தே’ என்று அடிகள் சொல்லியது அவர் பெருந்துறவிற் கேற்றதே. நான் காம் பாட்டிலே சிவலுக்குத் தசாங்கம் உரைத்தார். ஆரும் பாட்டிலே ‘அடியொன்று பாதல மேழிற்கு மய் புறம் பட்டது’ என்றது ‘பாதாள மேழினுக் கப்பால்’ என்னுங் திருவாசகத்தை நினைப்பூட்டுகின்றது. எட்டாம் பாட்டிலே ‘எண்டோள் வீசி’ என்றது திருநாவுக்கரசுகள் தேவாரத்தை நினைப்பூட்டுகின்றது. பதினாறும் பாட்டில் சர்வத்தைக் கலமாக உருவகித்தது மிக அழகிது. இருபத்து நான்காம் பாட்டில் ‘தாளினேவல் தலையினியற்றி’ என்பது பிரசித்தமாகிய பழமொழி. முப்பத்தாறும் பாட்டில் அடிகள் தமக்கு வேண்டுதல் வேண்டாமையென்னும் இரண்டு குணங்களும் ஒழிந்த நிலை வந்தமையை நன்றாகக் குறிப்பிட்டார். நாற்ப

அடிகள் பழமொழிகள் பல உபயோகித்த-
லால் அவர் உலகஞானம் நிரம்பி யிருந்தவரென்பது
தெளிவாகின்றது. பத்தொன்பதாம் பாட்டில்

ஆயிரங் கிரணத் தலர்களிர் மூன்றும்
பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழி
என்பதையும், இருபத்திரண்டாம் பாட்டில்

புறவார் பசும்புற் கறவாக் கற்பசு
வாயிடைச் செருகித் தூயீந் ருதவி
அருள்சுகைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்
பேதையர் போலவும் ஒதுக்கு சமரும்
எட்டியை விரும்பி மட்டுநீர் தேக்கி
சநுழை கல்லா மேல்நிமிர் வேவி
யுறம்படி யமைத்து நறுக்கனி கொள்ளக்
கருதி முயலுங் திருவிலி போலவும்
இலகுவா வரிசி உலைபெய என்னி
வெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும்
அருந்ல முழுஶ்தில் ஏருமிகப் பெய்து
விதத்தட்டாங்கே விளைபயன் கொள்ளச
சித்தத் துன்னும் மத்தர் போலவும்
வாழ்வா ளனைத்தும் வீழ்வா ளாக்கி
இம்மையு மறமையுன் செம்மையிற் பொருந்தா
திடருஹ மாந்தர் புடவியிற் பலால்

என்பதையும் நோக்குக. இருபத்தைந்தாம் பாட்டில் சிவபெருமானை வேந்தனுக உருவகித்து அவர்
உயிர்களை யாட்கொள்ளும் முறையினைப் பயிர்த்
தொழிலின் மேல் வைத்துக் கூறி இறதியில் உயிர்கள்
தத்தம் வினைப்பயனை யடையச் சிலவற்றை மாத்திரம்
அவர் தம் திருவடிவீட்டிற் சேர்க்கும் திறத்தை
அரசுகொள் கடமை யாறிலொன் நென்னும்
புறைதீர் முறைமை புதுக்கிளை போலும்
என்ற அரசன் ஆறிலொரு கடமை கொள்வதோடு

பொருத்திக் காட்டினார். இருபத்தெட்டாம் பாட்டில்

பயந்ததஞ் சேயவர் சௌலுமொழி
குஷலினும் யாழினும் அழகிதாம்.

என்றது ‘குழலினிது’ என்னும் தீருக்குறளை நினைப்பூட்டும். இதில் அடிகள் இந்திரன் வாழ்வும் பிரமன் வாழ்வும் விஷ்ணு வாழ்வும்

அழியா இன்பமென் ரெழியா துரைப்பினும்
தற்றவர் கருத்தி னுற்று சோக்குழி
இந்திர சால முந்துநீள் கனவு
வெண்டேர் போல உண்டெனத் தோன்றி
இவ்வாம் ஆதலின் கலமல ஆங்கவை
நிலைபே றடையது நின்னருட் செல்வம்
அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன்
என்று தம் விரக்தி வளத்தை வெளிப்படுத்தினார்.

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை திருவிடை
மருதூர் மேற் பாடிய பிரபந்தம். பட்டினத்தடிகள்
முதற்பாட்டில் அர்த்தநாரீசுவர மூர்த்தத்தை மிக
அழகாக வர்ணித்திருக்கின்றார். யாம் காணவல்லேம்
என்று கர்வத்தோடு தேடுவார்க்குப் புலப்படாத சிவ
பெருமான்

பத்தியடியவர் பச்சிலை யிடினும்
முத்தி கொடுத்து முன்னின் றருளுவர்
என்று குறித்தார். நான்காம் பாட்டில் பிறவித் துண்
பத்தைபும் அதனை யொழிக்கும் நெறியையும்
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்
தியாடுற துயரமும் யானுற துயரமும்
இறக்கும் பொழுதின் அறப்பெருங் துன்பமும்
நீயல தறிகுங் யாரே அதனால்
யான்இனிப் பிறத்த ஸீற்றேன் அஃதான்
றுற்பவாக் துண்டதல் சிற்பிடித் தல்லது

பிறிதொரு நெறியினில்லைஅங் கெறிக்கு
வேண்டலும் வெறுத்தலும் மாண்டொன்றிற் படரா
உள்ளமொன் றடைமை வேண்டும் அஃதன்றி
ஜம்புல னேவ வாளைவழி நின்று
தானால் தொன்றைத் தானென நினையு
மிதுவென துள்ள மாதவின் இதுகொட்டு
நின்னை நினைப்ப தெங்கனம்

என்று விரித்தனர். ஏழாம் பாட்டில் ‘எய்ப்பில் வைப்பெனவுதவும்’ என்றது திருவாசகத்தை நினைப்பூட்டுவது. ‘எய்ப்பினில் வைப்பு’ என்பது பழ மொழியுமாம். (பழமோழி. 37) அப் பாட்டில் அடிகள்,

முத்தித் தாள மூலா முதல்வரின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மஜைவியும் ஒக்கலுங் திருவும்
பொருளென நினையா துன்னரு ஏனைநினைந்
திந்திரச் செல்வரும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தன ரோதுங்கிச்
சின்னச் சிரை துன்னற் கோவணம்
அறுதற் கிளோடு பெறுவது புனைந்து
சிதவ லோடொன் றுதவழி எடுத்தாங்
கிடுவோ ருளரெனின் நிலையினின் றயின்று
படுத்தரப் பராயில் பள்ளி மேவி ஓவாத்
தகவெனும் அரிகவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயி ரனைத்தையும் ஒக்கப் பார்க்கும்ரின்
செல்வக் கடவுட் டொண்டர் வாழ்வு

என அடியார் வாழ்க்கையை விவரித் துரைப்பவர் உலகர் வாழ்க்கையை அதனே உவமைக்குறல் குளப்படி நிறை அளப்பருந் தன்மைப் பிரளாயச் சலத்தோடு உவமை கூறுதல் போலாகு மென்றனர். பத்தாம் பாட்டில் சிவபெருமானை

அறுச்வை யதனினும் உறுச்வை யுடைத்தாய்க்
காணினுங் கேட்பினும் கருதினுங் களிதருஞ்
சேனுயர் மருத மாணிக்கத் தீங்கனி

என வருணித்து, அக்கனி யுண்டாக்குதற்கு வேண்டிய
சாதனங்களையும் சாங்கமாக உரைத்தார். பதின்
மூன்றும் அகவலில் அடிகள் தத்துவ சோதனை
செய்து பார்த்துத் தம்மைக் கானு துழன்றவர் திரு
வருள் கிடைத்தவுடனே ஆன்மதரிசனம் சிவதரிசன
முதலியவற்றைத் தாம் பெற்றவாற்றை யுரைத்தார்.
பட்டினத்துப்பிள்ளையார் பூராணத்துச் சிவபெருமான்
காவற்கார வேடம் பூண்டுவந்து இவரை ‘நீயார்?’
எனக் கேட்டபொழுது இவர் உரைத்த விடைக்கும்
இப்பாட்டுக்கும் சம்பந்தமுள்ளது. கதை உண்மை
யன்றுயின் இப்பாட்டினின்றும் தோன்றி யிருக்க
லாம். பதினாறும் பாட்டில்

மருதிடங் கொண்ட மருத வாண
நின்ன து குற்ற முளதோ நின்னினைங்
தெண்ணருங் கோடி இடர்ப்பகை களைந்து
கண்ணுறு சீற்றத்துக் காலளை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகழ்ந்து சிறப்பொடு
தேவ ராவின் கன்றெனத் திரியாப்
பாவிகள் தமதே பாவம் .

என்று சிவபெருமானை நாடாத பாவிகளின் பாவப்
பெருமையைக் கூறிய அடிகள் அறுச்வை யுண்டி
சமைத்து வைத்திருப்பவும் அதனைப் புசியாது ஒருவன்
பசியால் வருந்துதல் அவ்வண்டியின் குற்றமோ, நல்ல
நீர் வைத்திருப்பவும் அதனைக் குடியாது ஒருவன்
தாகமாயிருக்கை அந் நீரின் குற்றமோ, மரங்கள்
நெருங்கி வாசனை வீசுஞ் சோலை யிருப்பவும் அதனை
விட்டு ஒருவன் வெயிலில் உடலம் வேர்க்க நடந்து

செல்வானுவின் அது அச் சோலையின் குற்றமோ என்று
தம் கூற்றிற்கு நியாய முரைத்தனர். பத்தொன்ப-
தாம் பாட்டில், உலகத்தில் பலர் முத்தியைப் பெறு
தற்பொருட்டு மனைவி மக்களைத் துறந்து தவவொழுக்க
மேற்கொண்டு உண்டி முதலீய க்கங்க எனைத்தையும்
வெறுத்துத் துண்புறவும் தாம் சர்வ சகங்களையும்
அனுபவித்துக்கொண்டே யிருந்தும்

மந்திர வெழுத்தைத்தும் வாயினட மறவாது
சிந்தை நின்வழி செலுத்தவின் அந்த
முத்திய மிழந்திலம்
என்றுரைத்த அடிகள் துறவையே பிரதானமாகக்
கொண்டாரென்று துணிந்து சொல்லல் பொருந்துமா!
அதற்கு நியாயஞ்சொல்லப் புகுந்தவர்

வல்லா மனுருவன் கைம்முயன் தெறியினும்
மாட்டா வொருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழா அக் கல்வேபோல்
நலத்தின் வழார்வின் நாமாவின் ஞேரே
என்றார். இருபத்தைந்தாம் பாட்டில் அடிகள்
கல்லா வெறிந்த பொல்லாப் புத்தன்
நின்னினைக் தெறிந்த வதனால்
அன்னவன் றனக்கும் அருள்பிழைத் தின்றே
என்று சாக்கிய நாயனார் கதையை யுரைத்தார். இரு
பத்தெட்டாம் பாட்டில்,

நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்த்து
பெரும்பதம் பிழையா வரம்பல பெந்ஞேர்
இன்னு ரின்னு ரென்று கூறவந்த அடிகள் தேவருள்ளும்
முனிவருள்ளும் சிறந்தார் பெயர்களைக் கூறிப் பின்
தேவார முடையாரையும் திருவாசக முடையாரையும்
குறித்துச் சிவவாக்கியர் பெயரையும் சொல்லி, வரகுண
பாண்டியன் அருள் செயல்களை விரித்துரைத்தார்.

முப்பதாம்பாட்டில் ‘வெண்காட்டனென்னுங் தரத்தினு மாய்து’ என்றமை அடிகள் இயற் பெயர் திருவெண்காட்டர் என்பதைக் குறித்ததுபோலும்.

திருவேகம்பழையார் திருவந்தாதி காஞ்சிபுரத்து ஏகாம்பரநாதர்மேல் பாடிய பிரபந்தம். தொண்ணுற ரேண்பதாம்பாட்டில் ‘பதிற்றுப்பத்துப் பாட்டிவைத் தார்’ என்றது இங் நூல் நூற்பாட்டுக்கள் கொண்ட தென்ற உளர்த்தியது. சங்கநூல்களுள் பதிற்றுப் பத்து என்றெரு தொகைநூல் உண்டு. அது வேறு. இந்நாலில் பக்திரைமலிந்திருப்பதோடு அகப்பொருட் உறைகள் அமைந்த பாட்டுக்கள் பல உள். ஐம்பத்தெந்தாம் பாட்டு முதற் பத்துப் பாட்டுக்களிலே 69 சிவஸ்தலங்களின் பெயர்கள் உரைக்கப்பட்டன.

திருவோற்றியீர் ஒருபா வோநுபது ஒற்றியீருடைய சிவபிரான் மேல் அந்தாதித் தொடையில் யாக்கப்பட்ட பத்துப்பாட்டுக்கள் அடங்கிய ஒரு சிறு பிரபந்தம். முதற்பாட்டில் அடிகள் சிவபிரானுடைய சர்வ வியாபகத்துவத்தை வியந்தார். இரண்டாம் பாட்டில் பலபடக் கருதுவோர்க்கு அவ்வவ்வாரூர் வெளிப்படும் சிவபிரானுரூவைப் பளிங்குக்கு உவமித்தார். மூன்றாம் பாட்டில் சிவ பராக்கிரமங்களை எடுத்துக் கூறினார். நான்காம் பாட்டில் எவ்வகை உயிரின் ஒழுக்கமுட் சமுத்திரத்தில் அலைபோலச் சிவபெருமானிடத்தே தோன்றி யொடுங்கும் என்றனர். ஆறாம் பாட்டில் அடிகள்

தூமதி சடையிசீச் சூடுதூல் தூநெறி
யாமதி யானென அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே மேறுதல்
இறைவன் யானென இயற்ற மாறே

அதுஅவள் அவளனன் கன்றமை யார்க்கும்
பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கண என்பது முத்தி வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சருக்கே
வேத மான்மறி யேந்துதல் மற்றதன்
நாதன் நானென கவித்து மாறே
மூவிலை யொருதாட் தூல மேந்துதல்
ஒவரும் யானென மொழிந்த வாஹே
என்வகை மூர்த்தி யென்பதில் வுலகினில்
உண்மை யானென உணர்த்திய வாஹே

எனச் சிவபெருமானது திருக்கோலத்தின் அந்தரங்க
தாற்பரியத்தை வெளியிட்டனர். எட்டாம் பாட்டில்
உடலாகிய பெருங்கடலுட் பட்டுத் தடுமாறும் உயிர்
சிவபெருமான் பாதங்களாகிய நாவாயைக் கண்டு
முத்திபெறும் என்னும் உருவகத்தை அழகாக விரித்
துரைத்தார்.

இனி, பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்
ஸ்ரீட்டு என்று வழங்கும் பாடற்றீருகுதியுள் பல
வகைப் பாடல்கள் உள்ளன. மூன்று அகவல்கள்
கோயிற்றிருவகவல்களென வழங்கிவருகின்றன. அவை
கோயிலெனப்படும் சிதம்பரத்தின் மேலன. கச்சித்
திருவகவல் காஞ்சிபுரத்தின் மேற்று. திருவேகம்ப
மாலை காஞ்சி ஏகம்பர் மீது பாடப்பட்ட நாற்பது
பாடல்கொண்ட ஒரு பிரபந்தம். இதில் பல பாட்டுக்
களில் அடிகள் குப்தவித்தையாகிய யோகநெறியினச்
சூசிப்பித்துள்ளார் :

மாயந்த் போரையு மாயா மலமெனு மாதரையும்
வீயவிட் டோட்டி வெளியே பூறப்பட்டு மெய்யருளாக்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும் தேநிட்டை யென்று வெழித்தக்கசி யேகம்பனே.

பூதங்க எற்றப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங் குணமற்றப் பேராசை தானற்றப் பின்முனற்றுக்
காதங் கரணங் கருமற்ற ஆண்தக் காட்சியிலே
ஏதங் களைக்கிருப் பேன்இதை வாகச்சி யேகம்பனே.

**திருவுருஞ்சையோர்க்கு அடையாளத்தைச் சொல்ல
வந்தவர்,**

பொருஞ்சையோரைச்செயலினும்வீரரைப்போர்க்களத்தும்
தெருஞ்சையோரை முகத்தினுக் தேர்ந்து தெளிவதுபோல்
அருஞ்சையோரைத் தவத்திற் குணத்தில் அருளில்துன்பில்
இருந்து சொல்லினுங் காணத் தகுங்கச்சி யேகம்பனே
என்றார்.

திருவேகம்ப் விருத்தம் என்பது காஞ்சி ஏகம்
பர்மேல் ஒரு தனிவிருத்தம். திருத்தில்லை, திருவெண்
காடு, திருச்செங்காடு, திருவொற்றியூர், திருவிடை
மருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி, கைலா
யம், மதுரை, திருவாரூர், திருக்காஞ்சி, கச்சிக்காரோ
ணம், திருவிருப்பையூர், திருவையாறு, குற்றுலம்
என்னுங் தலங்களின்மே வெல்லாம் பாட்டுக்கள்
காணப்படுகின்றன.

ஆடு மெடுத்தக ளாடையுஞ் சுற்றி உலாவிமெள்ள
வீடுகே டோறம் பலிவாங்கி யேவிதி யற்றவர்போல்
ஆடு மருட்கொண்டின கம்பலத் தேவிந்கு மாண்டிடன் ணைத்
தேவை கணக்கென்ன காண்சிவ காம சவுந்தரியே.

ஆயும் புகழ்த்தில்லை யம்பல வாண ராகிற்சென்றால்
பாயும் இடபும் கடிக்கும் அரவம்பின் பற்றிச்சென்றால்
பேயுன கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்
போய்வன்செய் வாய்மன மேபிணக் காடவர் போமிடமே
என்பன போன்ற நகைச்சுவை மலிந்த பாட்டுக்களும்
மேற்குறித்த பாடல்களுட் காணப்படும். இப் பிறப்
பில் வறுமையால் வருந்துபவர் மூற்பிறப்பில் தவஞ்
செய்யாதவர் என்னும் உண்மையை அடிகள்

ஆற்கேருடு தும்பை யணிச்தாடு மம்பல வாணர்த்தமைப்
போற்று தவர்க்கடை யாளமுன் டேயிங்தப் பூகலத்தில்
சோற்றுவி யற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே
ஏற்றுலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே
என்று குறித்தார்.

காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைகற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர் ஓங்குவிண்ணேர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே
என்பதனால் பக்தி முக்கியமேயன்றித் துறவு முக்கிய
மன்றென்பது காட்டப்பட்டது.

வாளான் மகவரிக் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன
குளால் இளமை துறக்கவல் லேனல்லன் தொன்னிசெய்து
நாளாறில் கணனிடக் தப்பவல் லேனல்லன் நானினிச்சென்
ருளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பருக்கே
என்பதில் சிறுத்தொண்டர், திருநிலகண்டர், கண்ணப்
பர் கதைகள் குறிப்பிக்கப்பட்டன.

மந்திக் குருளையோக் தேவில்லை நாயேன் வழக்கறிக்குஞ்
சிர்திக்குனு சிக்கையை யானென்செய் வேவனைனத் தீதகற்
புந்திப் பரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல் [நிப்
எந்தைக் குரியவன் காண அத்த னேகயி லாயத்தனே
என்பதில் மர்க்கட நியாயத்தினும் மார்ச்சால நியா
யமே மிகப் பொருத்தமான தென்று குறிப்பித்தார்.

தாயாருக்குத் தகனகிரியை சேய்கையிற் பாடியன
எனச் சில பாடல்கள் காணப்படுவன. அவற்றுட் சில
முன்னமே காட்டப்பட்டன. போது வென்று அறுபத்
தொரு கலித்துறைகளும் பத்தொண்பது வெண்பாக்
களும் மூன்று விருத்தங்களும் காணப்படுகின்றன.
அவற்றுட் சில முன்னரே கதைகளிற் காட்டப்பட்ட
இள்ளன. அவை பாடிய சந்தர்ப்பங்களுக்குறப்பட்

— ன. சிலவற்றிற்குச் சந்தர்ப்பம் விளக்குவதாயில்லை: உதாரணமாக,

வாசற் படிகப்பது வாராத பிச்சைக்கின
காசைப் பகிவாதில்லை அன்னலே—

என்னும் இதனை *இருக்குமிடங் தேடி என்னும் வெண்பாலோடு சேர்ப்பதுண்டு. அதற்கு ஆதாரமில்லை.

மாலைப் பொழுதில்கூறு மஞ்சளைரத் தேகுளித்து
வேலைவினக் கிட்டு விழித்திருக்கு—குலாகிப்
பெற்றுள் வளர்த்தான் பெயரிட்டான் பெற்றபிள்ளை
பித்தானு வென்செய்வான் பின்

என்பதன் சந்தர்ப்பம் அறியக்கூடவில்லை. ‘நாடு விளக்கப் பொய்யுரைத்து’ என்னும் பாட்டு மணமக்களை ஆசிர்வதிக்கப் பாடிய தென்பது நம்பக்கூடாதா யிருக்கின்றது. சாதாரணமாக உலகரைப் பார்த்துப் பாடிய அப் பாட்டு அவர்கள் மனமுடித்து மக்களைப் பெற்று வருந்தும் வகையைக் குறித்தது.

அட்டாங்க யோகமு மாஶா மாறு மவத்தையைக்கும் விட்டேறிப் போன வெளிதனி லேவியப் பொன்றுகண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலுற லுண்டு மகிழ்ச்சிருக்க எட்டாத பேரின்ப மென்னை விழுங்கி யிருக்கின்றதே.

எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றும் முடிச்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிக் கருட்டித்தய கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.

வொட்டாத சக்கரம் பேசாத மங்கிரம் வேரெருருவர்க் கெட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிச்து கட்டாத விங்கம் கருதாத செஞ்சம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன் ரேகுரு நாதன் மொழிந்ததுவே என்பன போன்றவை குப்தவித்தையைக் குறிப்பன.

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிசெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்தர யோகங்கலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசை நலமுடனே
சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே.

சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சருதியிலும்
அல்லிலும் மாசற்ற ஆகாயக் தன்னிலும் ஆய்வதுவிட்டோர்
இல்லிலும் அன்ப ரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்
கல்லிலுஞ் செம்பிலு மோஇருப் பான்னங்கள் கண்ணுதலே
என்னும் பாட்டுக்களைப் புறச்சமயிகள் சைவத்தைப்
பழித்தற்குத் தங்களுக்குப் பேராதாரமாகக் கருது
கின்றனர். அவற்றின் கருத்தை ஊன்றி நோக்கின்
அவை ஆதாரமாகாமை தெளிவாம். மற்றுப் பட்டி
நைத்துப் பிள்ளையார் பாட்டெனச் சாமானிய உலக
மறிந்தது இத் திருப்பாடற்றிரட்டுப் பாட்டுக்களே.
தாயுமானவர் பாடலையொப்ப இவை சாமானியரா
லெல்லாம் பாடப்படுகின்றன.

இனி முதல்வன் முறையீடு, அருட் புலம்பல்,
இறந்த காலத் தீரங்கல், நெஞ்சோடு புலம்பல், பூரண
மாலை, நெஞ்சோடு மசிழ்தல் என்னும் பிரபந்தங்களும்
பட்டினத்தடிகள் செய்தனவாகவே வழங்குகின்றன.
உடற்கூற்றுவண்ணமென ஒரு சந்தக்குழிப்பும் அவர்
பாடியதென்றே வழங்குகின்றது. முதல்வன் முறையீடு
கன்னிவனநாதரை முன்னிலைபாக்கிப் பாடப்பட்ட
ஷருக்கின்றது. அருட் புலம்பல் திருவரூட்செயலை
விரித்துரைத்தது. இறந்தகாலத்தீரங்கல் இறந்தகாலத்
தில் அடிகள் இருந்த மாதிரியைச் சுட்டுகின்றது. நெஞ்
சோடு புலம்பல் நெஞ்சினுடைய இழிவை அதனையே
முன்னிலைப்படுத்திக் கூறியது. பூரணமாலை பூரண
வஸ்துவாகிய கடவுளை முன்னிலைப்பட்டுத்தி யோகநெறி.

ஞானநெறிகளைச் சாங்கமாக உரைப்பது. நேஞ்சோடு மகிழ்தல் நல்வழிப்பட்ட நெஞ்சின் நிலையை மொச்சி யுரைத்ததாகும். உடற்கூற்று வண்ணம் உயிரொடு சேர்ந்த மானுடச்சீரம் பிறப்பு முதல் இறப்பு வரை யடையும் பல காரியங்களையும் கூறுகின்றது.

பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டு சாமானியருக்குப் பொருள்விளங்கும் எளிய நடையில் இயற்றப்பட்டுள்ள தென்பது முன்னரே குறிக்கப்பட்டது. முதல்வன் முறையீடு முதலிய பிரபந்தங்களோ கேவலம் உலகவழக்குச் சொற்கள் மலின்துள்ளன.

இவ்வாறு பதினேராந்திருமுறையில் தூள்ள பட்டி னத்தடிகள் பிரபந்தங்களுக்கும் ஏனையவற்றிற்கும் பாலை நடையிற் பேதங் காணப்படுதலால் அவற்றைச் செய்தாரொருவர் இவற்றைச் செய்தார் மற்றொருவராதல்வேண்டுமென்று கொள்வார் பலர். ‘மேடை’, ‘மனு’, ‘வேட்டி’, ‘பொம்மலாட்டம்’, ‘பொக்கரம்’ ‘தெண்டு’, ‘வேகுதே’, ‘வேலையினக்கிட்டு’, ‘கலங்கரண்டா’, ‘சலவை’, ‘சொகுசு’, ‘போச்சதடி’, ‘சவாது’, ‘வங்கிஷம்’, ‘மாங்கிஷம்’, ‘ஒப்பாரி’, ‘ஒய்யாரம்’, ‘தாவாரம்’, ‘மாய்கை’, ‘ஏகரித்து’, ‘பல்லாக்கு’, ‘முழித்திருந்து’ முதலிய பிரயோகங்கள் பதினேராந்திருமுறையிற் பிரபந்தங்கள் செய்த அடிகளே இந்தால்களைச் செய்தவராகாரென்பதற்குப் பேராதாரமாம். மற்று, இவற்றில், ‘மிதிரார்ச்சித்’ மென்பதற்கு ‘முதுபொருள்’ என்னும் பிரயோகமும், ‘அப்பிரதசுவினை’த்திற்குப் ‘பின்வல்’ மென்பதும், ‘அக்ஷயபாத்திர’த்திற்கு ‘வற்றுத் பாத்திர’மும்

இன்னும் இவைபோன்ற சில பிரயோகங்களும் அழகா யிருக்கின்றன. கருத்துக்கள் உயர்ந்த கருத்துக்களாயினும், யோக ஞானநெறி ரகசியங்கள் பல காணப்பட்டிரும் இந்துஸ்தாங்கள் பதிஞ்ஞாங் திருமுறைப் பட்டினத்தடிகளாற் செய்யப்பட்டன வல்லவென்று சொல்லவேண்டி யிருக்கின்றது. பதிஞ்ஞாங் திருமுறைப் பிரபந்தங்களிற் கானும் சொற்றூடர்கள் இவற்றில் ஏகதேசத்திற் காணப்படுதலால் இவையும் அவற்றைச் செய்தாரே செய்தனவாகு மென்று பிற காலத்தார் துணிந்திருக்கக்கூடும். இன்னும், பத்தாம் நாற்றுண்டி விருந்த பட்டினத்தடிகள் பிரபந்தங்களைப் பதிஞ்ஞாங் திருமுறையிற் கோத்த நம்பியாண்டார் நம்பிகள் ஐங்கை மாத்திரம் கோத்துவிட்டு ஏனைய வற்றைக் கழித்தாரென்றல் எங்கனம் பொருந்தும்! நக்கிரனார் திருமுருகாற்றுப் படையைக் கோத்தவர் அவர் செய்தனவோ என்று புலவர் சிலர் ஐயழுறுதற் கேதுவாயுள்ள பெருந்தேவபாணி, கோபப்பிரசாத் முதலியவற்றையும்கூடக் கோத்தனரன்றே. ஆதலால் நம்பியாண்டார் நம்பிகள் காலத்துக்கு முன்னிருந்த பட்டினத்தடிகள் வேறு அவர்க்குப் பின் இருந்து திருப்பாடற்றிரட்டு முதலியவற்றைச் செய்தவர் வேறு என்று சொல்வதே நியாயமாகும். பட்டினத்துப் பிள்ளையார் சரித்திரமென்று வழங்குவ தெல்லாம் முற்காலத்தவரைச் சேருமோ பிற்காலத்தவரைச் சேருமோ என்னில், அது துணிந்துரைத்தல்கூடாது. வேறு வேறு காலத்து வாழ்ந்த மற்றைப் பெரியார் சரித்திரங்களும் இதில் வந்து கலந்துள்ளனவோ என்று ஆசங்கிக்கவேண்டி யிருக்கின்றது. ஆதலால் முற்காலத்தவர் சரித்திரங் கொஞ்சம் பிற்காலத்தவர்

சரித்திரங் கொஞ்சம் இதர சரித்திரங்கள் கொஞ்சம் எல்லாம் சேர்ந்து பட்டினத்துப் பிள்ளையார் சரித்திர மாயின என்று சொல்லுதலே ஏற்படுடைத்தாகும்.

பண்டைக்காலத்துப் பெரியாருள் எவர் சரித் திரத்தை எடுத்து நோக்கினும் விழயங்கள் இம் மாதிரி ஐயமுறுதற் கேதுவாயிருப்பது நம் நாட்டுக்குப் பெருங் குறையாயிருக்கிறது. நம் காலத்து வாழ்ந் திருந்த பெரியார்கள் சரித்திரமும் இப்படியே பொய் யும் மெய்யும் கலந்து எழுதப்படுவதனாலும், யாவரும் ஆசங்கியாவாறு உண்மைகள் மாத்திரம் தெளிவாகக் காட்டி எழுதப்படாமையாலும் நம் நாட்டினர்க்குச் சரித்திர அறிவு இன்னும் சைசவப்பருவத்திலேயே யிருக்கின்றதுபோலும் !

